


ஹாலீம்

செய்கு தம்பிப் பாவலரின்

ஷங்குத்தாசீன் கோவை



V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை வெளியீடு

பதிப்பாசிரியர்

ஷங்குத்தாசீன்

உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)

இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode> என்ற முகவரியில் காணலாம்.

பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு கலை வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.



இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (<https://ta.wikisource.org>), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (<http://tamilvu.org>) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டுமுயற்சியைப் பற்றி, <https://ta.wikisource.org/s/4kx> என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.



Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human-readable summary of the legal code found at <https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode>

No Copyright

The person who associated a work with this deed has **dedicated** the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law, including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work, even for commercial purposes, all without asking permission.



This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community (<https://ta.wikisource.org>) and Tamil Virtual Academy (<http://tamilvu.org>). More details about this collaboration can be found at <https://ta.wikisource.org/s/4kx>.

ஹாமீம்

பிஸ்மில்லாஹி

“தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்”

செய்து தம்பிப் பாவலரின்

ஷம்சுத்தாசீன் கோவை

பதிப்பாசிரியர்

வரலாற்று ஆய்வாளர்

செ. திவான் எம்.ஏ., எம்.பில்.,

வெளியிடுவோர்

பதிப்புரிமை

V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை

மேலப்பாளையம்.

முதற் பதிப்பு : 1919

இரண்டாம் பதிப்பு } 13.4.2000 (சித்திரை முதல் நாள்)

பதிப்புரிமை } மர்ஹூம் V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் பிறந்த தின
இலவச வெளியீடு

அச்சிட்டோர் : ஹமீது பிரஸ், திருநெல்வேலி டவுண்.



எங்களது பாட்டனார் V.S.T. ஷம்ஸுதாஸீம் தரகனார்
சதாவதானி கா.ப. செய்குதம்பிப் பாவலர்

ஆகிய பெருமக்கள் இருவரின் நினைவினுக்கு சமர்ப்பிக்கின்றோம்.
அன்னவர்களது மறுவுலக நற்பேற்றிற்கு இறையருள் இறைஞ்சுமாறு
அன்புடன் வேண்டுகின்றோம்.

V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை

மேலப்பாளையம்.

ஹாமீம்
பிஸ்மில்லாஹி

பாட்டுடைத் தலைவர் வரலாறு

நாடு போற்றும் வள்ளல்கள்

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

என்றார் பொய்யா மொழிப் புலவர். செல்வத்துப் பயன் ஈதலே என்பதனை ஓதியுணர்ந்துள்ளமையால், வீரம் செறிந்த தமிழ்ப் பெருமக்கள் ஈரப் பண்பிலும் இணையற்றுத் திகழ்ந்து வந்துள்ளனர். பண்டைய வள்ளல் பெரு மக்களின் கொடை மடம் பட்ட அருட்செயல்கள் சிலவற்றிலே, பிற்காலத்தில் தமிழ் மக்கள் உருவாக்கியதும், வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தாமும் வாடிய திருவருட் பிரகாச வள்ளல் பெருமானால் ஏற்றம் பெற்றதுமான அருளறக் கொள்கையின் கருமுதலை நாம் காணுகின்றோம். பண்டைத் தமிழினம் இவ்வுலகினுக்கு வழங்கிய நன்கொடையாம் “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்னும் சிறப்பு மிகு கொள்கை இத்தகைய அருள் உணர்வின் பரிணாம வளர்ச்சியாகவே தோன்றுகிறது. எனவே முன்னைய தமிழர் தம் கொடைத் திறத்தில் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படை அமைந்திருக்கிறது எனலாம்.

“பேகனும் பாரியும் காரியும் ஆயும்
அதிகனும் நள்ளியும் ஓரியும் என
எழுவர் பூண்ட ஈகைச் செந் நுகத்தை
நல்லியக் கோடன் ஒருவனே தாங்கினான்”.

விந்தியம் குமரியிடை விளங்கும் தென்னகத்தின் முடியுடை முப்பெரும் வேந்தர்களும், அவர்தம் ஆட்சியாண்டுகளின் இறுதிப் பகுதியில் வாழ்ந்திருந்த குறுநில மன்னர்களான கடையெழு வள்ளல்களும் மறைந்ததன் பின்னர், இரவலர்களையும், புலவர்களையும் போற்றி ஆதரிக்கும் பொறுப்பினை ஒய்மானாட்டின் சிற்றரசன் நல்லியக் கோடனே ஏற்றுக் கொண்டான் எனவும்,

“தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும்” ★

★ சிறுபாணாற்றுப்படை : 41 - 42

வறிதாயிற்று எனவும் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவர் நைந்துருகிப் பாடியுள்ளார். நல்லியக் கோடன், குமணன் போன்ற சிற்றரசர்களுக்கும் பின்னர் அவ் ஈகைச் செந்நுகத்தை பெருநிலக்கிழார்களும், வணிக வேந்தர்களுமே தாங்கினர். அவர்களுள் படிக்காகப் புலவர், உற்றுப் புலவர், கந்தசாமிப் புலவர், நமச்சிவாயப் புலவர் போன்ற கவிவாணர்களையும், இரவலர்களையும் ஆதரித்துப் போற்றியவரான 'செத்தும் கொடுத்தான்' எனப் புகழ் படைத்த "வள்ளல் சீதக்காதி"யவர்கள், கடந்த 17-ஆம் நூற்றாண்டிலே சிறந்து வாழ்ந்திருந்தார். அவ்வடிச்சுவட்டிலே, ஏழை எளியோரையும் புலவர் பெருமக்களையும் தயையுடன் ஆதரித்து கடந்த 19-ஆம் நூற்றாண்டிலே சீருடன் வாழ்ந்திருந்தவர் தாம் எமது பாட்டனாராகிய V.S.T. ஷம்சத்தாசீன் எனும் சிறப்புப் பெயர் பூண்ட வள்ளல் பெருந்தகை ஆவார்.

. மலையும் நதியும்

பொதியில், பொதியம் என்னும் பெயர்களையும் கொண்ட பொதிகை மலை, தென்பாண்டி நாட்டின் மேற்கெல்லையாய் அமைந்தமையால் தென்னவன் பொதியில் என்றும், பாண்டியரின் மேலாண்மைக்குட்பட்ட சிற்றரசராக வேளிர் குலத்தைச் சேர்ந்த ஆய் மரபினர் அம்மலைப் பகுதியை ஆண்டு வந்தமையால் ஆய் பொதியில் என்றும் வழங்கப் பெற்றது. இப் பொதிகை மலைப் பகுதியை ஆட்சி புரிந்து வந்த கடையெழு வள்ளல்களுள் ஒருவனான மாவேள் ஆய் அண்டிரன் என்பான்,

"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆய் அலன்;

பிறரும் சான்றோர் சென்ற நெறியென

ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே" ★

என உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனும் புலவரால் சிறப்பிக்கப் பெற்றவன்.

தமிழ் மலையாம் இப்பொதிகையில் பிறந்த வன்னி ★★ எனும் நதி நல்லாள், சந்தனத்தின் நறுஞ்சாந்து தடவியும், தென்றலின் தண்மை

★ புற நானூறு : 134.

★★ வன்னி - தாம்பிரவன்னி

கர்ணன் என்பது கன்னன் என்றானாற் போன்று

வர்ணி என்பது வன்னி எனவானது.

தழுவியும், குறிஞ்சி நிலத்து மணமலர்கள் ஏந்தியும் நடைபயின்று கனிமவள நிலத் தூடறுத்துப் பாய்ந்து தாம்பிர வருணமும் (நிறம் - குணம்) பெற்றமையால் தாம்பிரவர்ணி எனப் பெயர் கொண்டவன். ஆஆயது வள்ளன்மையைப் போன்றே வன்னியாரும் வற்றாது ஓடி நெல்லைச் சீமையை வளப்படுத்திப் பின்னர் முத்துக்குப் பெயர் பெற்ற கொற்கையினருகே கீழைக் கடலில் கலக்கின்றது.

முன்னோரும் தோற்றமும்

ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், பாண்டியர் பழம்பதியில் வீறார்ந்து வாழ்ந்திருந்த எமது முன்னோர் உள்ளிட்ட பெருமளவிலான குடும்பங்களைச் சேர்ந்தோர் அரசியல், சமூகவியல் சார்ந்த கரணியங்களால் வடகரையினின்றும் நீங்கி, நெல்லை மாநகரத்திற்கு தென்கிழக்கே மூன்று கல் தொலைவில் தாம்பிரவர்ணி நதி தீரத்திலேயமைந்திருந்த மருத நிலவூர்ப் பகுதியின் தென் மருங்கினை வந்தடைந்து ஆங்கே மனைகள் அமைத்து வாழத் துவங்கினர்.

அவ்வழி முறையில் எமது குடும்பக் கிளையின் , முதற்றந்தையார் நாகூர் மீரா தரகனார் அவர்கள், அன்னாரது மகனார் ஷெய்கு உதுமான் தரகனார் அவர்கள், அன்னாரது மகனார் மீரா முகையதீன் தரகனார் அவர்கள், அன்னாரது மகனார் ஷெய்கு மன்ஸூர் தரகனார் அவர்கள், அன்னாரது மகனாரும் எமது பாட்டனாருமான ம்.கஃ.ழி. ஷம்ஸுதானீம் தரகனார் (ஷம்சுத்தாசீன்) அவர்கள் தமிழாண்டு 1021-ல் சித்திரைத் திங்கள் முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையன்று (கி.பி. 1845-ல்) பிறந்தார். ஈந்து புகழ்க் கொண்ட அப்பெருமகனை ஈன்று மகிழ்ந்த மங்கை நல்லாரின் பெயர் ஹஸன் மீரா பீவி என்பதாகும்.

மேலப்பாளையம்

காலந்தோறும் வந்தடர்ந்த மக்கட்பெருக்கத்தினால் மிகவும் வளர்ச்சியுற்ற எமதுார் முன்னாளில் மங்கை நகர், மங்கையர் பதி, மங்கையர்க் கூடம், மங்கா நல்லூர், திருமங்கை நகர் என்றவாறெல்லாம் வழங்கப்பட்டு வந்து, அதன் பின்னர், பாளையம் அமைந்திருந்த பாளையங்கோட்டைக்கு மேற்குப் புறமிருந்த காரணத்தால் மேலப்பாளையம் எனப் பெயர் பெற்றது.

இவ்வூரைச் சேர்ந்தவர்கள் கடல் கடந்து சென்று இரங்கூன், மாண்ட்லே, கண்டி, பினாங்கு, சிங்கப்பூர் முதலிய பிரதேசங்களிலும்,

பம்பாய் போன்ற ஏனையவிடங்களிலும் வணிக நிறுவனங்கள் நடத்தியும், ஆங்குள்ள வணிக நிலையங்களில் பணியாற்றியும் மிக்க பொருளீட்டி வாழ்ந்து வந்துள்ளனர். இதனை எச்.ஆர். பேட் தனது திருநெல்வேலி கெசட்டியரில் உறுதிப் படுத்துகிறார்:-

"About one-fourth of the Population spend most of their time abroad as shop keepers and general traders in Rangoon, Mandalay, Kandy, Penang, Singapore, Bombay and many other places" ★

திரை கடலோடியுந் திரவியந் தேடு

தமதூர் வாசிகளின் அந்நாளைய வழக்கப்படி ஷம்சுத்தாசீனவர்களும் தமது இளம் வயதிலேயே கீழைக் கடல் கடந்து பர்மா சென்று இரங்கூன், நவ்வு, மாண்ட்லே, மீஞ்ஞான் போன்றவிடங்களிலும், நம் நாட்டில் கன்னியாகுமரி, கல்கத்தா, கடலூர், புதுவை, சென்னை, காக்கி நாடா, கொச்சி போன்ற நகரங்களிலும் பற்பல விதமான வாணிபச் சாலைகளை நிறுவியும் நடத்தியும் பெரும் பொருளீட்டினார். தமது உறவினர், சுற்றத்தினரையும் தம் ஊரைச் சேர்ந்தவர்களையும் தமது நிறுவனங்களில் பணியாற்றச் செய்து ஆதரித்தும், அறப்பணிகளாற்றியும் வந்தார்.

இன்சொல், நம்பிக்கை, நாணயம் ஆகியனவற்றை உயிர் மூச்சாகக் கொண்டவராய், விடா முயற்சியுடன் உழைத்துத் தனித்திறன் பெற்று அவர் விளங்கியமையால், எண்ணெய் வணிகச் சந்தையின் முதன்மையிடத்தை அவரது நிறுவனம் பெற்றிருந்தது. அதன் காரணமாக அரசினராலும் வணிக குழுத்தினராலும் "எண்ணெய் அரசர்" (King of Oil) எனப் பாராட்டப் பெற்றார்.

ஹலரத்து ஞானியார் சாகிபு

"இஸ்லாமிய மெய்ஞ்ஞானத்தைத் தமிழ்த்தேனில் குழைத்துத் தந்த ஞானியர் தக்கலை பீர் முகம்மது அப்பா, குணங்குடி மஸ்தான் சாகிபு, கோட்டாறு ஞானியார் சாகிபு எனப் பலர் ஆவர்" - ★★

ஷெய்கு மன்ஸூர் ஹல்லாஜ் என்பார் பாரசீக (ஈரான்) நாட்டில் ஹிஜிரி 244 -ஆம் ஆண்டு (கி.பி. 858) தோன்றிய இஸ்லாமிய சூஃபி ஞானியாவார். மெய்ப்பொருள் நிலை தெளிந்துணர்ந்த இவரது ஞான மார்க்கத்தினை

★ H.R. Pate : Tinnevely Gazetter, P. 485.

★★ பேராசிரியர் மு. அப்துல் கரீம் எம். ஏ., இஸ்லாமும் தமிழும் 1985 பக். 91.

உலகில் புகழுண்டாகுமாறு பரவச் செய்ய வேண்டுமென்பதற்காக இவரது தொண்டரும் மெய்யடியாருமாகிய செய்யிது தாமீம் என்பார் மூலமாகத்தமது இளம் பருவத்திலேயே தீட்சையும் திரு நபி(ஸல்) அவர்களின் ஆசியும் பெற்றவர் ஞானியார் சாகிபு அவர்கள். ஷெய்கு முஹியித்தீன் மலுக்கு முதலியார் என்னும் இயற்பெயர் கொண்ட இவ் இறைநேசர் நாஞ்சில் நாட்டின் (குமரி மாவட்டம்) கோட்டாறு எனும் பதியில் ஹிஜிரி 1167 -ம் ஆண்டு (கி.பி. 1753) அவதரித்தவர். 'ஞானியார் அப்பா' என அன்புடன் அழைக்கப்படும் இவ் அருட் செல்வர் ஓதாதுணர்ந்தவராய் யோக, ஞான நெறி நிலைகளையுணர்ந்த வல்ல "மெய்ஞ் ஞானத் திருப் பாடற்றிரட்டு" எனும் பனுவலை திருவாய் மலர்ந்தருளியுள்ளனர். திருவாங்கூர் அரசர், இராமநாதபுர சேதுபதி மன்னர், மேலமந்தை சிற்றரசன் ஆகிய அரசப் பெருமக்கள் போற்றி சிறப்புகள் செய்த பெருமைக்குரியவர் ஞானியார் சாகிபு; தமிழகத்திலும் கேரளத்திலுமுள்ள பலவிடங்களுக்கும் சென்று மக்களை நன்னெறிப்படுத்தி மன்ஸூர் ஹல்லாஜின் ஞான மார்க்கத்தை பரவச் செய்து வந்த ஞானியார் அவர்கள், தமது இளவலான இளைய ஞானியார் மல்லானா ஷெய்கு உதுமான் சாகிபு அவர்களுக்கு குருத்துவ சாசன மீந்தருளி ஹிஜிரி 1209 - ஆம் ஆண்டு ஜமாத்துல் அவ்வல் மாதம் பிறை 14-ல் (கி.பி. 1794) இறைவன் திருச்சமுக சந்நிதானத்தைச் சேர்ந்தனர்.

தமது முன்னோரது அடியொற்றியவராய், வள்ளல் ஷம்சுத்தானினவர்களும் அவரது குடும்பத்தினரும் ஞானியார் சாகிபு அவர்களையே ஞானாசிரியராக ஏற்றுக் கொண்டவர்களாவர்.

அறப்பணிகளும் கொடை மாண்பும்

திருப்பாடற்றிரட்டு பதிப்பித்தல் ★

நாளடைவில் ஞானியார் சாகிபு அவர்கள் காட்டிச் சென்ற ஞான மார்க்கத்தினைப் பின் தொடர்ந்தோர் பல்கிப் பெருகியமையாலும், வருங்காலத்துத் தலைமுறையினரும் ஓதியுணர்ந்து பயன் பெற்றுய்யும் வண்ணம் கேடுறாது காக்கப்பட்ட வேண்டுமென்ற இன்றியமையாமை நேரிட்டதனாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக ஓலைச் சுவடிகளிலேயிருந்து வந்த ஞானக் கருவூலமாம் "மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு" அச்சிற் பதிப்பிக்கப்பட்டு நூலுருப் பெற வேண்டுமென ஞானியார் சாகிபு வழியில்

★ சுசீந்திரம் வித்துவான் சி. குமரேச பிள்ளை, "செந்தமிழ் வளர்த்த செய்கு தம்பி" (1986) பக். 24-25.

வந்த ஹசரத் செய்யது தாஹா ஆலிம் சாகிபு என்பார் விழைந்தார். தமது ஞானாசிரியர் அருளிய திருப்பாடற்றிரட்டினை அச்சிற் பதிப்பிக்கும் பணிக்கான பொருளுதவியை மனமுவந்து வழங்குவதற்கு ஷம்சுத்தாசீனவர்கள் முன் வந்தார்.

புலமை மிக்க சான்றோராகிய கோட்டாம்பட்டி எம். கருப்பையாப் பாவலர் அவர்களும் செய்யது தாஹா ஆலிம் சாகிபின் மைத்துனரான கோட்டாறு கா.ப. செய்கு தம்பிப் பாவலர் அவர்களும் ★ நூலைப் பதிப்பிக்கும் பணியில் துணை புரிய, சென்னை ஸ்ரீ பத்மநாப விலாசம் அச்சுக் கூடத்தில் நூற்பதிப்புநடைபெற்று கி.பி. 1895-ஆம் ஆண்டில் இறையருளால் நூல் வெளியிடப் பட்டது. தமிழக இஸ்லாமிய பெருமக்கள் மகிழ்வு கொண்டவராய் இத்திருப் பணியை மேற்கொண்ட அனைவரையும் பாராட்டினர்.

ஹாமீம் புரம்

மேலப்பாளையத்தின் தென் பகுதியில் தமக்குச் சொந்தமான ஹாமீம் புரம் என்னும் பரந்த அளவிலான நிலப்பரப்பில் நூற்றுக்கணக்கான ஏழை, எளியோர், வீடுகளற்றோர்களுக்கு இலவசமாக மனைகள் வழங்கியும், வீடுகள் கட்டிக் கொடுத்தும் ஆங்கோர் நகரத்தை உருவாக்கி அங்கு வசிக்கும் மக்களுக்கு குரிய தேவைகள் அறிந்து உதவிகள் பலவும் ஷம்சுத்தாசீனவர்கள் செய்து வந்தார்.

“ஹாமீம்” என்பது இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் சிறப்புப் பெயர்களுள் ஒன்று என்பதும், அச்சொல் ஞானியார் பாடலில் மிகுதியாக பயின்று வருவதுமாகும் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. .

ஹாமீம் பள்ளி மதரசா

இஸ்லாம் சிறப்பித்துக் கூறும் அறச் செயல்களுள், இறைவனை வழிபட இறையில்லம் கட்டுவித்தல், சன்மார்க்கக் கல்விச் சாலைகள்

★ “திருக்கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ்”, “திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி” ஆகிய நூல்களை கா.ப. செய்கு தம்பிப் பாவலரும் “திருக்கோட்டாற்றுக் கலம்பகம்” என்ற நூலை எம். கருப்பையாப் பாவலரும் ஞானியார் சாகிபு மீது கவினுறப் பாடி, அன்னாருக்குப் புகழ் மாலைகளாகச் சூட்டியுள்ளனர்.

நிறுவுதல் என்பன தலையாயவை ஆகும். ஷம்சுத்தாசீனவர்கள் கி.பி. 1911-ஆம் ஆண்டிலே ஹாமீம்புரம் பகுதியில் தமது இல்லமாகிய பங்களாவிற்கு மேற்குப் புறத்தில் 'V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் ஹாமீம் பள்ளி மதரஸா' என்ற பெயரிலான இறையில்லமும் அத்துடன் இணைந்த அரபி பாட சாலையையும் நிர்மாணித்து அவற்றின் அக்தார், இனாம்தாராகத் தாமே இருந்து அவை சார்ந்த கைங்கரியங்களை நிர்வகித்து வந்தார். பள்ளி மதரஸாவின் பெயரால் மேலும் பல அறப் பணிகளும் ஆற்றி வந்தார். தமது ஆயுளுக்குப் பின்னரும் தமது வழிமுறையினர் அவற்றை நிர்வகித்தும் அவ் அறப்பணிகளை தொடர்ந்து நடத்தியும் வர வேண்டுமென்ற சீரிய நோக்கமும் விழைவும் கொண்டவராய், பள்ளி மதரஸாவின் பரிபாலனத்திற்காகப் பெருநிதிப் பெறுமதியுள்ள தக்க சொத்துக்களை மானியமாகத் தத்தம் செய்து, அதனை கி.பி.1931-ஆம் ஆண்டிலே அறக்கட்டளையாக சாசனமும் (வக்பு) பிறப்பித்துள்ளார்.

நிலை பெறும் நினைவு

தமது ஞானாகிரியர் நல்லடக்கம் செய்விக்கப்பட்டிருக்கும் "கோட்டாறு ஞானியார் அப்பா தர்கா"வில் நியமமாக நடைபெற்று வரும் கிரியைகளுக்கென, குமரி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளதும் மிகுந்த வருவாய் வரத் தக்கதுமான சொத்துக்களை ஷம்சுத்தாசீனவர்கள் நிபந்தமாக வழங்கியுள்ளார்.

ஞானியாரவர்கள் மேலப்பாளையத்திற்கு வருகை தந்து, கலிமாக்குளக் கரையில் (ஹாமீம்புரம் அருகே) தங்கியிருந்த இடத்தில் "ஞானியார் அப்பா தைக்கா" வையும் மேலப்பாளையம் பெரிய தெரு அருகில் (ஆஸாத் ரோட்டின் மேல்புறம்) "ஞானியார் அப்பா தர்கா பள்ளி"யையும் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஷம்சுத்தாசீனவர்கள் பாங்குற கட்டுவித்தார். இத்தலங்களில், ஞானியார் பாடல் பாராயணம், குருமகான் துதி, நியம நிஷ்டை யனுஷ்டானங்கள் ஆகியன இன்றளவும் இடையறாது நடத்தப் பெற்று வருகின்றன.

நல் மரம் பழுத்தன்ன நன்கொடையாளர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "சீனம் சென்றேனும் சீர் கல்வி பெறுக" என்றருளினார். கல்வி பெற வழியில்லாத ஆதரவற்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றை ஷம்சுத் தாசீனவர்கள் இலவசமாக வழங்கி, தக்க ஆசிரியர்களைக் கொண்டு

அவர்களுக்கு சன்மார்க்கக் கல்வியும், நல்லொழுக்கமும் பயிற்றுவிக்கச் செய்தார்.

தமக்குச் சொந்தமான இடத்தில் தொடக்கப் பாடசாலைக்கென உறுதி வாய்ந்த கட்டிடம் கட்டிக் கொடுத்து, ஹாமீம்புரம் பகுதியைச் சேர்ந்த சிறார்களுக்கு எண்ணும் எழுத்தும் கற்பிக்கச் செய்த கல்வியின் தொண்டர்;

பொதுமக்கள் அன்றாடம் புழங்குமிடங்களிலும் அவசியத்தினிமித்தம் அவர்கள் கூடுமிடங்களிலும் நன்னீர் நிலையங்களையும், தண்ணீர்ப் பந்தல்களையும் நிறுவி, அவற்றின் பராமரிப்பிற்காகுமான செலவினங்களையும் தாமே ஏற்றுக் கொண்ட ஈர நெஞ்சினர்;

வாயில்லா உயிர்ப் பிராணிகளும் அவைகளது தாக வேட்கையை தணிவித்துக் கொள்ளும் பொருட்டு நீர் நிலைகளும், தண்ணீர்த் தொட்டிகளும் அமைத்துத் தந்த அருள் உள்ளம் கொண்டவர்;

அன்ன சத்திரம் கட்டி வைத்து, வழிப்போக்கர்கள், திக்கற்றவர்களுக்கு அன்றாடமும் அன்னதானம் அளித்து வந்த பசிப்பிணி மருத்துவர்;

ஏழைகளுக்கு உற்ற வேளை கண்டு உதவி செய்வதை கடமையாகக் கொண்ட ஏழைப்பங்காளர்;

ஹாமீம்புரம் குடியிருப்பில் தீக்கிரையாகிப் போன சில வீடுகளை, கல்லுங் காரையோடுடனும் கூடிய திடமான கட்டிடங்களாய்க் கட்டிக் கொடுத்த காருண்யர்;

திருமணம் முடிக்க வழியில்லாத எண்ணற்ற ஏழை, எளிய பெண்களுக்கு நல்லாதரவுடன் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்புறத் திருமணம் செய்வித்து நல்வாழ்வு பெறச் செய்த பொன்மனம் கொண்ட புண்ணியர்;

தமது வாணிப நிலையங்களில் நூற்றுக்கணக்கானோரை பணிகளில் அமர்த்தி, அவர்களது குடும்பங்களின் வறுமையைப் போக்கிய கருணையாளர்;

தமது சுற்றம் கிளையாரெல்லாம் செழிப்புடன் வாழ்ந்திடச் செய்ய அவர்களுள் பலரைத் தமது வாணிப நிலையங்களில் பங்குதாரர்களாக இணைத்தும், மற்றும் பலருக்கு வணிக நிறுவனங்கள் அமைத்தும் கொடுத்த பெருந்தகையாளர்;

பள்ளிவாசலில் தங்கிச் செல்லும் ஏழை பயணிகளுக்குத் தினமும் உணவளிக்கச் செய்து வந்த கருணாகரர்;

ஆலீம்களென்னும் மேதைகளுக்கும், தமிழில் புலமை பெற்ற சான்றோர் களுக்கும் வேண்டும் போது வேண்டியன கொடுத்து ஆதரித்து வந்த பண்பாளர்;

மக்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகள், வழக்குகளைக் கேட்டறிந்து நல்லிணக்கமுறச் செய்வித்தும், தவறாத நீதியும் வழங்கி வந்த நீதிவான்;

மழை முகிலெனவே யாவர்க்கும் இன்முகத்துடன் தயையும் தனோப காரமும் புரிந்துவந்தமையால் இந்து முஸ்லிம்களின் ஒருமித்த அன்பைப் பெற்றிருந்த பொது ஜன உபகாரர்;

பள்ளிவாசலிலும் தமது பங்களாவிலும் வைத்து அன்றாடம் செய்து வந்த தர்ம காரியங்கள் அல்லாமலும், புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி வழங்கியும், அதன் புனித இரவுகளில் ஆயிரக்கணக்கான ஏழை, எளியவர்களுக்கு யாதொரு வேற்றுமையும் பாராட்டாது நல்லுணவு அளித்தும், இரவலர்களுக்குப் பொருளும் பணமும் வரையாது வழங்கியும் வந்த தர்ம சீலர்;

தமது ஆயுளுக்குப் பின்னரும் தமது சந்ததியினரால் அறப்பணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வர வேண்டுமென்ற நல் சாசனமுடையார்;

என்றவாறெல்லாம் வள்ளல் ஷம்சுத்தாசீனவர்களின் ஈகைச் சிறப்பு போற்றப்படுகின்றது. ★

பண்பு நலமும் குண நலனும்

அறுசீர் விருத்தம்

வசைமென் மலருந் திவ்ய வசனமும் வதன வாய்ந்து
தின மதி புன்ற கையுந் திகழ் தருங் கருணை நோக்கும்
மன மகிழ்ந் தாத ரிப்பும் மாணிலத் தோர் வி யக்க
ஜனத் திடை புதுமை யுள்ள தமுதாஷீ னான கோவே.

தூசணித் தவர்க ளையுந் தொண்டு செய் தடுத்தோ ரையுங்
காசினி மீ தொன் றாக கண்டிடுங் கருணை யாளர்
மாசிலா மனமு மீகை வழுவிலா தமுமை பூண்ட
சாசன முடைய கோமான் தமுதாஷீ னான கோவே. ★★

“எவ்வளவு தளர்விலும் ஷம்சுத்தாசீனவர்கள் ஐவேளையுமே தவறாது

★ அருட்கவி முஹம்மது ஹனிபா புலவர், “அநுகூல புஞ்சம்” (1936) பாடற் றொகுதியின் கருத்துரை.

★★ ‘அநுகூல புஞ்சம்’ பக். 33-34.

இறையில்லத்தில் தினமும் நடைபெறும் கூட்டுத் தொழுகைகளில் கலந்து கொண்டு தொழுவார். நள்ளிரவுத் தொழுகையையும் தவறாது தொழுது வந்தார். நபியவர்களின் சன்மார்க்கமாம் அத்வைதக் கொள்கையை யுள்ளத்தினுட் கொண்டு, தமது ஞானாசிரியர் அருளிய திருப்பாடல்களை உருக்கமாய் பாடி, மனமடங்கி நிட்டையிலொடுங்குவார். ஆலீம்களென்னும் மேதைகளைத் தம் அருகிருத்தித் தக்க அறிவுரைகளை கேட்டுப் பெறுவார்.

தாம் திரட்டிய திரவியங்களால் அன்னதானம், பானதானம், சொர்ணதானம், வஸ்திர தானம், பூ தானம் முதலான அறங்களைக் கைக்கொண்டார்.

மன்னரும் அரசப் பிரதிநிதிகளும் பேட்டியளித்துச் சிறப்புச் செய்யும் நன்னிலையடைந்து, அரசினரின்தங்கப்பதக்கமும் பஹதூரப்பட்டமும் கிடைக்கப் பெற்றார். இல்லறத் துறையில் நல்லறம் நடத்தி தமக்கிசைந்த இல்லாளுடனும் புத்திர பௌத்திர செல்வாக்குடனே செல்வர்க் கழகாஞ் செழுங்கிளை தாங்கிச் சுற்றமும் தழுவி செல் விருந்தோம்பி வரு விருந்து வைகலு மெதிர்பார்த்து நல்லுனுட்டி உபசரித்துப் போற்றுவார்.

பெரும்பாலும் பள்ளிவாசலையே தமதிரூப்பிடமாக வைத்து, வந்தவர்களை ஆதரித்து, ஏழை இரப்பாளிகள் எவ்வளவு தொந்தரவு செய்திடினும் கடிந்து நோக்காது, சிரித்த முகத்துடன் இனித்த வார்த்தைகள் சொல்லி, தன்னாலியன்றதைக் கொடுத்தனுப்புவார். ஆலயப் பணிவிடைகளைத் தாமே செய்வார். பக்கங்களிலுள்ள அசுத்தங்களையும் தம் கைக்கொண்டே பரிசுத்தப் படுத்துவார்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்”

என்பதற்கிணங்க, தமக்குத் தீங்கு செய்த எவர்க்கும் அவர் நாணும்படி நன்னயம் செய்வதே இவரது பிறவிக் குணமாகவிருந்தது. ஒரு போது தமக்குந், தமதருமைக் குமாரர்களுக்கும் குடிப்பொன்றில் நஞ்சிட்டுக் கொடுத்த கொடியனைக் கைப்பிடியாகக் கண்டு கொண்ட பின்னரும் கடிந்து கொள்ளாமலும் மேலும் மற்றெவராலும் அவனுக்குத் தீங்கு நேரிடாமலும் பாதுகாத்துப் பின்னும்பதறிநிற்கும்பாதுகனைதேன் கசியும்இதமொழிகளால்பதப்படுத்திபுத்திகூறிப்பொருள்கொடுத்துப்போகவிட்டார் எனின் இவரது ஒப்பிலாக் குணச்சிறப்பினை யென்னென்றியம்புவோம்! “பொறுத்தார்க்கும் பெரும் பேறுடையார்க்குமே யன்றி இவ்வித சிலாக்கிய குணம் வாய்க்காதென நந்திருமறையே திரைமறைவின்றி யறைகின்றதன்றோ!” ★

★ மேலப்பாளையம் எங் முஸ்லிம் சொசைட்டியார் சமர்ப்பித்த ‘அனுதாபப் பத்திரம்’ (6-11-1936)

நன்னெறி நாடியே மெய்ப்பொருள் தேடுக

கலி சந்த விருத்தம்

கல்லி னாகத்திற் கேகயத்தை கயவர் கலங்க வழைத்த நபி
யுல்லா மீது யநு தினமு முகந்து விலகல் தவிர்த் தேவ
லெல்லா மொழுங்கா நடந்து வந்த யேந்தலான ரெட் சகரே
மல்லிகைப்பூ மாலை யணி மன்னரெனு தம்தா ஷீனே.

பல்லுயி ரெல்லாந் துதிக்கும் பாத்திபர் மெஞ்ஞான வழி
சொல்லுஞ் செயலு மொன்றாகத் துடர்ந்து ஞான தீட்சை யுற்று
யில்லகத்தின் சுடரிலங்க வெத் தினமு முற் றுணர்ந்த
மல்லிகைப்பூ மாலை யணி மன்னரெனு தம்தா ஷீனே.

அல்லறவே திரு ஞான வயிர்த வழிக் குரிய வராம்
முல்லை மலரி னெயிருடைய மோட்ச செய் குமன் சூரு
ஹல்லாஜுடைய கருணைமிகு கவர்ந்துயுளத்தி லருட் கனிந்த
மல்லிகைப் பூ மாலை யணி மன்னரெனு தம்தா ஷீனே. *

தம்தாஸ்

ஷெய்கு அத்துல் காதிறு என்ற பெயர் 'செய்தக் காதிறு' 'செய்தக்காதி'
'சைதகாதி' 'சீதக்காலி' என்றெல்லாம் வழங்கி வருகிறது. 'சீதக்காதி' என்பது
அப்பெயரின் மரூஉ ஆகும். அது போன்றே ஷம்ஸுதாஸீம் என்ற பெயர்,
தமுஸ்தாசிம் 'ஷம்ஸுதாஸீன்', 'தமுதாஷீன்' 'தம்தாசீன்' என்றெல்லாம்
வழங்கி வருகிறது. "தம்தாஸ்" என்பது அப்பெயரின் மரூஉ ஆகும்.

வெளியூர்கள் அல்லது வெளிநாடுகளின் புலவிடங்களுக்குச் சென்று
வரக்கூடிய மேலப்பாளையம் ஊர்வாசிகளை, அப்பகுதிகளில் வதியும்
மக்கள் சந்திக்க நேரிட்டால், "உங்கள் ஊரில் 'தம்தாஸ்' நலமாக
இருக்கின்றாரா?" எனப் பரிவுடன் உசாவுமளவிற்கு நற்கீர்த்தி பெற்றிருந்தார்
ஷம்சுத்தாசீனவர்கள்.

புரவலர் போற்றிய பாவலர்

தமது ஞானாசிரியர் வழிமுறையில் வந்தவரென்பதனால், கா.ப.
செய்கு தம்பிப் பாவலரவர்களது இளமைப் பருவ முதலே அவரை

* அநுகூல புஞ்சம் (1936) பக். 29.

ஷம்சுத்தாசீனவர்கள் அறிவாரெனினும், “மெய்ஞ்ஞானத் திருப்பாடற் திரட்டு” பதிப்புப் பணியில் செய்குதம்பியவர்கள் துணை புரியத் துவங்கிய காலத்தேயிருந்து, அவ்விருவருக் கிடையேயும் முகிழ்த்திருந்த நேயவுணர்வு மலர்ந்து மணம் வீசத் துவங்கவே, சடையப்ப வள்ளலும் கவி கம்பரும் எனச் சொல்லத் தக்க வகையில் இருவரும் நல்லுறவு பூண்டிருந்தனர்.

தமது இருபத்தியோராவது வயதில் ஞானியார் திருப்பாடல் பதிப்புப் பணிக்கென சென்னை வந்ததன் பின்னர் செய்கு தம்பி, அரிய தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் எழுதியும், தாமே நூல்கள் இயற்றியும், இவற்றினைப் பதிப்பித்தும், பாட்டுக்கள் புனைந்தும், திருக்குறள், கம்ப ராமாயணம், சீறாப்புராணம், முதலிய இலக்கியங்கள் குறித்து, அவற்றையே தம் வாழ்வு முழுவதும் கற்று வந்துள்ள பண்டிதர்களும் வியக்கும் வண்ணம் நயவுரைகள் தந்து சொற்பொழிவுகள் ஆற்றியும் வந்த சீர்மையைக் கண்ட தமிழறிஞர்கள் ஒன்று கூடி அவருக்குப் “பாவலர்” என்னும் பட்டம் அளித்துப் போற்றினர். பின்னர் “அருட்பா மருட்பா”ப் போரில் ஈடுபட்டுத் தமது நனி சிறந்த நாவன்மை காரணமாக மருள் மங்கவும் அருள் பொங்கவும் செய்து திருவருட் பிரகாச வள்ளலாரது மெய் நேசர்களை மகிழ்வித்தும், தமது முப்பத்து மூன்றாவது வயதில் (கி.பி.1907-ஆம் ஆண்டு) ஓரும் அவதானம் ஒரு நூறும் நிகழ்த்திக் காட்டியும், பாண்டித்துரைத் தேவரவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ் சங்கத்துப் புலவர்களுள் ஒருவராய் வீற்றிருந்து தமிழ்ப் பணியாற்றியும் வந்த பாவலரவர்கள், குன்றின் மேல் வைத்த தீபம்’ எனப் புகழொளி பரப்பலானார்.

முன்னொரு போழ்து, பாவலரது ஆசிரியப் பெருந்தகையான சங்கர நாராயண அண்ணாவியாரது கற்பிக்குந் திறனிலும், பாவலரது தமிழ்ப் புலமை யிலும் ஐயறவு கொண்ட கணபதி என்னும் முதுபெரும்புலவர், பாவலரைச் சந்திக்க நேர்ந்து “மாற்று உரைத்துப் பார்த்து”ப் பின் வியந்தவராய் அருகிருந் தோரிடம் “என்னை யிவன் கோட்டாற்றி னிருந்தவனா, யிரும் தவனா” (இவன் கோட்டாற்றில் இருப்பவனா? பெருந் தவத்தை யுடையவனா?) என இரட்டுற மொழிந்த புகழுரையின் நயம் நாடறிந்ததன்றோ?

அப்புலவர் பெருமானின் அருள் வாக்கினுக்கேற்ப, புலவர்க்குப் புலவராய் விளங்கிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர் செய்கு தம்பிப் பாவலர வர்களுக்கு, ‘தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்’, ‘சதாவதானி’, ‘நாவலர்’,

'பண்டிதர்', 'மகாமதி', 'கலைக் கடல்', 'அல்லாமா' போன்ற பட்டங்களைத் தமிழ்ப் பெருமக்கள் சூட்டி மகிழ்ந்தனர்.

ஷம்சுத்தாசீன் கோவை

“கோவை” என்பது தமிழிலுள்ள சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறுள்ள ஒன்றாகும்.

“ஆய்ந்த கலித்துறை தான் நானூறகப்பொருண் மேல்
வாய்ந்த நற் கோவையாம்” (15)

என வெண்பாப் பாட்டியல் கூறும் இலக்கணத்திற்கேற்ப, கோவை என்பது அகப்பொருள் பற்றியது; கலித்துறைப் பா நானூற்றில் அமைவதும் ஆகும். நாற்கவிராச நம்பியின் 'அகப் பொருள் விளக்கம்' கூறும் வரன்முறையில் இக்கோவையின் அகத்துறை நிகழ்வுகள் அமைகின்றனவாதலால், “நம்பியகப் பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாய் அமைந்த செய்யுட்களைக் கிளவிகளாகப் பகுத்தும், துறைகளாக விரித்தும் வரலாற்றுத் தொடர்ச்சியமையப் பாடப் படுவதாகலின் 'கோவை' எனப்பட்டது” எனத் தெளிவுரை தருவார் பாவலரவர்களின் தலை மாணாக்கரும் முதுபெரும் புலவருமான தெங்கம்புதூர் தா. சாஸ்தாங்குட்டிப் பிள்ளையவர்கள்.

பாடுவதன் அருமையையுணர்ந்தவராய், “யாவும் பாடி, பின் கோவை பாடு” என அறிவுரை புகன்றார் ஒரு புலவர். பாவலரவர்கள் இயற்றியனவாக அறியப்படும் கோவை நூல்கள் நான்கினுள் எமது பாட்டனாரவர்களை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது “ஷம்சுத்தாசீன் கோவை” ஆகும்.

“கிளவித் தலைவனும் கிளவித் தலைவியும் பெயர்கள் சுட்டி அறியப் படார்” எனும் விதியினுள் அமைந்ததும், பழந்தமிழருக்குரிய அன்பின் ஐந்திணை சார்ந்த ஒழுகலாறுகளுள் களவினைத் தலை இயலாகக் கொண்டதுமான அகப் பொருள் நாடகம் நுவலும் கோவை நூலுக்கு, இஸ்லாமிய நெறிமுறை வழுவாது வாழ்ந்திருந்த தமிழ் முஸ்லிம் வள்ளல் ஒருவரை பாட்டுடைத் தலைவனாக்கி, பாடல்கடோறும் அவரது பெயரும் கொடைச் சிறப்பும் விதந்து நவின்றும், அவர் சார்ந்தனவற்றின் பெருமைகள் புகன்றும் சங்கத் தமிழ் நிகர்த்த செம்மையும் செறிவுஞ் சான்ற இலக்கிய இன்பம் வழங்கியுள்ள மகாமதியவர் களின் புலமை நயம் போற்றத்தக்கதாகும். பாவலர் தாமும் இஸ்லாமியப் பண்புகளை மிகவும் பேணி வாழ்ந்திருந்த தமிழ் முஸ்லிம் புலவர் ஆவார். இந்நூலின் காப்புச் செய்யுளினைத் தாம் சார்ந்துள்ள சமயக் கோட்பாட்டினின்றும் வழுவாது அவர் யாத்துள்ள பாங்கும் நினைந்து பாராட்டத் தக்கதாகும்.

ஆதலின், எத் திறத்தவரே யாயினும் தமிழர்கள் மொழியுணர்வால் ஒத்திருந்தாரானால், தமிழின்பம் நுகருதற்கு தடை ஏதும் இல்லை என்பதே உண்மை நிலை ஆகும்.

கோவை நூல் பதிப்பித்தல்

மேலப்பாளையம் வித்வான் வ. அ. மலக்கான் அலி சாகிபவர்கள் இயற்றிய அரும்பதவுரையோடு கூடிய 'ஷம்சுத்தாசீன் கோவை' நூல், ஷம்சுத் தாசீனவர்களின் மக்களாகிய எம் தந்தையரின் முயற்சியின் பேரில், எங்களது வணிக நிறுவனங்களின் அந்நாளைய ஜெனரல் மேனேஜரும், முஸ்லீம் அலோஸியேஷன் டைரக்டரும், பன்னூலாசிரியரும், தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ஒருங்கே சிறந்த புலமையும் நாவன்மையும் மிக்கவரும், 'நூரூல் ஹக்' மாத இதழின் ஆசிரியரும், பாவலரவர்களின் அணுக்கத் தோழருமாகவும் விளங்கிய மதுரை மகா வித்வான் ம.கா.மு. காதிறு முகியித்தீன் மரைக்காயர் (இவர் இக்கோவை நூலுக்குச் சாற்றுக் கவியும் வழங்கியுள்ளார்) அவர்களைக் கொண்டு கி.பி. 1919 ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீ பத்மநாப விலாச அச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

திருப்பாடற் றிரட்டு 2-ம் பதிப்பு ★

தவமிலங்கிய நபிகணாயகர் சபையி லேகு நற் றகையர்,★★ மா மேவு கோட்டாற்றில் மன்னுயர் மெய்ஞ்ஞான வள்ளலான ஞானியார் அவர்களின் பரம்பரையில் வந்த மௌலவி ஞானியார் ஷெய்கு முஹியித்தீன் ஆலிம் சாகிபு அவர்கள் முயற்சியாலும் வ.செ.த. ஷம்ஸுதாஸீனவர்களின் பொருளுதவியைக் கொண்டும் "மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு" இரண்டாம் பதிப்பிற்கான பணி ஹிஜரி 1355 (1936) ஆம் ஆண்டிலே சென்னை கேசரி அச்சுக் கூடத்தில் மேற்கொள்ளப் பட்டு பதிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்தில் எமது பாட்டனார் காலஞ் சென்று விடவே, எம் தந்தையரின் ஒத்துழைப்போடு கி.பி. 1937-ஆம் ஆண்டு (ஹிஜரி 1356) ஏப்ரல் மாதத்தில் பாடல் பதிப்புப் பணி இனிதே நிறைவுற்று நூல் வெளியிடப்பட்டது.

★ "மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு"(2-ம் பதிப்பு), முசுப்புப் பக்கமும் பதிப்புரையும்

★★ "மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு", சரித்திரச் சுருக்கம் பக்- 4.

பொன்முடியில் நன்மணிகள்

ஷம்சுத்தாசீனவர்கள் ஏற்றிருந்த பதவிகளும் பெற்றிருந்த சிறப்பு களுமாவன:-

மேலப்பாளையம் V.S.T. தழுஸ்தாசிம் தரகனார் ஹாமீம் பள்ளி மதரசலா வின் அக்தார் மற்றும் இனாம்தார்; தயாள குண சீலர்; தரும குண வள்ளல்; வெகு ஜன உபகாரி; V.S.T. தழுஸ்தாசிம் தரகனார் அண்ட் கம்பெனிகளின் புரொப்ரைட்டர்; வெகு காலமாக முனிசிபல் கவுன்சிலர்; கேப் காமரின் ஜெனரல் டிராபிக் கம்பெனி லிமிடெட் ஸ்தாபகர், செக்ரட்டேரி மற்றும் டிரஷர்; மேலப்பாளையம் முஸ்லிம் அலோஸியேஷன் ஸ்தாபகர், போஷகர் மற்றும் மெம்பர்; ஆனரேரி மேஜிஸ்ட்ரேட்; தென் இந்தியா பாங்க் பிரஸிடெண்ட்; ரெங்கூன் சோலியா முஸ்லிம் அலோசியேஷன் முத்தவல்லி; டெல்லி தர்பார் மெடலும், சாஹிப் பஹதார் பட்டமும் பெற்றவர்.

இயற்கை எய்துதல்

குடும்பத்தினர், உறவினர், சுற்றத்தினர் மற்றும் நட்பினரால் 'பங்களா அப்பா' எனவும் ஏனையோரால் 'தம்தாஸ்' எனவும் அன்புடன் நினைவு கூறப்படும் ஷம்சுத்தாசீனவர்கள் மேலப்பாளையம் மீதிலொரு குறுநில மன்னரெனவே சிறப்புற்றிருந்தாலும் "முத்தர் மனமிருக்கு மோனத்தே" என்பதற்கிணங்க மெய்ப் பொருள் தேட்டத்திலேயே தமது சிந்தையைச் செலுத்தியவராய் பற்றற்றிருந்து வந்தார். தமக்கு மரணம் அடுத்ததையுணர்ந்து தமது இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கென்று ஏழாயிரம் ரூபாயைத் தமது தனயரிடம் தந்து "பிரைவேட்டாக வைத்துக் கொள். தருணம் வரும்" எனச் சொல்லிப் பின்னர் ஐந்து நாட்கள் வரை மௌன முற்றிருந்து, ஆயிரம் பிறை கண்ட வாழ்வினராய்த் தமது தொண்ணூற்றிரண்டாவது வயதில் தமிழாண்டு 1112-ல் புரட்டாசித் திங்கள் 12-ஆம் நாள் ரஜப் 10 ஹிஜிரி 1355 (27-9-1936) ஞாயிற்றுக் கிழமையன்று பகல் 1-45 மணியளவில் தாம் வழக்கமாக உச்சரித்து வந்திருந்த இறைவன் திருப்பெயராகிய "ஹக்" (மெய்ப்பொருள்) என்பதனை உறுதியுடனும் உற்சாகமாயும் மொழிந்தவராக தம் இல்லத்தில் வைத்து இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு, ஹாமீம்புரம் சமவெளியில் வைத்து நூற்றுக்கணக்கான அணிவகுப்புகளாக நின்று தொழ வைத்து, பின்னர் ஹாமீம் பள்ளி மதரசலா மத்தியில் தமது

தந்தையாரின் அடக்கத் தலத்திற்கு கீழ்பாகத்தில், தமக்கென தாமே முன்னர் அமைத்துக் கட்டி வைத்திருந்த கபறு ஷரீப் என்னும் புதை குழியில் நல்லடக்கம் செய்விக்கப்பட்டார். அன்னாரது இறுதி நிகழ்ச்சிகளில் பல்லாயிரக்கணக்கான இந்து முஸ்லிம்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அநுகூல புஞ்சம்

2-10-1936 -அன்று, மேலப்பாளையம் எங் முஸ்லிம் சொசைட்டியாரின் சார்பில், 'திரு நபி சத்திரம்' எனும் நூலின் ஆசிரியர் மேடை முதலாளியெனும் ஜனோபகாரி தென்காசி ஜனாப் ஹாஜி மு.ந. முகம்மது சாஹிப் B.A., அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஷம்சத்தாசீனவர்களின் மேன்மையும் சிறப்புகளும் தக்கவர்கள் மூலமாக எடுத்துரைக்கப்பட்டு, முடிவில் அன்னாருக்காக அனுதாபத் தீர்மானம் நிறைவேற்றி, மறுமை நற்பேற்றிற்காக இறையருள் வேண்டப்பட்டது. மேலும் அச்சபையினரின் தீர்மானப்படி, ஷம்சத்தாசீனவர்களின் தனயர்களின் சமூகத்திற்கு 6-11-1936-ல் அனுதாபப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஷம்சத்தாசீனவர்கள் மறைவையொட்டி, "அநுகூல புஞ்சம்" என்ற பெயரில் இரங்கற் பாமாலை நூல் ஒன்று மேலப்பாளையம் அத்தியடித் தெரு செய்யிதப்பா புலவரது குமாரர் அருட்கவி முஹம்மது ஹனிபா புலவர் அவர்களால் இயற்றப் பெற்று, மதுரை மகா வித்வான் ம.கா.மு. காதிறு முகியித்தீன் மரைக்காயர் சாஹிப் அவர்களால் ஹிஜிரி 1355-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு கோட்டாறு சதாயவதானி கா.ப. செய்கு தம்பிப் பாவலரவர்கள் சாற்றுக் கவி வழங்கியுள்ளார்.

வாழ்க்கைத் துணை நலம்

"மங்கலம் என்ப மனை மாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு."

எமது பாட்டனார் அவர்களுக்கு வாழ்க்கைத் துணையாயமைந்த நலஞ் சான்ற எமது பாட்டியாரின் பெயர் கொ. ஹஸன் பாத்திமா பீவி என்பதாகும். அனைவராலும் "பங்களா அம்மா" என வாஞ்சையுடன் நினைவு கூரப்படும் இவர், வள்ளன்மை மிக்க தமது கணவருக்கு நற்பெருமையும், நன்மையும் தரத்தக்க நற்குண நற்செய்கைகளைத் தம் இயல்புகளாகக் கொண்ட பெருமாட்டி ஆவார். தமது மனையறத்தின் நல் அணிகலன்கள் என்று

சொல்லத்தக்க வகையில், செய்கு மன்கூர், செய்யது தாமீம், முஹம்மது இபுராஹிம், என்ற ஆண்மக்கள் மூவர், காதிறு மீரா பீவி, முஹம்மது பீவி, ஹஸன் மீரா பீவி, பீவி பாத்திமா என்ற பெண் மக்கள் நால்வர் என நன்மக்கள் எழுவரை எழு கதிர்களென ஈன்றெடுத்து பெரு வாழ்வு வாழ்ந்திருந்த எமது பாட்டியார் அவர்கள், ஹிஜிரி 1360ம் ஆண்டு சபர் பிறை 11-ல் (10.3.1941) இவ்வுலக வாழ்வை நீத்தார். பல்லாயிரக்கணக்கான இந்து முஸ்லிம்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின், அன்னாரைத் தொழ வைத்து, அவருடைய கணவரது அடக்கத் தலத்திற்கு மிக அருகில் அதன் தென்புறமாக நல்லடக்கம் செய்விக்கப்பட்டார்.

பொன்றாப் புகழுடம்பினர்

ஊரின் கண் நடுவே அமைந்துள்ள ஊருணி எனப் பயன் தரு வாழ்வு வாழ்ந்திருந்த இப்பெருமக்களால் நலம் அடைந்தோரும், பெருமகனார் நிறுவிச் சென்றுள்ள அறக்கட்டளை மூலம் பயன்கள் பெற்று வருவோரும், இவர்களது நற்குண நற்செயல்களை அறிந்தவர்களும் என மக்கள் பற்பலரும் நாளும் இவர்களின் அடக்கத் தலங்களுக்கு வருகை தந்து தரிசித்து, நன்றிப் பெருக்குடனும், நல்லெண்ணத்துடனும் அன்னவர்களின் மறுமை நற் பேற்றிற்கென இறையருளை வேண்டிச் செல்கின்றனர்.

ஷம்சுத்தாசீனவர்களது அறக்கட்டளை சாசனத்திற்கிணங்க, அவர்கள் புரிந்து வந்த அறப்பணிகள் பலவும் அவர்களது சந்ததியினரால் தொடர்ந்து செய்து வரப்படுகின்றன.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே! ★

13.4.2000

முஹர்ரம் 7

ஹிஜிரி 1421

மேலப்பாளையம்.

V.S.T. சம்சு தப்ரேஸ்

அக்தார்: V.S.T. தமுஸ் தாசிம் தரகனார்

ஹாமீம் பள்ளி மதரசா

★ புறநானூறு (165):1-2

ஹாமிம்
தம்தாஷீன்றுதி
இரத சித்ர கவி

				நே						
			சி	ர	சீ					
		ண	கு	ப	சு	வ				
	வ	ற்	பு	தா	நே	ர	தி			
லை	மா	ணி	ம	மா	லா	சி	மா	பா		
ய	ணி	ந்	த	ம	னு	நி	தி	யே	பூ	சி
	து	ந்	ம	நா	ன்	ரி	த	நீ	த	
		தி	ப்	பெ	னெ	பூ	வி	ல		
			ம்	த	சி	வா	தி			
				போ	தா	த				
					மு					

கட்டளைக் கலித்துறை

நேசிர சீவ சுபகுண வற்புதா நேரதிபா
 மாசிலா மாமணி மாலை யணிந்த மனுநிதியே
 பூசித நீதரின் நாமந் துதிப்பெனெ பூலிலதி
 வாசிதம் போதா தமுதாசி னென்னுமா தாபரனே.

நிரோட்டம்

(இதழ் மூடாமற் குவியாமற் படிக்கக் கூடியது)

வெண்பா

தாஷீனென் றெத்திசையிற் றன்கீர்த்தி நின்றிலங்க
 யாஸீனின் நற்றயாள யற்கையின் - நேசத்தா
 லக்கென்ற நல்லிரச்ச லங்கதி லேதிகழ
 சிக்கிலாத நன்னிலைதா ஷீனே.

- மேலப்பாளையம் அருட்கவி முஹம்மது ஹனிபா புலவர்

ஹாமீம்

வள்ளலின் வழித் தோன்றல்கள்

V.S.T. செய்கு மன்சூர் தரகனார்



ஷம்சுத்தாசீனவர்களின் மூத்த மகனாக 26-4-1895 -ல் பிறந்த இவர் V.S.T. ஹாமீம் பள்ளி மதரசாவின் டர்ன் அக்தாராக இருந்து தமது தந்தையார் நிறுவிய பல்வேறு வணிக நிலையங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார். 1936-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நெல்லை மாவட்ட தொகுதியின் முஸ்லிம் லீக் வேட்பாளராகப் போட்டியிட்டு 8150 வாக்குகள் பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவரை எதிர்த்து போட்டியிட்ட A.K.பிஜ்லீ சாஹிப் 4250 வாக்குகள் பெற்றார். ★

பாளையங்கோட்டை நகர்மன்ற கவுன்சிலராகவும், மேலப்பாளையம் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும், பஞ்சாயத்து கோர்ட் உறுப்பினராகவும், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராகவும், மேலப்பாளையம் முஸ்லிம் அலோசியேஷன் செயலாளராகவும், மாவட்ட கல்விக்குழு உறுப்பினராகவும், கௌரவ மாஜிஸ்ட்ரேட்டாகவும், மேலப்பாளையம் நகர்மன்ற கவுன்சிலராக நீண்ட காலமும் பணியாற்றியவர். நெல்லை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் சிறந்த தலைவராகவும், மேலப்பாளையம் நகர முஸ்லிம் லீகின் செயலாளராகவும் விளங்கினார். சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலைகளின் போது அவற்றைச் சீர்படுத்தும் பணியில் சிறப்பான சேவைகள் புரிந்துள்ளார். பொது அறப்பணிகள் பலவற்றுக்கும் பெருந்தொகைகளை நன்கொடையாக வழங்கியுள்ள இவர் தமது தொண்ணூற்று ஐந்தாவது வயதில் காலமானார்.

ஹாஜி V.S.T. முஹம்மது அபுபக்கர் Ex.M.C., (அக்தார் : V.S.T. ஹாமீம் பள்ளி மதரசா) V.S.T. அஹமது தானீம் ஆகியோர் இவரது புதல்வர்களாவர்.

★ Directory of the Madras Legislature, Chennai, 1938; P. 240

V.S.T. செய்யது தாமீம் தரகனார்

ஷம்சத்தாசீனவர்களின் இரண்டாவது மகனான இவர் 24-7-1898-ல் பிறந்தவர். V.S.T. ஹாமீம் பள்ளி மதரசாவின் டர்ன் அக்தாராக இருந்து தமது தந்தையார் நிறுவிய பல்வேறு வணிக நிலையங்களிலும் பொறுப்புகளை வகித்துப் பணியாற்றி, சிறந்த வணிகராகத் திகழ்ந்தார்.



பாளையங்கோட்டை நகர்மன்றத்தின் துணைத்தலைவராகவும், மேலப்பாளையம் பஞ்சாயத்து போர்டு உறுப்பினராகவும், திருநெல்வேலி ஜில்லா போர்டு உறுப்பினராகவும், திருநெல்வேலி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் பணியாற்றியவர். திரிபுராவில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ★

ஞானியார் சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய, “மெய்ஞ் ஞானத் திருப்பாடற்றிரட்டு” நூல் மூன்றாவது முறையாகவும் பதிப்பிக்கப்பட வேண்டுமென்ற அவசியம் நேரிட்டபோது, பதிப்புப் பணிக்கான அனைத்துச் செலவினங்களையும் செய்யது தாமீம் அவர்கள் தாமே ஏற்று, 1960-ஆம் ஆண்டில் பாடற்றிரட்டினை அதன் முந்தைய பதிப்பின் அமைப்பிலேயே அச்சிட்டு வெளியிடச் செய்தார்.

ஆன்மீகத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததோடு, தர்ம சீலராகவும், ஏழை, எளிய மக்களிடம் அளப்பரிய பரிவுணர்ச்சி கொண்ட வராகவும் விளங்கிய இவர் தமது என்பதாவது வயதில் இயற்கை எய்தினார்.

V.S.T.U. தானீம் (எ) சம்சத்தாசீன், V.S.T. ஆரிப், V.S.T. சம்சு தப்ரேஸ் (அக்தார் : V.S.T. ஹாமீம் பள்ளி மதரசா) ஹாஜி V.S.T. சம்சுல் ஆலம் (முன்னாள் மேலப்பாளையம் நகர்மன்ற உறுப்பினர்; முன்னாள் பாளை. தொகுதி சட்டமன்ற உறுப்பினர்; தற்போதைய திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்) V.S.T. சம்சுல் ஹக், V.S.T. ஷம்சத்தாசீன், V.S.T. ஷெய்கு முகையதீன் மலுக்கு முதலி ஞானியார் (எ) G. முஹம்மது ஆகியோர் இவரது புதல்வர்களாவர்.

★ T.M. Satchit, Who's who in Madras, 1939, cochin, P. 260.

V.S.T. முஹம்மது இபுராஹிம் தரகனார்

ஷம்சுத்தாசீனவர்களின் மூன்றாவது மகனாக 15-9-1906-ல் இவர் பிறந்தார். V.S.T. ஹாமீம் பள்ளி மதரசாவின் டர்ன் அக்தாராக இருந்து தமது தந்தையவர்கள் நிறுவிய வணிக நிலையங்களில் பொறுப்புகள் வகித்து வந்த இவர் தலைசிறந்த வணிகராக விளங்கினார். 1930-ல் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, 1930, 1932, 1940, 1942 ஆகிய வருடங்களில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.



இவர் ஆனரெரி பெஞ்ச் மாஜிஸ்ட்ரேட்டாகவும் பஞ்சாயத்து கோர்ட்டின் துணைத் தலைவராகவும், மேலப்பாளையம் டவுண் காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், மேலப்பாளையம் பஞ்சாயத்து போர்டு தலைவராகவும், மேலப்பாளையம் முஸ்லிம் அஸோசியேஷன் கமிட்டி உறுப்பினராகவும், திருநெல்வேலி தாலுகா காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், மேலப்பாளையம் நகர்மன்றத் தலைவராகவும் பணியாற்றியவர்.

அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்பட்ட இவர், முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரை மேலப்பாளையத்திற்கு அழைத்து வரவேற்பு அளித்து, குடிநீர் இன்றித் தவித்த இவ்வூர் மக்களின் அவல நிலையை எடுத்துச் சொல்லி, குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்பட காரணமாக இருந்தார். ★ V.S.T. ஹாமீம் பள்ளி மதரசாவுக்குச் சொந்தமான பரந்த அளவிலான இடம் இதற்கென நன்கொடையாக வழங்கப்பட்டு அவ்விடத்திலே குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தாம் கொண்ட கொள்கையில் உறுதிமிக்கவராயும், ஏழைகளின் தோழராயும் விளங்கி, அறப்பணிகளுக்கு பெருமளவு நன்கொடைகளும் வழங்கியுள்ள இவர் தமது எண்பத்திரண்டாவது வயதில் காலமானார்.

V.S.T. M. E. முஹம்மது சதக்கத்துல்லாஹ் V.S.T.M. ஷம்சுத்தாசீன் Ex.M.C., (அக்தார்: V.S.T. ஹாமீம் பள்ளி மதரசா) V.S.T. M. நாகூர்மீரா, V.S.T. M. E. முகைதீன் ஷெய்கு மன்சூர் ஆகியோர் இவரது புதல்வர்களாவர்.

★ "தமிழ்முரசு" மேலப்பாளையம் நகர சிறப்பு மலர், 30-8-1999, பக். 4.

ஹாமீம்

பாவலர் மகனார் வேண்டுதல்

ஷம்சுத்தாசீனவர்களின் மகனார் V.S.T. செய்யது தாமீம் அவர்களுக்கு
பாவலரவர்களின் மகனார் கோட்டாறு செ. பக்கீறு மீறான் சாகிபு
அவர்கள் எழுதியனுப்பிய செய்யுட் கடிதம்

கட்டளைக் கலிப்பா

1

ஆயுத் செந்தமிழ் முற்றுமின் ரோர்ந்த நல்
அறிஞர் என்றுனைச் சொல்லுவர் ஆதலால்
ஈயும் பண்பினால் யாவரும் வள்ளல்என்
றேற்றும் ஷம்சுத்தா சீனெனுஞ் செம்மவை
நீயும் போற்றிப் புகழ்ந்தொரு கோவைநூல்
நிகழ்த்து வாயென என்னுயர் தந்தையைத்
தோயும் அன்பினால் உங்களைச் சார்ந்தவர்
சூழ்ந்து வேண்டினர் சென்றவந் நாளிலே.

2

வேண்டும் அன்னவர் எண்ணம்நன் ரென்றுபா
வேந்தர் எந்தையுஞ் சிந்தைகொண் டாய்ந்துதான்
மாண்ட கூத்தனும் மற்றுள செந்தமிழ்
வாண சும்முரை கோவையில் மிக்கதாய்
யாண்டும் நின்றொளி செய்திடல் வேண்டுமென்
றெண்ணி யாத்திட யாவும் அருள்பெரும்
ஆண்ட வந்தண் ணருளினைக் கொண்டுநன்
காக்கி யேநமக் கீந்தனர் உண்மையே.

3

சொன்ன அந்தக் கவியமு துண்டிட
சோலைப் பூமது வண்ண விரையளி
அன்ன தாய்த்தமிழ்ப் பாவலர் நாவலர்
ஆவ லோடப் பிரபந்தம் தன்னையே
என்னை நித்தமுங் கேட்பதால் அன்னவர்க்
கென்ன மாற்றம் உரைப்பதென் றுண்ணைநான்
முன்னர் கேட்டனன் நற்பதில் தந்தனை
முழுதும் அவ்வரை முற்றூர்ச் செய்வையே.

4

கண்டு தேன்முக் கவியமிழ் திற்றுணை
கண்டி டாநயச் சொன்மலி கோவையைக்
கண்டு நாட்டவர் உட்களித் தாய்ந்திடக்
சுருதும் அச்சிற் பதித்தலுன் நற்கடன்
எண்டி சையிலும் உன்புகழ் ஒங்கிடும்
இன்ப லோகிலுன் தந்தையும் எந்தையும்
விண்டு வாழ்த்துவர் உன்னைந் தொண்டினை
மேலும் உண்டிறை நல்லருள் என்றுமே.

ஹாமீம்

இரண்டாம் பதிப்பிற்கான முகவுரை

எங்களது பாட்டனார் V.S.T. ஷம்ஸுதாஸீம் தரகனார் அவர்களை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு சதாவதானி கா.ப. செய்குதம்பிப் பாவலர் அவர்களால் பாடப் பெற்ற "ஷம்சுத் தாசீன் கோவை" நூலின் முதற்பதிப்பு எமது தந்தையரால் பதிப்பிக்கப்பட்டு கி.பி. 1919-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

பாவலரவர்கள் தமது வாழ்வின் இறுதி நாட்கள் வரையிலும் எங்களது இல்லத்திற்கு வருகை தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எங்களில் வயது மூத்த பிள்ளைகள் யாவரும் அவருடன் நன்கு பழகியுள்ளோம். ஆழம் காண இயலாத கல்விக் கடலாக அவர் விளங்கிய போதிலும் ஏனையோரிடம் அவரவர்களின் வயது, கல்வித் தேர்ச்சிக் கேற்ப இனிய பண்புடன் பேசிப் பழகுவார். இலக்கியக் கடலுள் மூழ்கி அவர் முகந்து தரும் தமிழமுதினைப் பருகுவதற்கென கற்றறிந்தோரும் சுவைஞர்களும் எந்நேரமும் அவரைச் சூழ்ந்திருப்பர்.

பாவலரவர்களின் மூத்த மகனார் செ. பக்கீறு மீறான் சாகிபு அவர்கள் தமது தந்தையாரின் அரும்புலமையையும் சீரிய பெருமையையும் நன்குணர்ந்தவராயும் மரபு குன்றா வகையில் செந்தமிழ்ச் செய்யுட்களை இயற்றும் திறன் பெற்றவராகவும் விளங்கினார். மகாமதிப் பாவலரவர்கள் 13-2-1950-ல் இயற்கை எய்தினார். தமது தந்தையாரின் மறைவிற்குப் பின்னரும் பக்கீறுமீறான் சாகிபவர்கள் எங்களது குடும்பத்தினரோடு நட்புரிமையுடன் கூடிய நல்லுறவு பூண்டவராய் எமது இல்லத்திற்கு பலகாலும் வருகை தந்துள்ளார்.

"ஷம்சுத்தாசீன் கோவை" நூலினை மீண்டும் அச்சிற் பதிப்பிக்கும் பணியை மேற்கொள்ளுமாறு தாம் வேண்டி வந்ததை வலியுறுத்தி எங்களது தந்தையார் V.S.T. செய்யது தாமீம் தரகனார் அவர்களுக்கு அவர் எழுதியனுப்பிய "அஞ்சற் பாட்டு" இவண் தரப்பட்டுள்ளது. இந்நூலினை மறுமுறையும் அச்சிற் பதிப்பித்து வெளியிட வேண்டுமென நாங்கள் கொண்டிருந்த எண்ணத்திற்கு எங்களது தந்தையாரின் மூத்த மருமகரும், எங்களது மைத்துனருமாகிய V.S.S. செய்யது அஹமது அப்பாஸ் அவர்களும் ஏனைய தமிழ் ஆர்வலர்களும் உரமூட்டி வந்துள்ள நிலையில், கடந்த சூலைத் திங்களில் பானையங்கோட்டை மாநில தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற சதாவதானி செய்குதம்பிப் பாவலர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அகில இந்திய வானொலியில் உயர்நிலைப் பதவி வகித்தவரும், "இலக்கியப் பேழை" எனும் கவின்கு நூலின் ஆசிரியரும் பாவலரின் மகனாருமான கே.பி.எஸ். ஹமீது சாஹிப் அவர்கள், "அவதானக் கலைஞர்", "செந்தமிழ் வளர்த்த செய்குதம்பி" முதலான நூல்களின் ஆசிரியரும், பாவலரின் தகை சான்ற மாணாக்கருமான சசிந்திரம் வித்துவான் சி. குமரேச பிள்ளை ஆகியோர் முன்னிலையில்

பன்னூலாசிரியர் "வரலாற்று ஆய்வுச் செம்மல்" செ.திவான் எம்.ஏ., எம்.ஃபில்., அவர்கள், மற்றும் ஏனைய அறிஞர் பெருமக்கள் ஆகியோர் "ஷம்சுத்தாசீன் கோவை" நூலினை மறுமுறையும் அச்சிற்பதிப்பிக்க வேண்டுமென வலியுறுத்திப் பெய்த சொன்மாரியானது எங்களது எண்ணப் பயிருக்கு நன்னீரென அமைந்து விடவே பதிப்பிற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டோம். நூலினை பதிப்பித்துத் தரும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புச் சகோதரர் செ.திவான் அவர்களை வேண்டிக் கொண்டபோது மனமுவந்து இசைவு தந்து, மிகுந்த சிரத்தையுடன் ஒரு தவம் போலவே இப்பணியினை மேற்கொண்டு நிறைவேற்றித் தந்துள்ளார். மேலும் இதுகாறும் தெரிய வந்துள்ள கோவை நூல்களைப் பற்றிய அரிய கட்டுரைக் கோவை ஒன்றினையும் வழங்கியுள்ளார். பொன் போன்ற காலத்தையும், தமது கவனத்தையும் இதற்கென மிகுதியும் ஒதுக்கித் தந்து ஒத்துழைப்பு நல்கிய செ. திவான் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதுடன் அவரது தமிழ்ப்பணியும் சமுதாயப் பணிகளும் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகின்றோம்.

இந்தூலினுக்கு அணிந்துரைகள் வழங்கிச் சிறப்பித்திருக்கும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைத்தலைவர் முனைவர் தமிழறிஞர் தொ.பரமசிவன் அவர்களுக்கும், முதுபெரும் புலவர் சசிந்திரம் சி.குமரேச பிள்ளை அவர்களுக்கும், இப்பணியில் எங்களுக்கு ஆர்வமும், ஊக்கமும், ஒத்துழைப்பும் நல்கிய தமிழ் நெஞ்சங்களுக்கும், செவ்விய முறையில் அச்சுப் பணிகளை நிறைவேற்றித் தந்த ஹமீது பிரஸ் சகோதரர் எம்.சாகுல் ஹமீது அவர்களுக்கும், V.S.T. குடும்பத்தினர் சார்பில் மனமுவந்த நன்றியறிதலைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இறைவன் அருளால் "V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை" யின் சார்பில் பதிப்பிக்கப் பெற்று, தமிழுலகம் பயன்பெறும் வகையில் இலவச வெளியீடாக வழங்கப்படும் "ஷம்சுத்தாசீன் கோவை" நூலின் இவ் இரண்டாம் பதிப்பினை எங்களது பாட்டனார் V.S.T. ஷம்ஸ் தாஸீம் தரகனார்; சதாவதானி கா.ப. செய்கு தம்பிப் பாவலர் ஆகிய பெருமக்கள் இருவரின் நினைவினுக்கு சமர்ப்பிக்கின்றோம். அன்னவர்களது மறுவுலக நற்பேற்றிற்கு இறையருள் இறைஞ்சுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

அன்புடன்

ஹாஜி V.S.T. முஹம்மது அபுபக்கர்

V.S.T. சம்சு தப்ரேஸ்

V.S.T.M. ஷம்சுத்தாசீன்

13.4.2000

முஹர்ரம் 7

ஹிஜிரி 1421

மேலப்பாளையம்.

அக்தாரர்கள்: V.S.T. தமுஸ்தாசிம் தரகனார்

ஹமீம் பள்ளி மதரஸா.

ஹாஜி V.S.T. சம்சுல் ஓலம் Ex.M.L.A., M.C.,

செயலாளர்,

V.S.T. ஹமீம் பள்ளி மதரஸா குடும்ப அறக்கட்டளை.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்
 தமிழியல் துறைத் தலைவர் முனைவர்
 தமிழறிஞர் தொ.பரமசிவன் அவர்கள்
 அளித்த அணிந்துரை

பாட்டுருக்கிரிய மணி

பழந்தமிழ் இலக்கியம் அகம், புறம் என்ற பொருட்பாடுபாட்டினை உடையது. அவை இரண்டிலும் தமிழிலக்கிய, இலக்கணத் தொகுப்புகளில் அகப்பொருளே சிறப்பிடம் பெறுகின்றது. அளவிலும் அதுவே பேரிடம் பெறுகின்றது. குறிஞ்சிப் பாட்டின்துறைக் குறிப்பில் உள்ள தமிழ் என்ற சொல்லே தமிழ் அகப் பொருளை உணர்த்தி நிற்பதாக அமைந்துள்ளது. பிற்காலத்தில் எழுந்த தமிழ் அகப் பொருள் நூலொன்றுக்கு 'தமிழ்நெறி விளக்கம்' என்பதே பெயராகும்.

அகப்பொருள் வளர்ச்சியில் ஒரு கால கட்டத்தில் அக இலக்கியத்தின் பல்வேறு துறைகளையும் ஒன்றாகச் சேர்த்து 'கோவை' என்னும் புதிய சிற்றிலக்கிய வகையினையும் உருவாக்கினர்.

சங்க அகப்பாடல்கள் போல கோவை நூல் பாடல்களைத் தூய அக இலக்கியமாகக் கொள்ள இயலாதுதான்; ஏனென்றால் கோவை நூலின் பாடலுக்குப் பாட்டுடைத் தலைவன் கிளவித் தலைவன் என தலைவர் இருவராவார்.

'பாண்டியனின் மதுரை நெடுந்தெருவில் பெண்ணே நாம் சந்தித்தபோது' என்று பேசும் காதலனே கிளவித் (அகப்பொருளுக்கு) தலைவனாவான். பாட்டுடைத் தலைவன், பாண்டியனாவான். எனவேதான் கோவை நூலைத் தூய அக இலக்கிய நூலாக கூறமுடியாது. இது புறப்பொருள் சாயலை உடையது என்று நாம் கூறுகிறோம்.

தமிழ்ப் பேரரசுகள் வலிமையை இழந்து, புரவலர் இல்லாத காரணத்தால், தமிழ்ப் புலவர்கள் அந்தந்த வட்டாரத்தில் வாழ்ந்த நிலக்கிழார்களையும், குறுநிலத் தலைவர்களையும், படைத் தலைவர்களையும், பாட்டுடைத் தலைமக்களாக்கினர். இலக்கியத்தின் வடிவத்தைப் பொறுத்தமட்டில் இதனைச் 'சென்று தேய்ந்து இறுதல்' என்று தான் சொல்ல வேண்டும்.

காலனி ஆட்சிக் காலத்தில் சிற்றரசர்களும் பெருநிலக்கிழார்களும் அதிகாரத்தினையும் செல்வத்தினையும், பெருமையினையையும் இழந்து போயினர். "முன்னிக்கவிதை வெறி மூண்டெழுந்த" சிலர் ஆங்கிலேயராட்சியில் பொறுப்பு வகித்த சில அதிகாரிகளையும் பாட்டுடைத் தலைவராக்கினர். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை நன்றி உணர்வோடு நிதிபதி வேதநாயகர் மீது 'குளத்தூர்க்கோவை' பாடியதும் இப்படித்தான்.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் கூட தமிழ்க்கவிதை மரபில் தோய்ந்தவர்களுக்கு சிற்றிலக்கியங்களின் பிடியிலிருந்து முழுமையாக வெளியேற முடியவில்லை. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் 'பழுத்த தமிழ்ப்புலமை' சிற்றிலக்கியங்களில் சிக்கி நேரிடையாக 20 ஆம் நூற்றாண்டு தமிழர்களுக்குப் பயன்படாமல் போனது வருந்தத்தான். அவருக்குப் பின்னர் இந்தச் சுழலில் சிக்கிய புலமையாளர்களாக சோழவந்தான் அரசஞ்சாண்முகனாரையும், மகாமதி செய்குதம்பிப் பாவலர் அவர்களையும் குறிப்பிட வேண்டும். ஆற்றல் மிகுந்த கட்டுரையாளராக விளங்கிய பாரதியார் கூட பள்ளியெழுச்சி, தசாங்கம், இரட்டைமணிமாலை, சீட்டுக்கவி என்றவாறு மரபின் தொடர்ச்சியிலே காலூன்றிப் பின்னரே புதிய திருப்பங்கள் கண்டவராவார்.

செய்குத்தம்பிப் பாவலர் அவர்களின் நினைவாற்றலும், நாவன்மையும், இலக்கணப் பயிற்சியும், இலக்கியத்தோய்வுப் பற்றிய சமகாலத்துக்குறிப்புக்கள் நமக்கு நிறையவே கிடைக்கின்றன. அவர் பெற்ற 'மகாமதி', 'சதாவதானம்', 'சதாவதானி', 'பாவலர்' ஆகிய பட்டங்களும் அவற்றை நமக்கு உணர்த்துகின்றன.

தேசிய இயக்கத்தில் தொடக்க காலத்தில் இளங்கவிஞராகப் பாவலர் படைத்தளித்த நூல் 'ஷம்சுத்தாசீன் கோவை' இந்நூலின் முதற்பதிப்பு 1919இல் வெளிவந்திருக்கிறது. அக்காலத்தில் கௌரவ மாஜிஸ்திரேட் 'ஹானாரரி மாஜிஸ்திரேட்' என்ற மதிப்புறு நீதிபதி பதவி மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. அப்பொறுப்பினை வகித்த மேலப்பாளையம் ஷம்சுத்தாசீன் அவர்கள் வள்ளலாகவும், தமிழிலக்கிய ஆர்வலராகவும் திகழ்ந்திருக்கிறார்கள். (மேலப்பாளையத்தை அடுத்த முன்னீர்ப்பள்ளத்தைச் சேர்ந்த தமிழறிஞர் M.S. பூர்ணலிங்கம்பிள்ளை அவர்கள் இவரது தொடர்பினாலேயே 'இஸ்லாமிய தமிழ்ப் புலவர்கள்' பற்றிய நூலொன்றை எழுத முனைந்திருக்கிறார் என்பது (மற்றொரு வரலாற்றுக் குறிப்பினால் தெரிய வருகிறது).

பாவலர் அவர்கள் தமிழிலக்கியப் பயிற்சியின் ஆழத்தைக் காட்டுவதாக இந்த நூல் அமைந்துள்ளது. ஒரு காதல் நிகழ்ச்சியை 400 துறைகளில் விரித்து எழுதுவது நுட்பமான இலக்கியப் பயிற்சி உடையவர்களுக்கு மட்டுமே இயலும். இதுவுள்ள மற்றொரு சிறப்பு காதல் நிகழ்ச்சியின் வளர்ச்சிக்கு நாள் வரையறை செய்திருப்பதாகும். பாவலரின் மதிப்பீட்டின்படி இந்நூலில் 56 நாள் நிகழ்ச்சிகள் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத் தலைவரின் ஞானாசிரியர் பெயரும் (கோட்டாறு ஞானியார் சாகிப்) குறிப்பிடப்பட்டிருப்பது கோவை நூல்கள் காணாத மற்றொரு புதுமையாகும். இம்முயற்சி இஸ்லாமிய 'ஊஃபி' மரபின் தாக்கத்தால் விளைந்திருக்கிறது.

பாட்டுடைத் தலைவரின் மலை தமிழ்ச்சிலம்பு ஆகிய பொதியமலை என்பதும் ஆறு தாமிரபரணி என்பதும் பாவலர் 'மண் மணந்த மணாளர்' என்பதனைக் காட்டும் சான்றுகளாகும்.

கவிதையின் நடையினைப் பாவலர் பிற்காலத்தில் எழுதிய 'நாயகமான்மியமஞ்சரி'யின் நடையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இக்கோவை நூல் இறுக்கமான கவிதை நடையினைக் காட்டுவதாக அமைந்துள்ளதனை உணரலாம். இந்த மரபின் இறுக்கம் பாட்டுடைத்தலைவர் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களை நமக்குத்

தராமல் போய்விட்டது. (பாண்டிக் கோவை, கப்பற்கோவை தவிர்ந்த எல்லாக் கோவை நூற்களுக்கும் இது பொருந்தும்)

நிறைவாக மரபு சார்ந்த கவிதையின் இனிமைக்கு இரண்டு சான்றுகள்
பந்தகத் தாசை பரிந்திலை பைந்துணர் பற்றிலைசெய்
சிந்தக வண்டலுஞ் சேர்த்திலை யன்னை சிதைத்துண்டோ
நொந்தகம் வாடினை நொற்றினை கண்ணீர் நுடங்கிடையே
வந்ததென் ஹாயீம் புரவுச்சுத் தாசீன் மகிழ்கிரிக்கே.

பாலுங் கசப்பப் பழமும் புளிப்பப் படர்ந்தமுலை
மேலும் பசப்ப விழிநீ ரும்ப மிடைந்தனளாற்
கோலும் பெருந்தவக் கோன்வுச்சுத் தாசீன் கொழுங்கிரிவா
யேலுங் குணத்தணங் கேயிசை யாயுற்ற தேந்திழைக்கே.

இந்நூலின் பதிப்பாசிரியர் செ.திவான் அரிய முயற்சியுடைய வரலாற்று ஆசிரியர்; தமிழிலக்கிய மாணவரல்லர் என்பது வியப்புக்குரிய செய்தியாகும். இந்நூலுக்கு அவர் தந்துள்ள பதிப்புரை அவரது முயற்சியின் அருமையினையும், வீச்சினையும் காட்டுவதாகும். அறியப்படாமல் மறைந்துபோன தமிழ் நூல்களை மறுபதிப்புச் செய்வது ஒரு அரிய தமிழ்ப் பணியாகும். ஏனென்றால் விரிந்த, ஆழமான, முழுமையான தமிழ்ப் புலவர் வரலாறு' என்பது இன்னமும் தமிழ் ஆய்வாளர்களின் கனவாகவே இருந்து வருகிறது. அக் 'கனவு மெய்ப்படும்' முயற்சிகளில் ஒன்றினை தமிழ்நாட்டு வரலாற்று ஆய்வாளர் செ.திவான் தொடங்கியுள்ளார். அவரது பணி நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியதாகும்.

பதிப்பாசிரியரின் வரலாற்று முயற்சிகளைப் போல, இலக்கிய முயற்சிகளையும் வெற்றி பெற வாழ்த்துகின்றேன்.

மேலப்பாளையம், VST ஷம்சுத்தாசீன் தரகனார் அறக்கட்டளை, ஹாயீம் பள்ளி மதரலா குடும்ப அறக்கட்டளை சார்பில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுவது பாராட்டுக்குரியதாகும்.

தொ.பரமசிவன்

தமிழியல் துறைத்தலைவர்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

கோவை நூல்கள் அத்தனையையும் தொகுத்திருப்பது

அரிய சேவை

அணிந்துரை

(சுசீந்திரம் வித்துவான் சி. குமரேசபிள்ளை,)

சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவர்கள் என் தமிழாசிரியர். நான் அவர்களிடம் 1940 முதல் 10 ஆண்டுகள் தமிழ்கற்றேன். அக்காலையில் அவர்கள் சொன்ன அரும்பெரும் கருத்துக்களைத் தொகுத்து 'அவதானக் கலைஞர்' என்றும் 'செந்தமிழ் வளர்த்த செய்குதம்பி' என்றும் இருநூற்கள் வெளியிட்டேன். அந்நூற்களைப் பார்வையிட்ட செ.திவான் அவர்கள் உள்ளத்தில் பாவலரவர்களின் நூற்களைப் பதிப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் உதயமானது அவர்களின் தமிழ்க்காதலை எடுத்துக்காட்டுகிறது.

அக்காதலில் பாவலர் அவர்கள் எழுதிய சிறப்பிற்குரிய சம்சுத்தாசீன் கோவை அச்சு வாகனம் ஏறி வருகிறது. அதில் புதுமைகளைப் புகுத்தி கவிதைச் சுவையில் நம்மைக் கவியச் செய்து விடுகிறார் பாவலர்.

அம்முயற்சியில் தமிழ் இலக்கிய வரிசையில் அமைந்த கோவை நூற்கள் அத்தனையையும் வரலாற்று ஆசிரியர் செ.திவான் தொகுத்துக்காட்டியிருப்பது ஓர் அரிய சேவை. அதற்காக அவருக்கு என் வாழ்த்துக்கள்.

தமிழ் இலக்கிய உலகில் தமிழ்த்தாய்க்குப் புலவர் பெருமக்கள் அணிவித்த அணிகளை புதுக்கி செம்மைப்படுத்தி விளக்கி அணிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் செ.திவான் அவர்களுக்கு மீண்டும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலப்பாளையம், VST தழுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை, ஹாம் பள்ளி மதரலா குடும்ப அறக்கட்டளை சார்பில் இந்நூல் பதிப்பிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுவது நன்றிக்கும், பாராட்டுக்கும் உரியதாகும்.

சுசீந்திரம்,

25.1.2000.

இப்படிக்கு,

சி. குமரேசன்.

பாளையங்கோட்டை முஸ்லிம் அனாதை நிலையத் தலைவர்
ஜனாப். எம்.ஜமால் முஹம்மது சாஹிப் அவர்களின்

வாழ்த்துச் செய்தி

மேலப்பாளையம் வள்ளல் V.S.T. தமுஸ் தாசீம் தரகனார் அவர்கள் கல்வி பெற வழியில்லாத ஆதரவற்ற ஏழை எளிய மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடம் போன்றவற்றை இலவசமாக வழங்கி, தக்க ஆசிரியர்களைக் கொண்டு சன்மார்க்கக்கல்வியும், நல்லொழுக்கமும் பயிற்றுவிக்கச் செய்தவர்; 'ஹாமீம் பள்ளி மதரசஸா' என்ற பெயரிலான இறையில்லமும் அத்துடன் இணைந்த அரபிப் பாடசாலையையும் நிர்மாணித்தவர்;

ஆலீம்களுக்கும், தமிழில் புலமை பெற்ற சான்றோர்களுக்கும் வேண்டும்போது வேண்டியன கொடுத்து ஆதரித்த பண்பாளர். இஸ்லாம் மார்க்கத்தைப் புதிதாக ஏற்றுக்கொண்டவர்களை அன்போடு ஆதரித்தவர். தமது வாணிப நிலையங்களில் நூற்றுக்கணக்கானோரைப் பணியில் அமர்த்தி, அவர்களது குடும்பங்களின் வறுமையைப் போக்கிய கருணையாளர் வள்ளல் தமுஸ்தாசீம் தரகனார்.

கோட்டாற்றில் பிறந்த பாட்டாறு சங்கைமிக்க சதாவதானி செய்குதம்பிப்பாவலர் தொண்டிச்சான்றோர்களால் 'கலைக்கடல்' என்றும், திண்டுக்கல் சான்றோர்களால் 'அல்லாமா டாக்டர்' என்றும், நாஞ்சில் நாட்டவர்களால் 'தமிழ்ப் பெரும்புலவர்' என்றும், 'செய்கு' என்று தந்தையாராலும், 'தம்பி' என்று தாயாராலும், 'பாவலர்' என்று உலகமக்களாலும் பாராட்டப் பெற்றவர் செய்குதம்பிப்பாவலர்.

மேலப்பாளையத்தில் பிறந்து வளர்ந்து பெரும் புகழுடன் மறைந்த பெரியார் ஷம்சுத்தாசீன் அவர்கள் மீது செய்குதம்பிப்பாவலர் அவர்களால் பாடப்பெற்றது 'ஷம்சுத்தாசீன் கோவை'யாகும்.

தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளுடன் தொடர்புடைய நூல்களை இயற்றி தமிழுக்குப் புகழ் சேர்த்த முஸ்லிம் புலவர்கள் பலரைப் பற்றியும், அவர்தம் படைப்புக்கள் பற்றியும் வளரும் தலைமுறை அறிந்து கொள்ளும் வாய்ப்புக்கள் குறைந்து வருகின்ற வேளை இது.

இந்தச் சந்தர்ப்பத்தில் அறியப்படாமல் மறைந்துபோன தமிழ் நூல்களை மறுமதிப்புச் செய்வது ஒரு அரிய தமிழ்ப்பணியாகும். அந்த முயற்சியில் ஈடுபட்டுப் பெரிதும் உழைத்திட்ட சகோதரர் ஜனாப். *செ. சிவான்* அவர்களுக்கும், அந்த நூலை மேலப்பாளையம் **V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை** சார்பில் இலவசமாக வெளியிட்ட அறக்கட்டளையினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எம். ஜமால் முஹம்மது

தலைவர்

முஸ்லிம் அனாதை நிலையம்

எண்ண அலைகள் (பதிப்புரை)

“கோவை நூல் ஏதாவது நீர் வாசித்திருக்கிறீரா?” என்று பிள்ளையவர்கள் கேட்டார்கள்.

“திருக்கோவையாரும் தஞ்சைவாணன் கோவையும் படித்திருக்கிறேன்” என்று விடை கூறினேன்.

“இப்போது சீகாழிக் கோவை பாடம் கேட்கலாம்” என்று அவர் சொன்னார். . . .

நான் பாடம் கேட்பதற்கு அக்கோவையின் பிரதி கிடைக்கவில்லை. பிள்ளையவர்களிடம் இருந்த பிரதி வேறொருவர் வசம் இருந்தது. “கூறை நாட்டுக்கனகசபை ஐயரிடம் பிரதி இருக்கிறது. ஆனால் அதை அவர் எளிதில் கொடுக்க மாட்டார். வேறு யாரிடமாவது இருக்கும்; வாங்கித் தருகிறேன்” என்று அவர் சொன்னார். அன்று என் ஆசிரியர் வழக்கம் போல் மத்தியான போஜனம் ஆன் பிறகு படுத்துக் கொண்டிருந்தார்.

கூறை நாடு மாயூரத்திலிருந்து இரண்டு மைல் தூரமிருக்கும். அவர் துயிலும் சமயமறிந்து நான் கூறை நாட்டுக்கு மிகவும் வேகமாக ஓட்டமும் நடையுமாகச் சென்றேன். எப்படியாவது கனகசபை ஐயரிடமிருந்து சீகாழிக் கோவைப் பிரதியை வாங்கி வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றேன். அவரிடம் நயந்து கேட்டு அதை வாங்கினேன். பிள்ளையவர்கள் விழித்துக் கொள்வதற்குள் வந்து விட வேண்டுமென்று ஒரே ஓட்டமாக மாயூரம் வந்து விட்டேன். அப்போது ஒரு மணியிருக்கும். அந்த வெயிலின் வெம்மையும், இரண்டு மைல் தூரம் வேகமாகப் போய் வந்த களைப்பும் கோவைப் பிரதி கிடைத்த சந்தோஷத்தில் தோற்றவில்லை.

பிள்ளையவர்கள் விழித்துக் கொண்ட போது நான் கவடியும் கையுமாக எதிரில் நின்றேன்.

“என்ன புஸ்தகம் அது?” என்று கேட்டார் அவர்.

“சீகாழிக் கோவை.”

“ஏது?”

“கனகசபை ஐயருடையது.”

“எப்போது வாங்கி வந்தீர்?”

“இப்போது தான்.”

அக்கோவையைப் பாடம் கேட்க வேண்டுமென்றிருந்த வேகம் வெயிலின் வெம்மையையும் பொருட்படுத்தாமல் ஓட்டமும் நடையுமாகச் சென்று வாங்கி வரத் தூண்டியதென்பதை ஆசிரியர் உணர்ந்து கொண்டார். உடனே பாடம் சொல்லத் தொடங்கினார்.

பாடம் சொல்லிய ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளை; பாடம் கேட்பதற்காக வெயிலில் ஓடிச்சென்று 'சீகாழிக் கோவை' நூலினைப் பெற்று வந்தது மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் என்பது தமிழுலகம் நன்கறிந்த விஷயங்களில் ஒன்றாகும். ¹

'சீகாழிக் கோவையைப் பாடங் கேட்பதற்காக உ.வே. சாமிநாதையர் வெயிலில் ஓடிச் சென்று வந்ததையும், அவர்களே தமது வாழ்நாளில் 1903 இல் சீகாழிக் கோவையையும், திருவாவடுதுறைக் கோவையையும், 1935 இல் பழமலைக் கோவையையும், 1937 இல் சிராமலைக் கோவையையும், திருவாரூர்க் கோவையையும் ² பதிப்பித்திருப்பதையும் அறிந்த போது, கோவை நூல்கள் பற்றிய விவரங்களைத் தேடலானேன். 'கோவை' நூல் என்றால் என்ன?

அன்னைத் தமிழ்மொழியில் வழங்கி வரும் பிரபந்தங்கள் 96 ஆகும். 'சிவந்தெழுந்த பல்லவராயன் உலா' ³ என்ற 17 ஆம் நூற்றாண்டுப் பிரபந்தம் 'தொண்ணூற்றாறு கோலப்பிரபந்தங் கொண்ட பிரான்' என்று கூறுகிறது. ★

தொண்ணூற்றாறு வகை

சதாகம், பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம், அகப்பொருட் கோவை, ஐந்திணைச் செய்யுள், வருக்கக் கோவை, மும்மணிக்கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அநுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணிமாலை, நவமணிமாலை, நான்மணிமாலை, நாமமாலை, பல்சந்தமாலை, கலம்பக மாலை, மணிமாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருக்கமாலை, தண்டகமாலை, வசந்த மாலை, மெய்க்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனின் மாலை, தாரகை மாலை, உற்பவமாலை, தானைமாலை, மும்மணி மாலை, வீரவெட்சி மாலை, வெற்றிக் கரந்தை மஞ்சரி, போர்க்கு எழுவஞ்சி, வரலாற்று வஞ்சி, செருக்களவஞ்சி, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகைமாலை, வாதோரண மஞ்சரி, எண் செய்யுள், தொகைநிலைச் செய்யுள், ஒலியலந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, உலா, உலாமடல், வளமடல், ஒருபா ஒருபது, இருபா இருபது, ஆற்றுப்படை, கண்படைநிலை, துயிலெடைநிலை, ஊரின்னிசை, பெயரின்னிசை, பெயர் நேரிசை, ஊர் நேரிசை, ஊர் வெண்பா, விளக்கு நிலை, புறநிலை, கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து, தசாங்கத்தபல், அரசன்

1 உ.வே. சாமிநாதையர், என் சரித்திரம், சென்னை, 1982, பக். 193, 194.

2 இ.மு. சுப்பிரமணியபிள்ளை, வள்ளுவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ், ஐந்தாம் பகுதி, 1964, பக். 152, 153.

3 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 ஆம் நூற்றாண்டு, மாயூரம், 1968 பக். 322.

விருத்தம், நயனப்பத்து, பயோதரப்பத்து, பாதாதிசேசம், கேசாதிபாதம், அலங்காரபஞ்சகம், கைக்கிளை, மங்கலவெள்ளை, தூது, நாற்பது, குழமகன், தாண்டகம், பதிகம், சதகம், செவியறிவுறூஉ, வாயுரை வாழ்த்து, புறநிலை வாழ்த்து, பவனிக்காதல், குறத்திப்பாட்டு (குறவஞ்சி), உழத்திப்பாட்டு, ஊசல், எழு கூற்றிருக்கை, கடிகை வெண்பா, சின்னப்பூ, விருத்தஇலக்கணம், முதுகாஞ்சி, இயன் மொழி வாழ்த்து, பெருமங்கலம், பெருங்காப்பியம், காப்பியம் முதலிய 96 வகைப் பிரபந்தங்கள் தமிழில் உள்ளன. ⁴

சிற்றிலக்கியம்

“பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது, நன்கு யாக்கப்பட்டது என்று பொருள். பிரபந்தம் என்ற சொல் தமிழ் வழக்கில் சிறிய இலக்கிய நூல்களைச் சிறப்பாகச் சுட்டத் தொடங்கியது. அதற்கு நிகராகச் சிற்றிலக்கியம் என்ற சொல்லும் வழக்காற்றில் வரத் தொடங்கியது. இச்சிற்றிலக்கிய நூல்கள் நெடும்பாட்டுப் போல்வன; பலதுறை சார்ந்த பெரு நூல்கள் போலல்லாது, ஒரு சில துறைகளைப் பற்றிய செய்திகளையே உள்ளடக்கின. சுருங்கிய அளவில் அமைவன; அதனால் குறைந்த காலத்தில் படித்து முடிக்கக் கூடியன. இவை வட்டாரச் சார்பு மிக்கன. சங்ககாலப் பத்துப் பாட்டுக்கள் போலக் குறிப்பிட்ட இறைவனை, மன்னனை, வள்ளலைப் பற்றிப் புகழ்வதற்காக, சிறப்பாக எடுத்துரைப்பதற்காக எழுதப்பட்டன” என்பர் தமிழண்ணல். ⁵

சிற்றிலக்கிய காலம்

“தொல்காப்பியர் காலத்தில் இடம்பெற்ற சிற்றிலக்கிய வித்து, சங்க காலத்தில் ஆற்றுப்படையாக முளைவிட்டு, ஐந்தாம் நூற்றாண்டில் அந்தாதியாகத் துளிர்ந்து, ஏழாம் நூற்றாண்டில் ‘கோவை’யாகச் செடியாகி, எட்டாம் நூற்றாண்டில் உலாவாக மரமாகி ஒன்பதாம் நூற்றாண்டில் கலம்பகமாகக் கிளைத்து, பதினோராம் நூற்றாண்டில் சதகமாகவும், பரணியாகவும் அரும்பி, பன்னிரண்டாம் நூற்றாண்டில் பிள்ளைத் தமிழாக மொட்டாகி, பதினான்காம் நூற்றாண்டில் தூதாகப் பூத்து, பதினாறாம் நூற்றாண்டில் பள்ளாகக் காய்த்து, பதினெட்டாம் நூற்றாண்டில் குறவஞ்சியாகக் கனிந்தது. சிற்றிலக்கியப் பெருமரத்தில் இன்று ஆயிரக்கணக்கான சுவைக் கனிகள் பழுத்து தமிழ்த்தேன் மாந்தும் வண்டுகளை வரவேற்கின்றன’ என்பர் முனைவர். ந.வீ. செயராமன். ⁶

4 ஆ. சிங்கார வேலு முதலியார், ஆ. சிவப்பிரகாச முதலியார், அபிதான சிந்தாமணி, சென்னை, 1991, பக். 1122 - 1127.

5 புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மதுரை, 1992, பக். 331.

6 சிற்றிலக்கியச் செல்வங்கள், சிதம்பரம், 1967, பக். 31.

இலக்கிய வளம் மிகுந்து சிறந்து விளங்கும் நம் தமிழ் மொழியில் சீரும் சிறப்பும் நிறைந்த சிற்றிலக்கியப் பகுதியில் 'கோவை' என்ற இலக்கிய வகைக்கு வருவோம்.

கோவை

உரு, திரு, பருவம், குலம், குணம் ஆகியன ஒத்த தலைவனும் தலைவியும் தெய்வ அருளால் தாமே எதிர்ப்பட்டு களவு நிகழ்த்திப் பின் கற்பு நிலையில் இல்லறம் நிகழ்த்தும் இனிய நிகழ்ச்சிகளைக் கூறுவது கோவையாகும். அகத்துறைக் கூறுகளைக் கோவைப்படுத்திக் கூறுவதால் 'கோவை' எனப் பெயர் பெற்றது. ⁷

வச்சணந்திமாலை

"ஆய்ந்த கலித்துறை தான் நானூறகப் பொருள் மேல் வாய்ந்த நற் கோவையா மற்றுரைப்பின்" என்று 'வச்சணந்திமாலை' கட்டளைக் கலித்துறை நானூறு அகப்பொருள்மேல் வருவன கோவை என்று விளக்கம் தருகிறது வச்சணந்திமாலை. ⁸

'கோவை என்பது காதலர் இருவரின் காதல் உணர்ச்சிகளையும், நிகழ்ச்சிகளையும் ஒரு வரலாறு போல் படிப்படியாகக் காட்டி ஒரே வகையான செய்யுள்களால் தொடர்ந்து பாடி அமைக்கும் நூல் ஆகும்.' 'காதலர் ஒருவரை ஒருவர் காண்பது முதல் திருமணத்திற்குப் பின் நடத்தும் வாழ்க்கை நிலைகள் வரையில் குழந்தை பெற்று வளர்த்தல், ஊடல் முதலியன உட்பட நானூறு துறைகளையும் ஒரு வாழ்க்கை வரலாறு போல் தொடர்ந்து காட்டுவது கோவை'.

"அந்தக் காதலர் சங்க இலக்கியத்தில் உள்ளவாறு கற்பனைக் காதலர்களே. காதலர் கண்ட இடம், பழகிய வேலை முதலியவற்றைச் சொல்லும் போதும், உவமைகளை அமைக்கும் போதும், ஒரு அரசனையோ, வள்ளலையோ, தெய்வத்தையோ புகழ்ந்து கூறுவது உண்டு. அந்த நானூறு பாட்டுகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணம் பற்றி அந்தத் தலைவனுடைய மலை, நாடு, ஆறு, பண்பு, செயல்கள் முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று புகழப்படும். அவ்வாறு அமையும் நூல் வகையே கோவை" என்பார் டாக்டர் மு. வரதராசன். ⁹

7 மது. ச. விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாறு, தஞ்சாவூர், 1967, பக். 215.

8 வச்சணந்தி தேவ முனிவர் எழுதிய, வச்சணந்திமாலை என்னும் வெண்பாப் பாட்டியலும், வரையறுத்த பாட்டியலும், கொ. இராமலிங்கத் தம்பிரான் உரை, சென்னை, 1969, பக். 35.

9 தமிழ் இலக்கிய வரலாறு, புதுதில்லி, 1980, பக். 140.

‘யாவையும்பாடிக் கோவைபாடு’

கோவை பாடுவது அவ்வளவு எளிதன்று. ஏனை இலக்கியங்கள் பாடிப் புலமைத்தழும்பேறிய பெரும்புலவர்க்கே இயன்ற ஒன்று. இது கருதியே ‘யாவையும் பாடிக் கோவை பாடு’ எனும் வழக்குளது. இறைவனுக்கு உகந்த ஒன்றாக இவ் இலக்கிய வகை உள்ளது; ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’ என்று இறைவனே வேண்டினார் என்று தமிழ் இலக்கிய வரலாற்றில் காண முடிகிறது.

‘தமிழிலக்கணத்துள் ஒரு கூறாகிய அகப்பொருள் இலக்கணத்துக்குரிய அனைத்துத் துறைகளையும் நிரல்படி அமைத்து கோத்துக் கற்பனைச் செறிவுடன் பாடப் பெறும் ஒருவகை அகப்பொருள் சிற்றிலக்கியமான கோவையை A kind of love - poem என்று குறிப்பிடலாம்’.

பாண்டிக்கோவை

‘கோவைச் சிற்றிலக்கியத்தில் காலத்தால் முந்தியது நின்றசீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமான் இயற்றிய பாண்டிக் கோவை என்னும் பெயரிய கோவை இலக்கியமேயாகும். ஆசிரியர் பெயர் தெரியாத நிலையில் 350 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளன.

இறையனாரகப் பொருளுரையில் மேற்கோளாகக் காட்டப்படும் ‘பாண்டிக்கோவை’ பாண்டிய மன்னனது நெல்வேலி வெற்றி குறித்து பெரிதாகப் பாராட்டிப் பாடுகின்றது. ¹⁰ இது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது. ¹¹

வையர்புரிப் பிள்ளை பதிப்பித்த களவியற் காரிகை உரையே முதன் முதலாக இந்நூற் பெயரை ஐயத்துக்கிடமின்றிக் குறிப்பிட்டது. களவியல், களவியற் காரிகை இரண்டிலும் கிடைத்த இந்நூற்பாடல்கள் 349. பின்னர் இளம்பூரணர் உரையில் ஒரு பாடல் கிடைத்தது. இவை வே. துரைசாமி ஐயரால் தொகுத்து விளக்கத்துடன் 1957 இல் அச்சிடப் பெற்றன. ¹²

மாணிக்கவாசகர்

திருவாதவூரில் பிறந்ததால், ‘திருவாதவூரர்’ என்று அழைக்கப் பெற்றவர் மாணிக்கவாசகர்; ஆமாத்தியர் குலத்து அந்தணர். எட்டாந் திருமுறையான திருவாசகம் பாடியவர். இவர் பாடிய திருக்கோவையார் சிறப்பாகப் போற்றப்படுகிறது.

10 மு. கோவிந்தசாமி, இலக்கியத் தோற்றம், சென்னை, 1960, பக். 143.

11 மு.ச. அருள்சாமி, தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை, 1970, பக். 206.

12 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினொராம் நூற்றாண்டு, திருச்சிற்றம்பலம், 1971, பக். 163.

திருக்கோவையார்

தேவாரப் பெரியோரும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் போன்றாரும் அகப்பொருள் துறை வழிநின்று பேரின்பக் காதல் பாடினர். ஆண்டாள் கண்ணனைக் காதலனாகவே கொண்டு பாடினாள். தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் அவ்வாறே பாடினார்.

சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அகப்பொருள் துறைகள் அமையப் பாடப்பெற்ற சமயக் கோவை நூல் 'திருக்கோவையார்' ஆகும். இது 'இராசாக்கோவை' என்றும் பாராட்டி அழைக்கப்படும்.

'மண்ணுலக மன்னவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பாண்டிக் கோவை முதலிய கோவை நூல்களைப் போலாது திருச்சிற்றம்பல முடையானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டமை இந்நூற்குத் தனிச் சிறப்புத் தருவதாகும்' என்பர் வித்துவான் செ. வேங்கடராமச் செட்டியார்.¹³

'திருக்கோவையாரின் பேரின்பக் கருத்துஞ் சிற்றின்பக் கருத்தும் அறியற்பாலன. முன்னையது சிவாநுபவம் உடையார்க்கே முற்றிலும் விளங்கு மென்றும், பின்னையதனையே பிறர் ஆயக்கடவரென்றும், அந்நூற்கு உரை செய்த பேராசிரியர் மொழிந்தனர்'' என்பர் கா. சுப்பிரமணியபிள்ளை.¹⁴

திருக்கோவையாரின் பாடல்கள் அனைத்தும் கட்டளைக் கலித்துறையில் அமைந்து அதுவே பின்னர் எழுந்த கோவை நூற்களுக்குரிய யாப்பு இலக்கண மரபாக நிலைத்துள்ளது எனலாம்.¹⁵

களவியற் காரிகையில் எடுத்தாளப்பட்டுள்ள திருக்கோவையாருக்கு 'திருச்சிற்றம்பலக்கோவை' என்று இடப்பெயர் சுட்டியும் ஒரு பெயர் உண்டு. திருத்தணிகைவிசுட்பெருமணையரும், பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனாரும் திருக்கோவையாரின் 400 பாடல்களுக்கு விளக்கவுரை தந்துள்ளனர்.¹⁶

மாணிக்கவாசகசுவாமிகள் அருளிச்செய்த 'திருச்சிற்றம்பலக் கோவையாருண்மை,' யாழ்ப்பாணத்து வண்ணைநகர்ச் சுவாமிநாத பண்டிதரால் 163பக்கங்களில் வெளியிடப்பட்டது.

13 ந. சஞ்சீவி, பதிப்பாசிரியர், தெய்வத்தமிழ், சென்னை, 1975, பக். 157.

14 இலக்கிய வரலாறு, இரண்டாம் பாகம், சென்னை, 1956, பக். 276.

15 ச.வே. சுப்பிரமணியன், தா.வே. வீராசாமி பதிப்பு

தமிழ் இலக்கியக் கொள்கை - ஓர் அறிமுகம், திருவாசகம், திருக்கோவையார் - ஏ.என். பெருமாள். உலகத் தமிழாராய்ச்சிநிறுவனம், சென்னை, 1975, பக். 211.

16 சைவ சமயாசாரியாராகிய மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருக்கோவையார், ஸ்ரீலக்ஷ்மி அம்பலவாண தேசிக மூர்த்திகள் ஆளுனரையின் படி திருமயிலை செந்தில்வேலு முதலியாரால் சென்னை கலாரத்நாகர அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்ட நூல்; மற்றும் திருக்கோவையார்பழைய உரையும் புதிய விளக்கமும் 1970, சென்னையிலிருந்து வெளிவந்த நூல்.

பல்சந்தமாலை

களவியற்காரிகை உரைகாரர் மேற்கோள்களை எடுத்தாளும்போது எட்டு இடங்களில் முதலில் திருக்கோவையார், இரண்டாவது பாண்டிக்கோவை, மூன்றாவது பல்சந்தமாலை என்று அமைத்து இருப்பதால், பல்சந்தமாலையும் கோவையாகலாம் என்ற எண்ணம் வலியுறுகிறது என்பர் மு. அருணாசலம். இதனை அறிஞர் ம. முகம்மது உவைஸ், பீ. மு. அஜ்மல்கான் ஆகியோரும் வலியுறுத்துகின்றனர்.

தெய்வத்தின் மேல் (தல சம்பந்தமாக)

தெய்வத்தினைப் பாடும் மரபினை ஒட்டி தல சம்பந்தமாக மதுரைக் கோவை, திருவாரூர்க் கோவை, வெங்கைக் கோவை, திருக்கழுக்குன்றக் கோவை, திருப்பதிகக் கோவை, பழனிக் கோவை, மயூரகிரிக் கோவை, சீகாழிக் கோவை முதலியவாகப் பல நூல்கள் பின்னர் பாடப்பட்டன.

அம்பிகாபதிக் கோவை

564 செய்யுட்களைத் தன்னகத்தே கொண்டு, சொல்லணி, பொருளணி முதலிய அணிகள் யாவும் ஒருங்கே அமைந்து கற்றார் நெஞ்சம் கனிவு கொள்ளுமாறு விளங்கும் நூல் 'அம்பிகாபதிக் கோவை' ஆகும். கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகன் அம்பிகாபதி, 'சௌந்தரியலகரி'யைத் தமிழில் பாடிய வீரைக் கவிராச பண்டிதர் மகன் வீரை அம்பிகாபதி, தண்டியலங்கார நூல் செய்த தண்டியாசிரியர் தந்தையார் அம்பிகாபதி ஆகிய இம்மூவரில் ஒருவரோ, அல்லது இவரல்லாத மற்றொருவரோ பாடியது அம்பிகாபதிக் கோவை ஆகும். ¹⁷

செய்யுள் மிகுதியாக உள்ளதும், சில புதிய துறைகளைக் கொண்டதுமான அம்பிகாபதிக் கோவை நூல் கி. பி. 1899 இல் திருநெல்வேலி ஆரியப் பிரகாசினி அச்சுக் கூடத்தில் ஹரிஹரஜயரால் முதன் முதலில் பதிப்பிக்கப் பட்டது. ¹⁸ பின்னர் சென்னையிலிருந்து 352 பக்கங்களைக் கொண்ட நூலாகவும் வெளி வந்துள்ளது. ¹⁹

அசதிக் கோவை

12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்மூதாட்டி ஓளவையாரால்

17 செ. ரெ. இராமசாமிபிள்ளை, அம்பிகாபதி கோவை ஆராய்ச்சி உரையில் . . .

18 அ. ச. ஞானசம்பந்தன் பொதுப்பதிப்பாசிரியர், தமிழ்நூல் விவர அட்டவணை, 1867 - 1900, முதல் தொகுதி, ஐந்தாம் பகுதி, சென்னை, 1964, பக். 590.

19 வித்துவான் மீ. பொன் இராமநாதன் செட்டியார் எழுதிய உரையுடன் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1952 இல் வெளியான நூல்.

பாடப்பெற்றது 'அச்திக் கோவை' ஆகும். அச்திக்கோவை நூல் இப்போது கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இதன் சில பாட்டுக்கள் மட்டும் கிடைக்கின்றன.

ஒட்டக்கூத்தர்

சீகாழியோ, மணக்குடியோ, கூத்தனூரோ, மலரியோ எதுவாயினும் சோழமண்டலத்தில் உள்ள ஒரு ஊரில் பிறந்தவர் ஒட்டக்கூத்தர்.²⁰ ஒட்டம்-பந்தயம். ஒட்டம் வைத்துப் பாடிப்புகழ்பெற்றவராதலின் ஒட்டக்கூத்தர் என இவர் பெயர் வழங்கியது. (தி. சங்குப் புலவர், விக்கிரம சோழனாலா, 1960, பக். 20)

குலோத்துங்கசோழன் கோவை

தந்துவாயர் என்னும் செங்குந்தர்கள் (கைக்கோளர்) மரபிற் பிரபல வித்துவானாகப் பிறந்தவரான ஒட்டக்கூத்தர்²¹ தம்மை ஆதரித்த குலோத்துங்க சோழன் மீது அகப்பொருட் துறைகளால் அமைந்த கோவை யொன்றும், உலாவும், அந்தாதியும் செய்தனர். இவரது 'குலோத்துங்க சோழன் கோவை' என்பது சொல் நயமும், பொருள் நயமுங் கனிந்து கற்பனைக் களஞ்சியமாக ஒளிர்கிறது என்பர் வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்.²² இக்கோவை 510 செய்யுட்களை உடையது.

காங்கேயன் நாலாயிரக்கோவை

ஒட்டக்கூத்தர் பாடிய இன்னொரு கோவை 'காங்கேயன் நாலாயிரக் கோவை' ஆகும். நாலாயிரக் கோவை என்பது நாலாயிரஞ் செய்யுட்களை உடையதென்று அப்பெயரால் ஊகிக்கப்படுகிறது. துறைக்குப் பத்துப்பத்தாக நானூறு துறைக்கும் நாலாயிரம் செய்யுள் பாடியிருத்தல் கூடும்' என்பர் உ.வே. சாமிநாதையர்.

தஞ்சைவாணன் கோவை

வையைக் கரையில் திருப்புவனம் - மானாமதுரைக்கு இடைப்பட்ட நிலப்பகுதி மாறை நாடாகும். மாறைநாட்டுத் தஞ்சையில் தஞ்சைக்கூரில் வாழ்ந்து கொண்டிருந்த வாணன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது தஞ்சைவாணன் கோவை ஆகும். இது தொண்டை மண்டலத்து, செங்காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்த பொய்யா மொழிப் புலவரால் பாடப்பட்டது.²³

திருச்சிற்றம்பலக் கோவையார்க்கு அடுத்த நிலையில் வைத்துப் பாராட்டப்படும் பெருமை வாய்ந்த தஞ்சைவாணன் கோவை சொல் வளமும்,

20 ச.கு. கணபதி ஐயர், ஒட்டக்கூத்தர், சென்னை, 1957, பக். 14.

21 அஷ்டாவதானம் வீராசாமி செட்டியாரவர்கள் அச்சிட்ட, விநோதரசமஞ்சரி, சென்னை, 1927, பக். 220.

22 பரிதிமாற்கலைஞர், தமிழ் மொழியின் வரலாறு, மதுரை, 1927, பக். 94.

23 தி.வை. சதாசிவபண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு, 13, 14, 15 ஆம் நூற்றாண்டுகள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1977, பக். 48.

பொருள் வளமும் நிறைந்தது. நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கத்திற்குச் சிறந்ததோர் இலக்கியமாக நிலவும் சிறப்புடையது. 425 செய்யுட்களைக் கொண்டது. திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் வெளியிடப்பட்டது.

குன்றத்தூர் அட்டாவதானம் சொக்கப்ப நாவலர் எழுதிய பேருரையும், களவியல் நிகழ்ச்சிகளுக்கு நாட்கள் வரையறை செய்து அவர் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

425 செய்யுட்களைக் கொண்ட இந்த நூல் சண்முகம்பிள்ளை, ப.மு. செல்வராச முதலியாரால் அமெரிக்க அச்சுக்கூடத்தில் கி.பி. 1893 இல் மறுபதிப்பு செய்யப்பட்டது. ²⁴ பின்னர் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினராலும் இந்த நூல் பதிப்பிக்கப்பட்டது.

திருப்பதிக் கோவை

மாறனாகப் பொருளிற் களவியல், வரைவியல், கற்பியற் சூத்திரங்களுக்கு இலக்கியமாகத் திருமால் உகந்தருளிய நிலங்களின் விஷயமாய்ச் சற்றேறத்தாழ 455 துறைகள் அமைந்த 527 கட்டளைக் கலித்துறைகளாற் பல்வகை நயமும், ஒருங்கே அமைய இயற்றப்பட்ட கோவை 'திருப்பதிக் கோவை' ஆகும். இதனை இயற்றியவர் விவரம் கிடைக்கவில்லை. ; என்றாலும், திருக்குருகைப் பெருமான் கவிராயரால் இயற்றப்பட்டிருக்கக் கூடுமென்று, செந்தமிழ் உதவிப் பத்திராசிரியர் கி. இராமநுஜையங்கார் தெரிவித்துள்ளார். ²⁵ இவர் இயற்பெயர் சடையன் என்றும் இவர் வேளாளகுலத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர் மு.அருணாசலம். (திருக்குருகைப் பெருமாள் கவிராயர், 1975, பக் 4.)

திருப்பதிக் கோவை

சோழ நாட்டில் திருப்புலியூரில் சைவ வேதியர் குலத்தில் தோன்றிய உமாபதி சிவாசாரியாரால் பாடப்பட்டது திருப்பதிக் கோவை ஆகும். இது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பர் முனைவர் ந.வீ. செயராமன்.

கப்பற் கோவை

பாண்டி நாட்டுக் கப்பலூரைத் தலைநகராகக் கொண்டு அதனைச்

24 தமிழ் நூல் விவர அட்டவணை முதல் தொகுதி, இரண்டாம் பகுதி 1867 - 1900, வெ. கண்ணையன்பொதுப்பதிப்பாசிரியர், மு.சண்முகம்பதிப்பாசிரியர், சென்னை, 1962, பக். 636.

25 மாறகைப் பொருளும், திருப்பதிக் கோவையும் செந்தமிழ் பிரசுரம் 55. மதுரைத் தமிழ்ச்சங்க முத்திரா சாலை, மதுரை, 1932, முகவுரை பக். vi.

சூழ்ந்த நிலப்பரப்பை ஆட்சி புரிந்தவனும், பாண்டியர்க்குப் படைத்தலைவனாக விளங்கியவனுமாகிய கருமாணிக்கன் என்ற தலைவன் மேல் பாடப்பட்டது 'கப்பற் கோவை'யாகும். 14 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பாடப்பட்ட இக்கோவை 400 பாடல்கள் கொண்டதாகும். இதன் பிரதி ஒன்று எரிவாய்ப்பட்டு அழிந்து போயிற்று என்று மு. ராகவையங்கார் 'செந்தமிழ்' ஆறாந்தொகுதியில் எட்டாம் பகுதியில் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார். பின்னர் உ.வே. சாமிநாத ஐயர் நூல் நிலையத்தில் இதன் ஏட்டுப் பிரதிகள் கிடைத்தன. ²⁶ அரசாங்க உதவியோடு, 1958 ஆம் ஆண்டு, உ.வே.சா நூல் நிலைய வெளியீடு எண் 17 ஆக, T. சந்திரசேகரன் பதிப்பாசிரியராகக் கொண்டு இந்நூல் வெளிவந்தது.

திருவாரூர் ஸ்ரீவைத்திய நாத தேசிகர் உரையுடன் இயற்றப் பெற்றதும் குட்டித் தொல்காப்பியம் என்னும் சிறப்புப் பெயர்வாய்ந்ததுமான 'இலக்கண விளக்கம்' நூலில் இக்கோவையிலிருந்து எட்டுப்பாடல்கள் மேற்கோளாக எடுத்தாளப் பெற்றிருக்கும் சிறப்புப் பெற்ற இக்கோவை 220 பக்கங்களுடன் வெளிவந்துள்ளது. ²⁷

சதமணிக் கோவை

அருள்நந்தி சிவத்தின் மாணாக்கரும், உமாபதி சிவத்தின் குருவுமான கடந்தை மறைஞான சம்பந்தர் பாடியது சதமணிக் கோவை. (மு.அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 16ஆம் நூற்றாண்டு, 1975, பக்.360)

அண்ணாமலைக் கோவை

கமலைஞானப்பிரகாசரால் பாடப்பெற்றது அண்ணாமலைக் கோவை ஆகும்.

நெல்லை வருக்கக் கோவை

வேம்பத்தூர் சங்கப்புலவரில் ஒருவரான வீரை அம்பிகாபதிப் பெருமாளையரால் பாடப்பெற்றது நெல்லை வருக்கக் கோவை ஆகும்.

திருவாரூர்க் கோவை

கி.பி. 1572 இல் திருவண்ணாமலைக்கு 25 மைல் தூரத்திலுள்ள (40 கி.மீ.) தாழைநகரிற் பிறந்தவ எல்லப்பபூபதி என்ற எல்லப்ப நயினார் இயற்றிய திருவாரூர்க் கோவை 496 செய்யுட்களை உடையது. ²⁸

26 மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 ஆம் நூற்றாண்டு, பக். 324.

27 கப்பற் கோவை, L. ஸ்ரீநிவாஸன் முன்னுரை, சென்னை 1958, பக். xxi

28 ந.சி. சுந்தையாபிள்ளை, தமிழ்ப்புலவர் அகராதி, புலவர் அகரவரிசை, சென்னை, 1960, பக். 73.

சந்திரவாணன் கோவை

காஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள பூதூரில் கி.பி. 1654 இல் வடுக நாத முதலியாரின் புதல்வராகப் பிறந்தவர் அந்தக்கக்வி வீரராகவ முதலியார். இலங்கை அரசன் பரராசசேகரனிடம் பரிசில் பெற்று வந்தவர். இவர் இயற்றிய நூல் சந்திரவாணன் கோவை ஆகும்.

ஒரு துறைக் கோவை

அகத்திணைக் கோவைகளில் கிளவித் தலைவனைத் தவிர்த்துப் பாட்டுடைத் தலைவன் ஒருவனைப் பற்றித் தொடர்ந்து ஒவ்வொரு பாடலிலும் அவன் பெயர், நாடு, கொடைப்பண்பு, வீரம் முதலியவற்றை அடைமொழி யாகவோ உவமையாகவோ சார்த்திப் பாடுவது ஒரு மரபாயிற்று. பல்வறு துறைகளைப் பாடாமல் ஒரே துறையைப் பற்றி நானூறு பாடல் பாடித் திறமையை வெளிப்படுத்தும் முறை உருவாயிற்று.

இரகுநாத சேதுபதி ஒரு துறைக் கோவை

பாண்டி நாட்டிலுள்ள பொன்னங்கால் என்னுமிடத்தில் பிறந்தவர் அமிர்தகவிராயர் (கி.பி. 1637 - 1672). இராமநாதபுரத்தை ஆண்ட தளவாய் இரகுநாத சேதுபதியால் (கி.பி. 1649 - 1685) ஆதரிக்கப்பட்டவர். தம்மை ஆதரித்த அரசனின் புகழை நிலைநாட்ட 'ஒரு துறைக் கோவை' நூலைப் பாடினார். ஒரு துறைக் கோவையின் முதல் நூலான இதனை கி.பி. 1889 இல் சென்னை கேசவலு நாயுடு ஸ்ரீ மட்டுவார் குழலாம்பாள் அச்சுக்கூடத்தில் பதிப்பித்தார். "நாணிக் கண் புதைத்தல்" என்னும் ஒரு துறைப் பொருள் பற்றி அமைந்தது இந்த நூலாகும்.

திருச்செந்தூர்க் கோவை

இராமநாதபுரம் 'கடாரம்' ஊரைச்சேர்ந்த சைவப் புலவர் சர்க்கரைப் புலவர் (1645 - 1670). இவர் பாடியது திருச்செந்தூர்க் கோவையாகும்.

தாமோதரன் கேள்விக் கோவை

சேதுபதியின் அமைச்சர் தாமோதரனால் சிறுகம்பையூர், கொந்தன் குளம், கூத்தக்குடி ஆகிய இடங்களில் மானியம் அளிக்கப்பட்ட சர்க்கரைப் புலவர் அமைச்சரின் வேண்டுகோளின் படி 'வேதாந்த சூடாமணி சித்தாந்த உரை' செய்ததோடு நில்லாமல், அமைச்சர் தாமோதரன் மீது 'கேள்விக் கோவை'யும் பாடியவர். இவரை பொன்னெட்டிமாலை சர்க்கரைப் புலவர் என்றும் அழைப்பார்கள்.

திருவெங்கைக் கோவை

17 ஆம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரம் என்பவரின் புதல்வராக வீர சைவ மதத்தில் பிறந்தவர் சிவப்பிரகாச சுவாமிகள். விரும்பிய வண்ணங் கவிபாட வல்லவரான இவர் தருமபுரம் ஆதீனத்திலிருந்து வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணங்கற்றவர்; துறைமங்கலத்தில் வாழ்ந்தவர்.

வீரமாமுனிவருக்கு எதிராக 'ஏசுமத நிராகரணம்' என்னும் நூலை எழுதிய இவரால் பாடப்பெற்றது வேங்கைக் கோவை (திருவெங்கைக் கோவை) ஆகும்.

பாம்பலங்காரர் வருக்கக் கோவை

தொண்டை நாட்டில் தென் களத்தூரில் செங்குந்தர் குடியிற் பிறந்தவர் படிக்காசுப் புலவர் (1686 - 1723). வைத்திய நாத தேசிகரிடம் இலக்கணங்கற்றவர். இவர், இரகுநாத சேதுபதி, வள்ளல் சீதக்காதி முதலியோரைப் பாடிய பல பாடல்கள் உண்டு. தொண்டை மண்டல சதகம் பாடிய இவர் 'பாம்பலங்காரர் வருக்கக் கோவை' என்ற நூலையும் இயற்றியவர்.

சீகாழிக் கோவை

சோழமண்டலத்தில் தில்லையாடியில் கார்காத்த வேளாளர் குலத்தில், நல்ல தம்பிப் பிள்ளை - வள்ளியம்மையின் நான்காம் புதல்வராகப் பிறந்தவர் அருணாசலக் கவிராயர் (1712 - 1779). (எஸ். எஸ். அருணகிரிநாதர், தமிழ்ப் பெருமக்கள், பக். 23) தருமபுர ஆதீனத்து அம்பலவாணத் தம்பிரானிடம் இலக்கண இலக்கியங்கற்று சீகாழியில் வந்து தங்கி, அத்தலத்தில் இருந்து சீகாழிக் கோவை பாடியவர். தில்லையாடி மணலி முத்துக் கிருட்டிண முதலியாரால் ஆதரிக்கப் பெற்றவர்.

குற்றாலக் கோவை

திருநெல்வேலி மாவட்டம் திருச்சீவரமங்கை (நாங்குனேரி) வட்டம் விசய நாராயணம் என்னும் ஊரில் பரம்பரைச் சைவ வேளாண் குடியில் தோன்றியவர் மகாகவிதிரிகூடராசப்பகவிராயர்.²⁹ இளமையிலேயே திருக்குற்றாலத்திற்குக்கிழக்கே உள்ளமேலகரத்தில் வாழ்ந்து வந்த இவர் உலகப் பிரசித்தி பெற்ற குற்றாலக்குறவஞ்சியினை இயற்றியவர். இவர் பாடிய கோவை நூல் குற்றாலக் கோவை ஆகும்.

சேற்றூர்க் கோவை

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவரின் மாணாக்கரில் ஒருவரான சங்கரமூர்த்தி கவிராயர் இராசபாளையத்தில் கார்காத்த வேளாள மரபிற் பிறந்தவர். கன்னிவாடி ஜமீன்தார் மீது கோவை பாடி யானைக் கன்றும் ஊரும் பெற்றவர். இவர் பாடியது 'சேற்றூர்க் கோவை' ஆகும்.

29 க. வச்சிரவேல் முதலியார் எழுதிய முகவுரை, திருக்குற்றாலத் தலபுராணம், திருவாவடுதுறை ஆதீனம், 1973, பக். 11.

மயூரகிரிக் கோவை

பாண்டிய நாட்டில் திருப்புன வாயிலுக்கு அருகிலுள்ள சிறுகம்பை என்ற ஊரில் பிறந்த சாந்துப்புலவர் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் பாடியது 'மயூரகிரிக் கோவை' ஆகும்.

பழமலைக் கோவை

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வீர சைவ மதத்தினர் சாமிநாத தேசிகர். இவர் இயற்றிய நூல் 'பழமலைக் கோவை'. 1935 இல் உ.வே. சாமிநாதையரவர்கள் இதனை மறுபதிப்புச் செய்துள்ளார்.

கரவை வேலன் கோவை

யாழ்ப்பாணத்து நல்லூரில் வில்வராய முதலியாரின் மகனாகப் பிறந்தவர் சின்னத் தம்பிப் புலவர் (1716 - 1780)

கரவை என்பது கரவெட்டியென்ற ஊராகும். 'கரவை வேலன் கோவை' இவர் பாடிய நூலாகும்.

திருக்கழுக்குன்றக் கோவை

18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவஞான முனிவரின் மாணாக்கரில் ஒருவர் சோமசுந்தரம் பிள்ளை. இவர் இயற்றிய நூல் திருக்கழுக்குன்றக் கோவை.

விஞ்சைக் கோவை

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொண்டை நாட்டில் வாழ்ந்தவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். சொக்கர் மீதும், மீனாட்சியம்மை மீதும், பல பாடல்கள் புனைந்தவர். இவர் இயற்றிய நூல் 'விஞ்சைக் கோவை' ஆகும்.

ஒருதுறைக் கோவைகள்

'வண்டோச்சி மருங்கணைதல்' என்னும் துறை பற்றிய சசிவர்ணன் கோவையையும்; 'வெறிவிலக்கு' என்னும் துறையில் கீழ்வேளூர்க் குருசாமி தேசிகர் பாடிய தியாகேசர் கோவையையும் ஒரு துறைக்கோவை இலக்கியங்களாக உ.வே. சாமிநாதையர் எடுத்துக் காட்டியுள்ளார்.

செண்டத்தூர் ஐயாத் துறை முதலியார் மீது துரைச்சாமிப் பாவலர் பாடிய ஒரு துறைக் கோவை 108 பாடல்கள் உடையது.

சோடசாவதானம் பொன்னுங்கூடக் கவிராயர் சாப்ரீர் எனும் மருதூர் ஜமீந்தார் நாயகசாமி நாயக்கர் மீது ஒருதுறைக்கோவை பாடியுள்ளார்.

கல்போது பிச்சுவையரும் ஒருதுறைக் கோவை பாடல்களை இயற்றியுள்ளார்.

வைத்தியலிங்கம் என்பவரும் 'ஒருதுறைக்கோவை' பாடியுள்ளார்.

இராசராச சேதுபதி ஒருதுறைக்கோவை

சேது சமத்தான மகா வித்துவான் ரா. இராகவையங்கார் முத்துராமலிங்க சேதுபதி என்ற இராசராச சேதுபதி மீது 400 பாடல்களைக் கொண்ட ஒருதுறைக் கோவை பாடியுள்ளார். ³⁰

வருக்கக் கோவை

அகர முதலான தமிழ் எழுத்துக்களின் வரிசைப்படி தொடக்கம் அமைந்ததும், ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பாடல் எனப்படும் வருக்கக் கோவை என்பதொரு கிளையும் இதிற் பிரிந்து வளர்ந்தது. வடகரை சமஸ்தானம் முத்துசாமித் துரையவர்கள் பேரில் பாடப்பெற்ற வருக்கக் கோவையும், செம்புலிப் பெரிய சுவாமித்துரை அவர்கள் பேரில் சிவகுருநாதக் கவிராயர்கள் பாடிய வருக்கக் கோவையும் இதற்கு சான்றாக அமைந்துள்ளது. ³¹

திருவாவடுதுறைக் கோவை

திருவாவடுதுறையிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மாசிலாமணி ஈசர் மீது திருவாவடுதுறையாதீனத்துச் சுப்பிரமணிய முனிவர் இயற்றியது 'திருவாவடுதுறைக் கோவை' ஆகும். இது துறைசைக் கோவை எனவும் வழங்கப்படும். (துறசை-திருவாவடுதுறையென்னும் பெயரின் மருஉ)

சிவஞானமுனிவரின் மாணவரான இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர். தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவரெனவும் அழைக்கப்பட்டவர். 1903 இல் பதிப்பிக்கப் பெற்ற இந்த நூலை, உ.வே. சாமிநாதையர் 1926 இல் திரும்பவும் அரும்பதவுரை முதலியவற்றுடன் பதிப்பித்தார். 457 பாடல்களைக் கொண்ட நூல் இது. ³²

கலைசைக் கோவை

சிதம்பரத்தைச் சார்ந்த காட்டு மன்னார் கோயிலில், கார் காத்த வேளாளர் மரபில் பிறந்த தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய இன்னொரு கோவை நூல் 'கலைசைக் கோவை' ஆகும்.

சென்னைக்குச் சமீபமாயுள்ள ஆவடி அருகே உள்ளே தொட்டிக்கலையென்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசிதம்பரேசரைப் பாட்டுடைத்

30 ரா. இராகவையங்கார், இராசராச சேதுபதி ஒருதுறைக்கோவை, சிதம்பரம், 1984.

31 திருநெல்வேலி ஜில்லாலிலுள்ள வடகரையாதிக்கத்தின் சரித்திரம், வாலம் II, பலவித்துவான்களியற்றிய பதினான்கு பிராந்தங்கள், மதுரை, 1916, பக். 188-208, 315-331.

32 தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருவாவடுதுறைக் கோவை, உ.வே.சா. பதிப்பு, சென்னை, 1936. (128 பக்கங்களைக் கொண்ட நூல்.)

தலைவராக வைத்து பாடப்பட்டது இக்கோவை. தொட்டிக்கலை என்பதன் மரூஉ கலைசையென்பதால் இது 'கலைசைக் கோவை' என்று அழைக்கப்பட்டது. 457 பாடல்களைக் கொண்ட இந்தக் கோவை நூல் உ.வே. சாமிநாதையரவர்களால் பதிப்பிக்கப்பட்டது. ³³

அருளம்பலக் கோவை

யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வல்லுவெட்டி என்ற ஊரில் கதிர்காம பூபதி முதலியாரின் மகனாகப் பிறந்தவர் குமாரசுவாமி முதலியார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த இவர்பாடியது 'அருளம்பலக் கோவை' ஆகும்.

அலங்காரக் கோவை

இராமநாதபுரம் சிற்றரசில் தலைமை பெற்று கி.பி. 1890 வரை வாழ்ந்த பொன்னுச்சாமி தேவர் யமகம் பாடுவதில் வல்லவர். இராசமன்னார் கோவில் தலபுராணம் பாடிய இவர் 'அலங்காரக் கோவை'யையும் இயற்றியுள்ளார்.

சொக்கலிங்க நாயகர் வருக்கக் கோவை

அழகிய சிற்றம்பலக் கவிராயர் மரபில் வந்த மங்கைபாகக் கவிராயர் சொக்கலிங்க நாயக்கர் மீது வருக்கக் கோவை என்னும் நூல் பாடியுள்ளார்.

குளத்தூர்க் கோவை

6 - 4 - 1815 இல் சிதம்பரம்பிள்ளை - அன்னத்தாச்சி புதல்வராகத் தோன்றியவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. 75 நூல்களுக்கு மேல் பாடிய இவரிடத்துக் கல்வி பயின்ற மாணவருள் ஒருவர் உ.வே. சாமிநாதையர் ஆவார்.

மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை தமிழ், ஆங்கில மொழிகளில் சிறந்த தேர்ச்சி பெற்றவர். தருமபுர ஆதீனத் தலைவருக்கு அடங்காமல் விரோதமாக நீதிக்குப் புறம்பாக நடக்க ஆரம்பித்த மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் கட்டளைத் தம்பிரானின் வழக்கில், முன்சீப் வேதநாயகம் பிள்ளை நியாயத்தின்பக்கம் நின்றார். அதனை அறிந்த, மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர் மீது 438 செய்யுட்களைக் கொண்ட ஐந்திணைக் கோவை நூலான குளத்தூர்க் கோவையை 1853 இல் பாடினார். ³⁴

33 மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலையுடன் 1935 இல் செந்தமிழ்ப் பிரசுரம் வெளியிட்ட 132 பக்கங்களைக் கொண்ட நூல்.

34 உ.வே. சாமிநாதையர், ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம், 1938, பக். 152. (இதன் மறுபதிப்பினை 1986 இல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது).

வியாசைக் கோவை

திருமயிலைத் திருக்குளத்தின் தென்கரையிலுள்ளது, இப்பொழுது சித்திரச் சத்திரமென்று வழங்கப்பெறுவதுமாகிய சத்திரத்தைக் கட்டுவித்து அதற்குப் பலவகையான வருவாய்களையும் ஏற்படுத்தி புகழ்பெற்று விளங்கியவர் வியாசர் பாடி விநாயக முதலியார். அவர் மீது மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடியது வியாசைக் கோவை ஆகும். இக்கோவையின் முதல் நூறு பாடல்களுக்குப் பின் மீதியுள்ள 300 பாடல்களையும் அவரது மாணவரும் கும்பகோணம் அரசினர் கல்லூரி ஆசிரியருமான சி. தியாகராச செட்டியார் (1826 - 1888) பாடியது என்று உ.வே. சாமிநாதையர் தெரிவித்துள்ளார். ³⁵

சீகாழிக் கோவை

பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயர் இயற்றிய சீகாழிக் கோவை பற்றி முன்னரே தெரிவித்துள்ளோம். 19 ஆம் நூற்றாண்டில் திருவாடடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர் களால் பாடப்பட்டது சீகாழிக் கோவை ஆகும்.

ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் பிரபந்தத்திரட்டு எனும் ஆயிரம் பக்கங்களை நெருங்குகிற அந்த நூலில் 271 வது பக்கத்தில் பாடல் எண் 1152 என்ற எண்ணில் துவங்கி, 354 பக்கத்தில் 1704 என்ற எண்ணில் நிறைவடையும் வண்ணம் சீகாழிக் கோவை நூல் வெளிவந்துள்ளது.

கி.பி. 1875 இல் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலமானார். இரண்டு கோவைகளை முழுமையாகவும், ஒரு கோவையில் நூறு பாடல்களையும் பாடிய இவர் தமிழ் இலக்கிய உலகில் என்றும் நிலைத்து வாழ்பவராவார்.

திருச்செந்தூர்க் கோவை

வண்ணச் சரபம் திருப்புகழ் சுவாமி, தண்டபாணி சுவாமி எனவும் அழைக்கப்படும் முருகதாச சுவாமிகள் (1840 - 1899) திருநெல்வேலியில் வேளாண்குடியிற் பிறந்தவர். பல நூற்களை இயற்றியுள்ள இவரால் பாடப் பெற்றது 'திருச்செந்தூர்க் கோவை' ஆகும்.

மருங்காபுரிக் கோவை

பாண்டிய நாட்டில் கொடுங்குன்றம் என்ற ஊரில் பிறந்த வெறிமங்கை பாகக் கவிராயர் மருங்காபுரி சிற்றரசராற் போற்றப்பட்டவர். தம்மை ஆதரித்த மருங்காபுரி சிற்றரசர் மீது குறவஞ்சி, உலா முதலியன இயற்றியதோடு நிலலாமல் மருங்காபுரிக் கோவையும் பாடியுள்ளார்.

35 மேலது பக். 161.

கோடச்சுரக் கோவை

கொட்டையூர் சிவக்கொழுந்து பண்டாரம் என்றும் அழைக்கப்படும் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் கி.பி. 1889 இல் இயற்றியது கோடச்சுரக் கோவை ஆகும்.

பேரூர்க் கோவை

கொங்கு நாட்டின் 24 பிரிவுகளில் ஒன்றாகிய ஆறை நாட்டின் உட்பிரிவான பேரூரில் கோயில் கொண்டிருக்கும் பட்டிசப் பெருமான் மீது பாடப் பெற்றது 'திருப்பேரூர் பட்டிசரக் கோவை' ஆகும்.

கோவைக்குத் தெற்கே 16 கி.மீ. தூரத்திலிருக்கிற ஓராட்டுக் குப்பைச் செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த முத்து நயினாத்தை முதலியார் என்பவர் பாடியது இந்த நூலாகும்.³⁶ இதில் 360 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இந்த நூல் 55 பக்கங்களைக் கொண்டு அச்சாகியுள்ளது.

தாண்டவராயப் பிள்ளை கோவை

சர்க்கரைப் புலவரால் பாடப்பட்டது. தாண்டவராயப் பிள்ளைக் கோவை என்பர் முனைவர் ந.வீ. செய ராமன்.³⁷

அலங்காரக் கோவை

திரிசிரபுரம் கோவிந்தசாமி பிள்ளையால் பாடப்பெற்றது அலங்காரக் கோவையாகும்.

ஐந்திணைக் கோவை

கொட்டாம்பட்டியில் 1844 இல் பிறந்தவர் கருப்பையா பாவலர். இவர் பாடியது 'ஐந்திணைக் கோவை' ஆகும். ஐந்திணை நெறி யளாவுதலின் ஐந்திணைக் கோவை யெனவும் இவ்வகை நூல் பெயர் பெறும் என்பர் உ.வே.சாமிநாதையர்.

சிராமலைக் கோவை

தட்சிணகைலாய மென்னும் சிறப்புடைய திருச்சிராப்பள்ளியிலுள்ள மலையிற் கோயில் கொண்டெழுந் தருளியுள்ள தாயான செல்வரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப் பெற்றது சிராமலைக் கோவை. இதனைப் பாடியவர் பெயர் அறியப் படவில்லை. இது சிரகிரிக் கோவை என்றும் வழங்கப்படும். இந்நூலின் ஏட்டுப்பிரதி திருநெல்வேலி சாலீ வாட்சுவர ஓதுவாரவர்கள் வீட்டிலிருந்து உ.வே. சாமிநாதையருக்கு கிடைத்தது. இதனை செந்தமிழ்ப் பத்திரிகையில் அவர் வெளியிட்டார்.

36 பேரூர்க்கோவை, கோவை சி.எம். ராமச்சந்திரன் செட்டியாரின் முன்னுரையுடன்,

சென்னை, 1955, முகவுரை பக், xv, xvi.

37 சிற்றிலக்கியச் செல்வங்கள், பக் 193.

வித்துவான் வி.மு. சுப்பிரமணிய ஐயரும், சிரஞ்சீவி வித்துவான் கி.வா. ஐகந்நாதையர், மு. நடேச முதலியார் ஆகியோர் உதவியுடன் 1937 இல் உ.வே. சாமிநாதையர் 1937 இல் உ.வே. சாமிநாதையர் 140 பக்கங்களைக் கொண்ட நூலாக வெளியிட்டார். இக் கோவை 458 செய்யுட்களை உடையது. ³⁸

நல்லூர்க் கந்தசாமிக் கோவை

யாழ்ப்பாணத்தில் கரணவாயென்ற ஊரில் சைவகுருக்கள் மரபிற் பிறந்தவர் செவ்வந்திநாத தேசிகர் (1907 - 1932) வித்துவான் சி. கணேசையரிடம் கல்வி பயின்ற இவர் இயற்றியது 'நல்லூர்க் கந்தசாமிக் கோவை' ஆகும்.

ஆனந்தரங்கன் கோவை

கி.பி. 1709 மார்ச் 30 இல் சென்னை பிரம்பூரில் யாதவ குலத்தில் திருவேங்கடம்பிள்ளை என்பவரது புதல்வராகப் பிறந்தவர் ஆனந்தரங்கன் பிள்ளை. வரலாற்றுப் புகழ்பெற்ற துபாஷி (பலமொழி வல்லவர்) யாகப் பணியாற்றிய இவர் மீது திருவாரூரைச் சேர்ந்த தியாகராய தேசிகர் (இலக்கண விளக்கம். இயற்றிய வைத்தியநாத தேசிகரது குமாரர்) என்பவரால் கி.பி. 1739 இல் பாடத் தொடங்கி, 1755 இல் நிறைவு செய்யப் பட்ட 400 செய்யுட்களைக் கொண்டது ஆனந்தரங்கன் கோவை ஆகும். சிலர் (இதனை இயற்றியது சதாசிவ தேசிகர் என்றும் கூறுவர்). இந்தக் கோவை நூலுக்கு கடலூர் ந. பலராம ஐயர் (1876 - 1943) உரை இயற்றியுள்ளார். 1920 இல் இந்தப்பணி நிறைவடைந்தும், அப்போது நூல் வெளிவரவில்லை. அதன் பின் 1935 களில் சி.எம். இராமச்சந்திரன் செட்டியாரவர்களின் கொங்கு மலரில் நூறு பாடல்கள் வரை வெளிவந்துள்ளது. பின்னர் கால இடை வெளிக்குப் பின் 1955 இல் வித்துவான் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் அவர்களின் முகவுரையோடு, அரசாங்க உதவியோடு இந்த நூல் 151 பக்கங்களில் வெளிவந்துள்ளது. ³⁹

மதுரைச் சொக்கநாதர் வருக்கக் கோவை

திருநெல்வேலியில் சுப்பிரமணிய பிள்ளையின் மகனாகப் பிறந்த நல்லசிவன் பிள்ளை (1882 - 1952) இயற்றிய நூல் மதுரைச் சொக்கநாதர் வருக்கக் கோவை.

நீல கண்டேச்சுரக் கோவை

திருத்துறைப் பூண்டிக்கு அருகில் உள்ள பின்னத்தூரைச் சேர்ந்தவர் நாராயண சாமி ஐயர் (1862 - 1914) நற்றிணைக்கு உரை எழுதியுள்ள இவர் இயற்றியது நீல கண்டேச்சுரக் கோவை.

38 சிராமலைக் கோவை, உ.வே. சாமிநாதையர் பதிப்பு, மதுரை, 1937.

39 ஆனந்தரங்கன் கோவை, சென்னை 1955.

அரதைக் கோவை

நீல கண்டேச்சுரக் கோவை இயற்றிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சிவபுராணம், சிவகீதை போன்ற பல நூற்களை இயற்றியுள்ளார். அவர் பாடிய மற்றொரு கோவை 'அரதைக் கோவை' ஆகும்.

மதுரைக் கோவை

1934 இல் எஸ். வையாபுரிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டது மதுரைக் கோவை. இதனை இயற்றியவர் வேம்பத்தூர் (வேப்பற்றூர், நிம்பை, குலசேகரச் சதுர்வேதி மங்கலம்) சங்கர நாராயணர் ஆவார். மதுரையில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள சொக்கேசப் பெருமானைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது; திருவிளையாடற்புராண சரிதங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது; 403 பாடல்களையுடையது.

பரங்கிரிக் கோவை

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் மு.ரா. அருணாசலக்கவிராயர். சேற்றுர் ஜமீனில் வாழ்ந்த இராமசாமிக் கவிராயரின் மகனாகப் பிறந்த இவர் தமிழ் இலக்கிய உலகிற்கு அருந் தொண்டாற்றியுள்ளார். இவர் பாடியது 'பரங்கிரிக் கோவை' ஆகும்.

இன்னபிற கோவைகள்

அம்பிகாபதி இயற்றிய நெல்லை வருக்கக் கோவை, காவு பால சித்தரின் காவுபால சித்தர் ஆணிக் கோவை, குமரசேனாசிரியரின் குமர சேனாசிரியர் கோவை, சட்டை முனியின், சடாட்சரக் கோவை, தாண்டவராயரின், திருமயிலைக் கோவை, தமிழ்க்கோவை, வங்கர் கோவை, நந்திக் கோவை, தானக் கோவை, காரிக் கோவை, இராமீசுரக் கோவை, அண்ணாமலைக் கோவை, அண்மையில் வெளிவந்த நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த கவிஞர் வெண்பா வேந்தன் அவர்களின் வெண்பாக்கோவை ஆகிய கோவைகளும் தமிழில் பாடப் பட்டுள்ள செய்திகளை அறிகிறோம்.

அடியேனின் சிற்றறிவிற்று எட்டாமல், காலகதியில் வெளிவராமல் மறைந்துபோன ஒரு சில கோவைகளும் இருக்கக்கூடும்.

மும்மணிக் கோவை

தம்முள் நிறங்கள் வேறுபட்ட புருடராகம், வைடூரியம், கோமேதகம் என்னும் மூவகை மணிகளாற் கோக்கப்பெற்ற கோவையைப் போலவே, தம்முள் வேறுபட்ட ஆசிரியப்பா, வெண்பா, சுட்டளைக் கலித்துறை என்னும் மூவகைச் செய்யுட்கள் முப்பதால் கோக்கப் பெற்ற பாமலை மும்மணிக் கோவை.

ஸ்ரீமத் குமர குருபர சுவாமிகள் நடராசப் பெருமான் மீது அருளிச் செய்த 'சிதம்பரர் செய்யுட்கோவை, தருமபுரம் மாசிலாமணி தேசிகர் மீது பாடிய பண்டார மும்மணிக் கோவை' பிரசித்தி பெற்றவை. ⁴⁰

கோயமுத்தூர் கந்தசாமி முதலியாரின் பேரூர் மும்மணிக் கோவை (1882), கனக சபை நாயகரின் 'சடாரணியம் சுப்பிரமணிய சுவாமியார் மும்மணிக் கோவை'(1881), மாயூரம் கிருஷ்ணானந்த யோகிகளின் ஞான சித்தமும் மணிக் கோவை(1896), கல்லிடைக்குறிச்சி சிதம்பரநாதக் கவிராயரின் திருநெல்லை மும்மணிக் கோவை (1867), சொக்கலிங்க சிவப் பிரகாச பண்டார சந்நிதியின் குமார தேவ சுவாமிகள் மும்மணிக் கோவை (1883), காயாறு ஞான கந்தரையரின் மயிலாசலம் ஸ்ரீ சிவஞான சுவாமிகள் மும்மணிக் கோவை(1879), தத்துவராய சுவாமிகளின் மும்மணிக் கோவை (1869), தெ.சி. துரைசாமிப் பிள்ளையின் திருப்புன்கூர் மும்மணிக் கோவை (1895), பால சுப்பிரமணிய ஐயரின் கொப்புடைநாயகி மும்மணிக் கோவை (1895), க. வேலுசாமி பிள்ளையின் சிதம்பரம் கற்பக விநாயகர் மும்மணிக் கோவை (1885) ⁴¹ போன்ற பல மும்மணிக் கோவைகளின் விவரங்களை அறியமுடிகிறது.

உ.வே. சாமிநாதையர் 1932 இல் மதுரை மும்மணிக் கோவையையும், 1934 இல் வலிவல மும்மணிக் கோவையையும் மறுபதிப்புச் செய்துள்ளார்.

இஸ்லாமியக் கோவை இலக்கியங்கள்

பக்தி மார்க்கம் என்ற நிலையில் தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளுடனும் தொடர்புடைய நூல்களை இயற்றி தமிழுக்குப் புகழ் சேர்த்த முஸ்லிம் புலவர்கள், அகப் பொருள் சுவையுடைய கோவை இலக்கிய வடிவத்திலும் சில படைப்புகளைத் தந்துள்ளனர்.

அகப் பொருட் சுவையுடைய கோவை இலக்கியங்கள், இஸ்லாமிய நெறிகளுக்கு உட்பட்டு படைக்கும் முயற்சியில் 'கோவை' இயற்றிய ஆசிரியர்கள் கத்தி மேல் நிற்பது போன்ற நிலையில் நின்று, மரபுக்குட்பட்டும் தாம் பின்பற்றும் இஸ்லாமிய நெறிக்கும், பாட்டுடைத் தலைவருக்கும் களங்கம் ஏற்படாவண்ணம் பாடல்களைப் பாடவேண்டிய நிலையில் இருந்தனர். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் நிலையில் 'பல்சந்தமாலை' என்னும் இலக்கியம் உள்ளது; இது ஒரு 'கோவை' நூலாக இருந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

40 ஸ்ரீமத் அருணாநித் தம்பிரான் 1937 இல் பதிப்பித்த 36 பக்கங்களைக் கொண்ட நூல்.

41 தமிழ் நூல் விவர அட்டவணை (1867 - 1900) முதல் தொகுதி, இரண்டாம் பகுதி, சென்னை, 1962, பக் 715 - 717.

மும்மணிக் கோவை

நாகூரில் வாப்புராவத்தரின் புதல்வராகப் பிறந்த குலாம் காதிரு நாவலர் மகாவிதவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவர் 28 நூற்களை இயற்றியவர்; புலவர் ஆற்றுப்படை பாடி அதனை பாண்டித் துரைத் தேவர் தலைமையில் அரங்கேற்றியவர். அண்ணல் நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் மீது இவர் பாடியது 'மும்மணிக் கோவை' ஆகும். வெண்பா, ஆசிரியப்பாவும், நேரிசையாய் இருக்க அவற்றுடன் கலித் துறையும் இணைந்து வர முப்பது செய்யுட்களில் இதனைப் பாடியுள்ளார்.

பதானந்தக் கோவை

திருச்சியைச் சேர்ந்த சித்திரக்கவி பாடுவதில் வல்லவரான சையது இமாம் புலவர் அவர்களால் 1915 இல் பாடப்பட்டது பதானந்தக் கோவை ஆகும். இறைவனின் இறுதித் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் விண்ணேற்றப் பயணத்தை (மிஃராஜ்) வருணித்துப் பாடும் இக்கோவையில் அகப் பொருட் செய்திகள் எதுவும் இடம் பெறவில்லை.

ஆசாரக் கோவை

கீழ்க்கரையைச் சார்ந்த மு.அ.க. அப்துல் மஜீது பாடிய ஆசாரக் கோவை 1902 இல் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் ஒவ்வொரு பாடலின் அடியையும் 'முஹம்மது தம்பி மாமரைக்காய சகாயனே' என்று தம்மை அரவணைத்த புரவலரை நினைவு கூறும் வண்ணம் பாடியுள்ளார். புரவலரின் குணநலச் சிறப்புக்களை உள்ளடக்கச் செய்திகளைக் கொண்டு மட்டும் இக் கோவை அமைந்துள்ளது. இதில் அகப்பொருட் செய்திகள் இல்லை.

கொள்கை மணிக் கோவை

1955 ஆம் ஆண்டு மீ.உ. கான் முஹம்மது இஸ்லாமியக் கொள்கை விளக்கும் செய்யுட்களை கோர்வை செய்து எழுதி வெளியிட்டுள்ள கொள்கை மணிக் கோவையிலும் அகப் பொருட் செய்திகளைக் காண முடியவில்லை.

முஹம்மது காசிம் பொன் மொழிக் கோவை

வாழ்க்கை சிறப்படைய வழிமுறைகளை வழங்கும் செய்யுட்கள் அடங்கிய நூல்; முஹம்மது காசிம் என்னும் நல்லோரின் நெறிமுறைகள் பேசப் படுகின்றன. இதன் 'இறைநேசன்' யாத் துள்ளார். இஸ்லாமியக் கருத்துக்கள் அடங்கிய மேற்சொன்ன 'கோவை' என்னும் பெயரினைத் தலைப்புாகப் பெற்றிருக்கும் இந்த நூல்கள் அகப்பொருள் சார்ந்தனவாக இல்லை என்பதால் இவைகளை கோவை என்னும் சிற்றிலக்கியப் பிரிவின் பாற் சேர்த்திடல் இயலாது.

மக்காக் கோவை

அகப்பொருள் கோவை நூற்கள் மூன்றினை இஸ்லாமியத் தமிழ் பெற்றுள்ளது. நாகூர் தர்கா வித்துவான் செவத்தமரைக்காயர் பாடியது மக்காக் கோவை.

இது கி.பி. 1890 இல் நாகப் பட்டினம் மகாராணி கைத்தொழில் பாடசாலை அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு, திருச்சி வெ. நாராயண சுவாமிப் பிள்ளையவர்களால் பார்வையிடப்பட்டு வெளி வந்த கோவை நூலாகும்.

437 கலித்துறைச் செய்யுட்களும், நூலுக்குப் பொருள் உதவி செய்த நாகூர் தர்கா மேலாளர் சின்னமரைக்காயர் மாலுமியார் அவர்களை வாழ்த்திப் பன்னிரண்டு செய்யுட்கள் 'வாழி' என்னும் தலைப்பில் தனியாகவும் கொண்டது இக்கோவை.

இஸ்லாமியரின் புண்ணியத்தலமான மக்கமா நகரினையும், இறுதித் தூதர் நாயகம் பெருமானார் (ஸல்) அவர்களையும் சிறப்பித்துப் பாடப் பெற்றது இக்கோவை ஆகும். அதிகமான அளவில் அரபுச் சொல்லாட்சி இதில் காணப்படுகிறது.

விஜயன் அப்துல் ரகிமான் அகப்பொருள் பலதுறைக் கோவை

கொலை, கொள்ளை, கொடுமை செய்து திரிந்த கொடியவன் ஒருவனை அடக்கி வென்றதால் 'விஜயன் அம்பலம்' என்ற பட்டம் பெற்ற பரம்பரையில் வந்தவர் அப்துல் ரகுமான். இராமநாதபுரம் நத்தம் என்ற ஊரைச் சேர்ந்த இவர் மீது கி.பி. 1911 இல் சோதுகுடி எம்.கே.எம். அப்துல் காதினுராவுத்தர் பாடியது 'விஜயன் அப்துல் ரகுமான் அகப்பொருள் பலதுறைக் கோவை' ஆகும்.

ஷம்சுத்தாசீன் கோவை

நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் மாஜிஸ் டிரேட்டாகப் பதவி வகித்த, பிரபல வர்த்தகர், வெட்டுவாங்குளம் கிராம இனாம் தாருமான மேலப்பாளையம் கொடை வள்ளல் வ.செ.த. ஷம்சுத்தாசீன் அவர்கள் மீது சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அவர்களால் பாடப்பட்டது 'ஷம்சுத்தாசீன் கோவை' ஆகும்.

நமது மாவட்டத்தில், நாம் குடியிருக்கும் பாளையங் கோட்டைக்கு அருகில் உள்ள மேலப்பாளையத்தில் வாழ்ந்த வ.செ.த. ஷம்சுத்தாசீன் மீது கோவை நூல் ஒன்று மகாமதி சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரால் பாடப் பட்டிருக்கிறது என்பதனை அறிந்தேன். இந்தக் கோவை நூலை எப்படியும் தேடிச் கண்டுபிடித்திட வேண்டும் என்று முயன்றேன். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தேன்.

கே.பி.எஸ். ஹமீது

அண்மையில் பாளையங்கோட்டையில் மாநிலத் தமிழ்ச் சங்கம் சார்பில் பாவலர் விழாவிிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவிிற்கு பாவலரின் புதல்வர் அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற வாஞ்சைமிகு அண்ணன் கே.பி.எஸ். ஹமீது அவர்களும் வந்திருந்தார்கள். விழாவில் உரையாற்றும் போது 'பாவலரின் நூற்கள் தேடி எடுத்துப்

பதிப்பிக்கப்பட வேண்டும்' என்று பேசினேன். 'அருகிலிருக்கும் மேலப்பாளையம் வ.செ.த. ஷம்சத்தாசீன் மீது கோவை ஒன்று பாவலரால் பாடப்பட்டுள்ளது. அந்த நூல் கிடைத்தால் இறைவனின் அருளால் பதிப்பித்து விடலாம்', என்றும் கூறினேன். அருகிலிருந்த அண்ணன் கே.பி.எஸ். ஹமீது அவர்களும் அதற்கு முழுமனதுடன் ஒப்புதல் தந்தார்கள்.

சுசீந்திரம் சி. குமரேசபிள்ளை

பாவலரின் விழாவிற்கு பெருமைக்குரிய வித்துவான் சைவத் தென்றல் சி. குமரேசபிள்ளை அவர்களும் வந்திருந்தார்கள். 'என்னிடம் அந்த கோவை நூல் இருக்கிறது' என்றார்கள். ஆண்டுகள் பல தேடித் திரிந்தும் அகப்படாத நூல் அதிர்ஷ்டவசமாக நமக்கு கிடைக்கப் போகிறது என்று மகிழ்ந்தேன். அவர்களிடம் தொடர்பு கொண்டேன். அவர்களே அடியேன் இல்லத்திற்கு வந்து அந்தக் கோவை நூலைத் தந்தார்கள். அவர்களுக்குப் பெரிதும் நன்றிக் கடன்பட்டுள்ளேன். தமிழ் இலக்கியத்திற்கும், சைவத் திற்கும் சேவை செய்து வரும் அன்னாரின் அன்பையும், பண்பையும் எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இவர்கள் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் அவர்கள் வரலாற்றை 'செந்தமிழ் வளர்த்த செய்குதம்பி' என்றும் நூலாக யாத்துள்ளார்.

இந்நூலை இலவசமாக வெளியிட ஏற்கனவே எண்ணியிருந்த மேலப்பாளையம் VST ஷம்சத்தாசீன் தரகனார் அறக்கட்டளை, ஹாமீம் பள்ளி மதரசா குடும்ப அறக் கட்டளையினரிடம் தெரிவித்த போது உடனே அதனை நூலாக்கிட மனமுவந்து முன்வந்தனர். அவர்களுக்கு மென்மேலும் எல்லா வளங்களையும் இறைவன் அருள்வானாக!

அன்னைத் தமிழுக்கு சேவையாகவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கு, துணையாகவும் "ஷம்சத்தாசீன் கோவை" நூல் அமைந்திடும் என்று எண்ணுகிறேன். தமிழில் போதிய பாண்டித்தியம் பெற்றிராத அடியேனது முயற்சியினைத் தொடர்ந்து, பாவலரின் அச்சில் வராத, மறுபதிப்புக் காணாத பலநூற்களும் அச்சிலேற தமிழ் ஆர்வலர்களும் புரவலர்களும் முயன்றிட வேண்டும்;

இந்த முயற்சியால், தமிழ் இலக்கியமும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியமும் துளியேனும் செழித்து வளர உதவும் என்று நம்புகிறேன். இதுபோன்ற பல நூல்களை வெளிக் கொண்டுவர இறைவன் அருள்மழை பொழிவானாக!

சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்

அன்னைத் தமிழுக்கு அணிசெய்திட்ட பெரும்பணியில் சமயச் சமுக்கில்லாமல், சைவமும், சமணமும், வைணவமும், இஸ்லாமும், கிறிஸ்தவமும், பௌத்தமும், ஒன்றையொன்று முந்தும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டன. மங்காச்சிறப்புடைய, மாறா இளமையுடைய முத்தமிழுக்குத் தொண்டாற்றிய முஸ்லிம் புலவர்கள் பலர். அதில் சரித்திரத்தில் மறைக்கப்பட்டவர்கள் சிலர், மறக்கடிக்கப்பட்டவர்கள் சிலர். சாகா சரித்திரத்தில், வாழும் வரலாற்றில் கால வெள்ளத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருப்ப வர்கள் சிலர். வளரும் தலைமுறையினரால் எண்ணிப் பார்க்கப்படுபவர் சிலர். அவ்வாறு எண்ணிப் பார்க்கப்பட்டு, எந்நாளும் போற்றப்பட வேண்டியவர் சதாவதானி செய்குத்தம்பிப்பாவலர் என்றால் அது மிகையாகாது. தனக்கென தன்னேரில்லாத் தனிச்சிறப்புப் பெற்ற அந்த மகாமதிப் புலவரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள்....

பிறப்பு

சூஃபி ஞானி எனப் போற்றப்படும் சித்த வித்தகர் ஞானியார் அப்பா வின் பரம்பரையில், நாஞ்சில் நாட்டில், பண்டக சாலையும் சண்டை செய்களமும் தன்னகம் கொண்ட பழம்பெரும் பதியாம் கோட்டாறு என்னும் பகுதிக்குட்பட்ட இளங்கடை என்னும் எழில் சேர் ஊரில், பக்கீர் மீரான் சாகிப்- இடலாக்குடி சந்தித் தெருவில் வாழ்ந்த அமீனா தம்பதியாருக்கு 1874 ஜூலை 31 இல் தோன்றியவர் செய்கு தம்பிப் பாவலர்.

கல்வி

ஐந்து வயதில் திருகுர்ஆனை ஓதத் தொடங்கினார். இளங்கடை ஆதாரப்பள்ளியில் எட்டாவது வயதில் அரைவகுப்பில் சேர்க்கப்பட்டு, இருபது நாளில் அவர் தம் அறிவாற்றல் கண்டு முதல் வகுப்பில் அனுப்பப் பட்டு, ஆறு மாதங்களில் நான்கு வகுப்புக்களையும் படிப்படியாக முடித்துக் கொண்டார். சங்கர நாராயண அண்ணாவியாரிடம் கல்வி கற்றார்.

சென்னையில் திருப்பாடல் திரட்டு

ஹரஜத் ஞானியார் சாகிப் அவர்களின் 'மெஞ்ஞானத்திருப்பாடல்திரட்டு' நூலினை அச்சிட்டு வெளிக்கொணரும் முயற்சியில் 19வது வயதில் சென்னை சென்றார். சென்னை ஸ்ரீபத்மநாப விலாசம் அச்சுக்கூடத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. (அதே அச்சுக்கூடத்தில் 1919 இல் அச்சிடப்பட்டது தான் ஷம்சுத்தாசீன் கோவை)

இட்டாபார்த்தசாரதி நாயுடு

செய்கு தம்பிப்பாவலரின் தமிழாற்றலில் மனத்தைப் பறிகொடுத்த அச்சக உரிமையார் இட்டா பார்த்தசாரதி நாயுடு அவர்கள் பாவலரைத் தமது அச்சகத்திலேயே தலைமைப்பிழை திருத்துவார் பொறுப்பினைத் தந்து சென்னையிலே வைத்துக் கொண்டார். பத்ம நாப விலாசம் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டது. தமது 27வது வயதில் சீறாப் புராணத்திற்கு உரை எழுதி வெளியிட்டவர் பாவலர்.

தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்

வடலூர் ராமலிங்க சுவாமிகள் பாடிய தீஞ்சுவை அமுதமான கவிதைகளை 'திருஅருட்பா' என்று பெரிதும் போற்றி வந்தனர் தொழுவூர் வேலாயுத முதலியார், கோ. வடிவேலுச் செட்டியார், மறைமலை அடிகள். இது 'அருட்பா' தான் என்று வாதிட, கதிரைவேற் பிள்ளை, திரு.வி.க முதலியோர் அதை 'மருட்பா' என்று கூறி வந்தனர். மருட்பாக் காரர்கள் கூட்டம் நடத்திய இடத்திலேயே மறுநாள் மறுப்புரைப்போர் கூட்டம் நடைபெறும். நமது பாவலர் அவர்கள் ஆணித்தரமான உரை அங்கு நிகழ்த்துவார். அது கேட்டு 'அருட்பா' அணியினர் பாவலரை மகிழ்ந்து போற்றினார்கள்.⁴²

காஞ்சிபுரம் வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பெரிய கோயிலில், பூரண கும்ப மரியாதையுடன் பாவலர் அவர்கள் வரவேற்கப் பட்டு, 'தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம்' என்ற பட்டம் சூட்டியும் கௌரவிக்கப்பட்டார்.⁴³

ஷோடசாவதானி

கி.பி. 1906 இல் தமது குரு சங்கர நாராயண உபாத்தியாயரைப் பார்ப்பதற்காக கோட்டாற்றிற்கு வந்தார் பாவலர். ஆற்றக்கோயா எனும் காரணப் பெயரையுடைய ஹசாறரத்து செய்யிது முஹம்மது அபூபக்கருல் ஐதுரூஸ் தங்கள் எனும் பெரியார் இடலாக்குடி வந்திருந்தார். அவரது தலைமையில் ஷோடச (16) அவதானங்களை அற்புதமாகச் செய்து 'ஷோடசாவதானி' என்ற பட்டம் பெற்றார் பாவலர்.

சதாவதானி

1907 மார்ச் 10இல் விக்டோரியா நினைவு மண்டபத்தில் கண்ணபிரான் முதலியார் தலைமையில் பாவலர் நூறு செயல்களைக் கொண்ட சதாவதானம் செய்யப் போகிறார் என்ற அறிக்கைகள் திருச்சி, லால்குடி, தஞ்சை, மதுரை, காஞ்சிபுரம், திருநெல்வேலி முதலிய இடங்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் பறந்தது. கூட்டம் ஓடுபுருந்திரளாகக் கூடியது. காஞ்சி மகாவித்துவான் இராமசாமி நாயுடு, தஞ்சாவூர் சுப்பிரமணிய ஐயர், பச்சையப்பன் கல்லூரி

42 செ. சதாசிவம், சேரநாட்டுத்தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, நாகர்கோவில், 1947, பாகம் 11, பக் 60.
43 கே.பி. செய்குதம்பி, பதிப்பாசிரியர், சதாவதானி செய்குதம்பிப்பாவலர், சென்னை, 1987, பக் 47.

தமிழ்த் துறைத் தலைவர் வேங்கடசாமி நாயுடு, புலவர் கா. நமசிவாய முதலியார், ஹிந்து ஜி. சுப்பிரமணிய ஐயர், தமிழ்த்தென்றல் திரு. வி.க, ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார் மற்றும் பலரது முன்னிலையில் சதாவதான சாதனை புரிந்து சரித்திரத்தில் நிலைத்து நிற்பவர் பாவலர்.

மகாமதி

மகமதியருள் இவர் மகாமதியர் என்பதால் 'மகாமதி' என்றும் சதாவதானம் புரிந்ததால் 'சதாவதானி' என்றும் பட்டங்கள் சூட்டிக் கௌரவிக்கப்பட்டவர் பாவலர். சதாவதானம் நிகழ்ந்த அன்று பாவலர்கள் பலர் பாமாலை சூட்டிப் புகழ்ந்தனர். அது 'சதாவதானச் சிறப்பு' எனும் சிறு நூலாக வெளி வந்துள்ளது.

திருமணம்

பாவலர் தமது 33 வது வயதில் 1907 இல் ⁴⁴ பதினைந்து வயதான முஹம்மது பாத்திமா பீவியை மணம் முடித்தார். பாவலர்க்கு மக்கள் ஐவர். அதில் ஆண்கள் நால்வர். கோட்டாற்றில் குடும்ப வாழ்க்கையை நடத்த பாவலர் நூல் வாணிகம் செய்தார். பாவலரிடம் பாடம் கேட்டுச் சென்ற புலவர்களும் பலர். ⁴⁵

இந்திய சுதந்திரப் போரில்

1920 ஆம் ஆண்டுகளில் நாஞ்சில் நன்னாட்டில் விடுதலை இயக்கம் தோன்றி வளர்ந்தது. டாக்டர் எம்.இ. நாயுடுவின் வலக்கரமாக தூய சுதராடையும், காந்திக் குல்லாயும் அணிந்து திகழ்ந்த பாவலரின் சொல்லாற்றல் காங்கிரஸ் இயக்கத்துக்குப் பெரிதும் வலுவூட்டியது. தென் தமிழ்நாட்டில் காங்கிரஸ் இயக்கத்திற்குப் பிரச்சாரம் செய்து பெரு வெற்றி பெற்றத் தந்தவர் பாவலர்.

இரவிப்புதூரில்

1924 இல் இரவிப்புதூரில் சுதர் அணிவதை வற்புறுத்தி பேசிய பாவலர் கூறை என்றால் திருமணத்திற்குரிய புதுஆடை அதற்கு கைத்தறி ஆடைகளை எடுப்பது வழக்கம்; இறப்பின் போது பிணத்திற்கு போர்த்திட புது ஆடை எடுப்பர். அது மில் துணியாக இருக்கும். எனவே மண வாடையாக நாட்டுத் துணியும், பிணவாடையாக மில் துணியையும் அணிவர். நீங்களெல்லாம் மணமக்களா? பிணமக்களா? என்று கேட்டார்; பரபரப்பு ஏற்பட்டது. மில் உடைகள் வீசி எறியப்பட்டு, வானளாவச் செந்தீ எழுந்தது; சுதந்திரத் தீ பரவியது. ⁴⁶

⁴⁴ கருநாகராசன், அவதானக் கலை, சென்னை, 1983 பக் 96.

⁴⁵ செ. பசுலுமுதியநீன், மகாமதிப்பாவலர், சென்னை, 1986, பக் 15, 16.

⁴⁶ சி. குமரசேபிள்ளை, அவதானக்கலைஞர், சென்னை, 1968, பக் 102.

V.S.T. செய்கு மன்கூர்

1937 தேர்தலில் பாளையங் கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளராக நின்ற V.S.T. செய்கு மன்கூருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த பாவலர் 'மஞ்சள் பெட்டி, மங்கலப் பெட்டி, வெள்ளைப் பெட்டி, வெறும் பெட்டி' என்று பேசினார். வாக்குகள் எண்ணப்பட்ட போது, எதிரணியில் நின்ற வேட்பாளரின் வெள்ளைப்பெட்டி திறந்தபோது அந்த முதற்பெட்டியில் ஒரு வாக்குகூட இல்லாதிருந்தது பாவலரின் வார்த்தைகளின் வலிவு தான் என்ன? ⁴⁷ தேர்தல் காலங்களில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகளால் நாட்டு மக்கள் காங்கிரசுக் கட்சிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர்.

இறுதி

கி.பி. 1950 பிப்ரவரி 13 ஆம் நாள் பாவலரின் இவ்வுலக வாழ்வு நிறைவு பெற்றது.

'ஒரும் அவதானம் ஒரு நூறு செய்திந்தப்
பாரில் புகழ் படைத்த பண்டிதனைச்
சீரிய செந்தமிழ்ச் செல்வனை செய்கு தம்பிப் பாவலனை
எந்த நாள் காண்போம் இனி'

என்று அவலமுற்று நாஞ்சில் நாட்டு நல்லிசைப் புலவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ளார். ⁴⁸

ம.ப. செயிக் தலைவராகவும், செ.ப. ஜமால் முகம்மது செயலாளராகவும் கொண்டு, இயங்கிய சதாவதானி பாவலர் மன்றம், 1961 இல் 'செய்குத் தம்பிப் பாவலர் நினைவு மலர்' ஒன்றினை வெளியிட்டது.

47 சி. குமரேசு பிள்ளை செந்தமிழ் வளர்த்த செய்கு தம்பி, சுசீந்திரம், 1997, பக் 114 செ. திவான், விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள், பாளையங் கோட்டை, 1994, பக் 169.

48 சொ. முருகேசு முதலியார், குமரி நாட்டுப் புலவர்கள், சென்னை, 1995, பக் 30.

49 சி. குமரேசன், குமரி மாவட்டப் புலவர்கள் சுதந்திரம், 1987, பக் 49.

சி. குமரேசுபிள்ளை, சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர், நாகர்கோயில், 1980, பக் 17.

மகாமதி செய்கு தம்பிப் பாவலரின் இலக்கியப் பணிகள்

பழந்தமிழ்ப் புலவர் மரபில் வைத்து எண்ணிப் போற்றத் தகுந்த பாவலர் அவர்களின் நூற்கள் இப்புவி உள்ள காலம் வரை நிலைத்து நிற்கும் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருந்திட முடியாது.

பத்திரிகை ஆசிரியர்

சென்னையில் 'யதார்த்தவாதி', 'இஸ்லாமிய மித்திரன்' என்ற இரு செய்தித்தாள்களை நடத்தியவர் செய்குத் தம்பிப் பாவலர்.

உரைநடை நூற்கள்

தேவலோகக் கிரிமினல் கேஸ்

'அரிச்சந்திரசரித்திரம், சூர்ப்பநகை பங்கம், வாலிவதம், இலங்காதகனம், அதற்கு அப்பீல், அரம்பைப்பலவந்தப் புணர்ச்சி, கோபிகாஸ்திரீகள் வஸ்திராபகரணம், துரோபதை வஸ்திரா பகரணம், அதற்கு புனர் விசாரணை, அதற்கு அப்பீல், சீசகன் பலவந்தம்' என 8 விஷயங்களை 250 பக்கங்களில் எழுதி வெளியிட்ட பாவலர், அந்த நூலின் 2ம் பதிப்பை 1908இல் பர்டன் அண்டு கோ சொந்தக்காரர் T.A. பொன்னுசாமி முதலியார் அவர்களின் துணைவியோடு, பிரஸிடென்ஸி அச்சியந்திர சாலையிற் அச்சிட்டு வெளியிட்டார். ஒரு ரூபாய் எட்டணா விலையில் வெளியான அந்த நூலின் முதற்பக்கத்தில் பாவலரே கையொப்பமிட்டு, கையெழுத்து இல்லாத புஸ்தகங்கள் திருட்டுப் புஸ்தகங்கள் என்றும் அறிவித்தார்.

வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ்

1923 இல் ஒரு ரூபாய் நாலணா விலையில், சென்னை எம். ஆதி அண்டு கம்பெனியாரின் சந்திரா பிரஸில் பதிப்பிக்கப்பட்டு, மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் புலவர்களுள் ஒருவரான செய்கு தம்பிப் பாவலரால் 312 பக்கங்களைக் கொண்டு வெளியிடப்பட்ட நூல் 'வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ்' ஆகும்.

சீறாப் புராண உரை

கி.பி. 1902 இல் சீறாப் புராணத்தின் விலாத்துக் காண்டம், நுபுவத்துக் காண்டங்களை உரையுடன் வெளியிட்டவர் பாவலர். சென்னை 84-ஆசாரப்பன் தெருவில் இயங்கி வந்த இட்டா பார்த்த சாரதி நாயுடுவின் அலுவலகத்திலேயே 'முகம்மதிய புத்தக ஷாப்' என்ற பெயரில் பாவலர் இந்த நூலை மூன்று ரூபாய் விலைக்கு விற்றார்கள். 855 பக்கங்களைக் கொண்டு வெளிவந்த அந்த நூலின்

இறுதியில் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என்றும் அறிவித்திருந்தார். ஹிஜுறத்துக் காண்டத்திற்கு உரை எழுதி 1026 பக்கங்களில் கி.பி. 1908 இல், மேலப்பாளையம் பிரபல வர்த்தகர் வ.அ. மலுக்கா அலித்தரகனாரவர்களுக்கு உரிமையாக்கி பாவலர் வெளியிட்டார். பின் 1912லும், 1929லும், நாச்சி குளத்தார் பதிப்பாக 1999லும் இவ் உரைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளது. 'சீறா நாடகம்' என்னும் நூலையும் பாவலர் எழுதினார். நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரத்தையும் பாவலர் உரை நடையில் எழுதியுள்ளார்.

பாவலரின் செய்யுள் நூல்கள்

திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி

ஒரு பாடலின் இறுதியில் நிற்கும் அடியோ, சீரோ, அசையோ, எழுத்தோ, சொல்லோ அடுத்த பாடலின் ஆதியில் வருமாறு பாடுவது அந்தாதி. இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

பாவலர் தம் ஊராகிய கோட்டாற்றில் வாழ்ந்த தம் குல குருவாகிய ஞானியார் அப்பா மீது பாடிய நூல் திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி.

கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழும் பாவலர் பாடியுள்ளார். ⁵⁰

கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை

மலர் பல கோக்கப்பட்டு அணிபெற அமைவது மாலை; பாடல்கள் பல சேர்க்கப்பட்டு ஒரு கருத்தை விளக்கும் நூல் மாலை ஆகும். கீழ்க்கரை கல்வத்து நாயகம் என்னும் இஸ்லாமிய மாமேதையின் மீது பாவலரால் பாடப் பெற்ற காப்புச் செய்யுள் நீங்கலாக நூறு பாடல்களை உடைய, கரிதகம் இல்லாத் தரவு கொச்சகக் கலிப்பாவெனும் ஓரினப் பாக்களால் கோக்கப் பட்ட மாலை 'கல்வத்து நாயகம் இன்னிசைப் பாமாலை' ஆகும். இதன் முதற்பதிப்பு 1990 லும், அதன்பின் மேலப்பாளையத்திலிருந்து ஒரு பதிப்பும் வெளியாகியுள்ளது.

நபிகள் நாயக மாண்மிய மஞ்சரி

மாண்மியம் என்றால் பெருமை. மஞ்சரி என்பது பூங்கொத்து. அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது பெருமையாகிய பூங்கொத்து என்னும் பொருளில் பாவலரால் பாடப்பட்ட நூல் 'நபிகள் நாயக மாண்மிய மஞ்சரி' ஆகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கொள்கைகளையும் எடுத்து இயம்புகிற இந்த நூல், நான்கு அடிகளால், நான்காவது அடி மிக்கு வந்த வெண்டளைக் கொச்சகக் கலிப்பாக்கள் 102 கொண்டது. உத்தமபாளையம் கே.சி. முகமது இஸ்மாயில்

50 செய்குதம்பிப் பாவலரின் நபிகள் நாயகமாண்மிய மஞ்சரி, அகரம் பதிப்பு, 1976, பக் 36.

அவர்களின் பொருளுதவியோடு நாஞ்சில் ஆரிது முயற்சியுடன் 1976 இல் முதற் பதிப்பு வெளி வந்தது.

திருநாகூர்த் திரிபந்தாதி

செய்யுள் அடிகள் நான்கிலும் முதலெழுத்து முதல் பத்தெழுத்துக்கள் வரை சொல்லால் ஒன்றிப் 'பொருளால் வேறுபட்டு நிற்பது யமகம் எனப்படும். இரண்டாம் எழுத்து முதல் பத்தெழுத்துக்கள் வரை சொல்லால் ஒன்றிப் பொருளால் வேறுபட்டு நிற்பது திரிபு எனப்படும். இவை சொல்லணியைச்சார்ந்தவை. யமகப் பாடல்களை அந்தாதியாகப் பாடுவது யமக அந்தாதி யென்றும், திரிபுப் பாடல்களை அந்தாதியாகப் பாடுவது திரி பந்தாதி யென்றும் கூறுவர். ⁵¹

நாகூர் ஆண்டவர் அருள் வேண்டி பாவலர் பாடிய நூல் திருநாகூர் திரிபந்தாதி என்றாலும், இந்த நூலுள், நாகூர் ஆண்டவனின் பெயர் ஐயன், நாகையன், நாயகம், அண்ணல் என்பவை போன்ற சொற்களிலேயே வருகின்றன.

நீதி வெண்பா

பாவலர் சொல்லிலும், செயலிலும் நீதியை விரும்புவவர். அறிஞரிடையே உரையாடிக் கொண்டிருக்கும் போதும், மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் போது, இடித்துரைத்தும், போற்றியும் உணர்த்த வேண்டிய நீதிகளை உணர்த்தி வந்தார். அவ்வாறு பாவலரால் நீதிகள் வெண்பாக்களாகவே பாடப்பட்டது. அவைகளும், பாவலரின் தனிப் பாடல்களும் அச்சேறாத நிலைகளேயே இருக்கின்றன.

அச்சில் வராத நூல்கள்

உத்தம பாளையம் முகமது இஸ்மாயில் கோவை, சசிவோத்தமக் கோவை, அழகப்பக் கோவை ஆகியவை அச்சில் வராத முழுமை பெறாத பாவலரின் நூற்களாகும். சசிவோத்தமக் கோவை சர்.சி.பி. இராமசாமி ஐயர் மீது பாடியதாகும். ⁵²

நாகைக் கோவை

செய்குத் தம்பிப்பாவலர் நாகைக் கோவை பாடியுள்ளார். ஆனால் அதுவும் இதுவரையில் அச்சேறவில்லை. ⁵³

51 சி. குமாரசுப்பிரமணியன், பொந்தமிழ் வளர்த்த செய்குதம்பி, சசிந்திரம், 1986, பகுதி 2, பக். 35.

52 தமிழ் வளர்த்த பெரியோர்கள், தமிழக அரசு வெளியிடு, பக். 20.

53 ஆர். பி. எம். கனி, இஸ்லாமிய இலக்கியக் கருவூலம், தென்காசி, 1963, பக். 176, 192.

கலைக் கடலின் ஷம்சுதாசீன் கோவை

தொண்டிச் சான்றோர்களால் 'கலைக்கடல்' என்றும், திண்டுக்கல் சான்றோர்களால் 'அல்லாமா டாக்டர்' என்றும், நாஞ்சில் நாட்டவர்களால், 'தமிழ்ப் பெரும்புலவர்', என்றும் 'செய்கு' என்று தந்தையாராலும், 'தம்பி' என்று தாயாராலும் 'பாவலர்' என்று பாரோராலும் பாராட்டப் பெற்றவர் செய்கு தம்பிப் பாவலர்.

மேலப்பாளையத்தில் பிறந்து வாழ்ந்து, பெரும்புகழுடன் மறைந்த பெரியார் ஷம்சுத்தாசீன் அவர்கள் மீது ஷெய்கு தம்பிப் பாவலரவர்களால் பாடப்பெற்ற 'கோவை' ஷம்சுத்தாசீன் கோவை ஆகும்.

சொல் பொருள் அணிகள் பல அமைந்து கற்றோர் வியக்கும் வண்ணம், 425 கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களைக் கொண்டு விளங்குவது இக் கோவை ஆகும்.

425 பாடல்களிலும் ஷம்சுத்தாசீன் பெயர்

இக்கோவை நூலில் இஸ்லாமியக் கொள்கை விளக்கங்கள் என்று அதிகம் இடம் பெறவில்லை. தமிழ்ப்பா மரபுகளும் பழக்க வழக்கங்களுமே இடம் பெற்றிருக்கின்றன. அறபுச் சொல்லாட்சி மிகவும் குறைவாகவே உள்ளது. பாட்டுடைத் தலைவரான ஷம்சுத்தாசீன் பெயர் இதில் இடம் பெற்றுள்ள 425 பாடல்களிலும் இடம் பெற்றிருக்கிறது. எத்துறையைச் சார்ந்த பொருளாயினும் அங்கு தம் நெஞ்சில் நிறைந்துள்ள புரவலரைப் போற்ற ஆசிரியர் மறந்துவிட வில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 55

மாரியென வாரி வழங்கும் வள்ளல்

பாட்டுடைத் தலைவரான வள்ளல் வ.செ.த. ஷம்சுத்தாசீன் அவர்களது சிறப்பைப் பற்றி கோவையின் இறுதியில் ஷெய்குத் தம்பிப் பாவலர் பாடிய பாடல் இதோ:

54 கே.பி.எஸ். ஹமீது (பாவலரின் மைந்தர்) மாகாணத் தமிழ்ச் சங்கத்தில் ஆற்றிய உரையினை 31.7.99 இல் நேரில் கேட்டவர் பதிப்பாசிரியர் செ. திவான்.

55 மு. முகம்மது உவைஸ், பீ.மு. அஜ்மல்கான், இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு, தொகுதி 3, மதுரை காமராசர் பல்கலைக் கழக வெளியீடு, 1994, பக் 319, 321.

“செய்யா ளெனவருந் தேவியு நாணுஞ் செகதலத்தோர்
மெய்யாருயிரென மேவிக் கலந்தன மேலுயிற்றும்
பொய்யா வரத்தூர வோன் ஷம்சுத்தாசீன் பொருப்பிலவன்
கையாப்ப் பொழிபொழி மாதழும் மாரி கன மழையே”

(ஷம்சுத்தாசீன் கோவை நிறைவுப் பாடல் 425)

தலைவியும் நானும் ஒருடலும் அதனிடத்துப் பொருந்திய உயிரு மெனச்
சேர்ந்தோம். இனி எக் காலத்தும் பொய்க்காத ஆசிர்வாதத்தையுடைய
அறிஞனான ஷம்சுத்தாசீன் கைகளைப் போன்று பெருமை பொருந்திய
மேகமே, மாதத்திற்கு மூன்று மழைகளைப் பொழிவாயாக! பொழிவாயாக!
எனக் கூறுகின்றான் தலைவன்.

வள்ளல் ஷம்சுத்தாசீன் அவர்களது பெருமையினை முழுவதுமாக
அறிந்திட, இலக்கிய இன்பம் பெற்றிட 'ஷம்சுத்தாசீன் கோவை' முழுவதும்,
இதோ உங்கள் கரங்களில் -----

செ. தீவான்.

(பதிப்பாசிரியர்)

6.4.2000

கல்வித் தந்தை சலைமான் இல்லம்

106 F, 4A திருவனந்தபுரம் சாலை

பாளையங்கோட்டை.

☎ 0462 - 572665.

ஹாமீம்.
பிஸ்மில்லாஹி

ஷம்சுத்தாசீன் கோவை

இது பிரபல வர்த்தகரும் வெட்டுவாங்குளமாதிய கிராமங்களுக்கினாந்தாரும் பாளையங்கோட்டை ஆனரெரி மாஜிஸ்ட்ரேட்டுமான மேலப்பாளையம் ஸ்ரீமான் வ. செ. த. ஷம்சுத்தாசீன் தரகனாரவர்கள் மீது

மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரு ளொருவரான தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் மகாமதி, சதாவதானி கோட்டாறு கா. ப. செய்குதம்பிப் பாவலரவர்கள் இயற்றியது.

மேலப்பாளையம், வித்வான் வ. அ. மல்க்கான் அலி சாகிபவர்கள் இயற்றிய அரும்பதவுரையோடு சென்னை ஸ்ரீபத்மநாப விலாச அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது.

1919.

இப்புத்தகத்தில் அடங்கியவை

சாத்து கவிகள்

பாயிரம்

ஷம்சுத்தாசீன் கோவை

ஷம்சுத்தாசீன் கோவை அரும்பதவுரை

அபிதான விளக்கம்

அகப்பொருட்செய்தி நாள் வரையறை

விஷய சூசிகை

செய்யுள் முதற் குறிப்பகராதி

ஹாமீம்.
பிஸ்மில்லாஹி.

சாத்துகவிகள்

----- ★ -----

சென்னை கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப் பண்டிதரும் ஸர்வகலாசங்கத்துத் தமிழ்ப் பரீக்ஷகருமான ஸ்ரீலக்ஷ்மி, கா. ஸ்ரீ. கோபாலசாரியாரவர்களால் இயற்றப்பட்டது.

கட்டளைக் கலித்துறை.

கோட்டாறு வந்தசெய் குத்தம்பிப் பாவலன் கூறுதமிழ்ப்
பாட்டாருங் கோவைமே லப்பாளையத்துதி பாணுதென்சொன்
மாட்டா குஞ்செயும் ஷம்சுத்தா சீன்கன வான்றருமேற்
கூட்டாப் படர்ந்து புகழ்மணம் வீசிக் குலாகின்றதே.

மதுரைவாசியும், இப்பாட்டுடைத் தலைவரது இரங்கூன் தலைமை ஆபீஸ்மானேஜரும் இரங்கூன் சோலியா முஸ்லீம் சங்கத்தின் மாஜி காரியதரிசியுமான வித்வான், ம-ள-ள-ஸ்ரீ, ம. கா. மு. காதிமுஹ்யித் தீனவர்கள் இயற்றியது.

அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்.

அன்னவயல் சூழ்மேலப் பாளையமா மருநகரா னயலார்க் கென்று
நன்னலமே நாடும்வட கரைவெய்கு மன்கு ரென்னாமத் தேன்செய்
இன்னலமே சடமெடுத்தா லன்னஷம்சுத் தாசிமெனு மெழிலோன் யார்க்கும்
பன்னலமே பணிக்கவிந்தப் பாரிலவ தரித்தவள்ளல் பாரி யொப்பான்.

அத்துலித சித்தாந்த வருணிலைக்கோர் பொருணிலையா யகில மெல்லாஞ்
சித்திபெற வந்துதித்த செய்யதிருக் கோடைவளர் செல்வ ரென்னும்
வித்தக மெய்கு ஞானேசர் வீறுமலர்த் தாட்டுணையே வேண்டி நாளும்
பத்தியொடு மணம்வாக்குக் காயமெலா மொருசேரப் பணித்த தூயன்.

சீராருந் தென்னாட்டிற் றிகழ்பாளை யங்கோட்டைச் செழும்ப திக்குப்
போரு மானாரி மாஜிஸ்ற்றேட் டானபெரும் பெற்றி யான
னோள வண்மைவெட்டு வாக்ஞளமர் தியபவலூர்க் கினாம்தா ரிந்தத்
தாராளும் ஜாஜ்ஜுமன்னன்றகமையுணர்ந்தளித்தமெடல்தரிக்கப் பெற்றோன்.

தென்னாட்டிற் குமரீகல்கத் தாகடலூர் புதுவைசென்னை தேர்தெ லுங்க
நன்னாட்டிற் கரக்கியநா டாலிலுங்கொச் சீயதீவூ நவிலும் பர்மா
வின்னாட்டிற் ரிகழிரங்கோன் ஞவ்வுமாண் டலேயீஞ்சா னின்னு முள்ள
பன்னாட்டி லும்பரந்த வாணிபச்சா லைகள்பல படைத்த யோகன்.

வறியவருக் கீவதுவே யீகையென வள்ளுவனந் நான்வ குத்த
நெறியதனுக் கிலக்கியமா நிற்பர்சிலர் நித்தநித்த நிறையச் சொன்னங்
குறியறிந்து கொடுப்பதன்றிக் குடியிருக்கக் குடிப்பல்சதங் குயிற்றி ஹாயிம்
புரியதென்னும் பெயர்புனைந்து வறிஞருக்கெ லாமளித்த புண்ட சீலன்.

எத்தானத் தீனுமன்ன தானமதே யேற்றமென விசைப்பர் பல்லோ
ரத்தானத் தீனுமிக்க தாகும்வித்தி யாதான மதற்கீ ரைந்து
பத்தாயி ரங்கொடுத்தக் குடியேற்றத் தளர்க்காகப் பள்ளி யொன்றுங்
கத்தாவைத் தொழுதிடற்கோ ராலயமுங் கட்டிவைத்த கதை யாளன்.

ஆக்கமிலாத் தமைதென்று மதைப்படைத்த மாந்தரெலா மவனி யீது
நோக்கமுதற் காதுகரங் கால்களெனு மங்கமொடு நோயில் லாத
வாக்குமிருந் தாலுமவை யில்லாராய் வாழ்வென வழுங்கு முன்னோர்
வாக்கையெலாம் பெய்யாக்க வாக்கையெடுத் தவதரித்த வாய்மை யாளன்

இன்னாசெய் தார்நாண விதஞ்செய்த லேமுறையென் றியம்பு மாறே
யின்னாளுந் தானுமில்ல மிழிந்தயலி னோரிடத்து மேவுங் காலை
யொன்னாரி னுரைக்கிணங்கி யுபயபுத்தி ரர்க்கும்விட வுண்டி யீந்த
வன்னானுக் காயிரங்கி யபயமுட னர்த்தமளித் தாண்ட வண்ணல்.

இத்தகைய வாண்டகைமேற் கோவையொரு நானூற்றி னோடி ரண்டு
பத்ததன்மே லைந்துகவி யாலியற்றிப் பார்க்களித்தான் பகரு மந்த
வுத்தமனா ரோவென்னி னுரைக்குதுங் கோட் டாறுநக ருரைந்திடுஞ்செய்
குத்தம்பிப் பாவலனா முத்தமிழின் சாகரமங் குரிசின் மாதோ.

தேவாயிர் தப்பிரசங் கக்களஞ்சி யம்மெனவுந் தெரிந்த மேலோர்
நாவான்ம காமதியா னெனவுயிரு பட்டங்க ணல்கப் பெற்றுப்
பூவாருஞ் சென்னைமிசை யவதான மொருநூறும் புரிந்த வீந்தப்
பாவாண னருள் கோவைப் பயன்விரித்த லெவர்க்கும்வெகு பார மம்மா.

நல்லாசிரியன் பத்திராதிபரும் மதுரைத் தமிழ்ச்சங்கத்துப்
புலவருளொருவரும் சென்னை வேப்பேரி குயின்மேரி காலேஜ்

தமிழ்ப்பண்டிதருமான ம-ள-ள-ஸ்ரீ, கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் இயற்றியது.

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

பாமருவும் புகழ்படைத்த மேலப்பா எயம்புரக்கும் பண்பு வாய்ந்தோன்
நாமருவங் கவிவாணர் நயமருவப் பொருள்வயங்கும் நல்மே சான்றோன்
காமருவு கொடையாளன் ஷம்சுத்தாசீன் பெயர்கொள் காவ லோன்மேற்
தேமருவு சுவைமருவு கோவைநூல் வளம்பெறவே செய்தீட் டானால்.

எவ்வகைய பனுவலையு மிம்மென்னு மளவையினி லியற்ற வல்லோன்
செவ்வியநற் றமிழ்ப்புலவன் ஷெய்குதம்பிப் பாவலனாத் திகழு மேலோன்
அவ்வியலின் நூலகத்துக் காணுமரும் பொருளனைத்து மறிவித் தானால்
திவ்வியநற் புலமைபழுத் தெழுமல்கான் அலியென்னுஞ் சீரி யோனே.

இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரான தெங்கம் புதூர் வித்வான் ம-ள-ள-ஸ்ரீ, சாத்தான்குட்டிப்பிள்ளை அவர்கள் இயற்றியது.

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

சீரேறு கலையுடையான் செய்யதிருக் குணமுடையான் சேணு லாவங்
காரேறு கரதலத்தான் காட்சியிகு ஹாமிமெனக் கழறு முரான்
பாரேறு புகழுடையான் பரம்பொருளை யுளநிறுத்தும் பாண்மையுள்ளான்
தாரேறு செழுமார்பன் ஷம்சுத்தா சீன்பெயர்கொள் தக்கோன் மீதே

தெள்ளியபாற் கடல்கடைந்து தேவர்பொருட் டாலமுதம் திரட்டுமாபோ,
லொள்ளியதீந் தமிழ்க்கடலி னுயர்வுபெறு மகப்பொருளி லோதுமன்பி,
னுள்ளியவைந் திணைக்கோவை யெனவொருநூலுவந்திசைத்தானுலகமுய்யத்
தள்ளியவெவ் வீணைதுணித்த தக்கோனை யாவனெ னச் சாற்றக் கேண்மோ.

வீண்பட்ட தருமலிபூம் பொதிகையில்வாழ் குறுமுனிவன் விரித்த வைந்து,
பண்பட்ட விலக்கணமு மிலக்கியமு முலகுவப்பப் படித்துத் தேர்ந்தோன்,
கண்பட்ட மணிபோல்வான் கருதுமுயிர் பாண்மையுளான் கற்றோர்போற்று
மெண்பட்ட புகழுடையா னீகழ்வடையான் கோடைநகரிருந்து வாழ்வோன்.

முன்னரிய சென்னைதனில் முதறிஞர் பலர்கூட முறையே நூறு
பன்னரிய வவதானப் பண்பெடுத்துக் காட்டியிகு பரிசு பெற்றோ
னுன்னரிய புலவரெனு முடுக்களிடை மாமதியா யொளிசு மேலோன்
மன்னரிய நலனுடையான் ஷெய்குதம்பிப் பாவலனா மதிவல் லோனே.

இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரான பறக்கை, வித்வான் ம-ள-ள-ழீ, தா. மாணிக்கவாசகம்பிள்ளை இயற்றியது.

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

காந்தழுவஞ் சோலையிடைக் கனிதேனுங் கைமாவின் கடமுங் காவு
மேந்தழுவஞ் செந்தமிழு மிடைச்சேரி யானைந்து மிருஞ்செஞ் சாந்தும்
போந்தழவி யிருமருங்கும் பொன்வீசி மணநாறும் பொருளைப் பாங்கர்ப்
பாந்தழுவும் பாளையத்தோர் பழம்பதிவறா மீன்புரமென் பார்கண்மன்னோ
அந்தகரான் றன்னிடையே யடைந்தவர்க்குக் குறிப்பறிந்தங் கருளு மாற்றாந்,
பொன்னகரான் றருநிகரான் புயவொளியான் மதனிகரான் பொருந்து கீர்த்திக்,
கென்னிகரான் ஷம்சுத்தா சீன்புயத்திற் கேற்றிடவே யியற்றுக் கோவை,
பன்னரிய துறையிணைத்த பாமாலை நானறும்பணி த்தான் மாதோ.

சொன்னலமும் பொருணலமுந் தொடைநலமு நடைநலமுந் துறையிற்றோன்று,
மின்னலமு மிதனிடையே யெழின்மடக்குச் சிலேடையுட னெதுகை மோனைப்
பன்னலமும் பழந்தமிழாந் பழுத்தொழுகு மிந்நூலைப் பண்டு ளொர்செய்,
நன்னலமு முறுகோவை நடுவிருத்தி நாவார நவிறற் லாமே.

அன்னவன்யா ரெனிலுரைப்ப னுருந்தமிழைப் பண்டரிஞர்க் கருளிவைத்த,
முன்னவனே யிப்புவிடின் முன்னினனென் றன்றோர்கண் மொழியு மாற்றான்,
சென்னைதனி லவதானஞ் செய்துபல கற்றறிஞர் தேர்ந்துரைத்த,
மன்னவனாய் மிகச்சிறந்தோன் மதிவலர்க்கு மிடியேறா மகிமை சான்றோன்.

அருளுருவோ பொருளுருவோ வன்புருவோ வீன்புருவோ வான செல்வன்,
கருவுருவோ வீனியிலதான் காசினியிற் புக்குருவே கற்ற யாரும்
வெருளுறவே விடைபகர்வோன் வேறுமுள வெம்மதமும் வேறென் னாம
லொருபொருளேகடவுளெனவுரைபகர்வோன்வரைதலுறாவுண்மைமிக்கோன்.

திருவாரு நலம்படைத்த திருநகராங் கோட்டாற்றிற் சிறப்புற் றேங்கு,
மொருவாத நண்புடையா னொளிர்பக்கீர் மீறானன் பொருவா நெஞ்சன்,
தருவான கொடைக்கரத்தான் றன்மகவென் றுலகுத்தித்தான் றழங்கும் வேலை,
பொருவாத நற்கலையான் புலவர்மகா மதியனைப்ப புகழ்ப்பெற்றான்.

மாவாரு மேருதனை மருவினருக் குயர்வருளு மாறே கல்விக்,
காவாரு மடையிதுட னரும்புலமைக் காளாக்கு மருமை வாய்ந்தோன்,
நாவாரு நறுந்தமிழை நன்றெனக்கு மருஞ்சூரவன் ஞான ஞுபன்,
பாவாரு நாவுடையான் பண்புடைசெய் குத்தம்பிப் பாவலோனே.

இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரான கோட்டாறு வித்வான்

ம-ள-ள-ஸ்ரீ, பி. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் இயற்றியது.

கொச்சகக்கலிப்பா.

பூமணக்கும் பொழிலுமெழிற் புணன்மணக்குந் தடமுமரு
ணாமணக்குந் தமிழுமிரு நலமணக்கும் புலனுடைய
தேமணக்கு மறிவினருந் திகழவமர்ந் துயருறுநர்
கோமணக்கும் புகழ்மணக்குங் கோட்டா நெனுப்பதியில்.

எண்ணருமெய்து ஞானியா ரெனுமுனிவர் மகமரபே
பண்ணியால் லறப்பயனும் பகர்தரும்பன் னூலுணர்வி
னுண்ணியபக் கீர்மீறான் கோன்மையுஞ்செந் தமிழணங்கு
நண்ணியமெய் யோகமுமே நல்லுருக்கொண் டெழுந் தவென.

உதித்துமிகு கலைதெளிந்து முட்பொருளின் பயனுளத்திற்
பதித்துமயங் கியபொருட்குப் பகர்தருக்க நூலோரும்
மதித்திடநல் லுரை வழங்கி மணந்தருசீர் வள்ளுவர் நூல்
விதித்தபடி நடைபயின்று விளங்குறுஞ்சர் குணமேலோன்

செந்நெல்வளர் திருநாகூர்க் குத்திரிபா மந்தாதி
பன்னருந் தண் கோட்டாற்றுக் குப்பதிற்றுப் பத்துமுதற்
சொன்னவன்றன் றுரயபெரும் புகழுடையான் துகளடையான்
அன்னவனா ரென்னீன்மிக வன்புளனால் வம்பிலனே.

என்னீதயத திருளுடைலித் தெழிறருதற் கெந்நாளும்
தன்னருகிற் றனியிருத்தித் தகுசலைகள் பலமொழிந்தே
யுன்னரும்பே ரீரைம்பா வைதான மொருங்கியற்றுங்
பன்னருஞ்சீர் செய்குதம்பிப் பாவலவன் பரிவினொடு.

பண்பரவு புகழ்மேலப் பாளையமாம் பெரும்பதியில்
விண்பரவு கொடையாலே மேலியசீ ரேவிரும்பும்
எண்பரவு மெழில்ஷம்சுத் தாசீனா மிருந்தவன்றன்
றிண்பரவு புயவலியின் சிறப்பொளிநற் கெண்ணியரே.

எழுத்துமுத லிலக்கணமு மிலக்கியத்தின் பெருஞ்செறிவும்
பழுத்தொழுகிப் படிக்குநர்க்கும் பகருநர்க்கும் பழகுநர்க்கும்
விழுத்தகுசீ றறிவுதர மேன்மையுடை யகப்பொருளால்
வழுத்தினனைந் திணைக்கோவை மகிதலத்து வளமையுற

சொற்கண்டு பொருள்கண்டு தொடைகண்டு நடைகண்டு
முற்கண்ட நற்சுவையே முதிர்கண்ட வந்நாற்குக்
கற்கண்டு சர்க்கரைமுகக் கனியமிழ்திற் றுணைகாணேன்
மற்கண்ட நாக்கொண்டு வாயார வாழ்த்துதற்கே.

இந்நூலாசிரியரது மாணாக்கரு ளொருவரும் கோட்டாறு
ஹையர்கிரேட் செகிண்டரி ஸ்கூல் தமிழ்ப் பண்டிதருமானபறக்கை,
ம-ள-ள-ஸ்ரீ, எம். குமாரசாமிப்பிள்ளை அவர்கள் இயற்றியது.

நேரிசை வெண்பா.

வெற்றி தருங்கரத்தான் வேள்ஷம்சுத் தாசீனாங்
கொற்றவன்றன் மார்பங் குலவுதற்கே - கற்றவர்கள்
உய்குமமு தாப்புனைந்தா னோரைந் திணைக்கோவை
செய்குதம்பி பாவலவன் ரேர்ந்தது.

இந்நூலாசிரியரது மாணாக்கரு ளொருவரானகோட்டாறு வித்வான்,
ம-ள-ள-ஸ்ரீ, கிருஷ்ணசாமிப்பிள்ளை அவர்கள் இயற்றியது.

நேரிசையாசிரியப்பா.

திருவளர் தாமரைத் தீம்பொழி லுடுத்த
மருவளர் பாண்டி வளநாட் டின்கண்
தண்டுறை மேவுந் தாம்பிர வன்னியும்
வண்டுறை சோலையு மருங்கு விளங்கும்
ஹாயீம் புரமெனு மரும்பதி வாழஞ்
சோயீ வெண்குடை தூக்கிய செல்வன்
தக்கோன் ஷம்சுத் தாசீ னெனும்புகழ்
மிக்கோ னாகம் விளங்க வைந்திணைக்
கோவை யென்னுங் குலவிய வாரம்
மேவச் சூட்டினன் வீரிநீர்க் கோடைப்
பதிவாழ் செல்வன் பண்புறு குணத்தோன்
கதிபெற வெற்குத் தமிழ்கற் பித்தோன்

தொல்காப் பியமுதல் தோன்றி லஷணமும்
 பல்காப் பியமும் பயிறகு நாவின்
 சொன்னய முதலாச் சொன்னபன் யையுந்
 தோன்றப் பாடுந் தூயநந் கவிஞ
 னுன்னு மவதான மொருநூறும்
 பன்னிய செய்குத் தம்பிப்பா வலனே.

இந்நூலாசிரியரது மாணாக்கருளொருவரான தாமரகுளம் ம-ள-ள-ஸ்ரீ,
 எம். சிவதானுக்கவியராயரவர்கள் இயற்றியது.

நேரிசை வெண்பா.

பொன்னணிகொண் மாடமலி ஹா மீம்புரிக்கோர்
 மன்னனை வந்துதித்த வள்ளலெனும் - மின்னோளிசேர்
 கோவை பலபுனைந்த கோன்மைஷம்சுத் தாசீன்மேல் -
 கோவையொன்று செய்தளித்தான் கூர்ந்து.
 சீரார்செய் குத்தம்பிச் சீரியன்றன் தீம்பாவை
 ஆரார் புகழாதா ரம்புவியிற் - பேராடும்
 கண்மணியா யென்னுட் கலந்துநின்ற கற்பகமா
 யெண்ணுங் கவிராச ரேறு.

ஹாமீம்.

பிஸ்மில்லாஹி.

சிறப்புப்பாயிரம்.

சென்னை பச்சையப்பன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர்ம்-ள-ள-ஸ்ரீ,
 கா. ர. கோவிந்தராஜ முதலியார் அவர்கள் இயற்றியது.

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

சீர்கொண்ட குணங்களுக்குச் செவ்வியநல் லியலிடமாய்த் திகழு நல்லோன்,
 ஏர்கொண்ட நிலமெல்லா மெழில்கொண்ட தன்புகழே யிலக வைத்து,
 நார்கொண்ட மனத்தோர்க ணன்மொழிகொண் டினிதுரைக்கு நலமே கொண்டோன்,
 கூர்கொண்ட கொடைக்கரத்தோன் கவின்கொண்ட நன்முகத்தோன்கனிந்த சொல்லோன்.

உய்யுநெறி முறைக்கு றுநல் லுறுதியெலா மினி துணரா வுலக முய்யச்
 செய்யவமு தனையவருந் தீங்கவிகள் பலவியற்றிச் சிறந்தோர் தாமும்,

அய்யனெனப் பணிந்திடச்சா நருண்ஞானி யரிஞ்சாய்பா மலர் பொற்பார்,
துய்யவடி யிணைக்கமலந் துன்னவறு கயமெனவே துலங்கு நெஞ்சன்.

இசையாருங் களிமழலை யேய்ந்து றுதன் மக்களுக்கா யீந்த நஞ்சு,
வசையாரு மொருவனுக்கு மதிபுலத்தா னைம்புரிந்து மாசை தந்த,
அசையாத வறநெறியோ னளிநினுக்கோ ராகரமா யமைந்த மேலோன்,
இசையாரும் விழைதருஞ்சீர் வெட்டுவாங் குளந்தனக்கிங் கினாந்தா ரானோன்

தண்மதிநேர் குளிர்முகத்துச் சார்சென்னு மரசர்பிரான் றந்த வெட்பில்,
மண்மதிசீப் பொற்பதக்க மாண்புறுதன் றகையையினால் வாய்க்கப் பெற்றோன்,
பண்மதிக்கு மொழிமழலைப் பைங்குழைமெல் லிடைமடவார் பார்த்து றாநான்,
விண்மதிக்கு மிகத்தளர்ந்து மெலிபுற்று மணங்கவலும் வேளே போல்வான்

பேசரிய பெருஞ்செல்வன் பெருமையிசு வாணிபத்திற் சிறங்கு கிற்போன்,
மாசிலருண் முகம்மதிறை மாமறையி் னெறியகலா மாண்பார் நெஞ்சன்,
தேசுறுநல் ஷம்சுத்தா சீனெனப் பேர் செறிந்திலகு செம்மை யோன்றன்,
ஆசிலருங் குணங்களெலா மகத்துன்னி யதனாலா மன்பு தூண்ட.

பொன்னணியி னன்மணிகள் பொருத்தியவாத் தன்னரிய புலமை சான்றன்
பன்னணிகொண் டினிதிலகும் பாக்களிடை யவன்புகழே பதிய வைத்து,
மன்னவிரு மியற்றமிழின் வளஞ்சார்ந்த கோவையொன்று வழங்கி னானால்,
முன்னருஞ்சொற் புலவோர்கண் முதறிஞ னீவனென்றுமொழிய மன்னோ.

அன்னவன்றா னல்லாறா மருங்கோட்டின் வரம்புக்கு ளமைத லாலே
இன்னவஞ்சேர் கோட்டாரென் றினிதியம்பும் பதியினிடை யிலகி வாழ்வோன்
உன்னருஞ்சீ ரவதான மொருநூறு நன்கியற்றி யுவகை யோடு,
மன்னுமெழிற் சொற்புலவோர் மாமதியென் றிசைத்திடுநன் மாண்பு பெற்றோ.

பண்டையருந் தமிழ்நூர்கள் பலவணர்ந்தோ னரியகுறான் பகர்ந்த மாசில்,
எண்டயங்கு நெறிநிற்போ னிசைசெய்குத் தம்பிப்பா வலனென்றோதும்
பண்டழையுங் கவிவாணன் பண்புடைய நட்பாளன் படியிற் சீர்த்தி
எண்டசையுந் தழைவித்தோ னின்மொழியன் பன்னவஞ்சார்ந் திலகு வோனே.

அன்னவளக் கோவையகத் தரும்பொருளை யாவருமே யறியும் வண்ணம்
பன்னும்ரும் பதவுரையைப் பகுத்தளித்தான் பாங்காகப் பகரிற் செய்ய
பொன்னினுக்கும் பொன்னாகிப் பொலிகுணத்தான் வாணிபத் தின் புலமையிக்கான்
உன்னருஞ்சீர்ப் புகழ்மணியில் வலகமெலாம் பரவவுறு முறுதி யாளன்

கற்றவர்க்கு நற்றுணைவன் கனிதோற்கு மின்மொழியன் காசி னெஞ்சன்
நற்றிறஞ்சார் செந்தமிழ்நூ னவிலுமரும் பொருட்டுரைக ணயந்தநாவன்
செற்றமிலாக் கோட்டாற்றுச் செய்யவருண் ஞானியர்பாற் செழித்த வன்பன்
பற்றியநீர்க் கருமுகில்போற் பாவலர்பாற் றண்ணளிசெய்பண்பின் மிக்கோன்.

பொன்றலில்சீர் முகம்மதிறை புனிதமறை வழியொழுகும் புலமா ரன்பன்
என்றனைக்கு மின்றுணைவ னெழிலார்ந்து பொலிமுகத்த னீயைந்தசெல்வன்
மன்றல்செறி குழன்மடவார் வளர்தனங்க டோயலிழை வளங் காண்மார்பன்
துன்றுமல்க்கா னலியெனுஞ்சீர் தோய்பெயர்கொ ணற்றவத்துத் தூயன்மன்னோ.

சிறப்புப்பாயிரம்

முற்றிற்று.

ஹாமீம்.
பிஸ்மில்லாஹி.

ஷம்சுத்தாசீன் கோவை

----- ★ -----

காப்பு.

கட்டளைக்கலித்துறை.

திருவார் மருமநற் செய்குமன் சூர்தினஞ் செய்தவமோ
ருருவா யமைந்தபு மான்ஷம்சுத் தாசீ னுவந்தணியுங்
கருவா ரகப்பொரு ளைந்திணைக் கோவை கமுறநித
மருவா ருருவி னைப்பொருட் குள்ள மமைக்குதுமே.

நூல்.

களவியல்.

அஃதாவது-பொருளதிகாரத்துட் கூறப்பட்ட உருவும் திருவும் பருவமும் குலனும் குணனும் அன்பும் பிறவுந் தம்முளொத்த பதினைந்தாண்டும் பத்து மாதமுஞ்சென்ற தலைவனும் பதினோராண்டும் பத்துமாதமுஞ்சென்ற தலைவியும் கொடுப்போரும் பிறருமின்றி யூழ் வயத்தாற் றாமேயெதிர்ப்பட்டுப் புணர்தற்றன்மை. இங்ஙனம் புணர்தல் அகப்பொருளிற் கூறிய எண்வகை மணத்துட் காந்தருவமணமாய்க் கைக்கிளை முதல் வரைவிடை வைத்துப் பொருள் வயிற் பிரிதலீறாகிய பதினேழு கிளவித் தொகைகளையுடையது; அவை வருமாறு:-

வகைக்கீளை.

அஃதாவது-தலைவன் மாட்டாவது தலைவி மாட்டாவது நிகழுமொரு தலைக்காமம்; அவற்றுளிது-தலைவன் பாற்படு மொருதலைக்காமமாய்க் காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என நான்கு வகைப்படும்; அவை வருமாறு:-

காட்சி.

(இ-ள்.) தலைவன் தலைவியை ஒரு பூஞ்சோலையிடத்துக் காணுதல்.
மாவே தழைத்து வசைமுங் கோங்கு மருவியல்லிப்
பூவே புணர்ந்து புதுநற வேற்றளி பூண்டுபுகழ்க்
கோவே யெனவரு வோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பின்
காவே சிறப்ப நடுவிலொர் பூங்கொடி காண்கின்றதே.

(1)

ஐயம்.

(இ-ள்.) கண்ட தலைவன் இவள் எந்த வுலகத்துப் பெண்ணோ? வென்று சந்தேகப்படுதலைக் கூறுதல்.

வானோ புலியோ மலையோ கடலோ மதியிரவி
தானோ வனசத் தனித்தவி சோவுற்ற தண்டமிழ்க்கோர்
கோனோ வெனவருள் லோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பின்
கானோ டொளிதரு வாளிரு டந்தவக் காவகமே. (2)

துணிவு

(இ-ள்.) சந்தேகிக்கப்பட்ட தலைமகள் பாதம் பூமியிற் படிதலாலுங் கண்புடை பெயர்ச்சியாலும் பூலோகத்துப் பெண்ணெனத் தெளிந்து கூறுதல்.

காலே பதிந்தன கண்ணே யிமைத்தன காணுமலர்
மேலே புலர்ந்தன மெய்ந்நிழல் கண்டன மேவுமீவற்
றாலே யரசர்சி ரான்ஷம்சுத் தாசீ னாருட்சிலம்பின்
பாலே யமரிட மன்றிமற் றில்லையிப் பாவையர்க்கே. (3)

குறிப்பறிதல்.

(இ-ள்.) தெளிந்த தலைமகன் தலைவியின் வேட்கை அவள் பார்வையாற் றன்னிடத்துள்ள தென்றறிதலைக் கூறுதல்.

படையேறு கைத்தலத் தோன்ஷம்சுத் தாசீன் பனிவரைசேர்
தடையே யிலருளர் நெஞ்சென் றிரண்டொரு தண்கமலப்
புடையே சுமந்தருர் நீத்தல்செய் பண்டிதர் போன்றவீவ
ளிடையே யிலையா லினித்தன மோவந்திங் கெய்துறுமே. (4)

கைக்கிளை - முற்றிற்று.

இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது - தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது - தலைவியாற் கூடுதலென்க. அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்; அந்நான்கும் இரந்து பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினாறும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு:-

இரந்துபின் னிற்றற் கெண்ணல்.

(இ-ள்.) தலைவன் தலைவியையாசித்துப் பின்னிற்றற்கு நினைத்தல்.

தேடித் துண்தரு லோன்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பில்
வாடி யலையேல் வருவாய் மனமே மகிழ்ந்திரத்தற்

கோடி யுறுவோ முறுவா யமுதோ டொளிர்வரைபோற்
கோடித் தழைள ரொன்றிரண் டகுவர் கூடுநர்க்கே. (5)

இரந்து பின் னிற்றல்.

(இ-ள்.) அங்ஙனமெண்ணிய தலைவன் தலைவிக்கு இதஞ்சொல்லிப் பின்னே
நிற்றல்.

கெம்போ டொளிர்யுயத் தோன்ஷம்சுத் தாசீன் கிளர்வரைசேர்
வம்போடு கூந்தன் மடமயி லேயுன்றன் வாக்தனப்பொற்
கொம்போட விட்ட கொழுமுரத் துண்ணிரு கூர்வியியா
மம்போட வைப்பி னமையுங்கொ லோவென்ற னாகுயிரே. (6)

முன்னிலையாக்கல்.

(இ-ள்.) தலைவி நிற்பது தன்காரியத்திற்கு வேண்டுங் காரணமென்றெண்ணி
அவளைத் தலைமகன் முன்னிலையாக்கி மொழிதல்.

கோடும் சிறைநுதற் கோமள மேயுளங் கூர்ந்தெவரும்
பாடும் புகழ்ப்பெரு மாண்ஷம்சுத் தாசீன் பனிவரையாய்
நாடும் பொழிலுஞ் சூனையு மடுத்துன்ற னாரியரே
டாடுந் தொழின்மறந் தாய்தனித் தாயென்கொ லாதரமே. (7)

வண்டோச்சி மருங்கணைதல்.

(இ-ள்.) தலைவன் தலைவியினது கூந்தலிலுள்ள வண்டுகளை யோட்டுதல்
போலத் தலைவியினது பக்கத்திற் சார்தல்.

தாதை யெண்புரப் போன்ஷம்சுத் தாசீன் றழிழ்க்கிரிசேர்
பேதை யிவள்பா லளிகா ளிசைவகை பேசியிவள்
கோதை யடைந்தீர் மறந்தீ ரொருநூல் கொளுமியனீர்
மேதை யுறுவீர் செலுவீ ரிசைவலர் மேவகமே. (8)

மெய் தொட்டுப் பயிற்றல்.

(இ-ள்.) தலைவன் தலைவி சரீரத்தினோ ருறுப்பைத் தீண்டிப்பழகுதல்;
அஃதாவது - தோளைத் தொட்டுரையாடல்.

சொற்கண்ட வாணர் தொடையொடு பூந்தொடை சூடுமுயர்
மற்கண்ட திண்புய மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
கற்கண்டு வேண்டுங் கதைன நம்மிரு கைப்பட்டதான்
முற்கண்ட மெய்ப்பொரு ளோர்க்கு ரேதித முந்தாறுமே. (9)

பொய்பாராட்டல்.

(இ-ள்.) தலைமகன் தலைமகள்மாட்டுள்ளது மில்லதுங் கூறிப்புக்முந்து கொண்டாடுதல். ஆயின்; உள்ளது கூறுதலும் பொய்பாராட்டலோவெனின்? அற்றன்று. மற்றென்னையெனின்? இல்லது கூறுவான் உள்ளதை விட்டுவிடுவா னல்லென்க.

எல்லாரு மேத்துயிக் கோன்ஷம்சுத் தாசீ னிருஞ்சிலம்பில்
வல்லாருங் கொங்கை மடமயி லேயுன்றன் வர்குழற்சீர்
செல்லார வேண்டி யவைவாய்ப் பயயிகச் சென்றலறி
யல்லாரு மேலுமக் கோசலம் வீட்டங் கழுங்கிடுமே. (10)

இடம்பெற்றுத் தழால்.

(இ-ள்.) தலைவன் தலைவியைத் தழுவுதற்கு வாய்த்த இடத்தைக்கண்டு கூறுதல்.
முந்தத் தவத்தின் முழுதுல கேத்த முதிர்ந்துதித்த
சந்தத் தடமுலை யீர்நுந்தங் கட்கணை தைத்தவலஞ்
சிந்தத் தயங்குமென் சிந்தா குலமறச் சேர்ந்தார
விர்தத் திருப்பத வேள்ஷம்சுத் தாசீன் வியன்பொழிலே. (11)

வழிபாடு மறுத்தல்.

(இ-ள்.) இரந்து பின்னிற்றன் முதலாகப் பொய்பாராட்ட லீறாகத் தலைவன் வழிபட்டதனைத் தலைவி மறுத்தல்.
பண்ணேறு மென்மொழிப் பாவலர் போற்றுநற் பைந்தமிழ்ச்சீர்
விண்ணேறு மாறமைத் தோன்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பிற்
றண்ணேறு சாந்தஞ் சமைந்தளி தேறலுஞ் சார்ந்தளவி
லெண்ணேறு போதங்கொண் மாதவி யேயெய்மை யேற்றருளே. (12)

இடையூறு கிளத்தல்.

(இ-ள்.) தலைவி வெட்கமுற்றுக் கண்ணை மூடிக்கொண்டு நின்றவினா லெழுந்த துன்பத்தைக் கூறுதல்.
பாட்டாற்றி வந்தநற் பாவலர் வேண்டும் பரிசனைத்துங்
கேட்டாற்ற வல்லபு மான்ஷம்சுத் தாசீன் கிளர்வரையீர்
தேட்டாற் றிகழ்ந்த செழுந்தன நீத்துக்கை சேரலர்போற்
கோட்டாற்றை வீட்டுய ராயின் புரங்கொளுங் கொள்கைநன்றே. (13)

நீடுநினைந்திரங்கல்.

(இ-ள்.) புணர்ச்சி யெய்தாமையா லிவளுள்ள மெஞ்ஞான்றியையுமோ? வென நெடுநேரத் தலைவனினைந்து தலைவியைப் பார்த்துக் கூறுதல்.

பாராளு மன்னர்சி ரான்ஷம்சுத் தாசீன் பனிவரைசேர்
காராளுங் கூந்தற் கனியமு தேயுன் கனகவட
மாராளுங் கும்பத் திணையே துணையாய் மதித்தெழுந்துண்
ணீராளு மந்தக் கடிதட நீந்தி நிலைப்பதென்றே. (14)

மறுத்தெதிர் கோடல்.

(இ-ள்.) முன்வழிபாடு மறுத்ததனை மறுத்துத் தலைவி தலைவன் கூறிய
சொல்லை யேற்றுக் கோடலைக் கூறுதல். போரேற்றா னென்பதற்குப்
போரெதிர்ந்தானென்புழிப்போல, எதிர்தல் - ஏற்றல்.

கோடா தருள்குணத் தோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்
வாடா மலர்த்தொடை மன்னர் தங் காமவெல் வாரிபொங்கி
யோடா தெழுந்துறி னெஞ்சே நமக்கோ ருறுந்துணையாய்
நாடா தடுத்தெதிர் நிற்குங்கொ லோநந்த நாணணையே. (15)

வந்து நகைதோற்றல்.

(இ-ள்.) தலைவி முகத்திலே சிறுநகை தோன்றுதல்.

பொன்னா யொளிசூழிப் பூங்கொடி தன்னுளப் போக்கனைத்து
மென்னா மெமையங் கேந்தறம் மேக்க விருட்கரசர்
மன்னா யொளிசூழிமம் மாண்ஷம்சுத் தாசீன் மலையவெற்பின்
மின்னா யொளிர்ந்தது மெல்லிநல் லாண்முத்த வெண்ணகையே. (16)

இக்கவி உரைப்போருங் கேட்போரு மின்மையாற் கவிக்கூற்றென்று
கொள்க.

முறுவற் குறிப்புணர்தல்.

(இ-ள்.) தலைவி சிறுநகையின் குறிப்பைத் தலைவனுணர்தல்.

பகைதந்த மன்னர் தினர்த்தந்த மூல பலந்தனக்கோர்
தகைதந்த வண்ணல்சி ரான்ஷம்சுத் தாசீன் ருழிச்சிலம்பில்
வகைதந்த வேரளி கொண்டோர் முலைக்கொடி மையலரு
ணகைதந்த தாலினி மன்றற் சுகயிவ ணண்ணிடுமே. (17)

முயங்குத லுறுத்தல்.

(இ-ள்.) தலைவி புணர்ச்சிக்குடன்பட்ட அருமையை வற்புறுத்திக் கூறுதல்.
கலையாள வந்த கவிவாணர் தம்மைக் ககைகுவி
யலையாள வைத்தபு மாண்ஷம்சுத் தாசீ னெஞ்சிகர

மலையாளங் கண்டந்தக் கோட்டா றடைந்தன மாமதன்வாய்ச்
சிலையாளஞ் செய்தரு தேருர் தெரிந்தினிச் சேருதுமே.

(18)

கலவியின் மகிழ்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைக் கலத்தலான் மகிழ்தல்.

தீடங்கண்ட வாணர்சி ரான்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிசேர்
விடங்கண்ட வேல்விழி மாதர சேயுன்றன் மெய்படுமோ
ரிடங்கண்ட சொர்க்கந்தந் தின்பக் கனியமு தீந்தெனையுன்
றடங்கண்ட வாநந்த வெள்ளத்து ளாழ்த்த தகைமைநன்றே.

(19)

புகழ்தல்.

(இ-ள்.) தலைவியினது நலத்தைத் தலைவன் வியந்து பாராட்டல்.

குன்றா மணிப்புயக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்
மின்றா ரணிமுழ வேயர விந்தமுன் மெல்லடிச்சீ
ரொன்றா வாடி யலைவாய்ப் பய்மலிந் தோங்கு கண்ணீர்
பொன்றா திறைத்தொரு கானின்றண் ணாந்தங்கண் பூத்ததுவே.

(20)

இப்பதினாறு துறைகளுள், இரந்து பின்னிற்றற் கெண்ணல் முதல்
நீடுநினைந்திரங்கலீறாகிய பத்தனூள், வழிபாடு மறுத்தலொழிந்த ஒன்பதும்
வேட்கை யுணர்த்தற்கும், வழிபாடு மறுத்தலொன்றும் மறுத்தற்கும்,
மறுத்தெதிர்கோடலும் வறிதுநகை தோற்றலுமாகிய இரண்டும்
உடன்படற்கும், ஏனைய நான்குங் கூட்டத்திற்கு முரியன.

இயற்கைப் புணர்ச்சி முற்றிற்று.

வன்புறை

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீர்த்தலைவன் வற்புறுத்திக் கூறல்:
அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்; அவை:
ஏற்புறவணிதல் முதல் இடமணித்தென்ற லீறாகிய ஏழுவிடிகளையுடையன:
அவை வருமாறு:-

ஏற்புற வணிதல்.

(இ-ள்.) புணர்ச்சியிடத்துத் தலைவி புனைந்த முத்தார முதலிய கொங்கையணி
குழலணிகள்வேறுபட்டவற்றைத்தலைவன்றன்கையினால் வேறுபாடுதீர்ப்புனைதல்.

பொண்ணி சேர்ப்புயத் தோன்ஷம்சுத் தாசீன் பொலங்கிரிவாழ்
மிண்ணி நுண்ணிடை மெல்லிநல் லாயுண் மெலிந்திரங்கேன்

முன்னணி சின்னணி முற்றும் வகுத்து முதலிடைகான்
மன்னணி யாவுநின் னாயமு மின்புற மாட்டுவனே.

(21)

அணிந்துழிநாணிய துணர்ந்து தெளிவித்தல்.

(இ-ள்.) தலைவன் அவ்வாறு புனைந்துழித் தலைவி பாங்கியாலணியப்பட்ட
அணிக்கு இவர் கையாலணியும் அணி வேறுபடுமென்றும், அதைப்
பாங்கியறியில் ஐயம்பிறக்குமென்றும், நாணுற்று வெட்கப்பட்டாளாக,
அதைத்தலைவனறிந்து தலைவியைத் தெளிவித்தல்.

பாவிய லாய்ந்தருள் வோன்ஷம்சுத் தாசீன் பனிவரையி
னோவிய மன்ன வெளரிமுுகத் தாயுன்ற னுண்மைசெறி
காவியங் கைவைத் தெழுத்தொடு சொற்பொருள் கண்டழியாப்
பாவிய லோதி முடித்தே னணியும்பின் னாய்தரவே.

(22)

பெருநயப் புரைத்தல்.

(இ-ள்.) இனி, தலைவன் வருவானோ? வாரானோ? வென்று தலைவிமுகம்
வேறுபட; அதைத்தலைவன் குறிப்பாலுணர்ந்து தனது மிகுந்த காதலைக் கூறுதல்.

காதுங் கனிந்துட் கரைதரப் பாடளி காளறியி
னோது மொருகைப் சிடியனம் போனடந் தோங்குமிரு
போது முலைமுத்தந் தந்துரை யாடற் புதவலியொன்
றேதும் பரும்புகழ் மால்ஷம்சுத் தாசீ னிறும்புகத்தே.

(23)

தெய்வத்திறம் பேசல்.

(இ-ள்.) மேற்கூறியதைத் தலைவிதெளியா தவளாகத் தலைவன்
அவனழ்வலியின் நிறத்தைக் கூறுதல்.

நிதியா லுயர்ந்த துரைஷம்சுத் தாசீ னெடுவரைவாய்த்
துதியா ரயில்வீழித் தூமொழி யேயுடற் றொமொழியே
மதியா தியற்றும் வலியுள தாயின் மருவருமொர்
வீதியாம் சிணையிற் சிணைப்புறு நம்மையும் வெல்லரிதே.

(24)

பிரியேனென்றல்.

(இ-ள்.) தலைவன் பிரிவென்னுங் கவற்சியால் தலைவி யுடல் விளர்ப்பக்கண்ட
தலைவன் உன்னைவிட்டுப் பிரியமாட்டே எனன்று கூறுதல்.

சிறந்து வளர்நிதி யோன்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிவாய்ப்
பிறந்து வளர்ந்தநற் பெண்கொடி யேயஞ்சிப் பேதுறனிற்
றுறந்துங் கனவி னைவோ டணுவுங்கை சோர்ந்திய
மறந்தும் பிரியேன் பிரியிற் றரிக்கிலன் மன்னுயிரே.

(25)

பிரிந்து வருகின்றல்.

(இ-ள்.) பிரியேனென்றது கேட்டு மகிழ்ந்த தலைவிக்குத் தலைவன் பின்பிரிந்து வருவேனென்று கூறுதல்.

அற்றே ரணிசூழ லாயிழை யாய்பொழி லாடுதிபோர்ச்
செற்றே பகைதடிந் தோன்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிவாய்ச்
சற்றே பிரிந்து வருவேன் றரியேன் றரிக்கினுமங்
குற்றே யெனைக்கொடு வந்திடு மென்னை முன்கைமே. (26)

இடமணித்தென்றல்.

(இ-ள்.) தலைவனூர்தூரத்திலுள்ளதோ? சமீபத்திலுள்ளதோ? வென்று தலைவி வருந்திய அதனைக் குறிப்பாற்கண்ட தலைவன் ஊரிருக்குமிட மிகச் சமீபத்திலுள்ளதென்று கூறுதல்.

யோகத்திற் சீரி லுயர்விற் றகையி லுற்றபல
போகத்திற் சீர்த்தபு மான்ஷம்சுத் தாசீன் பொலங்கிரிவாய்
மேகத்தி லோங்கு குழன்மட வீர்நகர் வேறலநம்
பூகத்தி லும்முர் கறிக்கொடி யேறிப் புணர்ந்திடுமே. (27)

இவற்றுள் முன்னைய நான்கும் ஐயந்தீர்த்தற்கும், பின்னைய மூன்றும் பிரிவறிவுறுத்தற்கு முரியன.

வன்புறை முற்றிற்று.

தெளிவு.

அஃதாவது - தலைவன் கூறிய சொல்லைத் தலைவி மெய்யெனத்தெளிந்தாற்றுவது; இது - வகையும் விரியும்லாமணின்து. வரண்பிறழ் தாலு மலைபிறழ் தாலு மதியிரவி
தாண்பிறழ் தாலும் பிறழாத் தகையர்சொற் றரண்பிறழி
யேண்பிறழ் வார்பிற ழார்வரு வார்மன மேங்குறல்பூந்
தேண்பிறழ் மார்பகத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தே. (28)

தெளிவு - முற்றிற்று.

பிரிவுழி மகிழ்ச்சி

அஃதாவது - பிரிந்து போகுமிடத்துப் போகின்ற தலைவி தன்மையைக் கண்டு தலைவன் மகிழ்தல்; இது - வகையின்றிச் செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தோடு சொல்லும் பாகனொடு சொல்லுமாகிய இரண்டு விரிகளையுடையது; அவை வருமாறு:-

செல்லுங்கிழத்தி செலவுகண் டுளத்தோடு சொல்லல்.

(இ-ள்.) புணர்ச்சிக்குறி யிடத்தினின்றும் பெயர்ந்து செல்லாநின்ற தலைமகளது செலவைக்கண்டு தலைவன்றன்னெஞ்சொடு சொல்லுதல்.

மேகமு மோர்கைவெண் சோமனு மோர்கை வீளக்கியிரு
நாகமுந் கொண்டொரு நாகமு மன்னமு நானுறவெச்
சோகமுந் தீர்த்தருள் வோன்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவா
யாகமு மொல்க வசைந்துறு மாணந்த மாருயிரே.

(29)

பாகனொடு சொல்லல்.

(இ-ள்.) தலைவன் றன்னைத் தேடிவந்த தேர்ச்சாரதியிடத்தில்தலைவி
செல்லுதலைக் காட்டிக் கூறுதல்.

முன்னொடு சின்னு முறைமுறை பார்த்துண் முதிருமச்சந்
தன்னொடு வேர்ப்புந் தளர்வுமென் பேரன்புந் தாங்கிமன்னர்
மன்னொடு மாணிகர்த் தோன்ஷம்சுத் தாசீன் மலைவலவ
பொன்னொடு மின்னெனப் போவது பாரொரு பூங்கொடியே.

(30)

பிரிவுழி மகிழ்ச்சி - முற்றிற்று.

பிரிவுழிக் கல்ங்கல்.

அஃதாவது - தலைவி பிரிந்த இடத்துத் தலைவன் வருந்துவது; அது
மருளுற்றுரைத்தல் தெருளுற்றுரைத்தலென இரண்டு வகைப்படும்; அவை:
ஆயவெள்ளம் வழிபடக்கண்டது மாயமோவென்றல் முதல் கண்படை
பெறாது கங்குனோத லீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை வருமாறு:-

ஆயவெள்ளம் வழிபடக்கண்டது மாயமோவென்றல்.

(இ-ள்.) தலைவியைப் பிரிந்த மாதர்கூட்டம் வந்து வழிபடுதலைக் கண்டு
இம்மாதர் கூட்டத் துள்ளாளென்னைத் தனித்துக் கூடியது என்ன மாயமோ?
வென்று தலைவன் மயங்கிக் கூறுதல்.

மெய்யோ டிரண்டெடுத் தன்பொன் றளித்துயர் மென்குழுவின்
மையோ டொளிருங் கணமதி போல்வதி வாளிவணோர்
கையோ டமர்தரு வோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற்
பொய்யோ கனவோ சிறிதோ வறியேன் புணர்ந்ததுவே.

(31)

வாயில் பெற்றுய்தல்.

(இ-ள்.) தலைவி உயிர்ப்பாங்கி முகத்தை நோக்கிச் செல்லுதலைப் பார்த்துத்
தலைவன் அப்பாங்கியைத் தூதராகப் பெற்று உய்வதாகக் கூறுதல். பாங்கி -
பக்கத்திலிருக்கு முயிர்த்துணைவி.

வருத்தி மயக்கு மயனோ யகற்ற மருந்துளதோந்
திருத்தி மனமே யினையே லிவட னிணைவிழிவண்

டருத்தி யறிந்தளிப் போன்ஷம்சுத் தாசீ னருட்கிரீவா
யொருத்தி முகதா மரைமல ரோடி யொளித்ததுவே.

(32)

பண்பு பாராட்டல்.

(இ-ள்.) தலைவியின தழகைத் தலைவன் வியந்து கொண்டாடுதல். பண்பு - ஈண்டு அழகின்மே னின்றது.

அடிபடும் வட்டு மலர்படும் போது மமரிலெதிர்த்
தொடிபடுங் கொம்பு முடைபடும் வெற்பு மொளிர்ச்சிறைக்குட்
பிடிபடும் புள்ளும்பெய் மான்ஷம்சுத் தாசீன் பெருங்கிரீவாய்த்
துடிபடு நுண்ணிடை கொங்கைக் கிணைசொலத் தோற்றுறுமே.

(33)

பயந்தோர்ப் பழிச்சல்.

(இ-ள்.) தலைவியைப் பெற்றோரைத் தலைவன் வாழ்த்தல்.
வந்திரந் தார்க்கருண் மால்ஷம்சுத் தாசீன் மலையயின்னை
யெந்திர வாவியை யின்பக் கனியை யெமக்களித்தோர்
சந்திர சூரிய ருள்ளள வும்புகழ்ச் சம்பனரா
யிர்திர னுஞ்சசி யுங்கடுத் தோங்கி யிலங்குகவே.

(34)

கண்படைபெறாது கங்குனோதல்.

(இ-ள்.) அன்றிரவிலே தலைவி தந்த ஆசையால் நித்திரை பெறாது
இருட்காலத்தைத் தலைவன் நொந்து கூறுதல்.

படியோர் குடையிற்கொள் வோன்ஷம்சுத் தாசீன் பனிவரையின்
முடியோ நிசிகட லோவிழி யிர்தோ முகமெனயாந்
துடியோ டுரைத்த தொடரா லெமையவை சூழ்ந்தெழுந்து
வீடியோ மெனீண் டுறுக்கிக் கருக்கி வெகுண்டிடுமே.

(35)

இவற்றுள் முன்னைய தொன்றும் மருளுற்றுரைத்தற்கும், பின்னைய
நான்குந் தெருளுற்றுரைத்தற்கு முரியன. காட்சி முதல் கண் படை பெறாது
கங்குனோ தலிறுதியாகக் கூறிய முப்பத்தைந்து துறைகளும் முதல்நாள்
நிகழ்ச்சி யென்க.

பிரிவுழிக் கலங்கல் - முற்றிற்று.

இடந்தலைப்பாடு.

அஃதாவது - இயற்கைப் புணர்ச்சியிற் கலந்த தலைவன்
மறுநாளவ்விடத்தில் வந்து தலைவியைக் கூடுதல்; அது: தெய்வந்தெளிதல்,

கூடல் விடுத்தலென மூவகைப்படும்; அம்மூன்றுந் தந்த தெய்வந் தருமெனச்
சேறல் முதல் ஆயத்துய்த்தலீறாகிய ஐந்து விரிகளையுடையன; அவை
வருமாறு:-

தந்ததெய்வந் தருமெனச் சேறல்.

(இ-ள்.) முன் கூட்டியவிதி யின்னுமவ்விடத்திற் சென்றாற் கூட்டுமெனத்
தலைவன் சேறல்.

இன்றந்த வீகையு மின்மையும் யார்க்கு மியல்பெனீற்செம்
பொன்றந்த மாப்பன்பு மாண்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற்
றுன்றந்த வண்பொழிற் றோகையி னெம்முயிர்த் தோகைமின்னை
முன்றந்த தெய்வ மினுந்தரு மாலங்கு முந்துதுமே. (36)

முந்துறக் காண்டல்.

(இ-ள்.) முன்போலத் தலைவியைத் தலைவன் காணுதல்.

மாறா வழத மழையோ சுகீர்த மருவுருவோ
நூறா மணிவிளக் கோமதி யோவிதி நுண்ணழகோ
தேறார் குடிகெடுத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தோர்
கூறா யொளிரு முயிர்க்குயி ராமென் குலதெய்வமே. (37)

முயங்கல்.

(இ-ள்.) தலைவியைத் தலைவன் புணர்தல்.

மண்ணர்க் கதிபதி மால்ஷம்சுத் தாசீன் மலையமுத
மன்ன வருவா ளகங்கனிந் தாடு மருள்வெளியு
ளென்னி லவளு மவளகம் யானு மிரண்டறவொன்
றென்னக் கலந்த வீருஞ்சுகம் யார்க்கு மியம்பரிதே. (38)

புகழ்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைப் புகழ்ந்து கூறுதல்.

குடைபட்ட கோலுடைக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பின்
றொடைபட்ட கோதை யிவள்வீழி நோக்கித் தொடர்ந்துலைவாய்க்
கடைபட்டுத் தீப்பட் டடிபட்டுச் செம்புணர் கக்கிக்கக்கி
முடைபட்ட தன்றிச் சரிப்பட் டிலையினு மொய்கணையே. (39)

ஆயத்துய்த்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை மகளிர் கூட்டத்துள் விடுத்தல்.

முலைகாட்டி முத்த நகையிதழ் காட்டி முழுதுயின்ப

நிலைகாட்டிக் காட்டுமென் னெஞ்சமன் னீர்கமழ் நெய்ந்நிணவே
 லிலைகாட்டி யோங்குகை யோன்ஷம்சுத் தாசீ னீருஞ்சிகர
 மலைகாட்டி யாடுநும் மாயத்துட் போந்தங்கு மன்னுகவே. (40)

இவற்றுள் - தந்ததெய்வந் தருமெனச்சேறலொன்றுந் தெய்வந்
 தெளிதற்கும், காண்டல் முயங்கல் புகழ்தலாகிய மூன்றுங்கூடற்கும்
 ஆயத்துய்த்தலொன்றும் விடுத்தற்கு முரியன. இதுவரையும் இரண்டா நாள்
 நிகழ்ச்சி.

இடந்தலைப்பாடு முற்றிற்று.

பாங்கற் கூட்டம்

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற் கூடுங் கூட்டம்; அது: சார்தல்
 கேட்டல், சாற்றல், எதிர்மறை, நேர்தல், கூடல், பாங்கிற் கூட்டலென
 எழுவகைப்படும்; அவ்வேழுந்தலைவன் பாங்கனைச்சார்தல் முதல் பாங்கிற்
 கூட்டலீறாகிய இருபத்து நான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியால் வந்த ஆசைநோய் தோழனா லன்றித்
 தீராதென்றெண்ணி அவனைச்சார்தல்.

வாலியிற் காலிநற் பாலொடு நீரென மாதலசஞ்
 சீலியி லோங்குபு மான்ஷம்சுத் தாசீன் சிமையமத
 னேலிய வெஞ்சிகிக் கஞ்சிநெஞ் சேயினை யேல்வருவா
 யாலியி னாலியன் னானுள னீன்றென் னருந்துணைக்கே. (41)

பாங்கன் தலைவனையுற்றது வினாவல்.

(இ-ள்.) பாங்கன் தலைவனது மனமும் புயமும் வாடிய வேறுபாடு கண்டு
 இவ்வேறுபாடு வந்ததற்குக்காரணமென்னென? யென்று கேட்டல்.

நீடாழி வைய நிலைபிரழ்த் தாலு நிலாப்பகலற்
 ரோடா தொழியினு மொண்டமிழ் தேர்ந்துணர்ந் தோர்க்கொருத்தல்
 கோடானு கோடிதந் தோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்ப
 வாடா மலர்ப்புயம் வாடிய வாரென் வழத்துகவே. (42)

தலைவனுற்றதுரைத்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கேட்ட பாங்கனுக்குத் தலைவன் தனக்குற்ற வேறுபாட்டின்
 காரணத்தைக் கூறுதல்.

நீதஞ் செறிகுணத் தோன்ஷம்சுத் தாசீ னெடுங்கிரிவா
 யேதந் தவீருற வோயெழிற் காமனுற் ரெய்தருமென்
 போதஞ் சரியப் பொறியளி சாடப் பொருதுதநத்
 வாதங் கடுப்ப மலிபுலன் றூர்த்ததொர் மாதங்கமே.

(43)

கற்றறி பாங்கள் கழறல்.

(இ-ள்.) வேதாகமங்கள் யாவுங் கற்றறிந்த பாங்கள் தலைவனை பிடித்துக் கூறல்.
 என்னே கலைகண் முழுதுற வாய்ந்தின் ரெழிலளகை
 மன்னே யெனவரு மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பின்
 பொன்னே புரையுமெய் பூணலங் கண்ட புரவலவம்
 மின்னே நிகர்த்தபெண் பேதைக் கழிதல் வியப்பலவே.

(44)

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

(இ-ள்.) பாங்கள் கூறிய உறுதிமொழியைத் தலைவன் மறுத்தல்.
 ஆட்சியுங் கோலுங்கொள் வோன்ஷம்சுத் தாசீ னருண்மலையின்
 மாட்சியுங் கொங்கை மலையும் வதன மலருமைம்பா
 னீட்சியும் பால நிலவும் புருவ நிலைமையுங்கண்
 காட்சியுங் காண்கிலை காண்கிற் கவல்வைகொல் கட்டுரையே.

(45)

பாங்கள் கிழவோற் பழித்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறிய தலைவனைப் பாங்கள் நிந்தித்துக்கூறுதல்.
 காரைத் தருவையன் னோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பொன்
 னாரை நிகர்ப்பவொ ராயிழை யாட்கங்கி லாதவிடைச்
 சீரை நினைந்துடைந் தாயர சேயிது தேரிற்சிறு
 கோரை வளர்ந்துயர் கோபுர மாய்த்தெனுங் கொள்கைத்தன்றே.

(46)

கிழவோன் வேட்கை தாங்கற் கருமைசாற்றல்.

(இ-ள்.) தலைவன் பாங்களை நோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந்தேறுதற்கு
 வேட்கை யென்னாற் றாங்க முடியாதெனக் கூறுதல்.
 துங்கற் தருகுணத் தோன்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்த்
 தங்கங் கடுத்தொளிர் தையனல் லாடனந் தாங்கிடைவெஞ்
 சிங்கம் பிளந்த செழுமுரத் தன்பநின் றீயெனுஞ்சொற்
 புங்கம் புகதிற் பொறுப்பன்கொ லோவுயிர் பொன்றுறுமே.

(47)

பாங்கள் றன்மனத்தழுங்கல்.

(இ-ள்.) அதுகேட்ட பாங்கள் எம்பெருமான் ஆற்றானா யிவ்வாறு கூறினால்
 அதற்கு நானென் சொல்வேனென்று தன்னுள்ளே வருந்துதல்.

முத்துண் டொளிர்புயத் தோன்ஷம்சுத் தாசீன் முதிர்கிரீவா
யெத்துண் டிலகுமொ ரேந்திழை யெய்த விணைவிழிவேற்
குத்துண் டிருமுலைக் கோடுண் டனுதினங் கூர்ந்தமையற்
பித்துண் டழிந்தன னம்மர சென்செயும் பேருவகே . (48)

பாங்கன் றலைவனோடழங்கல்.

(இ-ள்.) இங்ஙனம் வருந்திய பாங்கன் சகியாதவனாய்த் தலைவனோடு
வருந்துதல்.

கலகற் தருமொரு கட்கடை மாதீடு காமவலை
யிலகஞ் சூழலுனக் கென்சொலென் னோவினி யெங்குமொளிர்
திலக மெனவமர் வோன்ஷம்சுத் தாசீன் சிமையவெற்ப
வுலகம் புரளி லொருவருண் டோவதை யொத்திடற்கே. (49)

எவ்விடத்தெவ்வியற்றென்றல்.

(இ-ள்.) பாங்க னிவ்வாறு கூறியும் தலைவன் வருந்துதலைக்கண்டு இவன்
தலைவியைக் கூடாதொழியின் இறந்துபடுமென்று தேறித் தலைவனை நோக்கி
நின்னாற் காணப்பட்ட உரு எந்தவிடத்து எந்தவியலை யுடையதென்று
வினாவுதல்.

வானகஞ் சூழ்ந்த மகிதலத் துன்மன வன்மையெல்லார்
தானகற் றற்கெழு மம்மான் றனக்கிடற் தண்ணருட்கோ
ரானகம் போன்றமர் வோன்ஷம்சுத் தாசீ னருஞ்சிகர்க்
கானக மோகட லோவிய லேது கழறெனக்கே. (50)

அவன. திவ்விடத்திவ்வியற்றென்றல்.

(இ-ள்.) தலைவன் என்னால் காணப்பட்டவரு இந்தவிடத்து இந்த இயலை
யுடையதென்று கூறுதல்.

புயலே சூழலம் புயமே முகமுடற் பொண்ணிடைநூல்
கயலே வீழிழக் கனியே மொழிமுலை கைக்களிரென்
மயலே தருவாட் கியலிட மார்வல மாழைமுறை
பெயலே பெறுகரத் தோன்ஷம்சுத் தாசீன் பெருவனமே. (51)

பாங்கனிறைவனைத் தேற்றல்.

(இ-ள்.) இவ்வாறு நீ வருந்தா தொழிக: நீ சொன்ன குறியிடத்துச் சென்ற
தலைவியைக் கண்டு யான் வருகிறேனென்று தலைவனைப் பாங்கன் தேற்றல்.

திருவே யமர்புயத் தோன்ஷம்சுத் தாசீன் செழுங்கிரீசேர்
மருவேய் பெருவனைத் துன்மன மாள்வித்து மன்னுயிரைப்

பொருவேல் விழியைப் புலன்கொளு மாசையைப் போந்தறிந்து
வருவேன் வருமள வும்பொறுப் பாயென்றன் மன்னவனே. (52)

குறிவழிச்சேறல்.

(இ-ள்.) தலைவன் கூறிய குறியிடத்துத் தலைவியைக் காண்பாங்கன் தேடிப்போதல்.
முலைப்பகை கண்டு மொழிப்பகை தேடி முழுதுமக்கக்
கொலைப்பகை கொய்ய வெழுவள்கொல் லோநறை கூர்வனத்தும்
பலைப்பகை கொள்ளுரத் தோன்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்க்
கலைப்பகை தோட்டுணைக் காலவல் கண்டவக் காரிகையே. (53)

இறைவியைக் காண்டல்.

(இ-ள்.) அங்ஙனந் தேடிச் சென்ற பாங்கன் தலைவியைக் காணுதல்.
வானே முடிவடி வானே விழிமலர் வாய்வரைதோள்
தேனே மொழிமதிச் சீரே முகமுடற் றேகமெங்கு
நானே யெண்புரப் போன்ஷம்சுத் தாசீ னளிர்வரையின்
றானே பெருவளைத் தெம்மிறை சொற்றவத் தாழ்குழலே. (54)

இகழ்ந்ததற்கிரங்கல்.

(இ-ள்.) தலைவி பேரழகைக் கண்ட பாங்கன் காணாமுன்னம் எம்பெருமானை
யறிவின்றியிகழ்ந்தன மென்றிரங்கிக் கூறுதல்.
தாவுண்டு செல்பரி வேள்ஷம்சுத் தாசீன் றழிவ்வரைவாய்
மேவுண்டு வாழுவீவ் வெண்ணைகைத் தேமொழி வீன்னுதனோக்
கேவுண்டு நெஞ்ச மினைவுண்டு வந்தவென் னேந்தலையா
னோவுண்டு வாட நுவன்றவெ லாமென்ற னொய்யறிவே. (55)

தலைவனை வியத்தல்.

(இ-ள்.) தலைவி கண்வலையிற்சிக்கி அத்தடையோடுந் தலைவன் நம்மிடத்து
வந்தது வியப்பென்று பாங்கன் அதிசயித்துக்கூறுதல்.
பொறையார் பெருந்தைப் பொற்றொடிச் சிற்றிடைப் பூவையின்னா
ணிறையா ரவர்க்குழ னீண்முகி லோடி நிகழ்த்துபன்னூற்
குறையா துணர்ந்தவென் கோன்ஷம்சுத் தாசீன் கொழங்கிரிவாய்
மறையா திருந்ததெவ் வாரெம்பி ரான்கலை மாமதியே. (56)

இதுவுமது.

கலைதாண்டி யோங்குமிக் கோன்ஷம்சுத் தாசீன் கனவரையின்
னிலை தாண்டிக் கூந்த னிசிதாண்டித் தேம னிலவுமுலை

மலைதாண்டித் தூண்ட மதிதாண்டி யெம்மன் மறிநயன
வலைதாண்டிக் காம வலைதாண்டி வந்ததந் கற்புதமே.

(57)

தலைவியை வியத்தல்.

(இ-ள்.) தலைவியைப் பாங்கள் வியந்து கூறுதல்.

பருக்கும் பெருமுலைப் பாரத்தி னந்தரப் பற்றொழிந்திங்
கிருக்கு மொருமின் னீவள்வீழி நோக்கிணை யென்றுமுற்றோர்
திருக்குங் கருத்துமொத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பரசைக்
கருக்கு மயல்விடக் காய்வுக் கழுதெனக் காத்திடுமே.

(58)

இவ்வைந்தும் பாங்கன்றன்னுட் கூறியவை.

தலைவன்றனக்குத் தலைவி நிலைகூறல்.

(இ-ள்.) தலைவி குறியிடத்துத் தனித்து நின்றகின்ற நிலையைப் பாங்கள்
கண்டுவந்து தலைவனுக்குக் கூறுதல்.

காவுங்கண் டேன்குமுற் காடுங்கண் டேனின்னைக் காத்துறுகட்
கோவுங்கண் டேனுடற் கோலங்கண் டேனலங் கூர்பொருளும்
பாவுங்கண் டேமகிழ் வோன்ஷம்சுத் தாசீன் பனிவரையாய்
யாவுங்கண் டேன்கண்டி லேனீறை வாநின் னியலின்மையே.

(59)

தலைவன் சேறல்.

(இ-ள்.) தலைவன் பாங்கள் சொற்படி குறியிடத்துப் போதல்.

மனமாய் விரைந்தவண் மன்னுதற் கேற்ற வழியெதுவு
மினமா யறிந்தில மேயக மேசெய்வ தேதெளியோர்
தனமா யொளிரும்பு மான்ஷம்சுத் தாசீன் ரடஞ்சிலம்பி
னனமா யமர்ந்துநிற் பார்தமைக் கூடி யளாவுவதற்கே.

(60)

தலைவியைக் காண்டல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைப் பார்த்தல்.

வற்றாச் சுகிந்தமெய் வாழ்வளித் தென்னுள மன்னிநின்ற
முற்றா முகிழ்முலை மொய்குழ லாள்கலை முற்றுமுற்றக்
கற்றாநக் கழுதனை யான்ஷம்சுத் தாசீன் கணகவெற்புட்
பொற்றா மரையனம் போற்றனி நின்றனள் பூம்புனத்தே.

(61)

கலவியின் மகிழ்தல்.

(இ-ள்.) புணர்ச்சியின் மகிழ்தல்.

மெய்யுஞ் செவியும் விழிநாசி வாயும் விரைந்தருத்திப்
பெய்யு மமுதப் பிழம்பனை யீரும்பிற் பெற்றசகம்

பொய்யும் புலையுமற் றோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பி
வெய்யுங் ககனோ டிகதலத் தாருயிங் கெய்தரிதே. (62)

புகழ்தல்.

(இ-ள்.) தலைவன் புனர்ந்தபின் றலைவியைப் புகழ்ந்து கூறுதல்.
அலைவாய்ப் படிந்தனை யாகமுங் கூனி யறக்குறுகி
மலைவா யெழுந்தனை மாசே செறிந்தனை மாமறை நூற்
கலைவாய் வருமீயல் போன்ஷம்சுத் தாசீன் கனகமலை
நிலைவா யிணைமுலை நேர்நுத லொத்திலை நீணிலவே. (63)

பாங்கியொடு வருகெனப் பகர்தல்.

(இ-ள்.) இனி நீ யுன்னுயிர்ப்பாங்கியுடனே வருவாயென்று தலைவிக்குத்
தலைவன் கூறுதல்.
கண்ணுக் கிமையுங் கடத்துக் குயிருங் கலந்ததொத்தெம்
மெண்ணுக் கருளனை யிரினை நீரிவ ணைகினென்றும்
பண்ணுக் கிசைபுக ழோன்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்
மண்ணுக் கணிசெய்நும் மண்னையர் தம்மொடு மன்னுகவே. (64)

பாங்கிற் கூட்டல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை ஆயத்துச் செலுத்துதல். ஆயம்-மாதர் கூட்டம்.
கோவா யொளிருங் குளிர்மதி நோக்கிக் குலவுமல்லிப்
பூவாய்ப் பொலிவுறப் பூவைநல் லாய்பைப் பொருளனைத்து
நாவாய் தருகடற் கோன்ஷம்சுத் தாசீனளிர்வரைவா
யேவா தொழுகிநின் னைவல்செய் யாயங்கண் டேய்ந்தருளே. (65)

இவற்றுள் - முன்னைய மூன்றுஞ் சார்தல் கேட்டல் சாற்றலென்னு மூன்றற்கும்,
பாங்கன் கழறல் முதல் கிழவோன் வேட்கை தாங்கற் கருமை சாற்றலீறாகிய நான்கும்
எதிர்மறைக்கும், பாங்கன்றன் மனத்தழுங்கல் முதல் தலைவன் றனக்குத் தலைவி
நிலைகூறலீறாகிய பதினொன்றும் நேர்தற்கும், தலைவன் சேறல் முதல் புகழ்தலீறாகிய
நான்கும் கூடற்கும், தலைவன் றலைவியைப் பாங்கியொடு வருகெனப் பகர்தலும்
தலைவன் றலைவியைப் பாங்கிற் கூட்டலுமாகிய இரண்டும் பாங்கிற் கூட்டற்கு முரியன.

பாங்கற்கூட்ட முற்றிற்று.

பாங்கிமதியுடன் பாடு.

அஃதாவது - தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல் இருவரு முள்வழி யவன்வர புணர்தலென மூன்று வகைப்படும்; அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்தல் தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்ட முண்மை யறிதல்; அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடலென மூன்றாம்; அவை வருமாறு:-

தோற்றத்தாலாராய்தல்.

(இ-ள்.) தலைவி புணர்ச்சியாற் பெற்றதோரழகைக்கண்டு பாங்கி சந்தேகித்தல். பந்தாடி யோவம் மனைபயின் ரோமலர்ப் பைந்தடத்தின் சிந்தாடி யோபுணர் சேறுசெய் தோதெவ்வர் தீர்தரச்சி னாந்தாடி வென்றபு மான்ஷம்சுத் தாசீன கத்தினிடைத் தந்தாடி வாடு முலையிவண் மேனீ தளர்ந்ததுவே. (66)

ஒழுக்கத்தாலாராய்தல்.

(இ-ள்.) தலைவி தெய்வந்தொழாமை முதலியகண்டு பாங்கி சந்தேகித்தல். சதியாய்ச் சுழன்றொழு சந்தஞ் சரித்தடர் தாம்பிரநன் னதியார் துறையனங் கோன்ஷம்சுத் தாசீ னகத்துளவன் றுதியாய்ப் பெருகிச் சுருணமொத் தேவெண்மை சூழ்ந்துயர்ந்த மதியாய்த் துலங்கு மதியே தொழத் மாதரசே. (67)

சுனைநயப்புரைத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவி யுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுத்தச் சுனையினது நன்மையைக் கூறல். அணியுந் திருத்தி யழகும் பொருத்தி யழிதருநர் றுணியு மிருத்தித் துளிநீ ரருத்தித் தொடர்ந்தரசர் பணியும் பதத்தனெம் மான்ஷம்சுத் தாசீன் பதியினலர்த் கணியும் புனைந்ததெங் கண்மணி யீரெக் கவின்கனையே. (68)

சுனைவியந்துரைத்தல்.

(இ-ள்.) பாங்கி அச்சுனை வியப்பை யானுமாடிக்காண்பேனென்று கூறல். காவீ சிவந்து கமலம் பசந்து கருதுமல்லி மேவீ வெளுத்து வீடுமே லடியேன் விளங்குமொன்னா ராலி யகற்றுமெம் மான்ஷம்சுத் தாசீ னணிவரைவாய்த் தாவீ யொளிருயின் னேகுடை வேனாந்தத் தண்சுனையே. (69)

தகையணங்குறுத்தல்.

(இ-ள்.) தலைவியினது வேற்றழகு கண்டு அவளைத் தெய்வப் பெண்ணாகப் பாங்கி வலியுறுத்திக் கூறுதல்.

காவே புகுந்து கழங்காடி யாடிக் கதித்தசனைப்
பூவே கொணருமென் பொன்னுருப் போன்றழிப் பூதலத்தோர்
கோவே யெனவரு வோன்ஷம்சுத் தாசீன் குலக்கிரிமின்
றேவே வெளுத்திதழ் மெய்ப்சந் தக்கஞ் சிவந்தனையே. (70)

நடுங்க நாட்டம்.

(இ-ள்.) தலைவி நடுங்கத்தக்கதாகப் பாங்கியாராய்தல்.
பொய்யா மொழித்திறத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியைமலர்ச்
செய்யா ளெனவொளிர் சேயிழை யீரவன் செம்பொன்மழை
பெய்யா விருந்து பிறங்கிச் சிவந்த பெருங்கரம்போன்
மையார் களிற்றொரு கோடுகண் டேமன மாழ்கினனே. (71)

இத்துணையு மூன்றாநாள் நிகழ்ச்சி யென்க.

குறையுறவுணர்தல்.

அஃதாவது - தலைவன் தழை முதலியவற்றைக் கொண்டு தன்பாற் குறை யுற்று
நிற்பக் கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென
இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவை வருமாறு:-

பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல்.

(இ-ள்.) இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிவுழிக் கலங்கலின் வாயில்
பெற்றுய்தலென ஆண்டு விரும்பப்பட்ட பாங்கியைத் தலைவன் தூதாகப்
பெற்றுக் குறையிரத்தலை வற்புறுத்திக் கூறுதல்.
பொருளா லறழும் பொலிவாற் புகழும் பொருந்துறல்போற்
றொருளா லுயர்ந்தபி றான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி
லிருளா மதிமுகத் தேந்திழை தன்னுயி ரென்னுமீவ
ளருளாற் பெ்றலா மகமே யவட னுருந்தனமே. (72)

ஊர் வினாதல்.

(இ-ள்.) தலைவன் கண்ணியுந்தழையுமேந்திக் குறையுற்றவன் போலவந்து நின்று
ஊர்யாதென்று பாங்கியைக் கூட்டல்.

மதியே நிகர்த்த மலர்முகத் தீர்வண்மை வாயந்தவிரு
நிதியே யெனவருள் வோன்ஷம்சுத் தாசீ னெடுவரைக்கோர்

புதியேன் றனியீவண் போந்தன னும்பீர் பொலிவறுமப்
பதியே துரையீர் பகரிற் சிதறுங்கொல் பான்முத்தமே. (73)

பெயர் வினாதல்.

(இ-ள்.) வெளி.

காரே யனைய கருங்குழ லீர்நற் கணகமணிச்
சீரே பெறுகழ லோன்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி
லூரே யுரைக்ககி லீருமக் கின்றுவந் துற்றதிருப்
பேரேனு மோதுதி ரேழையென் லீது பிரியமுற்றே. (74)

கெடுதிவினாதல்.

(இ-ள்.) கெட்ட பொருளைத் தலைவன் பாங்கியிடத்தில் வினாவுதல்.

துப்புண்டு சேக்குந் துவரித ழீரென் சுடர்க்ககணைமுன்
றப்புண் டடிக்கடி தூவன் டொருமான் றரணிமுற்று
மொப்புண் டொளிப்புயத் தோன்ஷம்சுத் தாசீ னுயர்வரைவாய்
வெப்புண் டொழித்துறக் கண்டதுண் டோவிள்ளு லீரேமக்கே. (75)

வழிவினாதல்.

(இ-ள்.) தலைவன் நான்செல்லும் வழியைப் பாங்கியிடங் கேட்டல்.

கல்லுங் கருதுங் கதைதை தீரொளி கண்டுகதி
நெல்லும் பணிமுடி யோன்ஷம்சுத் தாசீ னீருஞ்சிலம்பிற்
செல்லும் வழிதெரி யேன்றிகைத் தேனுளந் தேர்ந்தகலச்
சொல்லு மொருவழி சொன்னா லிலையிலைச் சூழ்பிழையே. (76)

ஒழிந்தது வினாதல்.

(இ-ள்.) பாங்கியொன்றும் பேசாதிருத்தலைத் தலைவன் கேட்டல்.

பெருவாய்ப் பிடிநடைப் பெண்ணணங் கீர்விண் பிரங்குமஞ்சு
தருவாய்த் தினந்தரு வோன்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பின்
மருவாய்க் கமல மலர்கண்டு வாடு மதிமுகத்துந்
திருவாய் திறந்தொரு செய்திசொன் னாலென்ன தீவினையே. (77)

யாரே யிவர் மனத்தெண்ணம் யாதெனத் தேர்தல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு சுண்ணியுந் தழையு மேந்திவந்து ஊர் முதலியவை
வினாவி நின்றவர் யாவரோ? இவர் மனத்தினினைப்பு யாதோ? எனப்பாங்கி
தன்மனத்தில் ஆராய்ச்சி செய்தல்.

ஊரும் பெயரு முரைவழி யாதின் றுமுன்றொருமான்
 றேரும் படியிலண் சென்றதுண் டோவெண்பர் திக்கெட்டுமிப்
 பாரும் புகழ்வளர்த் தோன்ஷம்சுத் தாசீன் பனிவரைசேர்ந்
 தாரும் கருத்துமிங் காரென்னை யுற்றது மாய்ந்திலமை. (78)

எண்ணந்தெளிதல்.

(இ-ள்.) தலைவனினைப்பைப்பாங்கி தெளிதல்.
 ஊரும் பெயரு முழையும் வழியு முவந்தவரன்
 றாரும் புகழும்பு மான்ஷம்சுத் தாசீ னணிவரைவா
 யேருங் குணமு மிசையும் பெருகிவ ளேயந்தவிள
 நீருங் கணியு நினைந்தவர் காம நெடும்பசிக்கே. (79)

இருவருமுளவழி யவன்வரவுணர்தல்.

அஃதாவது - தலைவியுந் தானுமொருங்கிருந்த விடத்தில் தலைவன்றனி
 வரப் பாங்கி கண்டு அதனானே கலப்புண்மையறிதல், அதன் விரி வருமாறு:-

தலைவன் கையுறையேந்தி வருதல்.

(இ-ள்.) தலைவியும் பாங்கியுஞ் சேர்ந்திருப்பது கண்டு தலைவன் கையுறை
 யேந்தி வருதல். கையுறை - காட்சிப் பொருள்.
 விண்பட்ட சோமனும் வெண்மையும் போலவீம் மேதினிக்கோர்
 பண்பட்ட வள்ளல்பு மான்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்த்
 தண்பட்ட தேமொழி யாரிருந் தாரிது தான்சமயந்
 புண்பட்ட காதற் பொலிவற யாவும் புகலுதற்கே. (80)

தலைவனவ்வகை வினாதல்.

(இ-ள்.) தலைவன் முன் கெடுதி வினாவியது போல் மீண்டும் யானை வந்ததோ?
 வென்று வினாவல்.
 பொய்ப்புண் டொளிநிடைப் பூவையன் னீருங்கட் புங்கமங்கண்
 வைப்புண் டவிர்ப்புய மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
 றைப்புண் டிரத்தந் ததுப்புண்டு வாடித் தளர்ந்துளமிக்
 கெய்ப்புண் டிரிந்திவண் வந்ததுண் டோவொ ரிருங்களிறே. (81)

எதிர்மொழி கொடுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவன் வினாவுக்கு விடை கூறுதல்.

என்னுயிர் மாதங்க மன்றியொர் மாதங்க பீர்ங்கணையுந்
 தன்னுயிர் சூங்கொடு சார்ந்ததின் றாலென்றுந் தாரணிக் கோர்
 மன்னுயிர் மானவந் தோன்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்ப்
 பொன்னுயிர் போலும் புனிதமற் றேது புகலுதற்கே. (82)

இறைவனை நகுதல்.

(இ-ள்.) தலைவனப்பாற் சென்றானாகப் பாங்கி தலைவியை நோக்கி
 அசதியாடல். அசதியாடல் - சிரித்துப் பேசுதல்.

தழையா லொருகரி தூன்படு மோகடற் றாணியின்
 மழையா லிருமர மாய்வுறு மோலீவர் மாற்றமென்றுங்
 குழையாப் பெருந்தவக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்ப்
 சீழையாங் கபடாம் பீரித்தெடுத் தாயினெம் பெண்ணணங்கே. (83)

பாங்கி மதியி னவரவர் மனக்கருத்துணர்தல்.

(இ-ள்.) பாங்கி தன்னறிவால் தலைவன் தலைவியென்ற இருவர் மனக்குறிப்பை
 யாராய்தல்.

வாயாற் கலையுமீ வனைவாற் புனமு மகிழ்ந்திருவ
 ராயா வுறியு மகமோ மயல்கொண் டலைதருங்கண்
 ணையா துறுகுறை யாவு முறைக்கு முலகனைத்துந்
 தாயாய்ப் புரந்தளிப் போன்ஷம்சுத் தாசீன் றடத்தகத்தே. (84)

இவ்வைந்து மிருவருமுளவழி யவன் வரவுணர்தலின் விரியென்க.

பாங்கிமதி யுடன் பாடு - முற்றிற்று.

பாங்கியிற் கூட்டம்

அஃதாவது - பாங்கியாற் கூட்டுலிக்கத் தலைவன் தலைவியைக் கூடுங் கூட்டம்,
 அஃது இரந்து பின்னிற்றல் சேட்படை மடற்கூற்று மடல்விலக்கு உடன்படல்
 மடற்கூற்றொழிதல் குறைநயப்பித்தல் நயத்தல் கூட்டல் கூடல் ஆயங்கூட்டல் வேட்டல்
 எனப் பன்னிரண்டு வகையினை யுடைத்து; அவை வருமாறு:-

தலைவ னுட்கோள் சாற்றல்.

(இ-ள்.) தலைவன் தான் தன்னுள்ளத்தின்கட் கொண்ட காதலைக் கூறுதல்.
 கண்டே நிகர்த்த கனிமொழி யீர்சொலிற் கற்பகமுங்
 கொண்டே வருவ லிருநிதி யென்னோ குறுகலர்நாற்

றண்டே பணிபதத் தோன்ஷம்சுத் தாசீன் றடத்திடைநுந்
தொண்டே பணிப்பத் துணைபுரிந் தாலுண்டென் றொத்திரமே. (85)

பாங்கிகுலமுறை கிளத்தல்.

(இ-ள்.) தலைவன் இவ்வாறு கூறியதற்குப் பாங்கி குலமுறைமையா
லியையாதென மறுத்துக் கூறுதல்.

புனமே புவனம் பொதுவறக் காத்திவண் போந்தநுந்தங்
கனமே சிறுமை கருதிலை நாளுங் கருதலர்க்கு
வனமே தரும்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
லினமே யறிதி யிழிந்தோர்க் குயர்ந்தோ ரியைபிலரே. (86)

தலைவன் றலைவி தன்னை யுயர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை யுயர்த்திக்கூறுதல்.
சிப்பியின் முத்தமுஞ் சேற்றுண் மரையுஞ் செனித்திடினு
மொப்பியிங் கேற்கில் ருண்டுக்கொ லோவுல குங்ககனுஞ்
செப்பிய மாதவத் தோன்ஷம்சுத் தாசீன் சிலம்பனையீ
ரப்பிய நன்னை மல்லா லிலைகுல மாயிறைக்கே. (87)

பாங்கி யறியாள்போன்று வினாதல்.

(இ-ள்.) தலைவன் தலைவியிடத்துக் காதல்கொண்ட தறியாள் போல நீ
எவளிடத்துக் காதல்கொண்டாயெனப் பாங்கி வினாதல்.

சுனையும் பொழில்கழங் கூசல்பந் தோடலர் சூழ்ந்தெழிலம்
மனையும் பயிலுநர் பற்பல ரான்மத மாரிசிந்தி
முனையுங் கடகளிற் றோன்ஷம்சுத் தாசீன் முழுமலைக்கென்
றனையு மறைத்துனைத் தான்மறை யாரெவந் தார்மன்னனே. (88)

இறையோனிறைவி தன்மை யியம்பல்.

(இ-ள்.) தலைவன் தான் காதலித்த தலைவி தன்மை கூறுதல். தன்மை -
இலக்கணம்.

மருளும் பிணைவிழி மாகுஞ் சரமுலை வாய்குமுத
மிருளும் புயல்குழ லேதின் மதிமுக மென்றுயின்று
மருளந் திருக்கரத் தான்ஷம்சுத் தாசீ னாருட்சிலம்பிற்
றெருளும் பொலிவுங்கொள் சேயிறை யேயென்றன் றெமொழிக்கே. (89)

பாங்கி தலைவியருமை சாற்றல்.

(இ-ள்.) தலைவி கிடைத்தற்கரியளென்று பாங்கி கூறுதல்.

அறிவே யுருவா யவதரித் தெங்க ளருந்தவத்தின்
செறிவே யெனவருந் தெய்வத மின்முன் சினந்தெதிர்ந்தோர்
முறிவே தரப்பொரு தோன்ஷம்சுத் தாசீன் முதிர்கிரியீர்
சிறிவே தருமுரை யாதொன்றும் யாமங்குப் பேசரிதே. (90)

தலைவனின்றியமையாமையியம்பல்.

(இ-ள்.) தலைவியல்லாது வாழ்வெனக்கில்லையெனத் தலைவன் கூறுதல்.

சொன்னமி லாது சுகம்வரு மோவென்றுஞ் சூழ்ந்தரசர்
சின்னமி லாதழிப் போன்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிவாய்ப்
பின்னமி லாதொளிர் பேரரு ளீர்கைப் பிடிபடுமோ
ரன்னமி லாதின் றமையுங்கொ லோவென்ற னாருயிரே. (91)

பாங்கி நின்குறை நீயேசென்றுரையென்றல்.

(இ-ள்.) தலைவியினிடத்து நினக்கு வேண்டுவனவற்றை நீயே சொல்லென்று பாங்கி கூறுதல்.

வாயே யெவர்க்கும் வருங்குறை சொற்றிட வாய்த்துளதீர்
நாயே னெதற்கு நவிலவொ ணாதுற்ற நற்றமிழ்க்கோர்
தாயே யெனவருள் வோன்ஷம்சுத் தாசீன் றனிச்சிலம்பி
னியே நிகழ்த்துக நின்குறை யாவுமந் நேரிழைக்கே. (92)

பாங்கியைத் தலைவன் பழித்தல்.

(இ-ள்.) தலைவன் பாங்கியை நிந்தித்துக் கூறுதல்.

செயலா லுயர்ந்தபு மான்ஷம்சுத் தாசீன் சிமையயின்னின்
கயலர யமர்ந்த கடுவீழி பாய்ந்து கலங்குமென்றன்
மயலாங் கனற்கு மழையாய் நினைத்தநின் வார்த்தைமுற்றும்
புயலாய் முடிந்தது பூவையன் னீரென்னை புத்தியிதே. (93)

குறையுறவுணர்தன் முதலிதுகாறு நான்காநாள் நிகழ்ச்சியென்றுணர்க.

பாங்கி பேதைமையூட்டல்.

(இ-ள்.) தலைவி பிறந்து யமறியாளென அவளது பேதைமையைப்பாங்கி தலைவனுளங் கொளச்சாற்றல்.

பாரார் பழிச்சும்பு மான்ஷம்சுத் தாசீன் பதிக்கரசே
காரார் கரிகலை மான்முத லாம்பல காண்விலங்கை

யோரா துறவதைத் தூணுணும் வேட ருவந்தளித்த
கூரா ரயில்வழி நின்னோ வறியுங் குணமில்லே.

(94)

காதலன்றலைவி முதறிவுடைமை மொழிதல்.

(இ-ள்.) அவ்வாறு கூறிய பாங்கியை நோக்கி முதிர்ந்த அறிவினையுடையாள் தலைவியாதலின் அவளை யங்ஙனங் கூற்ற் பாலையல்லையென்று தலைவன் கூறுதல்.

வாயா லுலகம் வழத்துந்தம் மெண்ண மறிவீழிகொண்
டோயா துரைத்தெனக் குன்னையுந் தந்துடைந் தோடுநரைத்
தாயாய்ப் புறந்தருள் வோன்ஷம்சுத் தாசீன் சயிலமன்னா
யேயா மதனையு மேயவட் கோவில்லை யீர்ங்குணமே

(95)

பாங்கிமுன்னுறு புணர்ச்சி முறையறக்கூறல்.

(இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்ட பாங்கி முன் நின்வேட்கை தீர்த்தாளென்ற கூறினையே? அங்ஙனமேயின்னங்கூடுகவென்று கூறுதல்.

முன்னா லறிந்தநின் முற்றிழை தன்னை முடுகுதற்குப்
பின்னா லொருதுணை வேண்டுங்கொ லோபுலிப் பெண்ணணைங்கின்
மன்னா யுதித்தபு மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்ப
தன்னால் வருந்துயர் தாணறி வாளங்குச் சாருதியே.

(96)

தன்னிலை தலைவன் சாற்றல்.

(இ-ள்.) அதுகேட்ட தலைவன் வேட்கை நோயால் வருந்துந்தன்னிலைமையைப் பாங்கிக்குக் கூறுதல்.

கடலிற் படிந்தெழு காவகம் புக்குக் கனிந்ததென்ற
லுடலிற் புகப்புணைந் தாலுந்தன் சீர்த்தி யுலகனைத்து
நடலிற் பெரியபு மான்ஷம்சுத் தாசீனன் னாடனையீர்
விடலி லவண்மயல் வெந்தீக் குனையன்றி வேறிலையே.

(97)

பாங்கியுலகியலுரைத்தல்.

(இ-ள்.) உலகில் வேட்கை கொண்டார் சான்றோரை முன்னிட்டு வரைந்து கொள்வர். அவ்வாறுலகியலாதலால் நீயும்வரைந்து கொள்கவெனப் பாங்கி கூறுதல்.

மறையார் மொழிப்படி மானிலத் தெங்கு மகிழ்வறநன்
னிறையார் கனிதரு நீண்மணங் காண்பது நேர்மையல்லாந்
பொறையார் சுகுணப்பு மான்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற்
குறையார் மொழிபல கூறிலென் னோவுயர் கொற்றவனே.

(98)

தலைமகன் மறுத்தல்.

(இ-ள்.) அவ்வலகியலைத் தலைவன் வேட்கையாற்றானாய் மறுத்தல்.
வருத்தி மயக்கு மயனோ யளித்தவம் மாதரசை
விருத்தி யுறவரைந் தேற்றிடென் றாயிது வெற்றரைக்குச்
செருத்தி யினம்பிரைச் செய்ஷம்சுத் தாசீன் சிமையமன்னாய்
பருத்தி வீதைத்துப் படங்கொள நாமும் பான்மையன்றே. (99)

பாங்கிபஞ்சியச்சுறுத்தல்.

(இ-ள்.) பாங்கி இந்நிகழ்ச்சி பிறரறிவரென்று பயந்தவளாய்த் தலைவனை
அப்புனம் விட்டுப் போக அச்சமுறுத்திக் கூறுதல்.
மாலையும் வந்ததெம் மன்னர்பொல் லார்வந்து வாய்ந்தவறச்
சாலையு நாமுள் ளோன்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பிற்
சோலையுங் கொல்லையுஞ் சூழ்வர்வி டாரகல் சூரனுமல்
வேலையுட் போந்தன னிற்கிங்கென் வேலையிவ் வேலையிலே. (100)

தலைவன் கையுறை புகழ்தல்.

(இ-ள்.) இனிக்காலந் தாழ்த்தலாகாதென்று தான்கொண்டுவந்த கையுறையைத்
தலைவன் புகழ்ந்து கூறுதல்.
தழையே யுடைக்குத் தரள முலைக்குத் தகுமலர்நும்
மழையேய் குழற்கு வளைக்குக் குவளை மகிழ்ந்துலகம்
பிழையே யறப்புரப் போன்ஷம்சுத் தாசீன் பெருஞ்சிலம்பிற்
கழையே பொருபுயத் தீர்கொணர்ந் தேன்கொளுங் கையகத்தே. (101)

பாங்கி கையுறை மறுத்தல்.

(இ-ள்.) அங்ஙனம் புகழப்பட்ட கையுறையைப் பாங்கி யிகழ்ந்து மறுத்துக்
கூறுதல்.
ஈவ துயர்வினி யேற்ப திழிவென வெங்குமுறை
யாவ தறிந்தன மாலியு மேற்கில மாய்ந்தெளியோர்
மேவ வறைபறை வேள்ஷம்சுத் தாசீன் வியுன்சிலம்பிற்
றேவ மறக்குலம் யாமெமக் கேனிவை தேர்மன்னனே. (102)

ஆற்று நெஞ்சினோடவன் புலத்தல்.

(இ-ள்.) பாங்கி மறுக்கலைச்சகியாத நெஞ்சுடனே தலைவன் வருந்திக் கூறுதல்.
என்செய்த தோமன மேதழை நம்போ விருந்துலர்ந்து
யின்செய்த வேல்விழி வேண்டா தொறுத்து விரிமலர்சேர்

பொன்செய்த மார்பன்பு மான்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற்
கொன்செய்த வன்சொற் கொழுங்கணற் கேநம்மைக் கூட்டினே. (103)

பாங்கி யாற்றுவித் தகற்றல்.

(இ-ள்.) இங்ஙனம் வருந்துதலைக் கண்ட பாங்கி தலைவனையஞ்சாதே!
நாளைவாவெனக் கூறிவிடுத்தல்.

குடியிற் பிறங்குங் குலக்கொழுந் தாமென்றன் கொற்றவைசிற
றடியிற் பணிந்தங் கமைவன சொற்றின் றகன் றரார்
முடியிற் படுபதத் தோன்ஷம்சுத் தாசீன் முதிர்கிரீவாய்
வீடியிற் பெறுவலுன் கைத்தழை போதியெவ் வேற்கிறையே. (104)

இவற்றுள் - தலைவன் கூற்றாயினவெல்லாம் இரந்துபின்னிற்றற்கும்; பாங்கி
கூற்றாயினவெல்லாஞ் சேட்படுத்தற்கு முரியன. இதுகாலும் ஐந்தாநாள் நிகழ்ச்சி யென்க.

இரந்து குறைபொது வருந்திய கிழவோன்

மடலே பொருளென மதித்தல்.

(இ-ள்.) மறுநாட் காலையில் வந்த தலைவன் பாங்கியாற் காரியமின்றெனக்கருதி
இரந்து குறைமுடியா தாயினோமென்று வருத்தமுற்று இனி நமக்குப்
பொருளாவது * மடலேறலேயெனத் தன்னுள்ளே மதித்துக் கூறுதல்.

மாறாக் கொடிய மயலூர் கொண்டு மயங்கிநெஞ்சே
நீறாக் கரிந்த நெடுந்துயர்க் கேதிலர் நீடுமுடற்
கூறாக் கயிர்கரக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்ப்
பேறார்சஞ் சீவிதிப் பெண்ணையல் லாலில்லைப் பேசுதற்கே. (105)

பாங்கிக்குலகின் மேல் வைத்துரைத்தல்.

(இ-ள்.) தலைவன் அம்மடலேற்றினை உலகின் மேல் வைத்துப்பாங்கிக்குக்
கூறுதல்.

லீணா யொருத்திசெய் காமவெந் தீயுண் மீடையிடைந்தோர்
தூணா யிருந்து துயரடைந் தோரென்றுஞ் சொன்னமணிப்
பூணா ரிணைப்புயத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பி
லூணா ருயர்பனை யூர்ந்துறு வாரந்த வொண்டொடியே. (106)

* மடலேறலாவது - பனங்கருக்காற் குதிரையும் பனந்தருவினுள்ளன வற்றால் வண்டி
முதலானவஞ்செய்து அக்குதிரையின்மேலேறுவது. அங்ஙனமேறுவான் நிகம்பரனாய்த்
தான் காமித்த தலைவியினுருவை யொருபடத்திற் றன்கையாலெழுதி அப்படத்தின்
றலையிலே தன்பெயரை யெழுதித் தன்கையிற் பிடித்து நடுவூருள்ளே நாற்சந்தி லாகார
நித்திரையின்றி அப்படத்தின்மேற் பார்வையையு மனத்தையுமிருத்தி ஆசைவயத்தனாய்
வேறுணர்ச்சியின்றி ஆவுரிஞ்சினும் அழல்மேற்படினுமறிதலின்றி மழைவெயில் காற்றான்
மயங்கா திருப்பழி, அவற்றைக் கண்ட அவ்வூரினுள்ளோர் பலருங்கூடி வந்து நீ மடலேறிச்

சோதனை தந்தால் நீ யிச்சித்த பெண்ணைக் கொடுக்கச் செய்வோமென்று கூற, அதற்கவ னிசைந்தானாயி னரசனுக் கறிவித்து அவனேவலால் ஏறவேண்டு; அங்ஙனமேறும்போது பூனையெலும்பு எருக்கம்பூ இவைகளாற் கட்டிய மாலை புனைந்து கொள்ளல் வேண்டும். அக்குதிரையின் வடத்தை யிழுத்தலும், அக்குதிரையந்திரத் தினுருளை யுருண்டோடும் போது பனங்கருக்கு அறுத்த விடமெல்லாம் இரத்தம் வெளிப்படாது வீரியம் வெளிப்படின் அப்போ தவளை யலங்கரித்து அவனுக்கு அரசன் கொடுக்கச் செய்தல் வேண்டும். இரத்தம் வெளிப்படி லவனை யரசனாற் கொலை செய்துவிடல் வேண்டும் என்பன புலவரா னிருமிக்கப்பட்ட வழக்கு.

தலைவன் றன்மேல் வைத்துரைத்தல்

(இ-ள்.) தலைவன் அம்மடலேறுவேனென்று பாங்கிக்குக் கூறுதல் வேலையி னோங்குமிக் கோன்ஷம்சுத் தாசீன் வியனசலச் சோலையி லாடும்பைந் தோகையன் னீர்மடல் சூழ்ந்தெருக்க மாலையுமீ பூளையு மற்றவுமீ பூண்டினி மன்னுமதி காலையி லும்முர் வலம்வரு வேறுமமைக் காண்பதற்கே. (107)

பாங்கி தலைமகளவயவத்தருமை சாற்றல்.

(இ-ள்.) அவ்வாறு கூறக்கேட்ட பாங்கி படமெழுதியபின்னன்றோ? மடலேறுவது. ஆதலால் தலைவியவயவந் தீட்டுதற்கருமையென்று கூறுதல். குடையு மரசங்கொள் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா படையுமென் காரிகை கோலையந் தாதி யனைத்துமொரு தடையுமீ வராம லெழுதினு நன்னூல் தருமியலு நடையு முரையு மெழுதலெவ் வாறு நவீற்றரசே. (108)

தலைமகன் றன்னைத்தானே புகழ்தல்.

(இ-ள்.) இவ்வாறெழுத லரிதென்று கூறிய பாங்கியைநோக்கித் தலைவன் றன்னைத்தானே புகழ்ந்து கூறுதல். மண்டலத் தோர்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையநிலை கொண்டவர்க் காகாகக் குறையுள தோவின்றென் கூர்ங்கரத்தால் விண்டலின் வேய்ந் தொளிர் காயமுஞ் சொர்க்கமு மேலிடைபல் லண்டமு முள்ளருகு வோடமைப் பேமெமக் காரிணையே. (109)

பாங்கி யருளியல் கிளத்தல்.

(இ-ள்.) அவ்வாறு தலைவன் கூறக்கேட்ட பாங்கி அருண்முறைமை கூறுதல். விண்ணைப் பழித்தகை யான்ஷம்சுத் தாசீன் யினிர் தடத்தென் கண்ணைப் பொருவுகண் ணாளபல் லண்டமுங் காணுயிரு மண்ணைப் பிரிந்து மறுகுற நீகொளும் வன்னெஞ்சினிப் பெண்ணைக்கொன் றோவொரு பெண்ணைக் கொள்ளென்ன பேருளே. (110)

பாங்கி கொண்டுநிலை கூறல்.

(இ-ள்.) தலைவனுயிரைத் தாங்கிக் கொண்டு நிற்கு நிலைமையாகிய மொழியைப் பாங்கி கூறுதல்.

ஆகுங் கருமயின் நேதெனில் யான்சென் றடுத்தடுத்துன்
னோகுங் கரும நுவலுவ லன்னவ னுண்டிறனும்
வாகும் படைத்தபு மாண்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
லீகும் பதிலறிந் தேற்பன காணென் னியலரசே. (111)

இவற்றுள் - தலைவன் கூற்றாயின வெல்லா மடற்கூற்றிற்கும் பாங்கி கூற்றாயின வெல்லா மடல்விலக்கிற்கு முரியன.

தலைவியினமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவியனது மங்கைப்பருவ நிரம்பாமையைத் தலைவனுக்குக் கூறுதல்.

முலையோ பருத்தில் மொழியோ நிறைந்தில முற்றுமங்கண்
கொலையோ பழகில கூந்தற் றிகைந்தில கூடலர்வெண்
டலையோ டமரயிற் கோன்ஷம்சுத் தாசீன் றடத்துறுபைங்
கலையோ வடுக்கறி யாளிவண் மட்டென் கவலுவகே. (112)

தலைவன்றலைவி வருத்தியவண்ண முரைத்தல்

(இ-ள்.) அங்ஙனங் கூறிய இளமைப்பருவமே தன்னை வருத்திய விதத்தைத் தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

புள்ளிற் பொலியும் புணர்முலை யீர்மதன் பூவரும்போ
டெள்ளின் முலையரும் பேவுற் றிறைத்துழ லென்னுயிர்க்கே
விள்ளிற் பெருமத வேள்ஷம்சுத் தாசீன் மீளிர்வரைவாய்
முள்ளின் முனையென மொய்த்துள தார்கொலை மொய்விழிக்கே. (113)

பாங்கி செவ்வியருமை செப்பல்.

(இ-ள்.) பாங்கி தலைவியின் சமையத்தினருமை தலைவனுக்குக் கூறுதல்.

சுனையுந் தடமுஞ் சுகமும் பணியுந் துணியுநல்லம்
மனையும் பொழிலு மறந்தன னேயுற்ற மாற்றலர்மேன்
முனையும் பெருந்தளத் தோன்ஷம்சுத் தாசீன் முதிர்சிலம்ப
நினையும் படியவட் கிங்கொன்கொ லோயா னிகழ்த்துவதே. (114)

தலைவன் செவ்வியெளிமை செப்பல்.

(இ-ள்.) தலைவன் றன்குறை சொல்லுதற்குத் தலைவி சமையமெளிதெனக் கூறுதல்.

ஒருகான் மறந்துரைத் தாலுமென் பேருவந் தோடிவந்துள்
 னருகாய்த் தழுவி யறைசில னேது மணிமகுடந்
 தருநாற் றழும்புடைக் கோன்ஷம்சுத் தாசீன் றடவரைவா
 யிருகா லியம்பிலென் னாமிவை யாமுனிங் கேய்ந்திடுமே. (115)

பாங்கி பெண்ணை மறைத்தபின் னெளிதென நகுதல்.

(இ-ள்.) நீவி ரிருவரு மெனக்குத் தெரியாமன் மனமொத்துக் கலந்தபின்
 இக்களவொழுக்க மொழுகுதற் கினியெளிதென நகையாடிப் பாங்கி கூறுதல்;
 எனவே யென்னையன்றி யுங்கள் களவொழுக்க நிகழாதென்பது குறிப்பாற்
 பெறப்பட்டது.

நகமுஞ் சதையமுண் ணண்ணீனுந் தோரை நடுவீருந்துள்
 னாகமும் புறமு மளிப்பதொத் துங்க ளருநினைவுக்
 கிகழும் பரமும் புகழ்ஷம்சுத் தாசீ னெழிற்சிலம்ப
 சுகமும் பொலிவு மெனையல துண்டுக்கொல் சொல்லுதற்கே. (116)

அந்நகை பொறாஅதவன் புலம்பல்.

(இ-ள்.) பாங்கி நகையாடிக் கூறுதல் சகியாமற்றலைவன் வருந்திக் கூறுதல்.
 வெள்ளத்துண் முழுகி மிதக்குநர் மேற்கல் விரைந்திருத்திப்
 பள்ளத்து ளாழ்த்துமப் பாண்மையன் றொசெழும் பைந்தமிழோ
 ருள்ளத்துள் வாமும்பு மான்ஷம்சுத் தாசீ னுலகவள்கட்
 கள்ளத்துண் மாழ்கு மெனைநகைத் திங்ஙன் கலக்குவதே. (117)

பாங்கி தலைவனைத் தேற்றல்.

(இ-ள்.) அங்ஙனம் வருந்திய தலைவனைப் பாங்கி நின்கருத்து முடிப்பெனத்
 தெளிவித்தல்.
 என்னுயி ரன்னைவ ளின்னுயிர் யானென் றிருப்பதல்லாற்
 சின்னுயிர் வேறொன் றிலைசொலு மன்னதிப் பேருலகந்
 தன்னுயி ரென்னுமெம் மான்ஷம்சுத் தாசீன் றடநகரோய்
 நின்னுயிர் வாடி நிலைகுலை யேல்சுக நேர்வருமே. (118)

பாங்கி கையுறை பேற்றல்.

(இ-ள்.) தலைவன் கொடுத்த காட்சிப் பொருளைப் பாங்கி யங்குகரித்து வாங்கிக்
 கொள்ளுதல்.
 விதியே வலிதென மேதினி கூறுமம் மெய்ம்மொழிசம்
 மதியே யெனவித் தழையான் மதித்தனம் வான்புலிக்கோர்

பதியே யெனவொளிர் வோன்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்த்
துதியே பயிற்கரத் தோயருள் வாய்சென்று சூட்டுதற்கே.

(119)

கிழவோனாற்றல்.

(இ-ள்.) தலைவன் துன்ப நீங்கிச் சொல்லுதல்.

பொய்க்கொண்ட வன்மொழி போதித் தலைவித்த புண்மையெல்லா
மெய்க்கொண்ட வன்பன்றி வேறிலைப் பூந்தலை வேட்டிருநீர்ச்
செய்க்கொண்ட ஹாயீம் புரஷம்சுத் தாசீன் சிலம்பிலெம்மைக்
கைக்கொண்ட வட்குற்ற கைம்மாறு யாதொன்றுங் காண்கிலமே. (120)

இவற்றுள் - பாங்கி கூற்றாயின வெல்லால் குறைநேர்த்தற்குந் தலைவன்
கூற்றாயின வெல்லா மடற்கூற்றொழிதற்கு முரியன.

இறைவன் றனக்குக் குறைநேர் பாங்கி

இறைவிக்கவன்குறையுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வருத்தந்தணிப்பவென்று சொல்லிய பாங்கி
அவ்வருத்தத்தைத் தலைவிக்குக் கூறுதல்.

தழையார் கரமுந் தளர்வா ருடலுந் தனிமையுமாய்ப்
பழையாரி லோர்புதி யார்வரு வார்வந்து பற்றலர்போன்
மழையார் திருக்கர மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
னுழையா ரகலா ருரையார் கருத்தென்கொ லோதுதற்கே. (121)

இறைவி பறியாள் போன்று குறியாள் கூறல்.

(இ-ள்.) பாங்கி யிவ்வார்த்தை கூறவே தலைவி கேட்டுத் தானொன்று
மறியாள் போல மனத்திற் கருதாத வேறொன்றைக் கருதிக்கூறுதல்.

தினமே தருங்கரச் சேய்ஷம்சுத் தாசீன் செழுமலைச்சீர்க்
கனமே புகலாக் கருதல ரோடிக் கருத்தழிந்து
வனமே யிடனா வளரிலை காய்கனி மற்றுமடுத்
தினமே யலைவரென் னேர்த்திழை யீரீவ் விரும்பொழிற்கே. (122)

பாங்கி யிறையோற் கண்டமை பகர்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவ னின்வயத்தனாக வந்தவதனைக் கண்டேனென்று
கூறுதல்.

பாருங் ககனும் பகர்ஷம்சுத் தாசீன் பனிவரைவா
யாரும் புகழு மணிமுலை யீரும் மருநலம்வேட்

ஊரும் பெயரு முழையு வழியு முவந்தவரைக்
காரும் படருநங் காவகத் தின்றெதிர் கண்டனனே.

(123)

பாங்கியைத் தலைவி மறைத்தல்.

(இ-ள்.) தலைவி தன்களவொழுக்கத்தைப் பாங்கிக்கு மறைத்துக் கூறுதல்.
வீணாய் வீளம்பல்பெண் பாவம்பொல் லாது வெறுத்துணையான்
காணா தெழுந்து கரந்ததுண் டோகடற் காசினிக்கோர்
மாணா ரதிபதி மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
பூணா ரிணைமுலை யாயுண்ப ரோநஞ்சம் புத்திவைத்தே.

(124)

பாங்கி யென்னை மறைப்பதென்னெனத் தழாஅல்.

(இ-ள்.) இவ்வாறு மறைத்துக் கூறிய தலைவியைப் பாங்கியுனக்கு நான் வேறோ?
வென்று உவகையாகத் தழுவிக்கூறுதல்.
ஊடறி யாவுரை யொன்றுள மொன்றுவப் பொன்றன்றின்றோர்
பாடறி யாவுயிர்ப் பாவையன் னீர்மறை பன்னலென்றுங்
கேடறி யாச்செழுங் கேலுஷம்சுத் தாசீன் கிளர்கிரிநன்
னாடறி யாச்சுடர் நாவறி யாச்சுவை நாளயின்றே.

(125)

பாங்கி கையுறை புகழ்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவன் கொடுத்த காட்சிப் பொருளைப் புகழ்ந்து கூறுதல்.
சிலையுங் குலையுஞ் செழுந்தனத் தீர்செவி சிற்றிடைக்காங்
கலையுங் குழையுங் கணியுந் தினமுங் கருதலருண்
மலையும் படிபொரு மால்ஷம்சுத் தாசீன் யிமலையவெற்பி
னிலையுந் துணரு மணியு மிவையுவந் தேற்றருளே.

(126)

இவற்றுள் - பாங்கி கூற்றாயினவெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி
கூற்றாயினவெல்லா மறுத்தற்கு முரியன.

தோழி கிழவோன்றுயர்நிலை கிளத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவது வேட்கை கொண்ட துயர்நிலையைத் தலைவிக்குக்
கூறுதல்.
குளிறுஞ் சனையுங் குழையு மருந்திக் குலவியென்று
மொளிறுங் கழற்றுணை யொன்ஷம்சுத் தாசீ னொளிந்தடத்தோர்
களிறும் பிடியுங் களிதுயில் கொண்டுறல் கண்டணங்கே
வெளிறு முகத்தி னுயிர்த்தெனை நோக்கி மெலிந்தனரே.

(127)

மறுத்தற் கருமை மாட்டல்.

(இ-ள்.) இவ்வாறு பாங்கி கூறிய சொற்கட்டு விடையின்மையால் இனி அத்தலைவன்வரி லென்னான் மறுத்தற்கரிதென்ப்பொருத்திக்கூறுதல். மாட்டல் - பொருத்தல்.

ஏவுஞ் சலித்த விழியீ ரிரைதழைக் கெம்மறிவு
யாவுஞ் சலித்தபு மான்ஷம்சுத் தாசீ னீருஞ்சிலம்பிற்
காவுஞ் சலித்தசெங் கையுஞ் சலித்தபொய்க் கட்டுரைக்கோர்
நாவுஞ் சலித்தவிந் நாமுஞ் சலித்துண்க ணண்ணினமே. (128)

தலைவன் குறிப்புவேறுக நெறிபடக் கூறல்.

(இ-ள்.) தலைவனெண்ணுங் குறிப்பு நம்பாலிரப்பவன் போற்றோற்றவில்லை. வேறு நினைப்பானாகத் தோன்றியதென் றொழுங்குபடப் பாங்கி கூறுதல்.

வினையாற் பயனும் விளைவாற் பொருளும் விளங்கலொத்தோர்
பனையாற் கனிவரும் பாரென்ப ரன்பர் பகையனைத்து
முனையாற் றெறுமயில் வேள்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிசேர்
நனையார் நறுங்குழ லீர்பொரு ளேதவர் நாட்டுரைக்கே. (129)

பாங்கி தலைவியை முனிதல்.

(இ-ள்.) தலைவி யொன்றுக்கு மறுமொழி கொடாளாக அவளைச்சினந்து பாங்கி கூறுதல்.

அறியா தரைந்தே னறிந்தே னருமைநிற் காமலரைக்
குறியா தடக்குங் குழுவோர்க் குரைகுறை கூறுபன்னூ
னெறியா யுணர்ந்தமிக் கோன்ஷம்சுத் தாசீ னெடுவரைசேர்
பொறியா ரிளமுலை யாய்கும்பிட் டேன்சொற் பொறுப்பதற்கே. (130)

தலைவி பாங்கியை முனிதல்.

(இ-ள்.) அங்ஙனம் கூறிய பாங்கி சொற்களைப் பொறாதவளாய்த் தலைவி பாங்கியைக் கோபித்துக் கூறுதல்.

வேறுக்கும் பழமொழி விண்டென தாலி மெலிவுறமெய்க்
குறுக்குங் குணத்தணங் கேகுல நீர்மை குறித்தினித்தெவ்
வறுக்கும் பெருமுரத் தான்ஷம்சுத் தாசீ னருட்கிரிவாய்
மறுக்கு முரைதர வோகொள வோசொலென் வாயகத்தே. (131)

தலைவி கையுறை பேற்றல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறியபின் இனி, பாங்கியையன்றி யொன்று முடியாதென்று கருதி அவள் கொடுத்த கையுறைப் பொருளைத்தலைவி வாங்கிக் கொள்ளுதல்.

கொண்டாற் பழியொடு கொள்கில மேனின் குறைமொழியு
முண்டா மெனக்கலக் குற்றுலை வேமை யுவந்தொளிர்நீழ்
தண்டா மரைப்பகத் தான்ஷம்சுத் தாசீன் சயிலமன்னாய்
விண்டா தரவி னளித்தனை யாவதில் வேண்டுதுமே. (132)

இவற்றுள் - பாங்கி கூற்றாயினவெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி
கூற்றாயினவெல்லாங் குறைநேர்தற்கு முரியன.

இறைவி கையுறை யேற்றமை பாங்கி யிறைவற் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தழை முதலியவற்றை யேற்றுக்கொண்டமையைத்
தலைவனுக்குப் பாங்கி கூறுதல்.

வாங்காய் தழையெனு முன்னுவந் தோடி வளர்முலைகண்
பாங்கார் முகமிதழ் வாய்சிரம் யாவும் பதித்தவனி
தாங்கா யிரங்கதி ரோன்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பு
நீங்காது நீயெனப் பல்கான் முகந்து நினைந்தனளே. (133)

பாங்கி தலைமகற்கு குறியிடங் கூறல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு ஒரு அறிகுறியுள்ள இடத்தைப்
பாங்கி கூறுதல். அறிகுறி - அடையாளம்.

செல்லுங் கருதுஞ் செழுங்கரத் தீருட் டிடுக்குறத்தெவ்
வெல்லும் பெருந்தள வேள்ஷம்சுத் தாசீன் மீளிர்வரைவெண்
கல்லும் வயிரமுங் கெளத்துவ முத்துங் கலத்தலிலோ
ரல்லும் பகலா யலிரிடம் யாம்பக லாடிடமே. (134)

பாங்கி குறியிடத் திறைவியைக் கொண்டு சேறல்.

(இ-ள்.) முன்சொன்ன அடையாளமுள்ள இடத்துக்குத் தலைவியைப் பாங்கி
கூட்டிக் கொண்டு செல்லுதல்.

பெண்ணா ரமுதப் பீழம்பே வருதி பெருமுலைச்சீ
ரெண்ணா தெழுமுலைக் கின்றெதிர் கேட்டடி யிட்டலரை
மண்ணா எதிபதி மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
கண்ணா லலைவரு கண்ணீர்க் குவலயங் காண்பதற்கே. (135)

பாங்கி தலைமகனைக் குறியிடத் தாய்த்து நீங்கல்.

(இ-ள்.) கூட்டிச் சென்ற தலைவியைக் குறியிடத்து நிறுத்திவிட்டுப் பாங்கி
நீங்குதல்.

கண்பகை காற்பகை கைப்பகை மேற்பகை கண்டுறுமோ

ரண்பகை தீர்த்தடை வாமயி லாயந்திய லாகவென்று
மண்பகை தீர்த்தலெம் மாண்டிச்சுத் தாசீன் மணிவரைவாய்த்
தண்பகை தீர்த்தொளி ரின்சொனல் லாய்சற்றுத் தங்குகவே. (136)

இறைவி யிறையோனிடத் தெதிர்ப்படுதல்.

(இ-ள்.) தலைவியைத் தலைவ னேரே வந்து காணுதல்.
வாளாக் கிடந்து மயற்பசி கொண்டு மயங்குமென்னை
யாளாக்க வென்றோ வருள்வா யமுது மருந்தனமுங்
கோளாச் சுமந்தென் குலதெய்வம் போன்முன் குறுகினைசெந்
தாளா லரசளிப் போன்ஷம்சுத் தாசீன் றடத்தணங்கே. (137)

புணர்ச்சியின் மகிழ்தல்.

(இ-ள்.) வெளி.
வழுத்துஞ் சுகிர்த மருவுரு வாயெனை வாழ்வித்தின்ப
மழுத்துஞ் செழுந்தனத் தாருயி ரேயின் றரசர்முடி
வீழுத்து மலர்ப்பத வேள்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பின்
முழுத்துஞ் சுகாநந்த வாரிகண் டேயுண் முழுகினே. (138)

புகழ்தல்.

(இ-ள்.) வெளி.
பூணு மகுடப்பு மாண்டிச்சுத் தாசீன் பொதியமன்னாய்
நாணுந் துடியு மடிபட் டலறியெந் நாளுமுடந்
கோணு மீழையுங் குழையு மரிவணங் கொண்டலையுஞ்
சேணு மதனுந் திகைகரு நேரற்றுண் சிற்றிடைக்கே. (139)

தலைமகளைத் தலைமகன் விடுத்தல்.

(இ-ள்.) தலைவியைத் தலைவன் ஆயக்கூட்டத்திற்செல்லவிடுதல்.
கனமா மமுதக் கடல்கடைந் தின்பக் கனிவருள்வோய்
சினமா ரயிற்கரச் சேய்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தெம் .
மனமாந் துணையின் வணங்கடந் துன்குழு மன்னியிங்ங
னிணமா யனுப்புதி யேகுதி நல்விடை யீந்தெமக்கே. (140)

பாங்கி தலைவியைச் சார்ந்து வகாபுறை காட்டல்.

(இ-ள்.) குறியிடத்து நிறுத்திப்போயின பாங்கி தலைவன் போயினபின் தான்

கையுறை கொண்டு வரப் போயின பாவனையாகக் கையுறை கொண்டு வந்து காட்டல்.

முலைகண்டு வாயிதழ் முடரும் பெள்ளி முழுதுமுட
ஸீலைகண்டு வாடும சோகமு நீத்து நிருபர்திறை
மலைகண் டுவக்குமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையகம்பல்
லிலைகண்டு பூக்கண்டெடுத்துவந் தேன்கொள்ளெ னேந்திழையே. (141)

தலைவியைப் பாங்கிற் கூட்டல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை மகளிர் கூட்டத்திற் சேர்த்தல்.
நந்தா வனத்து நறுமலர்க் காவுள்ளு நண்ணுமல
ரெந்தா யெடுத்தணர் தேன்குழற் கென்று யிரும்புலிக்கோர்
சிர்தா மணியனை யான்ஷம்சுத் தாசீன் சிலம்பிடையு
வந்தாயத் தார்விளை யாடிடங் கண்டங்கு மன்னுதுமே. (142)

நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல்.

(இ-ள்.) தலைமகளை ஆயத்துட்சேர்த்து மீண்டு வந்து பாங்கி தலைவற்கு
ஓம்படை சொல்லுதல். ஓம்படை - மறவாமை.
நண்ணுஞ் சுகிர்தமெய்துஞ் ஞானசேகர் தாண்மலர் நாடியுள்ளத்
தெண்ணும் பெரும்பதத் தோன்ஷம்சுத் தாசீ னெழிற்சிலம்ப
கண்ணுங் கருத்துமென் றும்யிரு வோரைக் கலந்தவெற்குப்
பண்ணும் வ்ரமற வாமைய தேயென்சொள பாக்கியமே. (143)

உலகியன் மேம்பட விருந்து விலக்கல்.

(இ-ள்.) உற்றார் அயலூரிலிருந்து வந்தாலவர்க்கு உணவு கொடுத்துபசரிப்ப
துலகியல் பாதலா லவ்வுலகியல் பெருமைப்படத் தலைவனை யெம்மூர்க்கு
வந்திருந்து விருந்துண்டு போமென்பாங்கி தலைவன் செல்லுதலை விலக்குதல்.
வீல்விற் றுணையிலெம் வேள்ஷம்சுத் தாசீன் வியனசலப்
புல்லிற் கெழுமறிப் பாலுங் கறியும் புனத்தனமு
மல்லிற் பழுனு மடுத்தே சிறிதெம் மனைவதிந்தோங்
கல்லிற் பகலோ டகலிற் பிழையென்கொ லாண்டகையே. (144)

விருந்திறை விரும்பல்.

(இ-ள்.) அவ்வுணைவத் தலைவன் விரும்பிக் கூறுதல்.
சித்தமும் புத்தியுங் கோடைமெய்து ஞானியர் சீரடிக்கண்
ணித்தமும் வைத்தபு மான்ஷம்சுத் தாசீ னெடுவரையி

லத்தமு மன்புமொன் றாய்வர நீகொள் ளருவிடமும்
புத்தமு தாயின் புசிக்கல ருண்டுகொல் பூந்திருவே.

(145)

இவற்றுள் - பாங்கி கூற்றாயினவெல்லாம் கூட்டற்கும் பாங்கிற் கூட்டற்கும்
தலைவன் கூற்றாயினவெல்லாம் கூட்டற்கும், வேட்டற்கு முரியன.

இத்துணையும் ஆறாநாள் நிகழ்ச்சி யென்க.

பாங்கியிற் கூட்டம் - முற்றிற்று.

ஒருசார் பகற்குறி.

அஃதாவது - ஒரு கூற்றுப் பகற்குறி; அது - யாதெனில்? தலைவன் மறுநாள்
தன்வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்துவந்து நிற்கத் தலைவியைப் பாங்கி
குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக்கூறத் தலைவன் வருந்திப் போதல். ஆதலாற்
பகற்குறியாகாது ஒருசார் பகற்குறியாயிற்று; அஃது - இரங்கல் வன்புறை இற்செறிப்
புணர்த்தலென மூவகைப்படும்; அவை வருமாறு:-

கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம் போது கண்டிரங்கல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு தலைவன் பிரிந்து போகத் தலைவி மாலைக்காலத்தைக்
கண்டு வருந்துதல்; இக்கூற்றுப் பாங்கியை நோக்கிக் கூறுதலும் மாலையை
நோக்கிக் கூறுதலுந் தன்னுட் கூறுதலுமென மூன்றாம்; அவற்றுளிது தன்னுட்
கூறுதல்.

துறந்தார்ப் பிழைத்தார்ச் சுடுசினம் போலுமென் றோகைநல்லாய்
பிறந்தா ரிருள்செறி மாலையம் போழ்து பெரிதுறுத்தி
மறந்தார்ச் சிறைசெயு மால்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்க்
கறந்தா ருயிருணு மென்செய்வ லெல்லைக் கடல்கவிழ்த்தே. (146)

பாங்கி புலம்பல்.

(இ-ள்.) தலைவி வருத்தங்கண்டு பாங்கி வருந்துதல்.

மீறும் பெருந்தள வேள்ஷம்சுத் தாசீன் வியன்கிரிவாய்க்
கூறுங் குணநலத் தோர்செல மாமதன் கூர்ந்துவந்தங்
கேறும் பரியு யிரதமுங் காளமு யீர்ங்குடையுஞ்
சீறும் படிசிக் கிங்கென்கொ லோலிவள் செய்ததுவே. (147)

தலைவனிடத் தலைவி வருந்தல்.

(இ-ள்.) தலைவன் வாராது நாழிகை நீடிக்கத் தலைவி வருந்திக் கூறுதல்.

பொங்கு மயலஞர் பூட்டியென் னீன்பப் புதுநலங்கொண்
 டெங்கும் புகழுநல் லோன்ஷம்சுத் தாசீ னீருஞ்சிலம்பிற்
 ரங்கு மெனைமறந் தன்னையர் காருமுன் சார்ந்தவீந்த
 மங்கு மீரவிடை வந்தொரு முத்தம் வழங்கிலை.

(148)

தலைவியைப் பாங்கி கழறல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை நீ வருந்துவது முறைமையன்றெனக்
 கட்டுரைத்தல்-கழறல்-கட்டுரை, இடித்துக்கூறல், உறுதிச் சொல்.

நஞ்சு மழுது நனவு மறப்பு நலலைலொத்
 தஞ்சுஞ் செழுந்தனத் தஞ்சமன் னீருள் ளழுங்கலென்று
 மீஞ்சும் பெரும்புகழ் வேள்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பி
 லொஞ்சும் பிரிவும் புணர்ப்பு முளவுவந் தோதுதற்கே.

(149)

தலைவி முன்னிலைப் புறமொழி மொழிதல்.

(இ-ள்.) பாங்கி யெநிரே நிற்கவுந் தலைவி அவன்மேல் வெறுப்பால்வளை
 நோக்கிக் கூறாது புறமாய்க் கூறுதல்.

வெறியார் மயலும் விளைவுஞ் சிறையு மிலைந்துகனற்
 பொறியா யுழலுமென் புன்கணுற் றோரன்றிப் போந்தமற்றோ
 றறியார் மலடி யறியாள் பிரசவ வல்லலென்று
 நெறியா யுயர்தவத் தோன்ஷம்சுத் தாசீ னெடுவரைக்கே.

(150)

தலைவி பாங்கியொடு பகர்தல்.

(இ-ள்.) வெறுப்பால் முன்னிலைப் புறமொழிகேட்ட பாங்கி தலைவியை
 யுபசரித்தலால்வெறுப்பு நீங்கிப் பாங்கியொடு தலைவி கூறுதல்.

சற்றும் பிரியேன் றரியே னெனத்தடுத்த தார்மகுட
 மெற்றுந் திருப்பதத் தோன்ஷம்சுத் தாசீ னீருஞ்சிலம்பர்
 சொற்றுங் கலந்தந் தழுவியு முத்தியுஞ் சூழ்ந்தவெல்லா
 முற்றும் பழுதாய் முடிந்தகொ லோவென்றன் மொய்குமுலே.

(151)

தலைவியைப் பாங்கி யச்சுறுத்தல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறியுந் துன்பமுறுந் தலைவியை அதுநீங்குமாறு பாங்கி
 பயமுறுத்திக் கூறுதல்.

புனமே மறந்துறு புள்ளு மறந்தொரு போரரசின்
 கனமே நினைந்துமூல் கன்னிநல் லாயன்னை காணினைருட்
 டனமே பெறுபெரு மாண்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பி
 னீனமே விடுத்தில் லிடமே தருமென் னியற்றுவையே.

(152)

நீங்கற்கருமை தலைவி நினைத்திரங்கல்.

(இ-ள்.) தலைவன் றன்னைவிட்டு நீங்கற்கருமையைத் தலைவி நினைந்து தன்னுள் ளிரங்கிக் கூறுதல்.

ஆவியு மெய்யுமென் றொன்றிரண் டாயெம்மை யாக்கியக
மேவிய வண்மையு மென்மையு மாயிடை வித் தளபில்
தாவிய வாய்தந்தந் தோன்ஷம்சுத் தாசீன் றயிழ்க்கிரிவாய்க்
கூவிய மாமுதல் சார்பொழித் தான்மெய் குறுகுதற்கே. (153)

தலைவிக் கவன் வரல் பாங்கி சாற்றல்.

(இ-ள்.) அங்ஙன மனயிரங்குந் தலைவிக்குத் தலைவன் வருதலைப் பாங்கி கூறுதல்.

சீந்தரும் வள்ளல்பு மாண்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற்
றேர்தரு மோதை திருவே தெரியினிச் செப்புமத
னார்தரு காளங் கண்ணகடை தேர்முர சாரயிழ்தா
யேர்தரு மாறிவை நின்ரை சார்க்கு மிதந்தருமே. (154)

சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்.

(இ-ள்.) தலைவன் சிறைப்புறமாகக் குறியிடத்துவரப் பாங்கி தங்களுக்குள்ள செறிப்பையறிவுறுத்திக் கூறுதல். சிறைப்புறம்- வெளிப்புறம். செறிப்பு-கானவர் திணைகொய்யப் புறத்தினில் வந்திருத்தல்.

மணியார் கலாப மயிலீ ருழையீர் மகிழ்ந்துரையீர்
பணியா ரிகுளைய ராடிட நீப்பப் பருத்தெழுமோர்
திணியா சலப்புயச் சேய்ஷம்சுத் தாசீன் செழுங்கிரியிற்
கணியா ரலர்க்கண் கணித்தா ரெமக்கிலைக் காய்ப்புனமே. (155)

தோழி தலைமகற்கு முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல்.

(இ-ள்.) தலைவன் முன்னிலையாய்நிற்பத் தோழி தலைமகனைக் காணாதவன்போலப் புறமொழியாய்ப் புட்கள் விலங்குகளை நோக்கிக் கூறுவாள் போன்று செறிப்பறிவுறுத்தல்.

நிறந்தாங் குழைகாண் மயில்காள் கிளிகா ணிதமுமலர்ப்
புறந்தாழ் கருங்குழற் பொன்னனை யாளைப் புணர்ந்துகசுக்
சிறந்தார் மணிமுடிச் சேய்ஷம்சுத் தாசீன் சிலம்பிலெம்மை
மறந்தாலு நீவிர் மரவா திருமொரு வந்தனமே. (156)

பாங்கி தலைமகன் முன்னின்று ணுணர்த்தல்.

(இ-ள்.) தோழி தலைவனுக் கெதுரேறின்று தினையறுத்தலாலினி யெம்மூர்க்குப் போவேம். இப்புணத்தின்கண் வருதலொழிகவெனக் கூறுதல்.

பலர்வாய்ப் புகழ்தரித் தோன்ஷம்சுத் தாசீன் பனிவரையீர்
மலர்வாய் விளவரிந் தெம்மற வேர்புனம் வாரியீடு
முலர்வாய்க் குரலி னுறைவரி திங்கென வேர்ந்தெமையு
மலர்வா யகத்திற் கழைத்தன ரேகுது மந்நெறிக்கே.

(157)

பாங்கி முன்னின்று ணுணர்த்தி யோம்படை சாற்றல்.

(இ-ள்.) அங்ஙன முன்னின்று கூறிய பாங்கி யெம்மை மறவாமை வேண்டுமென்று கூறுதல்.

கண்மறந் தாலு மீமைமறந் தாலுங் களிமயில்கார்
விண்மறந் தாலும் வெயின்மறந் தாலும் விரைமலர்வாய்
பண்மறந் தாலும் பகர்ஷம்சுத் தாசீன் பதியிலுயிர்
மண்மறந் தாலு மறவா துறவெமை வாழ்த்துதுமே.

(158)

கிழவோன்றஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல்.

(இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்ட தலைவன் வேறோர் பற்றுக்கோடு பெறாது நெஞ்சுடன் கூறுதல்.

ஆந்தனை யுப்புனங் காத்தறி வாதி யனைத்துமள்ளி
யேந்தனை யார்தொழ வின்றகன் றாள்பின் னிரும்புவிக்கோர்
வேந்தனை யான்விறல் வேள்ஷம்சுத் தாசீன் வீயன்சிலம்பிற்
போந்தனை யான்மன மேயினி யென்றிவண் போதுவையே.

(159)

இவற்றுள் - கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுது கண்டிரங் கலும் பாங்கி புலம்பலுந்தலைவனிடத்தலைவி வருந்தலு முன்னிலைப்புறமொழி மொழிதலுந் தலைவி பாங்கியொடு பகர்தலும் நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கலுங் கிழவோன் றஞ்சம்பெறாது நெஞ்சொடு கிழத்தலு மாகிய வேழு மிரங்கற்கும், தலைவியைப் பாங்கி கழறலும் பாங்கி யச்சுறுத்தலும் பாங்கி தலைவிக் கவன்வரல் சாற்றலுமாகிய மூன்றும் வன்புறைக்கும், பாங்கி சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தலு முன்னிலைப்புறமொழி மொழிந் தறிவுறுத்தலு முன்னின்றுணர்த்தலு மோம்படை சாற்றலுமாகிய நான்கு மிற் செறிப்புணர்த்தற்கு முரியன. முன்னைய வேழில் நெஞ்சொடு கிளத்தலொழிந்த வாறும் வரைதல் வேட்கைக்கும், பின்னை நான்கும் வரைவு கடாதற்கு முரியன.

ஒருசார் பகற்குறி - முற்றிற்று.

பகற்குறியிடையீடு.

அஃதாவது:- பகற்குறிக்கண்வந்த தலைமகன் குறிக்கட் செல்லாது இடையீடு பட்டுப் போதல். இடையீடு - தடை; அது - விலக்கல் சேறல் கலக்கமென மூவகைப்படும்; அவை வருமாறு:-

இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்.

(இ-ள்.) இனி அடிக்கடி தாய்வருவள். நீவந்தாற் பழியுண்டாமென்று தலைவனைப் பகற்குறியிடத்து வராதே யென்று பாங்கி கூறுதல்.
அன்போ டருள்குணத் தான்ஷம்சுத் தாசீ னுருஞ்சிலம்பின்
முன்போ லடுத்தடுத்தண்ணலண் ணேலென்று மொய்புனத்தி
னென்போர் மறவ ரினிதிருந் தாரின்னு மேந்தியுழபார்
பொன்போ லொளிருட லன்னைபல் கால்வந்து போதுவளே. (160)

இறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை நோக்கி யுன்னுடைய தனபாரங்களினழகை யையுற்றுத் தாய் பார்த்துக் கவல்கின்றனள். இனியிப்புனத்தில் வரலொழிவாயென்று கூறுதல்.
இரப்பார்க் களிக்குமெம் மான்ஷம்சுத் தாசீ னிருஞ்சிலம்பிற்
பரப்பார் மதர்வீழிப் பாவையன் னாயுன்றன் பாரமுலைச்
சுரப்பார் பொலிவமெய்த் தோற்றமு நாற்றமுஞ் சூழ்ந்தனை தன்
கரப்பார் மனங்கனை நேகின ளின்றினிக் காவகமே. (161)

இறைமக ளாடிட நோக்கி யழுங்கல்.

(இ-ள்.) தலைவிதான் விளையாடிய விடங்களை விட்டுப் பிரிதற்கஞ்சி வருந்தல்.
ஆடித் திரிந்த சுனையும் பொழிலு மருந்தடமுந்
தேடிக் குறுகுநர்க் கென்றெரித் தென்னையென் செப்புமுள்ள
நாடித் தருந்திரு மால்ஷம்சுத் தாசீ னளினவெற்பிற்
கூடிப் பிரிபவர்க் கில்லையெக் காவலுமெய்க் கோணிலையே. (162)

பாங்கி யாடிடம் விடுத்துக் கொண் டகறல்.

(இ-ள்.) தலைவியைப் பாங்கி விளையாடிடத்தைவிட்டுத் தம்மூர்க்குக் கொண்டுபோதல்.
கார்கண் டுவக்கு மயில்கள் கிளிகள் ககைமணிப்
போர்கண் டுவந்தபு மான்ஷம்சுத் தாசீன் புனிதவெற்பி

னோர்கண்டு நம்பிர் வெண்ணியுண் மாழ்கு மிறைவர்க்கெங்கண்
ணீர்கண்டு மேவ நிகழ்த்துவி ரோவிந்த நீணறியே. (163)

இதுவரையும் ஏழாநாள் நிகழ்ச்சி யென்க.

பின்னானெடுத்தகை குறிவயி வீடுசென்றிரங்கல்.

(இ-ள்.) எட்டாநாள் தலைவன் குறியிடமாகிய மாதவிப்பந்தரிடத்து வந்து
காலநீட்டித்துத் தலைவியை நினைத்து வருந்துதல்.
கூட்டுக் கூகம்பிரிந் தாற்றெரி வாரெனைக் கூர்ந்தெவரும்
பாடு மொழியறிந் தோமறந் தோவிந்தப் பாரிடங்கொண்
டாடும் புகழ்ப்பெரு மான்ஷம்சுத் தாசீ னுட்கிரிவா
யோடுங் கலையினங் காளவ னோடி யொளித்ததுவே. (164)

தலைவன் வறுங்களநாடி மறுகல்.

(இ-ள்.) தலைவியில்லாத தினைப்புனத்தை நோக்கித் தலைவன் வருந்துதல்.
வெல்லு மதமலை வேள்ஷம்சுத் தாசீன் வியன்வரைவாய்க்
கல்லுங் கரைதரக் கண்ணீர் சொரிந்து கசிந்துருகி
யல்லும் பகலு மழிவேற் கெனவென் னளியினங்காள்
செல்லும் பொழுதெதுஞ் செப்பின னோவந்தத் தேமொழியே. (165)

குறுந்தொடி வாழுமூர்நோக்கி மதிமயங்கல்.

(இ-ள்.) தலைவியினூர்நேடிச் செல்வோமானால் அறிந்திலமென்று தலைவன்
மதிகலங்கிக் கூறுதல்.
நாடரி தாலவ னாரும் பெயருமு ணண்ணுநெறி
தேடரி தாலென்றுஞ் செல்லரி தாலவண் சேர்மறவர்
பாடரி தாலருண் மால்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்க்
கூடரி தாலென்செய் வேன்மன மேநிலை கொள்ளுதற்கே. (166)

இவற்றுள் - இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலு மிறைவியைப்
பாங்கி குறிவரல் விலக்கலுமாகிய விரண்டும் விலக்கற்கும், ஆடிடம்
விடுத்துக் கொண் டகறலொன்றுஞ் சேறற்கும், இறைமகளாடிட நோக்கி
யமுங்கல் முதலிய நான்கும் கலக்கத்திற்குமுரியன.

பகற்குறியிடையீடு - முற்றிற்று.

இரவுக்குறி.

அஃதாவது: - தலைவன் தலைவியை யிரவுக்குறியிற் கூடுதல்; அது - வேண்டல் மறுத்தல் உடன்படல் கூட்டல் கூடல் பாராட்டல் பாங்கிற் கூட்டல் உயங்கல் நீங்கல் ஆகிய ஒன்பது வகைப்படும்; அவை வருமாறு:-

இறையோ னிருக்குறி வேண்டல்.

(இ-ள்.) தலைவன் இருக்குறியை விரும்பிப் பாங்கியுடன் கூறுதல்.
 தருந்தா மரைக்கரத் தான்ஷம்சுத் தாசீன் றழிச்சிலம்பி
 லிருந்தாரை மேக மெழுந்தது வானி லிரவியுமத்
 திருந்தார் கலியகஞ் சேர்ந்தனை கங்குலுஞ் சேர்ந்ததுங்கள்
 லிருந்தாக வந்தனை மெல்லிநல் லீரிந்த வேளையிலே. (167)

பாங்கி நெறியின தருமை கூறல்.

(இ-ள்.) அது கேட்ட தோழி தலைவன் வரும் வழியில் சிங்கமுதலிய மிருகங்கள் சஞ்சரித்தலால் அவ்வழி வரலரிதென்று கூறுதல்.
 திண்டந்த மற்புயச் சேய்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி
 னொண்டந்த வெண்கலை வண்கலை தூர்த்தற் குவந்தெழுமுச்
 செண்டந்த பல்கய மெற்று மரிவதை தின்றெதிர்ந்திங்
 கண்டந்த வல்லிருட் போதுறு மாறென்கொ லாண்டகையே. (168)

இறையோ னெறியின தெளிமை கூறல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறிய வழியிலுள்ள மிருகங்களுக்கஞ்சேனாதலால் அவ்வழி வருத விலேசென்று தலைவன் பாங்கிக்குக்கூறுதல்.
 சினமா ரயிற்படைச் சேய்ஷம்சுத் தாசீன் சினமயமன்னாட்
 டனமாங் கரிக்குந் தடமாப் பணிக்குந் தழைத்தகுழி
 லினமா மிருட்கு மிடையா மரிக்கு மிடைவதல்லால்
 வனமார் விலங்கின் வகைக்கிடை யேனென்று மாதரசே. (169)

பாங்கி யவனாட் டணியியல் வினாதல்.

(இ-ள்.) தலைவனது நாட்டுப்பெண்களணியும் மணியையு மியலையும் பாங்கி வினாவுதல்.
 ஆடும் பொழிலு மணியுந் தொடையு மணிநலனுந்
 தேடுஞ் சறையுந் திமிரு மணமுறித் தேயமெங்குஞ்
 சூடும் பெருந்திறல் வேள்ஷம்சுத் தாசீன் சுகிந்தவெற்பு
 நாடும் படியெவை யோவுங்க ணாட்டின நாரியர்க்கே. (170)

தலைவ வவணாட் டணியியல் வினாதல்.

(இ-ள்.) பாங்கி குறிப்பறிந்து தலைவன் அவளுடைய நாட்டிலுள்ள வணிகலன் முதலியவற்றை வினாவுதல். குறிப்பறிதல் - வேண்டுவன கொடுத்தற்கென்க.
என்னாட் டணியிய லெல்லா மறிந்துனக் கென்பயன்செம்
பொன்னாட் டணியியற் பூவைநல் லாய்செழும் புத்தமிழ்தின்
சொன்னாட் டணியியன் மால்ஷம்சுத் தாசீன் சுடர்வரைவாய்
நின்னாட் டணியிய னீயே சொலப்பய னிச்சயமே. (171)

தன்னாட் டணியியல் பாங்கி சாற்றல்.

(இ-ள்.) வெளி.

கழையார் தரளஞ்செங் காந்தளம் போது கரைத்தசந்தத்
தழையா ரணினலந் தந்தண்ண லேசெழுந் தண்பொழில்வாய்
மழையார் திருக்கர மால்ஷம்சுத் தாசீன் மலையகத்தெம்
மீழையார் சுனைபடிந் தாடுவ ரெல்லியெவ் யாமத்துமே. (172)

இறைவிக் கிறையோன் குறையறி வறுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனை யோரிடத்து நிறுத்திவிட்டுத் தலைவியிடத்திற் சென்று தலைவன் குறையை யறிவித்தல்.

கொல்லும் புலியுங் கொடுவரி வேங்கையுங் கூர்ந்தெழுந்து
செல்லும் பெருவதைத் தேர்தனி யாய்க்கங்குற் செவ்வியிற்போர்
வெல்லும் பரிமத வேள்ஷம்சுத் தாசீன் வியன்கிரிக்குள்
வல்லும் பொருதைத் தீர்வரு வர்க்கென் வழத்துவதே. (173)

நேரா திறைவி நெஞ்சொடு கிளத்தல்.

(இ-ள்.) இவ்வாறு கூறக்கேட்ட தலைவியையயாது தன்னெஞ்சுடன் சொல்லுதல்.

இருளும் புயலு மீபமு மரியு மெதிர்த்துதம்மில்
வெருளுஞ் சிறுநெறிக் கானடைந் தெம்மிறை மேவருமோ
ரருளும் பொருளுமுள் னோன்ஷம்சுத் தாசீ னருங்கிரிவாய்
மருளும் படிமன மேவலித் தாளொரு வன்கணளே. (174)

நேரிழை பாங்கியோடு நேர்ந்துரைத்தல்.

(இ-ள்.) நெஞ்சொடு கூறிய தலைவி தோழியோ டுடன்பட்டுக் கூறுதல்.

உடலோ டுயிர்பொரு ளெல்லா மவரென் றுணர்ந்தவென்பார்
கடலோ பொருவாக் கருணைக்கண் ணாளார் கனிந்தெழிற்றெவ்

வடலோ டமரறுப் போன்ஷம்சுத் தாசீ னாருட்கிரிவாய்
மடலோ டொளிரு மலர்முகத் தீரென் வழுத்துவதே.

(175)

நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி யுடன்பட்டமையைத் தலைவனுக்குத் தோழி கூறுதல்.
போற்றியுந் தாழ்ந்தும் புகழ்ந்தும் பலபல புத்துரைகள்
சாற்றியு மன்னவ ணெஞ்சங் கனியத் தரணிமுற்றுந்
தீற்றிய வெண்புகழ்ச் சேய்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற்
நேற்றிய வாராற சேயெண்ணென் கோவுளாந் தேர்ந்துனக்கே.

(176)

குறியிடை நினைஇத் தாய்துயி லறிதல்.

(இ-ள்.) பாங்கி தலைவனைக் குறியிடத்து நிறுத்தித் தாயினது நித்திரையை
யறிதல்.
மணந்தந்த சந்தனம் புன்னைய சோகநன் மாதவீவங்
கணந்தந்த மல்லிகை முல்லையெ லாமொரு கைக்களிறுற்
றெணந்தந்த மெய்த்தவ வேள்ஷம்சுத் தாசீ னிருந்தடத்தம்
பணந்தந்த வல்குலம் பாவாய் நிரையறப் பாய்கின்றதே.

(177)

இறைவிக் கிறைவன் வரவறி வுறுத்தல்.

(இ-ள்.) தலைவிக்குத் தோழி தலைவன் குறியிடத்து வருதலையறிவித்தல்.
பூவார் மலருந் தழையுந் கொடுமுனம் போந்தவரின்
நேவார் விழியணங் கேசுக நாடியெ மாந்தறிஞர்
நாவார் நறுப்புகழ் மால்ஷம்சுத் தாசீ னளினவெற்பிற்
கோவா ரணியொளி யேவழி யாமனை கொண்டனரே.

(178)

தலைமகளைக் குறியிடத்துக் கொண்டு சேறல்.

(இ-ள்.) தலைமகன் வந்து நிற்குங் குறியிடத்துக்குத் தலைவியைப் பாங்கி
யழைத்துக் கொண்டு செல்லுதல்.
நஞ்சே யுழிப்படை நல்வீளக் காயெழு நள்ளிருள்வாய்த்
தஞ்சேவை காணத் தனித்திருந் தாரவர் தண்ணவர்கா
வஞ்சே யருட்கரத் தான்ஷம்சுத் தாசீ னாடுக்கலினத்
நெஞ்சே வழிதரப் போதுகம் வாவங்கெ னேரிழையே.

(179)

குறியுய்த்த தகறல்.

(இ-ள்.) பாங்கி தலைவியைக்குறித்த காவிடத்திலே செலுத்தி நீங்குதல்.
தண்டா மரையுலை நீலஞ்செங் கோங்கலி தன்சினைகண்
டண்டா வெணினுமென் னாரணங் கேயழ காண்மைமுற்றுங்
கண்டார் புகழ்பெரு மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற்
றொண்டா யெடுத்தமைப் பேன்வரு வேனில்லிச் சூழ்பொழிற்கே. (180)

வண்டுறை தாரோன் வந்தெதிர்ப் படுதல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை நேரே வந்து காணுதல்.
நூலேணி யில்லைலி மானமு மில்லை நுவலும்விஞ்சை
யாலேது மில்லையென் னாரணங் கேலிண்விட் டார்கலிமேற்
கோலேற வாளுமிக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுந்தடத்துன்
காலேணி யால்வந்த வாறெந்த வாரிந்தக் கங்குலிலே. (181)

பெருமக ளாற்றின தருமை நினைத் திரங்கல்

(இ-ள்.) தலைவி தலைவன் வரும் வழியின தருமை நினைந்து வருந்துதல்.
சுழிக்கு நதிக்குந் துளியா ரருவிக்குஞ் சூழ்ந்தகராக்
குழிக்குந் துணிந்திவ் வெருதனி யாண்மயல் கொண்டவல
மொழிக்குங் குணப்பெரு மான்ஷம்சுத் தாசீ னொளிர்வரைமுள்
வழிக்குஞ் சினவாது வந்ததெவ் வாரென் மழைவள்ளலே. (182)

புரவலன் நேற்றல்.

(இ-ள்.) அங்ஙனம் வருந்திய தலைவியைத் தலைவன் நெளிவித்தல்.
சீர்கண்ட வண்ணல்பி ரான்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்துன்
கார்கண்ட கூந்த லிருட்கிடை மின்னொளி கண்டணிகண்
டேர்கண்ட மென்முலை யல்குற் றடங்கொளு மென்னையின்றந்
நேர்கண்ட போதஞ்சு நாகங்க ளென்செயு நேரிழையே. (183)

புணர்தல்

(இ-ள்.) வெளி.
எடுக்க வெடுக்கக் குறையா வழுத வீருநலங்கொண்
டடுக்கப் படைத்தது வோயின்ன னாயுன்ற னாகமென்றுங்
கொடுக்கப் பிறந்தபு மான்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்
மடுக்க மடுக்கவுண் மாறாச் சுகந்தந்து வாழ்வித்ததே. (184)

புகழ்தல்

(இ-ள்.) வெளி

எமையா தரிக்குமிக் கோன்ஷம்சுத் தாசீ னிருஞ்சிலம்புஞ்
சமையாத பொம்மற் றகுதனத் தீருந்தஞ் சாயலெல்லா
மிமையாது நோக்கி யிகநிலை யின்றி யிருப்புமிங்ங
னமையாது வீண்போந் தலைந்தனர் காணல் வரம்பையரே. (185)

இறைமக ளிறைவனைக் குறிவால் விலக்கல்.

(இ-ள்.) யானையைச் சிங்கமோது மிராக்காலத்திலே வரிற்றுன்பமிகவுண்டா
மென்று பயந்து தலைவிதலைவன் வருதலை விலக்கல்.

ஒருகைக் களீறு மரவு மரியு முறுத்தெழுந்து
பொருகைக் குரியவிப் பொங்கிருட் சாரலிற் போந்தெவர்க்குந்
தருகைக் குயர்ந்ததக் கோன்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பில்
வருகைக் கெளிதல வந்தால் வருந்துயர் மன்னவனே. (186)

இறைவியை யில்வயின் விடுத்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை வீட்டி னிடத்துச் செல்லென விடுத்தல்.
கோணாது காக்குநற் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்ப்
பூணாது நூபுரச் சிற்றொலி வாணகைப் போதனைத்தும்
போணாது செஞ்சிவப் பேற்றா தடியுனைப் பெற்றவன்னை
காணாது போந்தருள் கன்னிநல் லாயுன் கடிமனைக்கே. (187)

இறைவியை பெய்திப் பாங்கி கையுறை காட்டல்.

(இ-ள்.) குறியிடத்து நீங்கிய பாங்கி தலைவியை யடைந்து கையுறை காட்டுதல்.
தண்ணார் நறவத் தளவமெல் லாமுன் றனீநகைகண்
டண்ணாந் துடைந்து மலர்வாய் விடுத்து மனுதினமு
மண்ணாள் பெரும்புய மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
லெண்ணா தெடுத்துவந் தேனணி வாயென்ற னேந்தியே. (188)

இற்கொண்டேகல்.

(இ-ள்.) தலைவியைப் பாங்கி வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு செல்லுதல்.
ஓல்காப் புகழ்ப்பெரு மான்ஷம்சுத் தாசீ னுயர்சிலம்பிற்
பல்கா ரமுதனை யாய்துயி னீத்தனை பார்க்கினம்மை
யில்கா ரணநினைந் தென்னினை யாள்சரி யின்றிளிநீ
செல்கா லெனநட வாவடை வாமந் திருமனைக்கே. (189)

பிற்சென்றிறைவனை வரவு விலக்கல்.

(இ-ள்.) தோழி தலைவியை மனையிற் சேர்த்த பின்பு தலைவன் பாற்சென்று இவ்விருளில் நீ வராதே யென்று விலக்கிக் கூறுதல்.

கண்மேற் பொருபுயத் தோன்ஷம்சுத் தாசீன் கனகதடத்
தின்மேற் பொருமுலைக் கின்பவன் பாயில் வீரலீலொருத்
தன்மேற் பொருபுலி வாழ்சிறு சாரலிற் சாரலினி
யெண்மேற் பொருபழி யின்றுவந் தாற்பழி யென்றைக்குமே.

(190)

பெருமகன் மயங்கல்.

(இ-ள்.) பாங்கியிவ்வாறு இரவுக்குறி விலக்கிய சொற்கேட்டு தலைவன் மனங் கலங்கிக் கூறுதல்.

செலவே யொறுக்கும் வரவே விரும்புஞ் செகதலமந்
நலவே மறந்தொரு நட்புரை தாங்கியிந் நானிலத்தோர்
குலவே ளெனவரு கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா
முலவே நிகர்த்தாய் மடந்தா யிதுகொல் லியல்புணக்கே.

(191)

தோழி தலைமக டுயர் கிளந்து விடுதல்.

(இ-ள்.) பாங்கி தலைவனுக்குத் தலைவிக்கு நேருந்துயரைக் கூறி நீ ஊர்போய்ச் சேர்ந்த செய்தி யாமறியும்படி அடையாளங் காட்டென்று கூறி விடுத்தல்.

வெறியார் மலர்த்தொடை வேள்ஷம்சுத் தாசீன் வியன்கிரிவாய்ப்
பொறியா ரரவப் பொதும்பிரூட் சாரலிற் போதுமுன்னூர்
நெறியா லலமரு நேரிழைக் கங்ங னிலைக்கினுன்றன்
குறியா லுயிரளித் தாளுதி போதியென் கொற்றவனே.

(192)

திருமகட் புணர்ந்தவன் சேறல்.

(இ-ள்.) தலைவியைக் கலந்த தலைவன் றன்னூர்க்குப் போதல்.

தொடிக்கடி செய்கரத் தோகை மருங்கெழிற் சூழ்ந்தரசர்
முடிக்கடி தந்தபெம் மான்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவா
யடிக்கடி நோக்குந் நலமரு யின்னினைல் லாய்ந்துநெறி
நொடிக்கடி மாற்றி யடைகுவ லென்பதி நுண்ணிடையே.

(193)

இவற்றுள்- இறையோ விருட்குறி வேண்டலும் நெறியினதெளிமை கூறுதலும் தலைமகனவணாட்டணியியல் வினாதலும் பாங்கி இறைவிக்கு இறையோன் குறையறிவுறுத்தலுமாகிய நான்கும் வேண்டற்கும், பாங்கி நெறியின தருமைகூறலும் இறைமகள் இறைவனைக்குறி வரல் விலக்கலும் பாங்கி இறைவனை வரவு

விடக்கலுமாகிய மூன்றும் மறுத்தற்கும், பாங்கி யவனாட் டணியியல் வினாதலும் அவற்குத் தன்னாட் டணியியல் பாங்கி சாற்றலும் நேரிழை பாங்கியோடு நேர்ந்துரைத்தலுமாகிய மூன்றும் உடன்படற்கும், தலைமகள் நேர்ந்தமை பாங்கி தலைவற்குணர்த்தலும் குறியிடை நிரீஇத்தாய் துயிலறிதலும் இறைவிக்கு இறைவன் வரவறிவுறுத்தலும் அவட்கொண்டு சேறலுமாகிய நான்கும் கூட்டற்கும், தலைமகள் தலைமகளை யெதிர்ப்படுதலும் தேற்றலும் புணர்தலுமாகிய மூன்றும் கூடற்கும், தலைமகன் புகழ்தலும் கையுறைகாட்டலுமாகிய இரண்டும் பாராட்டற்கும், தலைமகன் தலைவியை யில்வயின் விடுத்தலும் பாங்கி தலைமகளை இறக்கொண்டே கலுமாகிய இரண்டும் பாங்கிற் கூட்டற்கும், நேராதிறைவி நெஞ்சோடு கிளத்தலும் தலைமகள் ஆற்றினதருமை நினைத் திரங்கலும் பெருமகன் மயங்கலும் தோழிதலைமகன்துயர் கிளந்து விடுதலுமாகிய நான்கும் முயங்கற்கும், பாங்கி குறியுய்த்தகறலும் திருமகட் புணர்ந்தவன் சேறலுமாகிய இரண்டும் நீங்கற்கு முரியன. முயங்கல்- வருந்துதல்.

இதுவரையும் எட்டாநான் நிகழ்ச்சி.

இரவுக்குறி-முற்றிற்று.

இரவுக்குறி யிடையீடு.

அஃதாவது - இரவுக்குறிக்கண்வந்த தலைமகள் அல்ல குறிப்பறிதலால், இடையீடுபட்டுப்போதல்; அஃது அல்லகுறியெனவும் வருந்தொழிற் கருமையெனவு மிரண்டுவகைப்படும்; அவை வருமாறு. இடையீடுபடுதல்- குறி தவறுதல்.

இறைவிக் கிகுணை யிறைவர வுணர்த்தல்.

(இ-ள்.) மறுநாளிரவில் தலைவன் வருதலைத் தலைவிக்குப் பாங்கி கூறுதல். பொன்னாக மேனிப் புணர்முலை யாயென்கொல் பூவரசர் மன்னாக வந்தவெம் மாண்டிசுத் தாசீன் மருவலர்ப்போற் புன்னாக சேக்கைப் புறம்விடுத் தீவ்விருட் போதிலன்னத் தன்னாகஞ் சோரச் சலியா தெழுந்து தழுங்கின்றதே. (194)

தான் குறி மருண்டமை தலைவி யவட் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவிதான் அல்ல குறியிடத்துத் தலைவனைக் காணாமையால் மீண்டு விடியற்காலத்துவந்து பாங்கியுடன் கூறுதல். அல்லகுறியிடம்- குறிதவறிய விடர். உள்ளார் கெளிதல வேறோர் குறியெயென் னுட்கமல வள்ளர் குறியென மானித் தெழுந்து மலைகடலும்

கொள்ளர் குறுபுகழ்க் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்
நள்ளர் பொழுதிடை நான்ப்பட்ட துன்பமென் னங்கையரே. (195)

பாங்கி தலைவன் றிங்கெடுத் தியம்பல்.

(இ-ள்.) தோழி தலைவன் பொல்லாங்கை யெடுத்துக் கூறுதல்.

* ஆயா தவரை யடுத்தன நாமவ ரன்பொழிந்திங்
கோயா துறுதவத் தோன்ஷம்சுத் தாசீ னொளிர்வரையீர்
பாயா வருமிருட் பானா ளிரவீடைப் பற்றலர்போன்
மாயா தியற்றி மறைந்தன ரிந்த வடுக்குறியே. (196)

தலைவன் புலர்ந்து போதல்.

(இ-ள்.) தலைவன் தான் குறிக்கப்பட்ட இடத்தி லிருந்து, தலைவி அல்லகுறி
யடைந்து வாராமையால் வருந்தித் தன்னூர்க்குப் போதல்.

போர்தந்த வாட்கைப்பு மான்ஷம்சுத் தாசீன் பொருந்தலர்போன்
மார்தந்த கொங்கை மகிழ்நலம் வேட்டு வரவழைத்திக்
கார்தந்த கங்குற் கணையிருட் சாரலிற் கைவிட்டுவெட்டு
சூர்தந்த நஞ்சே யுனக்கே னொருகொம்பு சூடுதற்கே. (197)

இதுவரையும் ஒன்பதாநாள் நிகழ்ச்சி.

புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கல்.

(இ-ள்.) ஒன்பதாநாள் இருள் புலர்ந்த பின் தலைவி வெற்றிடத்தைக்கண்டு
வருந்துதல். இருள்புலர்தல்-விடிதல்.

கார்செய்த வண்கைப்பு மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பில்
யார்செய்த மாதவ மோமடி காளவ தற்பகலு
நீர்செய்த மாதவ மோவென்ற னாயகர் நீளணியிலொன்
றேர்செய்த தும்மை யிருஞ்சுகம் யாவுயின் றெய்துறவே. (198)

தலைவி தன்றுணைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தன்றுன்பத்தைத் தன்றோழிக்குச் சொல்லுதல்.

முடியிருந் துண்ப தெனநினைந் தேவைர் மூட்டியவன்
படியிருந் துண்ணுங் கரும்பிணை யாய தகிலமெல்லாங்
குடியிருந் தார்புகழ்க் -கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்த்
தொடியிருந் தோங்குகை யாயினிச் சூழ்வதென் றொல்லினைக்கே. (199)

தலைமக ளவலம் பாங்கி தணித்தல்.

(இ-ள்.) தலைவியின்றுன்பத்தைத் தோழி தணித்துக் கூறுதல்.
வீணா யழுங்கி மெலியன்மின் நேநந்த மெய்யருளார்
பூணார் படிற்றுரை வாய்மையு நீக்கிலர் பொங்கியம்பல்
கோணா ததிர்முன்றிற் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்பொழில்வாய்
மாணார் முடங்கலும் பூப்பதுண் டோவல்லி மாமலரே. (200)

இறைவனமேற் பாங்கி குறிபிழைப்பேற்றல்.

(இ-ள்.) பத்தாநா ளிரவுக்குறியில் வந்த தலைவன்மேற் பாங்கி அல்லகுறிப்பிட்ட
குற்ற மேற்றிக் கூறுதல்.
பெண்ணா ரமுதப் பெருநலங் காத்துமைப் பேணுமெம்மை
யெண்ணா தொறுத்தீர் மறந்தீர் வரவினி யென்றுமும்முர்
மண்ணாள் வரோதயன் மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
லண்ணா லறியே னறிந்தா விருப்பெமக் கவ்விடமே. (201)

இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்.

(இ-ள்.) மேற்கூறிய குற்றத்தைத் தலைவன் றலைவி மேலேற்றிக்கூறுதல்.
எல்லா மவளெனக் கேதொன்று மில்லையென் றெண்ணியெழும்
பொல்லா விரவிடைப் புக்கலைந் தேனைவிண் பூதலத்துஞ்
சொல்லா லுயர்ப்பெரு மான்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரியாய்
நல்லாய் மறந்தனை யென்றனை யேற்பழி நாளைக்குமே. (202)

அவள் குறிமருண்டமை யவளவற் கியம்பல்.

(இ-ள்.) தலைவி குறி மயங்கியதைப் பாங்கி தலைவனுக்குக்கூறுதல்.
மாங்கனி யாவி வீழ்வெழுந் தோடிநின் வண்குறியென்
றாங்கனி யாயமந் தோவலைந் தாக மலுத்தளவீல்
சோங்கனி யாவர்க்கு மால்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரியோய்
பூங்கனி பட்ட துயரள வோவிந்தப் பூவளவே. (203)

அவன் மொழிக் கொடுமை சென் றவட் கியம்பல்.

(இ-ள்.) தலைவன் சொல்லிய சொல்லின் கொடுமையைத் தோழிதலைவிக்குச்
சொல்லுதல்.
வானே றுதிரொலி வல்லியங் கைம்மலை மற்றனவுந்
தானேறு மல்லிடை நின்வர வின்றித் தனித்துழன்றொர்

கோனே றணையதக் கோன்ஷம்சுத் தாசீன் குலக்கிரிவாய்
யானேறிப் போந்தன னென்றன ராலன்ப ரேந்திழையே. (204)

என்பிழைப் பன்றென்றிறைவி நோதல்.

(இ-ள்.) குறி பிழைத்தது என்பிழை யன்றென்று தலைவி நொந்துகூறுதல்.
சித்தமெ லாமவர்க் கேகுறிக் கேசெவி சேர்த்தலர்வாய்ச்
சத்தமெ லாங்குறித் தேன்றவித் தேன்பைந் தமிழ்க்கணிதூ
சத்தமெ லாந்தரு வோன்ஷம்சுத் தாசீ னடுக்கலிலென்
யுத்தமெ லாமறி வீர்வினை யோவிலையொண்ணுதலே. (205)

இப்பன்னிரண்டும் அல்லகுறியின் விரியென்க.

இதுவரையும் பத்தாநாட் பகல் நிகழ்ச்சி.

தாய்துஞ்சாமை.

(இ-ள்.) தாய் விழித்திருத்தல்.

நள்ளென் றிருண்டு நடுநிசி போதர நற்றமிழ்க்குக்
கெள்ளென் றளிக்குமிக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பிற்
றெள்ளென் றெவையுஞ் செழுந்தயில் கொண்டுறற் றேர்ந்தமண்ணை
தள்ளென் றவைமறந் தாளிருந் தாளென்ன சஞ்சலமே: (206)

நாய் துஞ்சாமை.

(இ-ள்.) தாயுறங்கியபின் ஊரிலுள்ள நாயுறங்காதிருத்தல்.

நாய்துயி லாத சளமொழிந் தாலுமச் சாந்பிருந்த
பேய்துயி லாதுபெம் மாண்ஷம்சுத் தாசீன் பெருஞ்சிலம்பி
னாய்துயி லாதவ் விழிதுயின் றாலு நொற்றுமதன்
வாய்துயி லாது வருவதெவ் வாரண்பர் மாதரசே. (207)

ஊர்துஞ்சாமை.

(இ-ள்.) நாயுறங்கினும் ஊரிலுள்ளா ருறங்காதிருத்தல். ஊர்- ஆகுபெயர்.

தோடுறங் காமலர்த் தோகைநல் லாயிறை சூழ்வறநற்
கோடுறங் காமுன்றிற் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிசேர்
காடுறங் காசுருங் காருறங் காகடற் காவுறங்கா
நாடுறங் காததற் கென்செய்த னோமுண்ணை நாட்பழியே. (208)

காவலர் கடுகுதல்.

(இ-ள்.) ஊர் துஞ்சியபின் நகர்காப்போர் பறை யடித்துக்கொண்டு ஊர் சுற்றிக் கடுகி வருதல். கடுகல் - விரைதல்.

படிப்பா லுயர்ந்தநல் லோன்ஷம்சுத் தாசீன் பனிவரையின்
றொடிப்பான் மொழியியற் றோகையின் னேயஞ்சிச் சூழ்வறத்தீங்
கொடிப்பான் றிசைமுற்று முற்றெழு காவல ரோங்குபறைக்
கடிப்பா னதிரொலி காலனென் றாயதெங் காதிணைக்கே. (209)

நிலவு வெளிப்படுதல்.

(இ-ள்.) தலைவன் வருதற் கிடையூறாய் நிலா வெளிப்படுதல்.
தேறாத் தெளிவினென் செல்வர்வந் தேகுந் திருவருகைக்
கூறா யருளுர வோன்ஷம்சுத் தாசீ னொளிர்வரையி
னீறாக் கரித்தெனை நித்தலுங் காய்ந்தவிந் நீண்மதிக்கு
மாறாக் களங்க மலிந்து மதியிலை மாதரசே. (210)

கூகை குழறுதல்.

(இ-ள்.) கூகை குழறக் கேட்ட தலைவி யஞ்சிக் கூறல்.
வஞ்சின மோபகை யோமுனி வோவரு மங்குலவிர்தூன்
மஞ்சின மோங்குகைம் மால்ஷம்சுத் தாசீன் வளநகர்வாய்த்
துஞ்சின தோர்ந்துமென் றோகைவெங் கூகை தொடர்ந்தரச
ரஞ்சின ராக வரற்றியென் னாலி யழிக்கின்றதே. (211)

கோழி குரற் காட்டுதல்.

(இ-ள்.) இருவர்க்கு மிடையூறாய்க் கோழி கூவுதல்.
ஆவற் கருமருந் தன்னநம் மன்ப ரலுத்தகல
மாவற் புயப்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையமன்னாய்
மேவற் கடையெழு யாமத்தி னஞ்சிறை விட்டடித்துச்
சேவற் குறர்செயச் செய்ததென் னோமுனைத் தீவினையே. (212)

இவ்வேழும் இரவுக்குறி யிடையீட்டில் வருந்தொழிற் கருமையின்
விரி; இவ்வேழில் ஒவ்வொன்றுக்கும் நந்நாற்கு நாழிகையாகக் கொள்க.
இரவுக்குறியிடையீட்டு - முற்றிற்று.

வரைதல் வேட்கை.

அஃதாவது - இடையீடுபட்டதனாற் பதினொராநாள் தலைவி மணஞ் செய்தலை விரும்பல்; அஃது - அச்சம் உவர்த்தல் ஆற்றாமையென மூன்று வகைப்படும்.; அவை வருமாறு:-

தலைமகளைப் பாங்கி பருவரல் வினவல்.

(இ-ள்.) தலைவி துன்பமுற் றிருத்தலைத் தோழி கேட்டல். வாடா மலர்முகம் வாடினை மைக்கண் வடித்தனைபைந் தோடா ரலறெதுஞ் சூடினை யாயன்னை சொற்ற துண்டோ கோடாத கோன்மையங் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்சிலம்பி னோடாத மாணனை யாயுரை யாயென்கொ லுற்றதுவே. (213)

அருமறை செவிலி யறிந்தமை கூறல்.

(இ-ள்.) தலைவி யரிய களவொழுக்கத்தைச் செவிலித்தா யறிந்தமை பாங்கிக்குக் கூறுதல். தண்டா வளத்தன தோன்ஷம்சுத் தாசீன் றடத்தணங்கே யொண்டா ரகைமதி போலுநம் மன்னை யுடற்பசப்பும் வண்டார் புனைகுழற் சோர்வுங்கட் சேப்பு மயக்குமெதிர் கண்டா ளயிர்த்தறிந் தாடொடுத் தாளிரு கட்கணையே. (214)

தலைமகன் வருந்தொழிற் கருமை சாற்றல்.

(இ-ள்.) தலைவி தலைவன் வருதற்கருமை பாங்கிக்குக் கூறல். தாயோ துயில்கிலள் ஞானியு முரன்ன சாற்றுபறை வாயோ வடைக்கில கூகையுங் கோழியு மானுமதித் தீயோ சுடுமலை யெல்லாந் தொலைத்தண்பர் சேர்வதெவ்வா றாயோ வெனுங்குணத் தான்ஷம்சுத் தாசீ னருட்கிரிக்கே. (215)

தலைமகனூருக்குச் செலவொருப்படல்.

(இ-ள்.) தலைவனிருப்பிடத்துக்குப்போதற்குத் தலைவி துணிந்துபாங்கிக்குக் கூறுதல். கூரா ரயில்விழிக் கோமள மேந்தநங் கொற்றவருந் நேரா யடைந்தவர் நேர்மையெ லாங்கண்டு நீக்கமுறின் றேரார் குலவரிச் சேய்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி லோரா துடல்பொரு ளாவியெ லாமவர்க் கொப்பிப்பமே (216)

பாங்கி யிறைவனைப் பழித்துரைத்தல்.

(இ-ள்.) தோழி தலைவனை நிந்தித்துக் கூறுதல்.

மறங்கா லயில்லீழி மங்கைநல் லாயவர் வளர்த்தையன்பிற்
புறங்கா தலுமுள தன்றகன் றாரவண் போந்துமென்னோ
வறங்கா தலித்தபு மான்ஷம்சுத் தாசீ னருஞ்சிலம்பி
லிறங்காத் துறையி லிறங்கிய தானமக் கில்வினையே. (217)

இறைவி யிறையோன்றன்னை நேர்ந்தியற்பட மொழிதல்.

(இ-ள்.) பாங்கி தலைவனியலைப் பழித்து பொறாளாய்த்தலைவி தலைவனோ
டுடன்பட்டவளாயவனியலைக்கூறுதல்.

அல்லும் பகலு மடுத்தடுத் தாகு மமைவிலருர்
புல்லுஞ் சுகமும் புறத்துள தாலெனீற் போற்றலர்போர்
வெல்லும் பெருந்திறல் வேள்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பிற்
சொல்லுங் குறையெவை யோவன்பர் பாலினித் தோகையரே. (218)
இதுவரையும் பதினொராநாள் நிகழ்ச்சி.

கனவு நலி புரைத்தல்.

(இ-ள்.) தலைவன் கனவிற் கூடினனாக, விழித்தபின்பு பொய்யாய்ப்போன
துன்பத்தைப் பன்னிரண்டாநாள் தலைவி பாங்கியினிடத்திற்கூறுதல்.

கூரா தொருதுயில் கொள்ளவு மன்பர் குறுகியென்னை
வாராய் முலைதிற வாய்நெகி ழாய்கலை வாயமுதந்
தாரா யெனுமுனல் லோன்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பிற்
காரார் குழலணங் கேவிழித் தேனவர்க் காண்கிலனே. (219)

கவினழி புரைத்தல்.

(இ-ள்.) விகாரத்தாற்றலைவிதன் னலனழிந்ததைப் பாங்கியுடன் கூறுதல்.

காட்டுக் கெறித்தநி லாவென வெண்ணீரு கைக்கயச்செங்
கோட்டுத் தனைநல மன்பர்கைப் பேழையிற் கூடலின்றிப்
பாட்டுக் கினியபெம் மான்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்ச்
சோட்டுக் கருங்கொடி சூழ்நுத லாய்நிதஞ் சோர்கின்றதே. (220)

தன்றுடர் தலைவற் குணர்த்தல் வேண்டல்.

(இ-ள்.) தலைவி தன் றுன்பத்தைத் தலைவனுக்கு அறிவிக்க வேண்டுமென்று
பாங்கியுடன் கூறுதல்.

பிடியோ டனாநடைப் பெண்ணணங் சேமயல் பெற்றதல்லா

வடியோ டெவரை யடைந்தன மன்பர்க் கரசர்மணி
முடியோ டிறைஞ்சிசை வேள்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய்த்
தொடியோ டறுவை தொலைந்தன ளென்னமுன் சொல்லுதற்கே. (221)

துன்புற்ற பாங்கி சொல்லெனச் சொல்லல்.

(இ-ள்.) யான் துயரடைதலைத் தலைவற்கு நீ சென்று சொல்லென்று தலைவி
கூறியதற்குத் தலைவியை நோக்கிப் பாங்கிகூறுதல்.

பிணைதந்த வன்பிரு பேர்க்கிடை மற்றையர் பேசலென்னோ
கணைதந்த வேல்விழிக் கன்னிநல் லாய்புலிக் காவலர்கட்
கணைதந்த செம்பதத் தான்ஷம்சுத் தாசீ னருங்கிரிமே
லிணைதந்த நின்மய னீயே சொலச்சக மெய்துறுமே. (222)

அலர் பார்த்துற்ற வச்சக்கிளவி.

(இ-ள்.) ஊரிலுள்ளார் சொல்லும் பழிச்சொல்லைக் கருதி அதனாலுற்ற பயத்தாற்
றலைவி கூறுஞ்சொல்.

மலர்க்குள் ளொளிசு மதிமுகத் தீரைம் மலர்க்கணைவில்
வலர்க்குள் ளுடைந்து மறுகேன் மறகநன் மண்டலிகர்
பலர்க்குள் ளுயர்ந்தபு மான்ஷம்சுத் தாசீன் பவளவல்லி
யலர்க்குள் ளவரா வலர்தந்த திர்த வரும்பதியே. (223)

ஆறு பார்த்துற்ற வச்சக்கிளவி.

(இ-ள்.) வழியைப்பார்த்து அதனாலடைந்த பயத்தாற் றலைவி பாங்கியை
நோக்கிக் கூறுஞ்சொல். பார்த்தல்-கருதல்.

பேரா ரமுதப் பிழம்பே யெளியேன் பெறற்குறுமோ
காரார் கயந்துவைத் தன்பர்செந் நீர்படி காண்மலர்பூந்
தாரார் துணைப்புயத் தான்ஷம்சுத் தாசீன் றடத்திலென்கண்
ணீரார் கழுவியைம் பாலாற் றுடைக்குமந் நீர்மையின்றே. (224)

காம மிக்க கழிபடர் கிளவி.

(இ-ள்.) தலைவி ஆசைமிகுந்து சிறப்பச் சிந்தித்துச் சொல்லுஞ்சொல்;
இக்கிளவிக்குக் கடல், கானல், விலங்கு, புள் முதலியவற்றை விளித்துத் தலைவி
யிரங்கிக் கூறுதன் மரபு.

எறியு மலைகட லேசற வேகுரு கேயினமுஞ்
செறியும் பெருந்தவத் தோன்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற்
பறியுந் தொடியும் படருந் துணியும் பசப்புமையல்
வெறியுஞ் சிறையும் வீளைவு முணர்ந்திலர் மெய்யன்பரே. (225)

தன்னுட்கையாறெய்திடு கிளவி.

(இ-ள்.) தலைவி தன்னிடத்துத் துன்பத்தைப் பிறிதொன்றன் மேலிட்டுச் சொல்லுதல்.

மஞ்சங் கடுத்தனை மையற் பெருத்தனை மாமுலையும்
வீஞ்சப் பொலிந்தனை மெய்யும் வெளுத்தனை வேற்றரசர்
துஞ்சப் பொருபடை வேள்ஷம்சுத் தரசீன் சுடர்க்கிரிகண்
டஞ்சும் பிறையே யகன்றதுண் டோநிற்கு மன்பிறையே. (226)

நெறி விலக்குதல்.

(இ-ள்.) தலைவி தலைவன் வரும் வழியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதல்.

பேரா தரப்பெரு மாண்ஷம்சுத் தரசீன் பிறங்கவென
வேரா ரீளமுலை யேகுறள் பேயோ டிருசுடருந்
தேரா தயிர்க்குஞ் சிறுநெறிச் சாறற் செறியிருளில்
வாரா திருக்க வழத்துதி யன்பர்க்கென் வந்தனமே. (227)

குறி விலக்குவித்தல்.

(இ-ள்.) தலைவி தலைவன் வரு மிரவுக்குறியை விலக்கெனப் பாங்கியொடு கூறுதல்.

நெறிக்குங் கருங்குழ லாய்புனங் காவ னீகழ்த்தினளெல்
வெறிக்கும் பகலவ ணைய்வதல் லாலன்பர்க் கேதிலரைத்
தறிக்குங் கடுத்தலை வேள்ஷம்சுத் தரசீன் தடத்தகத்தற்
குறிக்குங் குறிக்குட் குறுகலென் றோதலர்க் கோதையின்னே. (228)

வெறி விலக்குவித்தல்.

(இ-ள்.) தாய்தந்தையர் வெறியாடுதலை விலக்கும்படி பாங்கிக்குத் தலைவி கூறுதல். வெறியாடுதல் : ஆடறுத்துப் பலியிடுதல்.

சேய்கொண்ட பூம்பதத் தோண்ஷம்சுத் தரசீன் சிலம்பிலெம்மைப்
பேய்கொண்ட தெண்ண வறிவழிந் தன்பருட் பெய்யுமைய
ணைய்கொண்ட தோர்கில னாய்வெறி யாட னுடங்குரிடைத்
தாய்கொண்ட வாலணங் கேதலிர்ப் பாய்வருந் தண்புகழே. (229)

பிற விலக்குவித்தல்.

(இ-ள்.) தலைவி யிதர வாவைத் தலைவற்குச் சொல்லி அவர் வரவைவிலக்கெனப் பாங்கிக்குக் கூறுதல்.

சரச குணசக மால்ஷம்சுத் தரசீன் றனிச்சிலம்பி
லரச மதகரி யட்டவர்க் கன்றி யணியறுகின்

முரசு மதிர் தொனி யார் மணத் தென்ன முடுகிமலர்ப்
பிரச நறுங்குழ லாய்விலக் காயவர்ப் பிற்படவே.

(230)

குரவரை வரைவெதிர் கொள்ளுவித்தல்.

(இ-ள்.) நந்தலைவர் விட்ட பெரியோர் மணம்பேசிவர அவரை நம்மவ
ரெதிர்கொண்டழைக்குமாறு செய்யெனத்தலைவி பாங்கி யொடு கூறுதல்.
வாண்கொண்ட மெய்ப்புகழ் மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்
பிளாண்கொண்ட கற்பழி யாதன்னை யாதியர் நாடுமன்பர்
தாண்கொண்ட மன்றலந் தூதெதிர் கொள்ளத் தழைத்தகனைத்
தேண்கொண்ட காலியஞ் சேல்வீழி யாய்சொல் செழுங்கிளைக்கே. (231)

இவற்றுள் - அருமறை செவிலியறிந்தமை கூறலுந்தலைமகன் வருந் தொழிற்கருமை
சாற்றலும் அலர்பார்த்துற்ற அச்சக்கிளவியும் ஆறு பார்த்துற்ற அச்சக்கிளவியும் நெறி
விலக்குவித்தலும் குறி விலக்குவித்தலும் வெறி விலக்குவித்தலும் பிற
விலக்குவித்தலும் குரவரை வரைவெதிர் கொள்ளு வித்தலுமாகிய ஒன்பதும்
அச்சத்திற்கும், தலைமகனூர்க்குச் செலவொருப் படுதலும் பாங்கியிறைவனைப்
பழித்தலும் தலைவி யிறையோன்றன்னை நேர்ந்தியற்பட மொழிதலுமாகிய மூன்றும்
உவர்த்தற்கும், பாங்கி பருவரல் வினவலும் கனவு நலிபுரைத்தலும் கவினழி புரைத்தலும்
தன்றுயர் தலைவற் குணர்த்தல் வேண்டலும் துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லலும்
காம மிக்க கழிபடர் கிளவியும் தன்னுட்கையா நெய்திடுகிளவியுமாகிய ஏழும்
ஆற்றாமைக்கு முரியன. பருவரல் வினவிய பாங்கியென்பதற்குவினவலு மொரு
துறையாக்கலாற் குத்திரத்திற் கூறிய பதினெட்டுக்கு மேற் பத்தொன்பதாயிற்று.

இதுவரையும் பன்னிரண்டாநாள் நிகழ்ச்சி.

வரைதல் வேட்கை-முற்றிற்று.

வரைவு கடாதல்

அஃதாவது - பாங்கி தலைவனுடன் வரைவுகடாதல். வரைவு கடாதல் -
மணம் வினாவுதல்; அது - பொய்த்தல் மறுத்தல் கழறல் மெய்த்தலென நான்கு
வகைப்படும்; அவை வருமாறு:-

வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல்.

(இ-ள்.) முன் வரைதல் வேட்கையில் தலைவி அருமறை செவிலியறிந்தமை
கூறியவதனைத் தோழி தன்னைச் செவிலி வினவியதாகவும் அதற்குத் தான்
மறைத்துக் கூறியதாகவுந் தலைவற்குக் கூறுதல்; இக்கிளவிமுதல், பின்வரும்
கவினழிபுரைத்த லீறாகக் கூறிய கிளவிகள் பலவற்றுள்ளும் குறிப்பினானும்
வெளிப்படையானும் வரைவுகடாவிய வாறு கண்டுகொள்க.

கிளையோ ஓலகளிப் போன்ஷம்சுத் தாசீன் கிளர்சிலம்ப்
முளையோ டிகல்புயத் தன்னையு மென்னை முடுகியிவள்
வளையோ டறுவை வழங்கிய தேதென மங்குலெல்லாங்
களையோ டிசைவகை சுற்றான ளென்னைக் கரந்தனளே. (232)

அலரறிவுறுத்தல்.

(இ-ள்.) ஊரில் தலைவியைத் தூற்றும் அலர்விரிந்ததென்று தலைவனுக்குப்
பாங்கி யறிவுறுத்தல். அலர் - பழிமொழி. அறிவுறுத்தல் - அறியும்படி கூறுதல்.
ஆர்வா யடைப்பினு மூர்வா யடைப்ப தரிதெனநன்
கோர்வா யீறையா யுனதிரு கையல ருற்றலிந்தப்
பார்வா யலரெனப் பைங்கொடி சோரப் படர்ந்தமுடிச்
சார்வா யலர்ந்ததெம் மான்ஷம்சுத் தாசீன் றடத்தக்கதே. (233)

தாயறிவுறுத்தல்.

(இ-ள்.) தலைவியின் களவைத் தாயறிந்தாளென்று தலைவனுக்குத் தோழி
யறிவுறுத்தல்.
காமா நலஞ்சுடக் காய்ந்தொளி மாழ்கிக் கரிந்தமுலைக்
காமா வலிபசப் பாதிசண் டேங்கி யகிலமெல்லாந்
தாமா வருபெரு மான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்போ
யேமாந் தனையிவை யென்கொலென் றாளன்னை யென்னையுமே. (234)

வெறியச்சுறுத்தல்.

(இ-ள்.) அன்னை வெறியாடுதல் செய்ய நினைத்தாளென்று தலைவனுக்குப்
பயமுறுத்திப் பாங்கி கூறுதல்.
அடலுற்ற வண்ணல்பி ரான்ஷம்சுத் தாசீ னாஞ்சிலம்பின்
மிடலுற்ற வேலன்ப நீயலி யாமயல் வெவ்வழன்முண்
டுடலுற்ற தோர்கில ளாயுலை வாயயர்ந் துள்ளுடைந்து
கடலுற்ற கண்ணியென் றாய்வெறி யாடற் கருதினளே. (235)

பிறர்வரை வுணர்த்தல்.

(இ-ள்.) பிறர் மணங்குறித்து வந்ததைத் தலைவற்குப் பாங்கி கூறுதல்.
சங்கைக் குரியு மான்ஷம்சுத் தாசீன் றடத்துறுவேற்
செங்கைக் கொளிரர் சேமுகத் திங்களுஞ் சேல்விழியுங்
கொங்கைக் குடமுங் குறுநகை யங்குழற் கொண்டலுங்கண்
டெங்கைக் குருகா தவரெவ ரேயிவ் விருநிலத்தே. (236)

வரைவெதிருணர்த்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனை நோக்கி நீ மணங்குறித்துத் தூதனுப்பினால் தலைவி சுற்றத்தா ரெதிர்கொண்டு வருவரெனக் கூறுதல்.

பொய்க்கலை யாப்பொரு னேநன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பின்
மெய்க்கலை கண்டவர் மேலினன் பாவவர் மேயவரு
கைக்கலை யாதெதிர் வாரெமர் வெண்ணெய் கரத்திருத்தி
நெய்க்கலை வாரென நீயலை யேலல்லி னீன்குறியே. (237)

வரையுநாளுணர்த்தல்.

(இ-ள்.) தலைவனுக்குப் பாங்கி மணஞ்செய்யுநாளையறிவித்தல்.
மணிமா. ளீகைத்திரு மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
கணிமா மலருங் கலைமதி வட்டமுங் கண்டதன்றி
யணிமா வருபெரு மாவலர் வாயமு தாயிழையை
ந்ணிமா மணம்பெறக் காலமு நேரமு நாளுயின்றே. (238)

அறிவறிவுறுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைமக ளறிவைத் தலைவனுக் கறியக் கூறுதல்.
பூமக ணாதனெம் மான்ஷம்சுத் தாசீன் புனிதவெற்பி
னாமக ணாமக ளென்னநன் னீதி நயந்தெவர்க்குங்
கோமக ணின்பழி யன்னையி னென்னையுங் கொண்டொழித்துக்
காமக ளாயின ளன்பமற் றேது கழறுவதே. (239)

குறிபெயர்த்திடுதல்.

(இ-ள்.) பாங்கி யிக்குறி யியல்பல்ல, வேறோர் குறியிடை வருகவென்று தலைவனுக்குக் கூறுதல்.
மாணாப் பொலிபுய மால்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்ப்
பேணாப் பெருந்தவத் தண்ணணின் சார்வைப் பெரிதுமுண்ணி
வீணாய்க் கலங்குமென் மெல்லிநல் லாளன்னை மேலியங்கண்
காணாக் குறிபெயர்த் தாடுக நீயமுன் கன்னியுமே. (240)

இதுவரையும் பதின்கூன்றாம்நாள் நிகழ்ச்சி

பகல் வருவானை யிரவு வருகென்றல்.

(இ-ள்.) வெளி.

வில்லுக்கு வல்லவெற் பாவீண்மண் ணாசி விளங்கினுந்தன்
 சொல்லுக்கு வல்லபு மான்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிமே
 வல்லுக்குப் பூப்பதல் லாலளி யார வனுதினூ
 மெல்லுக்குப் பூப்பதுண் டோவில எல்லி யிருமலரே.

(241)

இரவு வருவாணைப் பகல் வருகென்றல்.

(இ-ள்.) வெளி.

நஞ்ச முயிழ்படை வேலோய் ககனொடு நானிலமு
 மஞ்ச வெண்புரப் போன்ஷம்சுத் தாசீ னுட்கிரிமேல்
 விஞ்ச வரும்பகற் கல்லா லிரவிடை மேயலீவள்
 கஞ்ச மலந்தரு மோவரு மோசுகங் காண்பதற்கே.

(242)

இதுவரையும் பதினான்காநாள் நிகழ்ச்சி.

பகலினு மிரவினும் பயின்று வருகென்றல்.

(இ-ள்.) பகற்காலத்தும் இராக்காலத்தும் நெருங்கி வருகவெனப் பாங்கி
 தலைவற்குணர்த்தல். பயிலல் - நெருங்கல்.

புகலோ டொளிசெய் புயத்தர சேதினம் போற்றலர்போ
 றிகலோ டிசையறுப் போன்ஷம்சுத் தாசீ னிருஞ்சிலம்பி
 லகலோ டணிமுலை யாற்றரி தான்மய லாற்றியுய்யப்
 பகலோ டிரவும் பயின்றுறு வாயிந்தப் பைந்திழற்கே.

(243)

பகலினு மிரவினு மகலிவ னென்றல்.

(இ-ள்.) பகற்காலத்து மிராக்காலத்து நீ யிவ்விடத்து வராதேயென்று தலைவனைப்
 பாங்கி விலக்குதல்.

சொல்லுந் துயிலிலை யென்மதிக் குன்னலர் சூழ்மதிலைக்
 கல்லுங் கடகரிக் கோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்ப
 கொல்லுங் குறனோடு கூறு மலருங் குடிகொளலா
 லல்லும் பகலு மகலிவ னுற்ற வருங்குறியே.

(244)

உரவோ னாடு மூருங் குலனு மரபும் புகழும் வாய்மையுங் கூறல்.

(இ-ள்.) பாங்கி தலைவனை நோக்கி நாடு முதலியவற்றாற் சிறந்த நீ
 மணஞ்செய்யாது வந்து போவது தகுதியன்றெனக்கூறுதல்.

நீடுஞ் சிலைவடி வேலண்ண லேமண நேர்ந்திலையேற்
 சூடும் பெரும்புகழ் மால்ஷம்சுத் தாசீன் சுடர் தடத்துன்

னாடும் பதியுங் குலனுங் குடியுமெய்ந் நற்புகழும்
கோடும் பிறர்குறை யோவருங் கைதவங் கூடிடுமே.

(245)

ஆறுபார்த்துற்றவச்சங்கூறல்.

(இ-ள்.) வரும்வழியைக் கருதி அவ்வழியிற் நிரிதரும் விலங்காற் நோன்றும்
பயத்தைத் தலைவனுக்குத் தோழி கூறுதல்.

கொல்லுங் கரடி கொடுவரி சீயங் கொதித்தெழுந்து
செல்லுஞ் சிறுநெறிச் சாரலன் பாவினிச் சேரலென்றுஞ்
சொல்லும் பெருஞ்சுக வேள்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிமே
லல்லும் பொருங்குழ லாய்முத்த வெண்ணைகைக் கன்புவைத்தே.

(246)

ஆற்றாத்தன்மையாற்றக்கூறல்.

(இ-ள்.) தலைவியின் ஆற்றாத்தன்மையை யாற்றுதல் செய்யத்தோழி
தலைவனுக்குக் கூறுதல்.

மயக்குந் தெளியும் வடிக்கு மழைக்கண் மருண்டெழுந்து
தியங்கு முயிர்க்குஞ் சினக்கு முலைமுகஞ் சேரவன்னித்
தயங்கு மரசர்சி ரான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பிற்
கயங்கு மயில்வழிக் கன்பநின் சோகங் கடிந்தருளே.

(247)

காவன் மிக வுரைத்தல்.

(இ-ள்.) குறியிடத்து நீ வருவதற்கும் அவள் வருவதற்கும் இடையூறாகிய காவல்
மிகவாயினதென்று தோழி தலைவனுக்குக் கூறுதல்.

மண்காக்கும் பூபர்சி ரான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
கண்காக்கு மெம்மிமை போலிரு காலுங் கருத்தமைத்திப்
பெண்காக்கு மண்ணைவெங் காவலர் கைப்பறை பெய்யுமுகில்
வீண்காக்குஞ் செல்லென வேழுழங் காநிற்கும் வேலண்ணலே. (248)

காம மிக வுரைத்தல்.

(இ-ள்.) தலைவி வேட்கை மிகவாயினதென்று தோழி தலைவனுக்குக் கூறுதல்.

சினைத்தார் படர்ப்புயச் செம்மலொன் னார்தரு சேனைமுற்றுங்
கனைத்தா ருயிர்கொளு மால்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற்
றனைத்தா னடைந்தார் தமைச்சுட லன்றித் தரணியிசை
நினைத்தார் சுடுங்கொணின் காமா நலமொத்தந் நீணெருப்பே. (249)

கனவு நலி புரைத்தல்.

(இ-ள்.) தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.

முலையோ நெருடி யிதழுமு துண்டு முழுதுமிடைக்
கலையோ நெகிழ்க்கக் கனவொன்று கண்டவக் காரிகைமா
மலையோ டிகல்புய மால்ஷம்சத் தாசீன் மகிழ்சிலம்ப
வுலையோ றுறுமெழு காசினள் வேறென்கொ லோ துவதே. (250)

கவினழிபுரைத்தல்.

(இ-ள்.) தலைவி அழகழிந்திருத்தலைத் தோழி தலைவனுக்குக் கூறுதல்.

பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண மேனி புலர்ந்துதனைத்
தின்வண்ணம் பூரித் திருஞ்சுணங் கேற்றங் கிறைபுணர்கண்
டன்வண்ணஞ் சேப்பச் சலித்தன ளன்ப தரணிமுற்றும்
பன்வண்ண மெய்ப்புகழ் வேள்ஷம்சத் தாசீன் பனிவரைக்குமே. (251)

இவற்றுள்-வினவிய செவிலிக்கு மறைத்தமை விளம்பல் முதலாகப் பிறர் வரைவுணர்த்த லீறாகக் கூறியவைந்தும் பொய்த்தற்கும், குறி பெயர்த் திடுதலும் பகல் வருவானை யிரவு வருகென்றல் முதலிய நான்கும் மறுத்தற்கும், உரவோன் நாடு மூருங் குலனு மரபும் புகழும் வாய்மையுங் கூறலொன்றுங் கழறற்கும், வரைவெதிர் வுணர்த்தல் முதலாகிய ஏனைய ஒன்பதும் எய்துதற்குமுரியன; இவை யெல்லாம் குறிப்பினானும் வெளிப் படையானும் வரைவுகடாவியவாறுணர்க.

வரைவுகடாதன்-முற்றிற்று.

ஒருவழித்தணத்தல்.

அஃதாவது-மேற்கூறிய பாங்கியொடு வரைதற்குடன்பட்ட தலை வன் தன்னூர்க்கொருவழி போய்வருகிறேனென்றுபோதல். அது செலவறி வுறுத்தல் செலவுடன் படாமை செலவுடன்படுத்தல் செலவுடன் படுதல் சென்றுழிக் கலங்கல் தேற்றியாற்றுவித்தல் வந்துழி நொந்துரைத்தல் என எழுவகைப்படும்; அவை வருமாறு;-

தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றல்.

(இ-ள்.) தலைவன் தன்னூர்க்குப் போய்வருதலைப் பாங்கிக்குக் கூறுதல்.

போற்றும் புணர்முலைப் பூவைநல் லாய்நந்தம் பொன்னகர்போந்
தாற்றுங் கருமஞ் சிலவுள வாலங் கடைந்தடைவல்

கூற்றுங் கொடியுங்கொள் வேல்ஷம்சுத் தாசீன் குலக்கிரிவாய்த்
தேற்றுங் கடமை நினைக்கல் தில்லையென் சேல்விழிக்கே. (252)

பாங்கி விலக்கல்.

(இ-ள்.) தலைவன் பிரிதலைப் பாங்கி விலக்குதல்.
நீங்கும் கடுஞ்சொன் னிகழ்த்தினெம் மான்செவி நேருமுன்னுள்
னெங்கும் விடுமுயி ரென்செய்கு வேணிநுந் தேழுலகந்
தாங்கும் பெரும்புயத் தான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பி
லோங்குஞ் சிலைவல வாவொழி வாயுரை யூர்புகலே. (253)

தலைவ ளீங்கல் வேண்டல்.

(இ-ள்.) தலைவன் பாங்கியை யுடன்படுத்தி நீங்கற்பொருட்டு வேண்டிக் கூறுதல்.
ஏகமென் றோரெம் மிருவோ ருயிர்க்கு மிசைந்தபெருஞ்
சோகமெள் ளேனுமெள் ளேன்வரு வேனுடன் றுன்னவர்தம்
மாகமென் பேய்க்களிப் போன்ஷம்சுத் தாசீ னருஞ்சிலம்பிற்
போகமென் றோளணங் கேவிடை வேண்டும் புகன்றருளே. (254)

தலைவனைப் பாங்கி விடுத்தல்.

(இ-ள்.) பாங்கி தலைவனை யூர்க்குப் போய்வருகுவென விடுத்தல்.
வள்ளத் திருவாய் மலரமு தெம்மனை வாழினுமுன்
னுள்ளத் திருத்தி யுடன்வரல் வேண்டுகிங் கொண்னலர்தோள்
வீள்ளத் துணித்தவெம் மான்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பி
வள்ளத் தகுமரு ளோயயர்ந் தாலுண் டரும்பழியே. (255)

பாங்கி தலைவிக்கவன் செல்வுணர்த்தல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாங்கி தலைவன் பிரிவைச் சொல்லுதல்.
தன்னா ருயிரென்கை தந்தகன் றார்சில சாதித்தற்கூர்
நின்னா ருயிரனை யார்தரி யாரெதிர் நேரலர்முன்
மன்னா யுயருமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
பொன்னா ரணியிழை யாய்புல ராயின்று போதுவரே. (256)

தலைவி நெஞ்சொடு புலத்தல்.

(இ-ள்.) தலைவி மனத்தொடு வருந்திக் கூறுதல்.
மறவா வரமளித் தெற்பிரி யேனெனு மன்னரின்று
துறவா வீருந்து துயரளித் தரிது சூழினெஞ்சே

யறவாழி யண்ணல்பி ரான்ஷம்சுத் தாசீ னருஞ்சிலம்பி
லிறவா திருப்பவர்க் குண்டல வோபல் விடுக்கங்களே. (257)

சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி.

(இ-ள்.) தலைவன் மாலைக்காலம்வரையும் வராமல் வரவு நீட்டித்தலாற் காமமிக
அதனால் மிகுந்த நினைவொடு கூறுதல்.

ளறியுந் திரைக்கட லேகுரு கேயெனை யேதணந்து
பறியுந் துணைவர் பயிலிட நோக்கியிப் பாவித்ய
றறியும் படியொரு காலறை வீற்ற மயிரமஞ்
செறியும் பெருந்தவச் சேய்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிக்கே. (258)

தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல்.

(இ-ள்.) மேற்கூறியவாறு வருந்திய தலைவியைப் பாங்கி யல் வருத்தத்தைத்
தணியச்செய்தல்

சேல்வைத்த வேல்வீழி யாயெழு வாயினிச் செல்வருன்றன்
மேல்வைத்த நோக்கின் விரைந்துறு வாரவண் மேலியென்று
நூல்வைத்த நெஞ்சினன் மால்ஷம்சுத் தாசீன் நுவல்கிரிக்குட்
கால்வைத்த பாண்முற்றுங் கண்வைத்து முத்திக் களிப்பதற்கே. (259)

இதுவரையும் பதினாறாநாள் நிகழ்ச்சி.

தலைவன் வந்தமை பாங்கி யுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வந்தசெய்தி தலைவிக்குத் தோழிகூறுதல்.

சிந்தா குலமுந் தியக்கு மயக்குந் தெளியலிங்கே
வந்தார் தலைவர் மயங்கேன் மனயினி மாமலர்குழ்
கொந்தார் தொடைப்புயக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்ச்
சந்தா ரணிமுலைத் தையனல் லாய்க்ககஞ் சாருதற்கே. (260)

வந்தோன் றன்னொடு நொந்து வினாதல்.

(இ-ள்.) பாங்கி வந்ததலைவனொடு துன்பப்பட்டு வினாவுதல்.

இறையள வன்ப நினைப்பிரிந் தாலி யிருந்தறியா
நறையள வாய்குழ னன்னுத லாளையொர் நாண்முழுதுஞ்
சிறையள வாக்கித் திக்கப்பித்த தேதுயர் தேரரசர்
திறையள வேற்குமெம் மான்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிக்கே. (261)

தலைவன் பாங்கியோடு நொந்து வினாதல்.

(இ-ள்.) எவ்வண்ணந் தலைவியை யாற்றியிருந்தாயென்று தலைவன்
றோழியோடு வருந்திக் கேட்டல்.

பொல்லா மதன்கணைப் பூவலர் வாரி பொருமொலிவிண்
செல்லா வருமதித் தீசிறு காற்குயிற் செய்யதிர்ச்சி
யெல்லா மறிந்தெதிர்த் தோபொறுத் தோவிரூந் தீருரையீர்
பல்லா யிரம்புக ழோன்ஷம்சுத் தாசீன் பனிவரைக்கே.

(262)

பாங்கி யாற்றுவித்திருந்த வருமை சாற்றல்.

(இ-ள்.) வெளி

நின்வாய் மொழிமற வாதரு ளோய்மய னீன்கடலாழ்
பொன்வாய்த் துயரம் புரந்தன னாற்றமைப் போற்றலர்தம்
புன்வாய் கிழிக்குமெம் மாண்ஷம்சுத் தாசீன் பொதியமலை
தன்வா யடித்திரு கைநொந்த வாரது சாற்றுதற்கே.

(263)

இவற்றுள் - தன்பதிக்ககற்சி தலைவன் சாற்றலும் பாங்கி தலை விக்கவன்
செலவுணர்த்தலுமாகிய இரண்டுஞ் செலவறிவுறுத்தற்கும், தலைமகனைப் பாங்கி
விலக்கலொன்றுஞ் செலவுடன்படாமைக்கும், நீங்கல் வேண்டலொன்றுஞ்
செலவுடன்படுத்தற்கும், பாங்கிவிடுத்த லொன்றுஞ் செலவுடன்படுதற்கும், தலைமகள்
நெஞ்சோடு புலத்தலும் காமமிக்க கழி படர்கிளவியுமாகிய இரண்டுஞ்
சென்றுழிக்கலங்கற்கும், தலைமகளை யாற்றுவித்தலும் தலைமகள் வந்தமை
தலைமகட் குணர்த்தலுமாகிய இரண்டுந் தேற்றி யாற்றுவித்தற்கும், பாங்கி வந்தோன்
றன்னொடு நொந்துவினாதல் முதல் மூன்றும் வந்துழி நொந்துரைத்தற்கு முரியன.

ஒருவழித்தணத்தன் முற்றிற்று.

வரைவிடைவைத்துப் பொருள்வாயிற்பிரிதல்.

அஃதாவது - விவாகத்தை யிடையிலே நிச்சயித்து விவாகத்துக்கு
வேண்டும் பொருள் நிமித்தமாகத் தலைவன் பிரிதல்; அது-பிரிவறிவுறுத்தல்
பிரிவுடன்படாமை பிரிவுடன்படுத்தல் பிரிவுடன்படுதல் பிரிவுழிக் கலங்கல்
வன்புறை வன்பொறை வருவழிக்கலங்கல் வந்துழி மகிழ்ச்சி யென
வொன்பது வகைப்படும்; அவை வருமாறு:-

என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றல்.

(இ-ள்.) விவாகத்துக்காகப் பொருள் கொண்டுவருதற்குப் பிரியும் என்னுடைய பிரிவைத் தலைவிக்குச் சொல்லென்று தலைவன் பாங்கிக்குக் கூறுதல்.

பொருளே யறஞ்சுகம் பூக்குந் தருவது போந்தடைந்து
தெருளே தரவிவண் சேருவ வென்னவெஞ் சேரலர்முன்
மருளே தரப்பொரு மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
னீருளே வெருள்குழ லாயிசை யாயந்த வேந்திழைக்கே. (264)

நீன் பொருட்பிரிவுரை நீயவட்கென்றல்.

(இ-ள்.) வெளி.

பொன்னாசை தாங்கிப் புறஞ்சொல் நீசொலும் புத்துரைகொண்
டென்னாசை மங்கைக் கியம்பரி தாலுல கெண்டிசையுந்
தன்னாசைக் கோல்கொடுத் தோன்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்ப
நின்னாசை நேர்வர நீயே யுரையற னீள்குழற்கே. (265)

நீடே எனன்றவ னீங்கல்.

(இ-ள்.) தலைவன் நீட்டித்திராது விரைந்து வருவேனென்று பாங்கியோடு கூறி
நீங்குதல். நீட்டித்தல் - காலந்தாழ்த்தல்.

ஓங்குங் கொடுஞ்சுர முற்றணங் கேயுவப் போடிருகை
தாங்கும் பொருடரச் சார்தரு வேனல்விற் றாழ்குழற்றாண்
வீங்கும் பெரும்புகழ் வேள்ஷம்சுத் தாசீன் வியன்கிரிக்கு
ளேங்கும் படிதரி யேன்றரித் தாற்பழி யென்றனக்கே. (266)

இதுவரையும் பதினேழாநாள் நிகழ்ச்சி

பாங்கி தலைவிக்கவன்செல வுணர்த்தல்.

(இ-ள்.) பொருள்வயிற் பிரியுந் தலைவன் செல்லுதலைப் பாங்கி தலைவிக்குக்
கூறுதல்.

விலையளித் துன்முலை மெய்மணங் காண விரையுமவர்க்
கிலையளித் தண்ணென் றினையலீ ராரென்று மேய்ந்தபன்னூற்
கலையளித் தாளுமெய் மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பி
னிலையளித் தோங்குகொங் காய்வரு வாரிது நிச்சயமே. (267)

பூங்குழை யிரங்கல்.

(இ-ள்.) தலைவி வருந்தல்.

வேள்விடுத் தான்கணை மெய்ப்சப் பேற விதிர்க்குமுலைக்
கோள்விடுத் தாருயிர் கொள்ளைகொள் வானினிக் கூர்ந்துளத்திற்
நாள்விடுத் தாரகன் றாரென்செய் வேணைபர் நாடுமண்பர்க்
காள்விடுத் தேயருள் வோன்ஷம்சுத் தாசீ னாருங்கிரிக்கே. (268)

பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்.

(இ-ள்.) இவ்வாறு நீ யிரங்குவ தென்னென்று தோழி தலைவியை நோக்கிக்
கொடிய சொல்லைச் சொல்லுதல்.

சார்ந்தார் பிரிவர் பிரிந்தவர் சார்வர் சகசமிதென்
றோர்ந்தார் றுயருனக் குண்டுகொ லோவண்ப றோவிலிப்பார்
தேர்ந்தா ளதிபதி மால்ஷம்சுத் தாசீன் சிலம்பயையாய்
நேர்ந்தார் நிதிவரை வெண்ணியன் றோவின்று நீங்கியதே. (269)

தலைவி கொடுஞ்சொற் சொல்லல்.

(இ-ள்.) மேற்கூறிய பாங்கியை மனத்தினானொந்துதலைவி கூறல்.

கல்லுங் கரடுங் கலந்தவெங் கானிற் கருதுமண்பர்
செல்லுஞ் செயலுமென் சிந்தைத் தியக்குந் தெரிந்துமென்னோ
புல்லும் பெருந்தவத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற்
சொல்லுந் தரமிது நன்றுநன் றாலென்றன் றாமொழியே. (270)

வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்.

(இ-ள்.) பாங்கிதலைவர்திரும்பி வருவரென்று கூறுதல். வலித்தல்-வற்புறுத்திக்
கூறுதல்.

தெள்ளுஞ் செழும்புகழ்ச் சேய்ஷம்சித் தாசீன் சிமையவெற்பில்
விள்ளுங் கொடுஞ்சுர வெவ்வழற் காவீ வெதும்பியுடர்
பொள்ளுஞ் சிறுபெடைக் கஞ்சிறை நீழற் புரக்குமன்றிற்
கொள்ளுங் குணனறிந் தாற்செவ்வ ரோவண்பர் கோற்றொடியே. (271)

பருவங் கண்டு பெருமகள் புலம்பல்.

(இ-ள்.) தலைவன் பிரியும்போது கார்காலத்துக்கு முன்னே வருவவென்று குறிப்பாற்
கூறிப்போயின னாதலாலே காற்பருவங்கண்டு தலைவி புலம்பிக் கூறுதல்.

ஈயாக் கொடிய ரிதயமொத் தேகறுத் தெங்குமொலித்
தோயா துறவிழித் தோங்குவெங் கோபமு முற்றருட்கோர்
தாயா யொளிர்பெரு மான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பிற்
காயா வருமழைக் கார்கண்டும் வந்திலர் கன்னெஞ்சரே. (272)

இகுணாவம்பென்றல்.

(இ-ள்.) அவ்வாறு புலம்பிய தலைவி தேறும் வண்ணம் பாங்கி இது காலத்தின் வந்த மேகமன்று. இடையே வம்பாகத் தோன்றியதென்று கூறல். வம்பு-காலமல்லாத காலத்திற் தோன்றும் பொருள்.

சாற்றுங் கவிகைப்பி ரான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பாப்
போற்று முனதிரு பூண்முலை கண்டஞ்சிப் போந்தகரி
கூற்றுங் கொடுவக் குமுறொலி கொண்டற் கொழுமொலியென்
றாற்று மயினட மன்றிது கார்வம்பெ னாயிழையே. (273)

இறைமகன் மறுத்தல்.

(இ-ள்.) தலைவி பாங்கி கூறியவதனை மறுத்துக் கூறுதல்.
கவளக் களிற்றொலி காணெனிற் கொன்றையுங் காந்தருமுட்
டுவளக் களிமலர் தோற்றுறு மோவினியின் சூழ்தருமோ
சவளத் திருக்கைப்பி ரான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பின்
பவளத் தனியித முயறி வாய்மழைப் பைப்புயலே. (274)

அவர் தூதாகிவந்தடைந்த திப்பொழுதெனத் துணைவி சாற்றல்.

(இ-ள்.) தலைவி கார்காலம் வந்ததென்று கூறிய சொற்கேட்டபாங்கி தலைவன் தான் வருகின்ற செய்தியை யறிவித்தற்கு விடுப்ப இப்பொழுது இக்கார் தூதாய்வந்தடைந்ததென்று கூறுதல்.
சூதா ரிளமுலைத் தோகைநல் லாயன்பர் தோய்பரித்தேர்
மீதா ருரைகொடு மீண்டன ரஞ்சி மிடையலென்றம்
போதார் வதனப்பு மான்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற்
றாதா யெழுந்ததிக் கார்கால மேகமுன் சொல்லுதற்கே. (275)

தலைமக ளாற்றல்.

(இ-ள்.) தலைவி துன்பத்தைச் சகித்திருத்தல்.
முற்று முடலுயிர் நீயே யென்முன் மொழிந்தவாசீர்
தூற்றும் பெருந்தகை வேள்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்ச்
சுற்றும் பிரியார் தரியார் வருகுவர் சத்தியமென்
றெற்றும் வலிக்கு மிசைக்கு முயிர்கொளர் கேந்தியையே. (276)

அவனவட புலம்பல்.

(இ-ள்.) பொருளீட்டச்சென்ற தலைவன் றன்கரும முற்றியபின்றையே யவ்விடத்துத் தலைவியை நினைத்துப் புலம்பல்.

அலைவாய்த் துரும்பி னழிநீர் பொழிதர வற்பகலு
முலைவாய்த் துயிலுண வெல்லா மொழித்துள் னுருகியெண்ணெண்
கலைவாய்ப் பொலிபெரு மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பின்
மலைவாய்க் கிடக்கு மயிலனை யாட்கென் வழத்துவதே. (277)

இதுவரையும் பதினேழாம்நாள் நிகழ்ச்சி.

பாகனொடு சொல்லல்.

(இ-ள்.) சோகங்கொண்ட தலைவன் தேர்ப்பாகனொடு தேரை விரைந்து நடாத்தச் சொல்லுதல்.

பார்கண் டுவந்த வலவா விரைதியிப் பாவிலருந்
தேர்கண் டுவந்துவந் திப்பதற் கேசெக மேழுமெச்சுஞ்
சீர்கண் டுவந்தபு மான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற்
கார்கண்டு வந்தகண் ணீர்கண்டு மாழ்குமுன் காரிகையே. (278)

மேகத்தோடு சொல்லல்.

(இ-ள்.) தலைவன் வருங்காலத்து மேகத்தைநோக்கிக் கூறுதல்.
சிரித்தே தரும்பெரு மான்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தென்
பரித்தேர் வரவைப் பகருதற் கோவன்றிப் பாரமுலை
கரித்தே யுயிராக் காய்வதற் கோமுன் கடிந்தெழுந்தீர்
தரித்தே சொலுஞ்சொலுஞ் சொல்லிற் பயனுள தண்முகிலே. (279)

பாங்கி வலம்புரிகேட்டவன்வர வறிவுறுத்தல்.

(இ-ள்.) வலம்புரிச் சங்கோசையைக் கேட்டுத் தோழி தலைவன் வரவைத் தலைவிக் கறிவித்தல்.

பேரேந்தி நின்றநற் பெண்ணணங் கெயஞ்சிப் பேதுறல்பைங்
காரேந்தி நின்றகை யான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற்
றேரேந்தி நின்றசங் கோசைகண் டாயினித் திக்கனைத்துஞ்
சீரேந்தி நின்றநம் மன்பர்வந் தாரென்னத் தேர்ந்தருளே. (280)

வலம்புரி கிழத்தி வாழ்த்தல்.

(இ-ள்.) வலம்புரிச் சங்கைத் தலைவி வாழ்த்தல்.
கொந்துற்ற தார்ப்புயக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்த்
தந்துற்ற வெண்புகழ் தானென வோங்கித் தழைக்குகவே
நொந்துற்ற வெந்துயர் நோயற வன்பர் நுவல்பரித்தேர்
ந்துற்ற தென்ன மவுலுற்று நின்ற வலம்புரியே. (281)

தலைவன் வந்துழிப் பாங்கி நினைத்தமைவினாதல்.

(இ-ள்.) தலைவன் வந்தவிடத்துத் தோழி தலைவியை நினைத்ததுண்டோ? வென்று கேட்டல்.

முனைத்தனை யாவருண் மால்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய்ச்
சினைத்தனை யாசைக் கெழுந்தனை யாயது தீர்ந்தபின்னூந்
தினைத்தனை யாயினுஞ் சித்தமொன் றாகவித் தீங்கரும்பை
நினைத்தனை யாவிலை யாநிகழ்த் தாயென் னெடுத்தகையே. (282)

வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருளீட்டி வந்த இற்றைத்தினம் முப்பது நான்கா நாளென்க; முப்பத்து நான்கென்னும் கணக்கு எற்றாற் பெற்றதெனின், "களவினுட்டவிர்ச்சி வரைவி னீட்டந், திங்க ளிரண்டி எனமென மொழிப" என்னும் இறையனாரகப் பொருட் சூத்திரவுரையில் பொருளீட்டி வந்த தலைவன் ஆறுநாளில் வரைவு முடிப்பென்று கூறியதனாலும் தலைவன் றலைவியைக் கண்ட பதினெட் டாநாளிற் பொருள்வயிற் பிரிந்ததனாலும் ஐம்பத்தாறாநாள் வரைவு முடிந்ததாகக் கூறுதலாலும் என்க. அற்றேல் "வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவோ, நிருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர்" எனக்கூறி னாராலோ வெனின், இருதிங்களென்றது எல்லை கடவாமெக்குக் கூறியதன்றி இரு திங்களுள் வரக்கூடாதென்னும் யாப்புறவின்மையினென்க. ஆயின், "வரைவி னீட்டந் திங்களிரண் டினக" மென்றதனால் அறுபதாநாள் மணமுடிந்ததாகக் கூறினா லென்னையெனின், அச்சூத்திரவுரையில் திங்களிரண்டினு நான்கநாளிருக்க மணமுடிப்ப தியல்பென்று கூறியதனால் கூறலாகாதென்க. மாதத்தினந் தமாகிய நான்கு நாட்கள் மணத்துக்கு விலக்கப் பட்டனவென்று சோதிடநூலார் சிலர் கூறுதலா லிங்ஙனங் கூறியது போலும்.

தலைவ னினைத்தமை சேப்பல்.

(இ-ள்.) வெளி

அறந்தான் வளர்த்தும்பு மான்ஷம்சுத் தாசீ னருட்கிரிவாய்ப்
புறந்தாழ் கருங்குழற் பூவையின் னாளையப் பூங்குழலிற்
சிறந்தா ரிடுள்செய் சிறுநெறிக் கானத்துஞ் சித்தம்வீட்டு
மறந்தா லலவோ நினைத்திடல் வேண்டுகென் மாதரசே. (283)

ஆற்றுவித் திருந்த வருமை சாற்றல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை யாற்றுவித்திருந்த அருமையைத் தலைவனுக்குக் கூறுதல்.

இந்தா மெழிண்முகத் தேந்திழைக் குன்பிரி வெய்தவம்பொன்
றந்தா தரிக்கும்பி ரான்ஷம்சுத் தாசீன் றுடத்தகத்துன்
சந்தா டவிரதி யூர்மலை தண்புகழ் சாற்றிமனச்
சிந்தா குலந்தவிர்த் தேனிருந் தேன்றிறற் றோர்மன்னனே. (284)

இவற்றுள்-என்பொருட் பிரிவுணர்த்தேந்திழைக் கென்றலும் பாங்கி தலைவிக்கவன் செலவுணர்த்தலுமாகிய இரண்டும் பிரிவறிவுறுத்தற்கும், நன்பொருட் பிரிவுரை நீயவட் கென்றலொன்றும் பிரிவுடன் படாமைக்கும், நீடே னென்றவ னீங்க லொன்றும் பிரிவுடன் படுத்தற்கும், தலைவி யிரங்கலும் பாங்கி கொடுஞ்சொற் சொல்லலும் பருவங்கண்டு பெருமகள் புலம்பலும் இறைமகண் மறுத்தலும் அவனவட் புலம்பலுமாகிய ஐந்தும் பிரிவுழிக்கலங்கற்கும், வருகுவர் மீண்டெனப் பாங்கி வலித்தலும் இகுளை வம்பென்றலும் அவர் தூதாகி வந்தடைந்த திப்பொழு தென்றலுமாகிய நான்கும் வன்பு றைக்கும், தலைமக ளாற்றலொன்றும் வன்பொறைக்கும், பாகனொடு சொல்லலும் மேகத்தோடு சொல்லலுமாகிய இரண்டும் வரும்வழிக் கலங்கற்கும், வரவறிவுறுத்தல் முதலாகிய ஐந்தும் வந்துழி மகிழ்ச்சிக்கு முரியன.

வரைவிடைவைத்துப் பொருள்வயிற் பிரிதன் முற்றிற்று.

களவியல் முற்றிற்று.

வரைவியல்

அஃதாவது-தலைவன் தலைவியைக் குரவர் முதலியாயினோர் கொடுப்பவுங் கொடாதொழியவும் கற்பிற்கு நிமித்தமாகிய வதுவைச் சடங்கொடு பொருந்தி மணஞ்செய்து கோடல்; ஆதலாலிது கற்பின் பாற்படுமென்க; இவ்வரைவு-வரைவு மலிவும் அறத்தொடு நிற்றலுமாகிய இரண்டு வகைப்படும்; அவற்றுள்,

வரைவு மலிவு.

அஃதாவது-வரைவு தொடங்கி நடக்கு முயற்சி மிகுதல்; அது வரைவு முயல்வுணர்த்தல் வரைவெதிர்ப் புணர்த்தல் வரைவறிந்து மகிழ்தல் பராவல் கண்டு வத்தலென நான்கு வகைப்படும்; அவை வருமாறு:-

காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தனவிலையாகத் திரவியங் கொடுத்ததைத் தோழி தலைவிக்குக் கூறுதல்.

சொன்மலை வாணர்பி ரான்ஷம்சுத் தாசீன்றொன் னாடனையா யுன்மலை மாமுலைக் குள்ளுடைந் தோடிப்பின் னூற்றிறைஞ்சப் பொன்மலை வந்தெனப் போர்மலை தோளன்பர் போந்தளித்தார் கன்மலை போலுங் கனமுலை வெம்முலைக் கைவிலையே.

(285)

காதலி நற்றாயுள்ள மகிழ்ச்சி யுள்ளல்.

(இ-ள்.) தலைவன் விடுத்த முலைவிலைப் பொருள்களைக் கண்டு நம்மகட் டு மணஞ்செய்யுங் காலமென்று நற்றாய் மகிழு முள்ளத்து மகிழ்ச்சியைப் பாங்கி நினைத்துக் கூறுதல்.

ஆலைச் சிலையனன் னான்ஷம்சுத் தாசீ னுருட்சிலம்பின்
சோலைக் குயின்மொழித் தோகைநல் லாயன்பர் சூட்டுமலர்
மாலைக் குவகை மலிதர நம்மனை மாமுகமுங்
காலைக் கமல மெனவல ராநிற்குங் காசினிக்கே.

(286)

பாங்கி தமர்வர வெதிர்ந்தமை தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தமர் மணங்கூறி வந்துழித் தலைவி தமர் மணமெதிர்ந்தமை
பாங்கி தலைவிக் குணர்த்தல்.

கொற்றத்தி னோங்குமென் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைசேர்
செற்றத்தி னோங்கயிற் சேல்வீழி யாயனை செப்புல
சுற்றத்தி னோரெதிர் சூழ்தர நின்மணந் தோய்நரநம்
முற்றத்தி னோங்கி முழங்குவ தன்பர் முழுமுரசே.

(287)

தலைமக ளுவகை யாற்றா துளத்தோடு கிளத்தல்.

(இ-ள்.) தலைவி மகிழ்ச்சி யடங்காது நெஞ்சோடு கூறுதல்.

பாரோ ரலரும் பழியு மறத்துயர் பாறமதன்
றேரோ டலையத் தெருவினெஞ் சேயுற்ற சிக்கனைத்துஞ்
சீரோ ருருவெனுஞ் சேய்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற்
காரோ டிகலிக் கறங்குவ தன்பர் படிமுரசே.

(288)

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.

(இ-ள்.) தலைவனைத் தோழி புகழ்தல்.

முடிமாலை சூட்டும்பி ரான்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய்
வடிமாலைக் கூந்தன் மயிலனை யாடுயர் மாறவம்பொற்
கடிமாலை மாலைக் கடியென வேதந்த காதலர்சிற்
றடிமாலை காலையெக் காலமும் வாழி யருள்பெறவே.

(289)

தலைவி மணம்பொருட்டாக வணங்கைப் பராநிலை காட்டல்.

(இ-ள்.) தலைவி மணம் நிமித்தமாகத் தெய்வத்துக்குச் சிறப்புச்செய்து
வாழ்த்திக்கொண்டு நிற்கு நிலையைப் பாங்கி தலைவனுக்குக் காட்டுதல்.

இணங்கா ரடுகரிக் கோன்ஷம்சுத் தாசீ னிருஞ்சிலம்பிற்
சுணங்கா ரிளமுலைத் தோகையன் னாளுநாந் தோய்தரநின்
மணங்கா ரணமா மறைபல வோதி மதித்தணங்கை
வணங்கா விருந்து மகிழ்வது பாரென்றன் மன்வைனே.

(290)

கண்டோன் மகிழ்தல்.

(இ-ள்.) தலைவி தெய்வத்தை வாழ்த்துதலைக் கண்ட தலைவன் மகிழ்தல்.
சின்னஞ் சிறியா ஞாலகியல் யாதொன்றுந் தேர்ந்தறியா
ளன்னம் பிடிநிகர் வாள்கற்ற தேதீவ் வணங்கினைத்தெவ்
பின்னம் படப்பெரு வேள்ஷம்சுத் தாசீன் பிறங்கலிலோர்
தன்னந் தனியாய்த் தகுமலர் தூஉய்நனித் தாழ்வதற்கே. (291)

இவற்றுள்-காதலன் முலைவிலை விடுத்தமை பாங்கி காதலிக் குணர்த்தலும் தலைவி மணம்பொருட்டாக அணங்கைப் பராநிலை காட்டலுமாகிய விரண்டும் வரைவு முயல்வுணர்த்தற்கும், பாங்கி தமர்வரை வெதிர்ந்தமை தலைமகட் குணர்த்த லாகிய வொன்றும் வரைவெதிர்வுணர்த்தற்கும், நற்றாயுள்ள மகிழ்ச்சி யுள்ளும் உவகையாற்றா துளத்தொடு கிளத்தலுந் தலைவனைப் பாங்கி வாழ்த்தலுமாகிய மூன்றும் வரைவெதிர்ந்து மகிழ்வதற்கும், தலைமகளணங்கைப் பராநிலை கண்டோன் மகிழ்தலாகிய வொன்றும் பராவல் கண்டு வத்தற்கு முரியன.

இதுவரையும் ஐம்பத்தொன்றாநாள் நிகழ்ச்சி.

வரைவுமலிவு-முற்றிற்று.

அறத்தொடு நிறறல்.

அஃதாவது-களவை முறையே வெளிப்படுத்தி நிறறல். முறையே வெளிப் படுத்தி நிறறலாவது; தலைவி பாங்கிக் கறத்தொடு நிறறல். பாங்கி செவிலிக்கறத்தொடு நிறறல். செவிலி நற்றாய்க் கறத்தொடு நிறறல். நற்றாய் தன்னையர்க் கறத்தொடு நிறறலெனக் கொள்க. அறத்தொடு நிறறற்குப் பொருள்; முறையே வெளிப்படுத்தி நிறறலென்பது; இப்பொருள் எவ்விடத்திற்கு மாகாது இவ்விடத்திற்கு மாத்திரமென்று கொள்க. அது - முன்னிலை முன்னிலைப் புறமொழி யென இருவகைப்படும், அவை வருமாறு:-

கையறுதோழி கண்ணீர் துடைத்தல்.

(இ-ள்.) களவுப் புணர்ச்சியால் மிகவும் அவரெழுதல் கண்டு தந்தையர் முதலாயினோர் வெறுப்புற்ற தறிந்த தலைவன் பிரிந்தேக, அப்பிரிவாற்றாமையா லமுதுகொண்டிருந்த தலைவியை ஆற்றிக் கையற்றதோழியருகிருந்து கண்ணீர் துடைத்தல். கையறல் - செயலறல்.

பந்தகக் தாசை பரிந்திலை பைந்துணர் பற்றிலைசெய்
சிந்தக வண்டலுஞ் சேர்த்திலை யன்னை சினத்ததுண்டோ
நொந்தகம் வாடினை நோற்றினை கண்ணீர் நுடங்கிடையே
வந்ததென் ஹாயீம் புறஷம்சுத் தாசீன் மகிழ்கிரிக்கே. (292)

கலுழ்தற்குக் காரணங் கூறல்.

(இ-ள்.) தலைவி யழுதற்குக் காரணஞ் சொல்லுதல்.

தூங்குங் கனவிற் றுணிந்திறை தேய்தரத் துஞ்சலற்றுள்
ளேங்கும் படியெழுந் தேனினைந் தேனுடைந் தேழலகுந்
தாங்கும் பெருந்திறத் தான்ஷம்சுத் தாசீன் றடங்கிரிபோன்
றோங்கு மொளிர்முலை யாயிலை வேறொன்று முற்றதுவே. (293)

தலைவன் ரெய்வங் காட்டித் தெளிப்பத் தெளிந்தமை கூறல்.

(இ-ள்.) தலைவன் ரெய்வத்தைக் காட்டிக் கரியென்று சூளுறவு சொல்ல
மெய்யென்று தெளிந்த அதனைப் பாங்கிக்குப் பொருந்தக் கூறுதல்.

தருகார் நிகர்கரத் தான்ஷம்சுத் தாசீன் றணிச்சிலம்பிற்
குருகார் நிழலல வண்டும் பலவுள கூண்டவின்பம்
பெருகா ரமுதனைப் யாய்கப டாயன்பர் பேணியெம்மை
யருகா யிருத்தி யறைந்தபல் சூள்கண்ட டறைவதற்கே. (294)

இறைவி தலைவ னிகந்தமை யியம்பல்.

(இ-ள்.) தலைவி தலைவ னீங்கினமை பாங்கிக்குக் கூறுதல்.

வற்போ லுயர்முலை மங்கைநல் லாயுண் மறக்கிலனென்
றற்போ டறைந்து மகன்றன ரன்ப ரவனிமுற்று
மற்போர் வலர்பெரு மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
சொற்போ னடையுந் தொடர்ந்தறிந் தாரிலைச் சொல்லுதற்கே. (295)

பாங்கி யியற்பழித்தல்.

(இ-ள்.) தலைமக னியலைப் பாங்கி பழித்துக் கூறுதல்.

வல்லார் புகழுமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
னல்லார் குழலணங் கேமற வார்வரு வாரிருப்பார்
நல்லா ரெனநினைந் தேனவ ரின்று நடுவிகந்த
பொல்லா ரெனவெழுந் தாரகன் றார்யிகப் புண்ணியரே. (296)

தலைமக னியற்பட மொழிதல்.

(இ-ள்.) அங்ஙனங் கூறக்கேட்ட தலைமகள் தலைமக னியற்கையோ ரியல்புபட
மொழிதல்.

கைக்கு முலைக்குங் கடுகிநின் றாலுங் கனவொடுள்ள
மெய்க்கும் படிவரு வாரிருப் பாரெதிர் மேவலரை
மொய்க்கும் பெருந்தள வேள்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய்ப்
பொய்க்குங் குணத்தர் செயலல வேயிது பொற்றொடியே. (297)

தெய்வம் பொறைகொளச் செல்குவமென்றல்.

(இ-ள்.) தலைவர் தெய்வத்தின்மேற் பிரியேனென்றாணை கூறிப்பிரிந்துபோனாராதலால் அத்தெய்வம் சீறாதபடி அவர் எங்கட்குக் குற்றஞ் செய்தாரல்லர், நீ பொறுத்துக்கொள்ளென்று வேண்டிக் கோடற்கு இருவேழமும் போதுவேமென்று தலைவி பாங்கியுடன் கூறுதல்.

கோபந் தருபடைக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிக்கோர்
தீபங் கடுத்தநந் தேரன்பர் முன்னமைச் சேர்ந்தினீவெஞ்
சோபந் தரப்பிரி யேனெனத் தெய்வத்தைச் சூழ்ந்திசைத்த
பாபம் பொறுக்கப் பணிகுவம் வாவென்றன் பைந்தொடியே. (298)

இவ்வயிற் செறித்தமை யியம்பல்.

(இ-ள்.) தலைவி தன் மெய் வேறுபாட்டாலும் ஊரிலுள்ளாரவர் தூற்றுதலாலும் நற்றாயுளத்தில் வெறுப்பாகி மனையிடத்தி லென்னைக் காவல் செய்தா ளென்று பாங்கிக்குக் கூறுதல்.

உளையொன்று வெம்பரி வேள்ஷம்சுத் தாசீ னொளிர்சிலம்பில்
வளையொன்று கைத்தல மங்கைநல் வாய்பிரிர் வாயலருங்
களையொன்று மேனியுங் கண்டன ளாய்மனை காவலிட்டாள்
தளையொன்று கண்டிலள் கண்டா லிடுவள்ளமெய்ச் சத்தியமே. (299)

செவிலி கணையிரு ளவன்வரக் கண்டமை கூறல்.

(இ-ள்.) செவிலித்தாய் செறிந்த இருட்குறியிடத்துத் தலைவன் வரக் கண்டாளெனத் தலைவி பாங்கிக் குணர்த்தல்.

திருவுற் றிலகுபு மாணஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பின்
மருவுற்ற கஞ்ச மதிமுகத் தோய்நென்னன் மன்னுமன்பர்
தருவுற்ற நங்குறி சார்வுற்று வீண்டதைத் தாயனங்க
னுருவுற் றிரவி னுலவுற்ற தோவென் றுலைந்தனனே. (300)

எறிவளை வேற்றுமைக் கேது வினாதல்.

(இ-ள்.) செவிலித்தாய் தலைவியின் தவயவ வேறுபாட்டுக்குக் காரண மென்னை? யென்று பாங்கியைக் கேட்டல்.

முலையும் பசப்ப மொழியுந் தளர முழுதுமுட
னிலையுங் குலைய நிகழ்ந்ததென் னோநித்த நேரலரை
மலையும் படிபொரு மால்ஷம்சுத் தாசீன் மலையயின்னாட்
கலையும் பொருகணல் வாய்புனங் காவ லகன்றபின்னே. (301)

பாங்கி வெறி விலக்கல்.

(இ-ள்.) செவிலித்தாய் வெறியாட்டாளனையழைத்து மகட்கு நோயுற்றவாறும் அது தீருமாறுஞ் சொல்லவேண்டுமென்று கேட்புழித் தெய்வம் வந்தாடும்போது பாங்கி அத்தெய்வத்தை யாட வேண்டாமென்று விலக்குதல். வெறியாட்டாளன் ஆடு பலிகொடுத்தாற்றீருமென்புழி அவ்வாட்டைக் கொல்லாமல் விலக்கவெனினு மமையும்.

மெய்க்கும் பெருந்தவ வேள்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பிற்
பொய்க்குந் துடியிடை யாய்முனி யேலுமைப் போற்றுதுமா
லுய்க்கு நெறியறி யாதவ மேயுவந் தோம்பறியா
மைக்கு மிகைக்குமல் லாலக லாதீவள் வண்டியரே. (302)

வெறி விலக்கிய வழி செவிலி வினாதல்.

(இ-ள்.) வெறியாடல் விலக்கிய காரணத்தைப் பாங்கியுடன் செவிலித்தாய் கேட்டறிதல்.

பொன்னார் துயரம் புலரவென் றெண்ணிப் புகுந்தவெங்கண்
முன்னார் வெறியை விலக்கினை போந்தனை முன்றுலகுந்
தன்னா ருயிரெனு மால்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பி
னின்னா ருளத்தி னிகழ்வென்கொ லோசொல்லெ னேரிழையே. (303)

பூத்தரு புணர்ச்சியா லறத்தொடு நிற்பல்.

(இ-ள்.) பூவைக் கொடுத்தனாற் புணர்ந்த களவை வெளிப்படுத்தித் தோழி கூறுதல்.

வரத்தா லுயர்ந்தபு மான்ஷம்சுத் தாசீன் வரைக்கொருவன்
கரத்தா மரையில் விழித்தா மரைகள் கவியுநின்ற
தரத்தா லரிவாய் வருவாய் பெறுதி தருதுமென
வரத்தா லளிப்ப நயனமொத் தேற்றங் குவந்தனளே. (304)

புறறரு புணர்ச்சியா லறத்தொடு நிற்பல்.

(இ-ள்.) புறலாற் கூடும் புணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறுதல்.

பிழியோ டலங்கற்பெம் மான்ஷம்சுத் தாசீன் பிறங்கலிடைக்
குழியோ டுயர்வனிக் கோனதி பாய்ந்து குடையவுந்திச்
சுழியோ டிகல்சுழி சூழச் சுழித்துத் தொடர்ந்தணங்கைப்
பழியோ டெடுத்தது பார்த்தெடுத் தானொரு பார்மன்னனே. (305)

கனிந்துரு புணர்ச்சியா லறத்தொடு நின்றல்.

(இ-ள்.) யானையைத் தடுத்துக் காத்துக் கூடும் புணர்ச்சியை வெளிப்படுத்திக் கூறுதல்.

காரானை யன்னகைக் கோன்ஷம்சுத் தாசீன் கனவெற்சி
லோரானை முன்னு முரத்தானை யுற்றெழுந் தோங்குகொங்கை
யீரானை பின்னு மிகறரப் போர்தடிந் தேற்றவெற்றிச்
சீரானை யென்று மறப்பள்கொ லோநீன்றன் றேமொழியே. (306)

தலைமகள் வேற்றுமை கண்டு நற்றாய் செவிலியை வினாதல்.

(இ-ள்.) தலைவி வேறுபாட்டை நற்றாய் தெரிந்து அதனுண்மையைச் செவிலியைக் கேட்டறிதல்.

பாலுங் கசப்பப் பழமும் புளிப்பப் படர்ந்தமுலை
மேலும் பசப்ப விழிநீ ரரும்ப மிடைந்தனளாற்
கோலும் பெருந்தவக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரீவா
யேலுங் குணத்தணங் கேயிசை யாயுற்ற தேந்திழைக்கே. (307)

செவிலி நற்றாய்க்கு முன்னிலை மொழியா லறத்தொடு நின்றல்.

(இ-ள்.) முன்னிலைப் புறமொழியா லுணர்ந்தாது முன்னிலை மொழியினாலே களவை வெளிப்படுத்தி நற்றாய்க்குச் செவிலி கூறல்.

நாவொன்று மெய்ந்நலத் தோன்ஷம்சுத் தாசீ னலத்தகிரீக்
காவொன்று கூந்தலைக் கண்ணினல் லாயொரு காமன்வந்து
பூவொன்று தந்து புனலிடைக் காத்துப் புகுந்தமந்த
மாவொன்று வென்று மருவின னாமென்ன மாயமிதே. (308)

இவற்றுள்-வெறி விலக்கலொன்று முன்னிலைப் புறமொழிக்கும்,

ஏனைய பதினாறு முன்னிலை மொழிக்கு முரியன.

அறத்தொடு நின்றன் முற்றிற்று.

உடன்போக்கு.

அஃதாவது - தலைவன் தன்னுர்க்குத் தலைவியை யுடன்கொண்டு போதல்; அது - போக்கு கற்பொடு புணர்ந்த கவ்வை மீட்சியென மூன்று வகைப்படும்; அவற்றுள்-போக்காவது - போக்கறிவுறுத்தல் போக்குடன் படாமை போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல் போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றல் என எட்டு வகைப்படும்; அவ் வெட்டும்பாங்கி தலைவர் குடன் போக்குணர்தல் முதல்

தலைவன்றன்பதியடைந்தமை தலைவற் குணர்த்தலீ றாகிய பதினெட்டு
விரிகளையுடையன; அவை வருமாறு:-

பாங்கி தலைவற் குடன்போக் குரைத்தல்.

(இ-ள்.) காவ வதிகப்பீடுதலால் தலைவியை யுன்னூர்க்குடன்கொண்டு
போதியெனப்பாங்கி தலைவனுக்குக் கூறுதல்.

அண்ணா லருளா ரவனியெல் லாமளித் தாலுமெங்கட்
பெண்ணா ரமுதைப் பிரித்தெம ரென்றுமிப் பேருலகின்
கண்ணா யொளிருமெம் மான்ஷம்சுத் தரசீன் கணகவெற்பி
லெண்ணா தழைத்துட னேகுதி யுன்ற னிருநகர்க்கே. (309)

தலைமகன் மறுத்தல்.

(இ-ள்.) தலைவி கொடிய பாஸையில் நடக்கச்சகியாளென்று தலைவன் தடுத்துக்
கூறுதல்.

ஆவா வலுத்த ரறைமொழி போலு மடர்ந்தெழுந்து
வேவா விருக்குமவ் வெவ்வழற் பாலையின் மேவரிதான்
மாவா ரிருங்குண மால்ஷம்சுத் தரசீன் மணிவரைவாய்ப்
பூவா யொளிர் தரும் பூவைநற் பாதமென் பூங்குழலே. (310)

போக்குடன் படுத்தல்

(இ-ள்.) தலைவியைத் தலைவன் கூட்டிப் போதற்குப் பாங்கியுடன் படுத்திக்
கூறல்.

உள்ளக் கரிக்குமுன் மாமய லன்றி யுறுத்தவன்னை
விள்ளக் கரிக்குமவ் வெவ்வரை வெப்பினு மேவுகலி
துள்ளக் கரிக்குமெம் மான்ஷம்சுத் தரசீன் சுடர்க்கிரிவாய்க்
கொள்ளக் கரிக்குங் கொழுந்தழற் பாலை கொடிதலவே. (311)

தலைவன் போக்குடன் படுத்தல்.

(இ-ள்.) தலைவன் தலைவியை யுடன்கொண்டு போதற்குச் சம்மதித்தல்.

விடவா னரவெங்கும் வெண்முத்தஞ் சிந்தி மெலிந்துடலந்
தொடவாவி யஞ்சுஞ் சுடுபரற் பாலை துணிந்தநின்சொற்
கடவா தடைகுதுங் கண்ணினல் லாயெம்பொன் கைவரப்ப.:
றிடவா ரணமெனுஞ் செய்ஷம்சுத் தரசீன் செழுங்கிரிக்கே. (312)

தலைவிக் குடன்போக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவனுடன் தலைவி போதலை யவளுக்குப் பாங்கி கூறுதல்.

சுனையுந் தடமும் வரையும் பொழிலுந் தொடர்ந்துபயின்
மனையு மறந்த வசையுண்டென் றாரினி மார்றலரு
நினையுந் திருப்பத வேள்ஷம்சுத் தாசீ னெடுங்கிரிவாய்ப்
புனையு மலர்க்குழ லாயெண்கொ லோவவர் போதனையே. (313)

தலைவி நாணழி விரங்கல்.

(இ-ள்.) உடன்போக்கில் நாணழியுமே யென்று அதற்குத்தலைவி வருந்துதல்.
வெளிப்பணி நீப்பினு மெய்ப்பணி யாகி விளங்குமந்தா
ணொளிப்பணி நீப்பவ குண்டுகொ லோவென்று முற்றபெரும்
களிப்பணி வேந்தர்பி ராண்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற்
றுளிப்பணி கூந்தன்மென் றோகைநல் லாயிவண் சொல்லுதற்கே. (314)

கற்பு மேம்பாடு பாங்கி கழறல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாங்கி கற்பின் பெருமை கூறுதல்.
நாணொன்று மேன்மை நலத்தென் றாலுமந் நாணகத்தும்
பூணொன்று கற்பே பெரிதுகண் டாயிந்தப் பூதலத்தின்
மாணொன்று வாய்மையெம் மாண்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
சேணொன்று கூந்தனல் வாய்பொன்ன னார்க்கெந்தத் தேயத்துமே. (315)

தலைவி யொருப்பட்டெழுதல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் றுணிந்துபோகச்சம்மதித்தல்.
ஊரோ ரலரு முறவினர் கோபமு முற்றபெரும்
பாரோர் பழியும் பலிப்பவிங் காக்கிப் படர்வலென்றுங்
காரோ டிகல்கரத் தேண்ஷம்சுத் தாசீன் கனகவெற்பின்
சீரோ குருவனை யாயன்பர் சொற்றவத் தீச்சுரமே. (316)

பாங்கி சுரத்தியல் புரைத்துழித் தலைமகள் சொல்லல்.

(இ-ள்.) பாலையின் கொடுமை கூறிய தோழிக்குத் தலைவி கூறுதல்.
கொல்லு மமளி கொலைமத வேள்கணை கூர்த்தவன்னை
சொல்லும் பெரும்பழி தோய்குழற் குன்னவர் துன்னுமுட
லெல்லு மொடிக்கும்பெம் மாண்ஷம்சுத் தாசீ னிருஞ்சிலம்பிற்
செல்லுஞ் சிறுசுரந் தீயதன் றோவென்றன் சேயிழையே. (317)

பாங்கி கையடை கொடுத்தல்.

(இ-ள்.) தலைவனுக்குத் தலைவியைப் பாங்கி யடைக்கலங் கொடுத்தல்.

மிஞ்சா விளமுலை மீண்டுந்தி காட்டி விரிந்தமுடி
பஞ்சா வெளுப்பினும் பாவையன் னாணையிப் பாருலகின்
மஞ்சா யொளிர்பெரு மாண்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
லஞ்சா தளித்தியை யாவீன்று போலென்று மன்புலைத்தே.

(318)

பாங்கி வைகிருள் விடுத்தல்.

(இ-ள்.) இருளார்ந்த இடையாமத்திற் பாங்கி தலைவியைத் தலைவனுடன் விடுத்தல்.

கூப்பிட் டுதவமென் கோண்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்ச்
சேப்பிட்ட மெல்லடித் தேமொழி யேநிற் சினந்தவர்வாய்க்
காப்பிட்டு நெஞ்ச மளவிட்டுச் சொற்ற வலர்மொழிக்கோர்
காப்பிட்டு நாளைக் கடுகவல் யானுமக் காய்கரமே.

(319)

இதுகாறும் ஐம்பத்திரண்டாநாட் செய்தியென் றுணர்க.

தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்.

ஆடும் பொழில்லிடுத் தோநதி தாண்டின மாந்தமரக்
காடுங் கடந்து கலந்தன மானற் கவிஞ்ஞெல்லாங்
கூடுந் திருமுன்றிற் கோண்ஷம்சுத் தாசீன் குலக்கிரிவாய்
நீடுங் கணர்சுர மங்கைநல் லாயிது நேர்ந்தருளே.

(320)

தலைமகன் றலைமக ளைசவறிந் திருத்தல்.

(இ-ள்.) தலைவியினது வருத்தத்தை யறிந்து தலைவன வளுடனிருத்தல்.

கற்றே யலரடி கன்றிய மேனி களைத்ததினி
விற்கே ரணிநுதன் மெல்லிய லேமறு வேந்தர்வந்து
குற்றேவல் செய்யுமென் கோண்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவாய்ச்
சற்றே தரித்துச் சலிப்பொழி வாயிந்தத் தண்பொழிற்கே.

(321)

உவந்தல்கூட்டி யுண்மகிழ்ந் தரைத்தல்.

(இ-ள்.) தலைமகளை மகிழ்ந்து அவள் கூந்தற்கு மலரைச் சூட்டி அதனாற் பரவசமகிழ்ச்சி யடைந்து கூறுதல். உவகை அறிவொடு கூடியது. மகிழ்ச்சி அறிவழிந்தது. என்னை? "உள்ளக் களித்தலுங்காண மகிழ்தலுங் கள்ளுக்கில் கர்மத்திற் குண்டு" என்னுந் திருக்குறட்டுப் பரிமேலழகர் கூறிய வுரையானு முணர்க.

எய்திட்ட வன்சுரத் தின்னலெலாமற வேற்றவர்க்குப்
பெய்திட்ட பொற்கைப்பெம் மாண்ஷம்சுத் தாசீன் பெருவரைவாய்க்

கொய்திட்ட குந்தமுன் கொண்டையிற் சூட்டிக் குலவறயான்
செய்திட்ட மாதவ மென்னைகொ லோவென்றன் நேமொழியே. (322)

கண்டோ ரயிர்த்தல்.

(இ-ள்.) வடிவின் மேம்பாட்டாற் றலைவனையுந் தலைவியையும் கண்டோ
ரையமுறக் கூறுதல். கண்டோர்-பாலைநிலத்தெயிற்பிறியர்.
வாண்கொண்ட கொண்டலெம் மாண்டிழைச்சுத் தாசீன் மலையவெற்பிற்
றாண்கொண்ட வாழ்க்கைய ரோவன்றி வானகஞ் சார்ந்தவரோ
வூண்கொண்ட சீயமும் வேங்கையு மெண்கு முலாவருமிக்
காண்கொண்ட வெவ்வழர் பாலையி லின்று கலந்தவரே. (323)

கண்டோர் காதலின் விலக்கல்.

(இ-ள்.) மேற்கூறிய கண்டோர் ஆசையுடன் இங்கிருந்து நாளைப் போகலா
மென்று வழிச்செலவு விலக்குதல்.
போதோ விழுந்தது புக்கது வல்லிருட் போந்தமலர்
மாதோ வயர்ந்தனைன் மாலனை யாயுற்ற. வையமெல்லாந்
தீதோவக் காக்குமெம் மாண்டிழைச்சுத் தாசீன் செழுஞ்சிலம்பின்
மீதோர் பொழுதெம் வீருந்தயின் நேகிலென் மெய்ந்தகர்க்கே. (324)

தன்பதி யணிமை சாற்றல்.

(இ-ள்.) இவ்விடத்தில் வைகிப்போதல் வேண்டுமென்று தலைவி கூறியவழித்
தலைவனுடைய பதி சமீபத்திலுள்ளதென்று கண்டோர் கூறுதல்.
கூரம் பணையகட் கோலமு நீயுங் குறித்தெழுந்தார்
றுரம் பெரிதிலைத் தோய்குன்ற மொன்றுண்டு சூழ்ந்தகன்றா
லாரந் தருபுயத் தாண்டிழைச்சுத் தாசீ னாருட்கிரியி
னீரஞ் செறிவனி ஹாயீம் புரவங் கெதீர்வருமே. (325)

தலைவன் பதியடைந்தமை சாற்றல்.

(இ-ள்.) வெளி.
வேலையுங் காவியும் வேயுங்கண் ணாய்மலர் மேற்பலபா
மாலையுந் தோய்புய மால்ஷைச்சுத் தாசீன் மலையவெற்பின்
சோலையுஞ் சாலையும் வன்னியும் வாலியுஞ் சூழ்ந்தகருப்
பாலையு மாடமும் ஹாயீம் புரமுயி தாய்ந்தருளே. (326)

இவற்றுள்-பாங்கி தலைவற் குடன்போக்குணர்த்தலும் தலைவிக்குடன் போக்
குணர்த்தலுமாகிய விரண்டும் போக்கறிவுறுத்தற்கும், தலைமகன் மறுத்தலும் தலைவி

நாணழிந் திரங்கலுமாகிய விரண்டும் போக்குடன் படாமைக்கும், பாங்கி தலைவனையுடன் படுத்தலும் தலைவி கற்புமேம்பாடு பாங்கி கழறலுமாகிய விரண்டும் போக்குடன் படுத்தற்கும், தலைவன் போக்குடன் படுத்தலும் தலைவியொருப்பட்ட டெழுதலும் பாங்கி சுரத்தியல் புரைத்துழிச் சொல்லலுமாகிய மூன்றும் உடன்போக் குடன்படுத்தற்கும், பாங்கி கையடை கொடுத்தலும் வைகிருள்விடுத்தலும் தலைமகன் தலைமகளைச் சுரத்துய்த்தலுமாகிய மூன்றும் போக்கற்கும், தலைவன் தலைவி யசைவறிந்திருத்தலும் கண்டோர் காதலின் விலக்கலுமாகிய விரண்டும் விலக்கற்கும், தலைவன் தலைவியையுய்வந்தல்கூட்டியுண்மகிழ்ந்துரைத்தலும் கண்டோரயிரிந்தலுமாகிய விரண்டும் புகழ்தற்கும், கண்டோர் தன்பதியணிமைசாற்றலும் தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தலு மாகிய விரண்டுந் தேற்றற்கு முரியன.

உடன்போக்கு-முற்றிற்று.

கற்பொடு புணர்ந்த கௌவை.

அஃதாவது-தலைவி தலைவனதுடைமையாய்க் கற்பொடு கூடிய அதனை அயலார் விராய சேரியர் பலருமறிதல்; அது-செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல். மனைமருட்சி கண்டோரிர்க்கம் செவிலி பின் நேடிச்சேறல் என ஐந்து வகைப்படும்; அவை வருமாறு :-

செவிலி பாங்கியை வினாதல்.

(இ-ள்.) தலைவியைத் தேடிக் காணாமற் செவிலி பாங்கியைக்கேட்டல்.

ஆயமு மன்னையும் யானமீவ் வீடு மழிதரலெத்
தேயமும் போற்றுமெம் மான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி
னேயமும் வாசமு நீத்தெம தாருயிர் நீங்கியவம்
மாயமுஞ் சூழ்ச்சியு மென்னைகொ லோசொலென் மாதரசே. (327)

பாங்கி செவிலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் சென்றதைப் பாங்கி செவிலிக்குக் கூறுதல்.

மலையும் படிபல வம்புரைத் தாளன்னை வந்தமுலை
விலையுங் கருதிலன் வேறென்செய் வாளுந்ற மெல்லியலெண்
சிலையுங் குலையுந்திண் டோள்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிவா
யலையும் படியகன் றரள்கர மன்பர்பின் னாரணங்கே. (328)

செவிலி தேற்றுவோர்க் கெதிரழிந்து மொழிதல்.

(இ-ள்.) வெளி. அழிந்து கூறல் - நொந்து கூறுதல்.

தருந்தாரு வன்னகை யான்ஷம்சுத் தாசீன் ரிழ்ச்சிலம்பில்
வருந்தா திருக்க வழத்துகின் றீரெம்மை மானவொரு

திருந்தா ருயிரைத் திமிர்த்தமு தூட்டிப்பின் செல்லலிடுத்
திருந்தா லலவோ வறிகுவிர் நீருமவ் விண்ணலையே.

(329)

செவிலி தன்னறிவின்மை தன்னை நொந்துரைத்தல்.

(இ-ள்.) தலைவி போதற்குத் தன் குறிப்பினா லறிவித்த தன்மையை
யறிந்திலேனென்று தன்னறிவின்மையை நொந்து செவிலி கூறுதல்.
நோதல்-வருந்துதல்.

என்னையும் வீட்டையு மேங்குற நோக்கி யிருவிழிநீர்
தன்னையுந் காட்டியம் முன்றிலும் பார்த்த தரத்தையெட்டுப்
பொன்னையும் வேட்டபு மான்ஷம்சுத் தாசீன் பொலங்கிரிவாய்
முன்னையும் பின்னையு மோர்ந்தில னேயென்ன மோசமீதே.

(330)

செவிலி தெய்வம் வாழ்த்தல்.

(இ-ள்.) தலைவிக்கு இடையூறு நிகழாவண்ணந் தெய்வத்தைச் செவிலி
வாழ்த்துதல்.

சிர்திப்ப தற்குற்ற தெய்வங்க ளேயெந்தஞ் செல்வியையாஞ்
சந்திப்ப தற்கெதிர் தந்தருள் வீர்ந்தித்தஞ் சார்ந்தெவரும்
வந்திப்ப தற்குற்ற மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
லந்திப்ப தற்கெமக் கும்மைய லாலில்லை யாந்துணையே.

(331)

இவ்வைந்தும் செவிலி புலம்பலின் விரியென்க.

செவிலி நற்றாய்க் கறத்தொடு நின்றல்.

(இ-ள்.) செவிலி நற்றாய்க்குத் தலைவி தலைவனுடன் போக்கை வெளிப்படுத்திக்
கூறுதல்.

காணக் கரிக்குங் கடுஞ்சுரத் தோர்திருக் காளைபின்னே
பேணக் கறத்தன ஞன்மக ளெண்ணினிப் பேசலொண்ணார்
நாணக் கடிந்தநங் கோன்ஷம்சுத் தாசீ னாளினவெற்பிற்
பூணக் கதிக்கும் புணர்முலை யாய்நென்னர் போதகத்தே.

(332)

நற்றாய் பாங்கியொடு புலம்பல்.

(இ-ள்.) நற்றாய் யுயிர்ப்பாங்கியுடன் வருந்திக் கூறுதல்.

எல்லா மறிந்து மதலா யிசைவி னெணக்கொருசொற்
சொல்லா திருந்தவத் தோடமன் றோமகள் சூழ்ந்தவர்க்கோர்
நல்லா னாருட்பெரு மான்ஷம்சுத் தாசீ னாளினவெற்பிற்
கல்லாப் பொலிந்த கடும்பரற் பாலை கறத்தனளே.

(333)

நற்றாய்ப்பலாரொடு புலம்பல்.

(இ-ள்.) வெளி

பண்ணா டவங்கிடந் தங்கமெ லாநொந்திப் பாவிபெற்ற
மின்னாளு மென்னை விடுத்தகன் றாளெனின் மேலுமொன்னாள்
மண்ணா யுதித்தபு மானஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
பொண்ணா ரமுதனை யீர்மக வாலென்ன புண்ணியமே. (334)

நற்றாய் பயிலிடந் தம்மொடு புலம்பல்.

(இ-ள்.) தலைவி பழகி விளையாடு மிடங்களோடு நொந்து நற்றாய் வருந்திக்
கூறுதல்.

ஊன்றா முயில்வலத் தோன்ஷம்சுத் தாசீ னுயர்சிலம்பிற்
கான்றாழ் சனைகாள் பொழில்கா ணதிகாள் கவலைகொள
வீன்றா ளெனைமறந் தேகையி லேயிந்த வேழைக்கென்னத்
தேன்றாழ் குழலியுஞ் செப்பின ளோவெதுஞ் சிந்தைவைத்தே. (335)

இந்நான்கும் நற்றாய் புலம்பலின் விரியென்க.

நிமித்தம் போற்றல்.

(இ-ள்.) தலைவி வருதற்குத் தக்க சகுனத்தைத் துதித்து நற்றாய் கூறுதல்.

பாலோ டமுதும் பரிந்தளிப் பேன்பரற் பாலைசென்ற
காலோ டரிவை கலந்துற வேகடற் காசினிக்கோர்
கோலோ டுயர்குடைக் தோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரியின்
மேலோ டருட்கொடி யேகரை வாயிந்த வேளையிலே. (336)

சுரந்தணிவித்தல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாலைநிலத்தின் வெப்பந் தணியுமாறு நற்றாய்
பிரார்த்தித்தல்.

வரமே பெருகுமெம் மான்ஷம்சுத் தாசீன் மணிவரையின்
சுரமே பரல்செய் சுடுநெருப் பேயவன் தோய்ந்தவளத்
திரமே பெருகநல் ஹாயீம் புரத்தொடு சேரளியின்
றரமே தரக்குளிர் வாய்மிக வாயென்றன் றாழ்குழற்கே. (337)

தன்மகண் மென்மைத்தன்மைக் கிரங்கல்.

(இ-ள்.) நற்றாய் தன்மகள் மெல்லிய தன்மைக்கு இரங்கிக் கூறல்.
மழையுங் கரிந்து மழைங் கரிந்த மலிகனர்கான்
குழையுங் படிசென்ற கொள்கையென் னோவறக் கோன்மையினால்

விழையும் பெரும்புகழ் வேள்ஷம்சுத் தாசீன் வியன்கிரிவாய்த்
தழையு மனிச்சமுந் தாவத் தளர்பதத் தாழ்குழலே. (338)

இளமைத் தன்மைக் குளமெலிந்திரங்கல்.

(இ-ள்.) நற்றாய் தன்மக ளிளமைத் தன்மைக்கு மனமெலிந்துவருந்திக் கூறுதல்.
பாலோ டமுதம் பருகில தென்றுபைம் பாவை யையமார்
மேலோ டணைத்து விழிநீ ருக்குமென் மெல்லியல்வெவ்
வேலோ டொளிர்கர வேள்ஷம்சுத் தாசீன் மிளர்கிரிவாய்
மாலோ டொருவன்பின் போவள்கொ லோமுன்செய் வல்வினையே. (339)

அச்சத் தன்மைக் கச்சமுந் நிரங்கல்

(இ-ள்.) நற்றாய் தலைவியினது வெருவுந் தன்மையை நினைந்துதான் பயமுற்று
வருந்துதல்.
இற்புலி காணினு மேக்குற் றழுங்கி யிரங்குமவ
ணர்புலி காணி னலிவத லாலுயிர் நண்ணலர்க்கோர்
பொற்புலி யன்னபு மான்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற்
கற்புலி யுற்ற கடுஞ்சுரத் தென்செய்வள் காரிகையே. (340)
இவ்வைந்தும் மனமருட்சியின் விரியென்க.

கண்டோரிர்க்கம்.

(இ-ள்.) வழியிற் கண்ட மாதர் தலைவியைநோக்கி வருந்தியழுங்கல். இரக்கம் -
அழுங்குதல்.
ஏங்கும் விழுமெழு மெம்மனை யெங்கெனு மின்னலுற
வீங்குற கரையு மெலியு முலையு மிகுந்தபுகழ்
தாங்குஞ் சுகிர்தபு மான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பின்
பாங்குங் கழங்குநற் பாலையும் பூவையும் பார்த்தனையே. (341)
இஃதொன்றுங் கண்டோரிர்க்கம்; இதற்கு விரியில்லை.

செவிலி பாற்றாத் தாயைத் தேற்றல்.

(இ-ள்.) தலைமகள் பிரிவைச்சகியாத நற்றாயைச் செவிலிகேறுமாறு கூறுதல்.
வெப்பா லவிந்த வெறும்பரற் பாலை விரைந்தவடா
செப்பா லிருப்பினு மின்னே கொணர்வ லிசைந்தெவர்க்கு
மொப்பா லுயருர வோன்ஷம்சுத் தாசீன் னொருமொழிபோற்
றப்பா தனையே தளரா தமரவன் றண்பொழிற்கே. (342)

ஆற்றிடை முக்கோற் பகவரை வினாதல்.

(இ-ள்.) செவிலி தேடிப் போங்கால் வழியிடை யெதிர்வருந்திரிதண்டமுடைய அந்தணரை வினாவுதல்.

உண்மைப் பொருளை யுவந்தடை வான்றவ மோர்ந்துசெய்யும்
வெண்மைத் திருச்சுடத் தீர்விள்ளு வீரெழு மேதினிக்கும்
வண்மைக் குயர்கர மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
வெண்மைக் கெழுமயிற் காளைபின் னெம்மயி லுற்றதுவே. (343)

மிக்கோ ரேதுக் காட்டல்

(இ-ள்.) செவிலி வினாயதற்கு உயர்ந்தோர் அஃது உலகவியல் பென்று காரணங் காட்டிக் கூறுதல்.

வலம்புரி யீன்ற மணிதனைக் கல்லது மற்றையர்க்கு
நலம்புரி வாறுநின் னங்கையு மேகினை ணாணிவத்தின்
குலம்புரி யண்ணலங் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா
யலம்புரி கூந்த லணங்கனை யாய்மற்றெ னாய்வதுவே. (344)

செவிலி யெயிற்றியொடு புலம்பல்.

(இ-ள்.) செவிலி பாலைநிலத்துப் பெண்ணொடு வருந்துதல்.

பொன்மா துறையுயத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பி
னன்மா தவப்பே றனைத்துமொன் றாயுற்றிந் நாண்மறவர்
தன்மா தெனவருந் தையநல் லாய்சொலித் தாவழற்கா
னன்மா தொருதிருக் காளைபின் போந்த விருநெறியே. (345)

செவிலி குரவொடு புலம்பல்.

(இ-ள்.) செவிலி குராமரத்தொடு வருந்துதல்.

கல்லென் றடர்ந்த கடும்பரற் பாலையொர் காளைபின்னே
வல்லென் றுயர்முலை வந்தது கண்டுமல் வான்முகிலைச்
செல்லென ரெதிர்கரச் செய்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி
னீல்லென் றொருசொன் னிகழ்த்திலை யேவஞ்ச நீள்குரவே. (346)

சுவடுகண் டிரங்கல்.

(இ-ள்.) நிலத்தின்மேற் காலமுந்திய குறியைச் செவிலி கண்டிரங்கிக் கூறுதல்.

பூவீற் படரப் பொறாதவம் போருகப் பொன்னடியித்
தாவீற் படரத் தவக்குறை யோகற்ற தண்டமிழோர்

நாவீற் படர்புக ழோன்ஷம்சுத் தாசீ னாளினவெற்ரீபின்
காவீற் படருங் களிமயி லாமென்றன் கண்ணியர்க்கே.

(347)

செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்.

(இ-ள்.) உடன்போக்குப் போய தலைவனும் தலைவியும் போல அன்பு கலந்து
வழியிடை வரவோ ரிருவரைக் கண்டு செவிலி வினாதல்.

அன்றிலும் பேடு மெனவரு வீரீவ் வதரீருவ

ரொன்றிய வுள்ளத்தி னுற்றன ரோவுல குங்ககனுந்

துன்றிய வென்றியன் மால்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிமேற்

கன்றிய வண்னையொ டெண்ணையு மிங்ஙன் கவலவைத்தே.

(348)

அவர் புலம்ப நேற்றல்.

(இ-ள்.) செவிலி யிரங்கிப் புலம்புதலை யெதிர்வந்தோர் தெளிவித்தல்.
தாருடை வள்ளலைக் கண்டனன் யானுமுன் றாழ்குழலை
வாருடைக் கொங்கையென் மங்கையுங் கண்டனன் வான்புவிக்கோர்
பேருடை வேந்தர்பெம் மான்ஷம்சுத் தாசீன் பெரும்பகைவாழ்
சூருடைக் காண்விடுத் தாமீம் புரமின்று சூழ்குவரே.

(349)

செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்நல்.

(இ-ள்.) செவிலி தன் புதல்வியைக் காணாது துன்ப மிகுதல்.
மானார் வழியை வழிமுழு துள்ளி மலைந்ததல்லா
னானா வறிந்தில னேபிறர் வாய்க்கென் னவில்வலினி
யூனா ரயில்வலத் தோன்ஷம்சுத் தாசீ னொளிர்வரைமேற்
போனான் மகனெங் கெனுமனைக் கென்கொல் புகலுவதே.

(350)

இவ்வொன்பதுஞ் செவிலி பின்றேடிச் சேறலின் விரியென்க.

கற்போது புணர்ந்த கௌவை முற்றிற்று.

மீட்சி

அஃதாவது-மீண்டு வருதல். செவிலி புதல்வியைக் காணாது மீண்டு
வருதலும் உடன்போய தலைவனுந் தலைவியு மீண்டு வருதலு மடங்கப்
பொதுப்பட மீட்சி யென்றார். அது-தெளிதல் மகிழ்ச்சி வினாதல்செப்ப
லென நான்கு வகைப்படும்; அவை-தலைவி சேணகன்றமை செவிலி
தாய்க்குணர்த்தல் முதல் நற்றாய்கேட் டவனுளங் கோன் வேலனை வினாத
வீறாகிய ஆறு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல்.

(இ-ள்.) தலைவி நெடுந்தூரம் போனதைச் செவிலி நற்றாய்க்குச் சொல்லுதல்.
துருவா விடமிலை யென்றாய் முழுதுந் துருவியுநின்
றிருவா ரமுதைத் தெரிந்தில னேசென்ற சேயொடுநன்
கொருவா வருளுடை யோன்ஷம்சுத் தாசீ னுறவிலர்வாழ்
வருவா வனம்விடுத் தாயிம் புரமங் கடைந் தனளே. (351)

இதுவரையும் ஐம்பத்து மூன்றாநாள் நிகழ்ச்சி.

தலைவன் றம்முர் சார்ந்தமை சாற்றல்.

(இ-ள்.) ஐம்பத்து நான்காநாள் தலைவன் மீட்சியில் தமதூரைச் சார்ந்தமை
தலைவிக் குணர்த்தல். தம்மென்பது - தலைவன் றலைவிய ரிருவரையும்.
ஆடுஞ் சனையிது வண்டலு மிங்கிலை யன்றுனையான்
கூடுந் தடமது குன்றுவை பாரென்றுங் கூண்டபுகழ்
நீடுங் திறற்பெரு மான்ஷம்சுத் தாசீ னெடுங்கிரிமே
னாகும் பதியிது நங்கைநல் லாய்முன் னடந்தருளே. (352)

தலைவி முன்செல்வோர் தம்மொடு தான்வரல்

பாங்கியர்க் குணர்த்தி விடுத்தல்.

(இ-ள்.) தலைவி தனக்கு முன்னே போகும் அந்தணரிடத்தில் தன்வரவைத்
தன்றோழிகட்குச் சொல்லி அனுப்புதல்.
கற்பிற் பெரிதல நானென்று நாடிக் கடும்பரற்கா
னாற்பிற் புகுந்தவென் னண்ணலும் யானு மடைந்ததெல்லாம்
பொற்பிற் பொலிந்தபு மான்ஷம்சுத் தாசீன் புதுநகர்சேர்
வெற்பிற் புகுமட வீரறை வீரென்றன் மெல்லியர்க்கே. (353)

ஆங்கவர் பாங்கியர்க் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.
கண்டனம் யாமுங்கள் கன்னியை யோர்திருக் காளைபின்னே
மண்டனந் பாலை வழிவிடுத் திங்ஙன் மருவுறத்தெவ்
பண்டனந் தீர்ந்தபி ரான்ஷம்சுத் தாசீன் பனிவரைவா
யண்டன மென்னைடை யாயிழை யீருந்த மன்புவைத்தே. (354)

பாங்கியர் கேட்டு நற்றாய்க் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

அண்ணா யழுங்க லடைந்தன ளென்றறைந் தார்சிலர்நம்
பொண்ணா ளொருதிருப் போரர சோடிவண் பூதலத்தோர்
மண்ணாதி மன்னனெம் மாண்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
னண்ணா ளீலைவரு மீந்தா ளெனவினி நந்தமக்கே.

(355)

நற்றாய்கேட் டவனுளங்கோள் வேலனை வினாதல்.

(இ-ள்.) நற்றாய் தன்மகள் வரவை யறிந்து தலைவனுட் குறிப்பின்னதென்று
வெறியாட்டாளனைச்சேட்டல்.

ஓதுறு மெய்ப்புக ழோண்ஷம்சுத் தாசீ னுயர்தடத்தென்
மாதுறு மண்ணலம் மாணிழை யோடென்றன் மாமனைக்கே
போதுறு மோவன்றித் தன்மனை கண்டங்குப் புக்குறுமோ.
ஏதுறு மோர்ந்திசை யாயயி லாயுவந் தென்றனைக்கே.

(356)

இவற்றுள் - தலைவி சேணகன்றமை செவிலி தாய்க் குணர்ந் தலும்தலைவன் றம்முர்
சார்ந்தமை சாற்றலு மாகிய இரண்டுந் தெளிதற்கும், தலைவி முன்செல்வோர் தம்மொடு
தன்வரல் பாங்கியர்க் குணர்த்தி விடுத்தலும் பாங்கி நற்றாய்க் குணர்த்தலுமாகிய
இரண்டும் மகிழ்ச்சிக்கும், நற்றாய் தலைமகனுளங்கோள் வினாதலொன்றும்
வினாதற்கும், பாங்கியர்க்கு முன்சென்றோ ருணர்த்த லொன்றுஞ் செப்பற்கு முரியன.

மீட்சி முற்றிற்று.

தன்மனை வரைதல்.

அஃதாவது - உடன்போய் மீண்டுவந்த தலைவன் றலைவியைத் தன்னூர்க்குக்
கூட்டிப்போய்த் தன் மனையின்கண் வரைந்து கோடல். அது - வினாதல் செப்பல்
மேவலென மூன்று வகைப்படும்; அவை - நற்றாய் மணமயர் வேட்கையிற் செவிலியை
வினாதல்முதல் பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தலீறாகிய ஐந்துவிரிகளை
யுடையன; அவை வருமாறு:-

நற்றாய் மணமயர் வேட்கையிற் செவிலியை வினாதல்.

(இ-ள்.) தலைவி நற்றாய் தன்மனையின் மணஞ்செய்யும் விருப்பினாற்
செவிலியை வினாவுதல்.

நம்மனைக் கோவன்றி நாளு மவரை நயந்தளித்தார்
தம்மனைக் கோமணஞ் சாரற் கியன்ற தனித்தவமோங்
கம்மனைக் கோபுரக் கோண்ஷம்சுத் தாசீ னருட்கிரிவா
யெம்மனைக் கோமட வாயறி யேம்வந்திங் கெய்துவதே.

(357)

செவிலிக் கிருணா வரைந்தமை புணர்த்தல்

(இ-ள்.) பாங்கி செவிலித்தாய்க்குத் தலைவன் தலைவியை மணந்தமை தாதராற்றெரிந்து கூறுதல்.

சேல்காட்டும் வேல்விழிச் செல்வியைத் தம்மனை சேர்ந்தவர்தா
மால்காட்டு மம்மணஞ் செய்துன ரென்றொற்றார் வந்துரைத்தார்
கோல்காட்டு நற்குடைக் கோன்ஷம்சுத் தாசீன் குவட்டிலிதைச்
சூல்காட்டு மன்னையர்க் கண்ணைநல் லாயெய்ங்ஙன் சொல்லுவதே. (358)

வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல்.

(இ-ள்.) வெளி.

அளிக்குங் கொடைக்கரத் தான்ஷம்சுத் தாசீ னாருட்சிலம்பர்
துளிக்கு மலர்க்குமுற் றோகையை முன் மணஞ் சூழ்ந்தசெய்தி
தெளிக்கநல் வித்தகர் செப்பினர் நாமுந் தெரிசித்ததைக்
களிக்குந் தவமுற்றி லோமன்னை யேயென்ன காலமிதே. (359)

தலைவன் பாங்கிக் கியான் வரைந்தமை நுமர்க்கியம்பு சென்றென்றல்.

(இ-ள்.) விவாகமுடித்து மீண்டுவந்த தலைவன் தலைவியை விகாகஞ்செய்தமை உன் சுற்றத்தார்க்குச் சென்று சொல்லென்று பாங்கியினிடத்துக் கூறுதல்.

எந்தமர் சூழ்ந்த விருங்குமு நூப்ப ணிசைந்திருந்திந்
நந்தமர் கந்தர நங்கையை வேட்டவந் நன்னலத்தை
வந்தமர் கண்டபெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
னுந்தமர் கேட்ப நுவலுதி சென்றென்ற னுண்ணிடையே. (360)

பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தல்.

(இ-ள்.) வெளி

மணந்தே னெனுஞ்சொன் வருமுன மேபசு மாமயிலைத்
தணந்தே மறுகுமத் தையனல் லாட்கென்றுஞ் சாரலர்தேர்க்
கணந்தேய்த் தொழிக்குமெம் மாஷம்சுத் தாசீன் கனகவெற்பி
னிணந்தே ரயிலிறை யேயறைந் தேனத்த நீர்மையையே. (361)

இவற்றுள் - நற்றாய் மணமயர் வேட்கையிற் செவிலியை வினா தலென்றும் வினாதற்கும், வரைந்தமை பாங்கி செவிலிக் குணர்த்த லும் வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தலும் பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தலுமாகிய மூன்றும் செப்பற்கும், யான்வரைந்தமை நுமர்க்கியம்பு சென்றென்ற லொன்றும் மேவற்கு முரியன.

தன்மனைவரைதல் முற்றிற்று.

உடன்போக் கிடையீடு.

அஃதாவது - நம்மனையில் வரைந்து கொள்ளாது தன்னூரில் வரைந் தானென்று தலைவி சுற்றத்தார் வெறுப்படைதலால் தலைவியையுடன் கொண்டு போம்போது தலைவி சுற்றத்தா ரிடையீடுபட்டு மீண்டு தலைவி வருதல். அது-போக்கறிவுறுத்தல் வரவறிவுறுத்தல் நீக்கம் இரக்கமொடு மீட்சி என நான்கு வகைப்படும்; அவை நீங்குங் கிழத்தியர் பாங்கியர் தமக்குத் தன்செலவுணர்த்தி விடுத்தல் முதல் தலைமகளவன்புற நோக்கிக் கவன்றாற்ற லீறாகிய ஆறு விரிகளையுடையன; அவை வருமாறு:-

நீங்குங் கிழத்தி பாங்கியர்தமக்குத் தன்செல வுணர்த்தி விடுத்தல்.

(இ-ள்.) ஐம்பத்தைந்தாநாள் தன்னூரைவிட்டு நீங்குந் தலைவி எதிர்வருவார் தம்மொடு தலைவனுடன் செல்லுந் தன் செலவைப் பாங்கியர்க்குச் சொல்லி யனுப்புதல்.

சூலுற்ற வானெனு மால்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிசென்
 னூலுற்ற நுண்ணறி வீருற வாதியர் நோவறநற்
 பாலுற்ற நீரென வன்பர்பின் னானுயிப் பாழஞ்சுரத்தின்
 மேலுற்ற வாரறை வீரய ராதென்றன் மெல்லியர்க்கே.

(362)

தலைமகடன்செல வீன்றாட் குணர்த்தி விடுத்தல்.

(இ-ள்.) தலைவி தலைவனுடன் போதலைத் தன்றாய்க்குச் சொல்லி யனுப்புதல்.

கூவீ யருளவல் லோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா
 யாவீ யிழந்த வுடல்போ லெனைவிட் டழுங்கனைக்கிப்
 பாவீ யொருதிருக் காளைபின் வெஞ்சுரம் பற்றினென்ன
 ரோவீ லருளுடை யீர்பணிந் தேனுவந் தோதுதற்கே.

(363)

நற்றாய்க் கந்தணர் மொழிதல்.

(இ-ள்.) வெளி

அன்பே யுருவெடுத் தன்னவந் துற்றவொ ராண்டகையின்
 பின்பே கணர்பொறி பெய்பரற் காணிலுன் பேதைசற்று
 முன்பே செலவுணர்ந் தோமனை யேயெதிர் முன்னவர்தம்
 மென்பே யொடிக்குமெம் மான்ஷம்சுத் தாசீ னீருங்கிரிக்கே.

(364)

நற்றா யறத்தொடு நின்றலிற் றமர்பின் சேறலைத்

தலைவிகண்டு தலைவர்க் குணர்த்தல்.

(இ-ள்.) நற்றாய் தலைவியின்களவை வெளிப்படுத்தியதனாற் சுற்றத்தார் பின்வருதலைத் தலைவிபார்த்துத் தலைவனுக்கு அறிவித்தல்.

பூசர் கெழுபுயத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்சீர்
 பேசர் கருமயில் வாண்மழு கோதண்டம் பெய்ககணையும்
 வீசர் கெனவிரைந் தெந்தைய ரன்ப விளக்கிடைபல்
 வீசர் குவீந்தெனச் சூழ்ந்தனர் பார்நம் மிரதத்தையே.

(365)

தலைமக டன்னைத் தலைமகன் விடுத்தல்.

(இ-ள்.) வெளி

நிதியிற் பெருகுபு மாண்ஷம்சுத் தாசீ னியிர்சிலம்பின்
 மதியிற் பெருகு மலர்முகத் தாயென்றும் வாய்ந்தபஞ்சுப்
 பொதியிற் பெருகு நெருப்பனை வேனெதிர் போந்தவர்க்குண்
 பதியிற் பெருகுற வேலஞ்சு வேனீ பணிந்தருளே.

(366)

தமருடன் செல்பவ ளவன்புற நோக்கிக் கவன்றாற்றல்.

(இ-ள்.) சுற்றத்தாருடன் செல்லப்பட்ட தலைவி அவன் புறங்காட்டிப் போதலை
 நோக்கிக் கவலைப்பட்டுத் தேறுதல்.

என்னுயி ரொன்றே பொருளெனு நாட்டத் தெதிர்ந்தவிந்த
 மன்னுயிர் காத்த மகிபர்க்கண் றோவுற்ற வையமெல்லாந்
 தன்னுயி ரென்னநல் லோன்ஷம்சுத் தாசீன் றரியலர் போந்
 தின்னுயிர் வாழு மெரியழற் காணத் திரும்புகழே.

(367)

இவற்றுள் - நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செல்வுணர்த்தி விடுத்தலும் தன்
 செலவின் நாட் குணர்த்தி விடுத்தலும் ஈன்றாட் கந்தணர் மொழி தலுமாகிய மூன்றும்
 போக்கறி வுறுத்தற்கும், ஈன்றா ளறத்தொடு நின்றலிற் றமர்பின் சேறலைத் தலைவி
 கண்டுரைத்த லொன்றும் வரவறி வுறுத்தற்கும், தலைமகளைத் தலைமகன்
 விடுத்தலொன்று நீக்கற்கும், தமருடன் செல்பவ ளவன் புறநோக்கிக்கவன்
 நாற்றலொன்றும் இரக்கமொடு மீட்சிக்குமுரியன.

இதுவரையும் ஐம்பத்தைந்தாநாள் நிகழ்ச்சி

உடன்போக் கிடையீடு முற்றிற்று.

வரைவு

அஃதாவது:- ஐம்பத்தாநாநாள் தலைவன் மீண்டு தலைவி யில்லின் வரா நின்றுழித்
 தலைவி தமரெதிர் கொண்டுபோ யழைத்து வந்தபின் உலகவியற்கையின்படி ப்லவிதமாக
 அருங்கல முதலிய வேண்டுவன கொடுத்துப் பெரியோரையுஞ் சான்றோரையு முன்னிட்டு
 மணச் சடங்குடனே வதுவை முடித்தல்; இதற்கு வகையும் விரியுமில்லை.

சான்றோர் பெரியோரை முன்னிட்டருங்கலந் தந்து

வரைந்துழிக் கண்டோர்மகிழ்ந்து கூறல்.

(இ-ள்.) சான்றோரையும் பெரியோரையும் முன் வைத்துக்கொண்டு தலைவன் அரிய ஆபரணங்களைத் தலைவிக்குக் கொடுத்து விவாகஞ் செய்ய; அதைப் பார்த்தவர் மகிழ்ந்து சொல்லுதல்.

அமையா வீன்பத் தலர்மணம் பேரலீவ ரார்ந்தமணங்

குமையா துலகிடைக் கொண்டவ ரார்களி கொள்ளநல்லோர்

தமையா தரிக்குபு மான்ஷம்சுத் தாசீன் றடத்திடைநா

மிகையாத கண்ணொரு கோடிபெற் றோயில்லை யின்றைக்குமே. (368)

இங்ஙனமொரு தலைவனுக்குந் தலைவிக்கும் ஒருகால் மணமுடிப்ப தன்றிப் பலகான் மணமுடிந்ததாகக் கூறுதல் உலகின்கண் வழங்குவ தன்றே; இவ்வாறு கூறியதென்னையெனின்? உடன்போய்த் தன்னூரின் கண்ணே வரைதலு மீண்டுவந்து தன்மனையின் கண்ணே வரைதலும் பெரியோர் சான்றோரைமுன்னிட்டுத் தாய்தமரறிய மணச்சடங்கின் முறையே முடியாமையான் அவையிரண்டு மணமாகா; அஃதென்னையெனின்? உலகியல்பின்கண் தாய்தமரறியாது மணச்சடங்குமின்றி ஒருவன் உரிமைகருதித் தாலிகட்டு மணம் மணமென்றுலகின் கணுள்ளார், கைக்கொள்ளார்! அவர்க்கே மீண்டு மணச்சடங்குடனே மணமுடிப்பார்; ஆதலால் பெரியோர் முதலாயினாரை முன்னிட்டு அவள் மனையின் மணச்சடங்குடனே முடித்தலின், இதுவே மணமாயினவாறுணர்க.

இதுவரைஐம்பத்தாறாநாள் எனக் கணக்கிட்டதுபோல

மேல் நிகழ்ச்சி கணக்கிட முடியாதென வறிக.

வரைவு முற்றிற்று.

வரைவியல் முற்றுப்பெற்றது.

கற்பியல்

கற்பென்பது - கற்பிக்கப்படுவது. கற்பித்த லாவதென்னையெனின்? தலைவிக்கு அறிவும் ஆசாரமுந் தலைவனாலும் இருமுது குரவராலும் செவிலியாலும் பெரியோர் முதலிய சான்றோராலும் போதித்தல்; ஆதலால் விவ்வியல் கற்பியல் எனப்பெயராயிற்று.

ஆயின், இவ்வாறு களவின் கணாமுகல் கற்பின்க் கணாமுகல் உலகின் கணின்றெனில்? கூறுதும், அறிவுடையோர் மக்கட்கு மணஞ் செய்யங்கால் இத்தன்மையானை நினக்கு மணஞ்செய்ய நனைத்தோம்; இது நினக் கியையோ? இயையின்மையோ? என வினாவி அவரவர் கூற்றின் படிசெய்வர்; அவர் கூறாக்கால் குறிப்பானுணர்ந்து செய்வரெனக் கொள்க. இங்ஙனம் இருவருள்ளமும் ஒத்தவழி மணஞ் செய்தலியல் பாயிற்று. ஆகவே உள்ளப் புணர்ச்சி நிகழ்ந்ததாம்; உள்ளப்புணர்ச்சி

நிகழ்ந்தபோதே மெய்யுறு புணர்ச்சி நிகழ்ந்ததாயிற்று. இதனை "உள்ளத்தாலுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல்" என்னுங்குறட்டுக்குப் பரிமேலழகர் உரையில் நினைத்தலுஞ் செய்தலோ டொக்கு மெனக் கூறியதனானுணர்ச்சி, எனவே உலகின்க ணிகழும் கற்பொழுக்க மெல்லாங் கந்தருவ மணத்தின்வழிக் கற்பென்றே கொள்க. இக்கற்பு - மகிழவும் ஊடலும் ஊடலுணர்த்தலும் பிரிவும் பிறவும் பொருந்தியதாய், இவ்வாழ்க்கை பரத்தையிற் பிரிவு ஓதற்பிரிவு காவற்பிரிவு தூதிற்பிரிவு துணைவயிற்பிரிவு பொருள்வயிற்பிரிவு என ஏழு பாடுபாடுடையது; அவற்றுள்,

இவ்வாழ்க்கை

அஃதாவது-தலைவனுந் தலைவியும் இல்லின் கண்ணே வாழுதலைக் கூறுதல்; அது-கிழுவோன் மகிழ்ச்சி கிழத்தி மகிழ்ச்சி பாங்கி மகிழ்ச்சி செவிலி மகிழ்ச்சியென நான்கு வகைப்படும்; அவை-தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் முதல் அன்னவர்காத லறிவித்த லீறாகிய பத்துவிரிகளை யுடையன; அவை வருமாறு:-

தலைமகன் றலைவிமுன் பாங்கியைப் புகழ்தல்.

(இ-ள்.) வெளி.

தன்றுயர் நோக்கார் பிறர்துயர் நோக்குவர் தாமெனநின்
றென்றுயர் நோக்கி யிரும்பிணிக் கின்னமிழ் தென்னவுல
கின்றுயர் நீக்குயிக் கோன்ஷம்சுத் தாசீ னெழிற்சிலம்பி
னீன்றுயர் மாமண நேர்ந்தனை வாழியென் னேரிழையே. (369)

தலைவனைப் பாங்கி வாழ்த்தல்.

(இ-ள்.) வெளி.

மணியொளி யாகி மலர்மண மாகி மரநீழலா
யணியொளி வாய்ந்த வணங்கொடு நீயுமெ ணண்ணலென்றாழ்
பணியொளி மாமுடி வேள்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்
நணியொளி போனனி வாழிபல் லாண்டிந்த நானிலத்தே. (370)

பாங்கி தலைவியை வரையுநாளளவும் வருந்தாதிருந்தமையுரையாயென்றல்.

(இ-ள்.) தோழி தலைவியை நோக்கித் தலைவன் மணஞ்செய்யுமிதுகாரும் பொறுத்திருந்தமையைச் சொல்லென்று கேட்டல்.

மானா ரலரு மதனா ரலரு மருவியொன்றாய்த்
தானார் பொழுது சகித்ததெவ் வாறன்பர் சாரளவுங்
கானா ரலங்கற்பி ராண்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற்
றேனார் நறுங்குழ லாயுரை யாயிவண் டேர்ந்தெனக்கே. (371)

பெருமக ளுரைத்தல்.

(இ-ள்.) தலைவி தான் வருந்தாதிருந்த காரணம் பாங்கிக்குக்கூறுதல்.
முன்னிலை வீட்டுத் தணந்தன ரேனு முழுதுமுள்ளிர்
முன்னிலை வீட்டுத் தணந்தில ரேயவர் சார்ந்தபுகழ்ப்
பொன்னிலை வாழ்புயத் தோன்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பி
லென்னிலைக் கேதிந் கிருந்துயர் நாளுமெ னேந்தியேயே. (372)

தலைவனைப் பாங்கி வரையுநா ளளவு நிலைபெறவாற்றிய நிலைமை

வினாதல்.

(இ-ள்.) தலைவியைத் தலைவன் விவாகஞ்செய்யும்வரை யுயிர் தரித்திருக்கச்
செய்த நிலைமையைத் தோழி தலைவனிடங் கேட்டல்.
மருப்பும் பொருப்பு மருட்டிய கொங்கைமென் மங்கைமய
னெருப்பும் விருப்பு நெகிழ்ந்தர சேமண நேரளவு
மருப்புந் திருப்பதத் தான்ஷம்சுத் தாசீ னருட்கிரிவா
யிருப்பு மகமு மிசைந்ததெவ் வாரிசை யென்றனக்கே. (373)

மன்றன் மனைவரு செவிலிக் கிருளை யன்புற வுணர்த்தல்.

(இ-ள்.) கலியாண மனையில் வந்த செவிலிக்குப் பாங்கி இருவரது அன்பையும்
பொருந்தக் கூறுதல்.
பொன்னகத் தாமரை போந்திருந் தானவன் போந்தவவன்
றன்னகத் தாமரை சார்ந்திருந்த தாளிவள் சாற்றிலிது
மின்னகத் தாமரை வேள்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பிற்
பன்னகத் தாமரைப் பான்மொழி யேயுன்றன் பாக்கியமே. (374)

பாங்கி யில்வாழ்க்கை நன்றென்று செவிலிக் குணர்த்தல்.

(இ-ள்.) தோழி தலைவியின் இல்வாழ்க்கை நல்லதென்று செவிலித்தாய்க்குக்
கூறுதல்.
இல்லற மல்லது நல்லற மன்றென் றியம் புமந்தச்
சொல்லற வாய்ந்தனை யேயுன்ற னாயிழை சூழ்ந்தெதிர்ந்தோர்
மல்லற மாய்க்குமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
பல்லற மாற்றப் படர்தரு மாலது பாரகத்தே. (375)

மண்மனை சென்றுவந்த செவிலி பொற்றொடி கற்பிய ன்றறாய்க் குணர்த்தல்

(இ-ள்.) விவாகஞ்செய்யப்பட்ட வீட்டுக்குப்போய்ப் பார்த்துவந்த செவிலித்தாய்
தலைவியின் கற்பியலை நற்றாய்க்குச் சொல்லல்.

தினமா நிதிநிகர் சேய்ஷம்சுத் தாசீன்செழுங் கிரிவாழ்
கனமா ரிருங்குழர் கற்பிற் கிணையெவர் காசினியி
னினைமா வருந்ததி யில்லையன் னாயென்று மின்றுமுற்ற
மனமாந் தராசகம் வைத்தா லுயருமல் வானளவே.

(376)

நன்மனை வாழ்க்கைத் தன்மை யுணர்த்தல்.

(இ-ள்.) செவிலித்தாய் நற்றாய்க்குத் தலைமகளது நல்ல மனைவாழ்க்கைத்
தன்மையைச் சொல்லுதல்.

அரவறிந் தொல்கிய வல்குணல் லாய்மக ளாய்ந்தெளியோ
ரிவறிந் தீந்து மினியன சொற்று மினம்புரந்தும்
வரவறிந் தேற்று மதித்தன ணல்வறம் வந்தெதிர்ந்தோ
ருவறிந் தோட்டுமிக் கோன்ஷம்சுத் தாசீ னொளிர்கிரிக்கே.

(377)

செவிலி நற்றாய்க் கிருவர் காதலையுமறிவித்தல்.

(இ-ள்.) செவிலி நற்றாய்க் கிருவ ராசையையுங் கூறுதல்.

வன்மறந் தாழ்த்துமெம் மான்ஷம்சுத் தாசீன் மலையவெற்பர்
சென்மறந் தாங்குளைத் தேசியந் தேரன்னை சென்றவந்த
மன்மறந் தாலும் வழிமறந் தாலு மருவுமல்லி
னென்மறந் தாலு மறவா துறுமக ளில்லிடமே.

(378)

இவற்றுள்-தலைவன் றலைவிமுன் பாங்கியைப் புகழ்தலொன்றுங் கிழவோன்
மகிழ்ச்சிக்கும், தலைவனைப் பாங்கி வாழ்த்தல்முதல் பாங்கி வாழ்க்கை நன்றென்று
செவிலிக்குணர்த்த லீறாகிய வாறனுள்பெருமக ளுரைத்தலொன்றுங் கிழத்தி மகிழ்ச்சிக்கும்,
அல்லனவைந்தும் பாங்கி மகிழ்ச்சிக்கும், மணமனைச் சென்றுவந்த செவிலி பொற்றொடி
கற்பி யனந்றாய்க் குணர்த்தலாகிய மூன்றுஞ் செவிலி மகிழ்ச்சிக்கு முரியன.

இல்வாழ்க்கை முற்றிற்று.

பரத்தையிற் பிரிவு

அஃதாவது - தலைவன் பரத்தையேற் காதலாய்த் தலைவியைப் பிரிந்து பரத்தையர்
சேரியிற் போதல். அது-வாயில்வேண்டல் வாயின் மறுத்தல் வாயினேர்வித்தல்
வாயினேர்தல் என நால்வகைப்படும்; அவை-காதலன் பிரிவுழிக்கண்டோர்
புலவிக் கேதுவிதா மல்வி றைவிக்கென்றல் முதல் புணர்ச்சியின் மகிழ்த லீறாகிய பத்தும்
உணர்த்த வுணரூ மூடலெனவும், வெள்ளணி யணிந்து விடுத்துழிப் புள்ளணி மாலைவே
லண்ணல் வாயில்வேண்டல் முதல் இணர்த்தார் மார்பனையிகழ்தலும் பிறவு
மிறுதியாகிய அனைத்தும் உணர்த்த வுணரா ளூடலெனவு மிருவகைப்படும்; அவை
வருமாறு:-

காதலன் பிரிவுழிக்கண்டோர் புலவிக் கேதுவிதா மவ்விறைவிக்கென்றல்.

(இ-ள்.) தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையர் சேரிக்குப் போதலைப் பார்த்தோர் இது ஊடலுக்குக் காரணமென்று கூறல்.

எள்ளும் பிரிகில னென்றிக வாவன்ப ரின்றெழுந்து

துள்ளு மறிவீழிச் சூளையின் னார்முன்றி ரோய்ந்துநின்றார்
கொள்ளும் பெருந்தவக் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா
யுள்ளும் புலவிக் கிதுவல தில்லையல் வொண்டொடிக் கே. (379)

ஈங்கிது வென்னெனப் பாங்கி வினாதல்.

(இ-ள்.) பாங்கி தலைவியை நோக்கி நீயழுதுகொண் டிருத்தற்குக் காரண மென்னென்று வினாதல்.

குறையாப் பெருநலங் கூண்டளிப் பார்பக்கங் கூர்ந்திருந்து
நிறையாப் பசியர்போ னின்றினைந் தாயென்று நேரலரைச்
சிறையா விருத்துமெம் மாண்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பின்
பிறையா ரிருதுதர் பெண்ணணங் கேயென்கொல் பேசுவையே. (380)

இறைமகன் புறத்தொழுக் கிறைமக ளுணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தன்னிடத்தொழுகு மொழுக்கமின்றிப் பரத்தையரிடத் தொழுகுகின்றானென்று தலைவி பாங்கிக்குக் கூறுதல். புறத்தொழுக் கென்பதற்குப் பொருள்- பரத்தையரிடத் தொழுகுமொழுக்கமென்று பொருள்கொண்டவா நென்னை யெனின்? வடநூலார் புறமுரைப்பாமென்று கூறுவ ராதலாற் பரத்தையரென்னுஞ் சொற்குப் புறமுடையவரென்னும் பொருள்கூறி நின்றவாறுணர்க. புறமுடைய ரென்ப தென்னையெனின்? இவரின்ப மின்பமன்றென்று திருவள்ளுவர் வரைவின் மகளி ரென்னு மதிகாரத்தில் இன்பத்திற்குப் புறம் இவரின்பமென்று கூறியவாற்றானுணர்க. "இருமனப் பெண்டிரும்" என்னும் திருக்குறளானு முணர்க.

வானா ரமுத வகைவீடுத் தோடி மலிந்தநஞ்சர்
தானார் பவரிற் றவித்தலைந் தார்பரத் தையலரு
ரானா தமர்புக ழோன்ஷம்சுத் தாசீ னுஞ்சிலம்பிற்
கானார் மலர்க்குழற் கன்னிநல் லாய்நந்தங் காவலரே. (381)

தலைவியைப் பாங்கி கழறல்.

(இ-ள்.) தலைவிக்குப் பாங்கி புத்தி கூறுதல்.

மசையறம் பேணி மகிழ்நர்சொற் காத்து மகிழ்வதல்லார்
பிசையற மேதணங் கேயுணர் வாயெதிர் பேணலர்தம்

வினையற வென்றவெம் மான்ஷம்சுத் தாசீன் மிளர்கிரவாய்
நினையற மாதென நேரரி தாலன்பர் நீள்குறையே. (382)

**தலைவி செவ்வணியணிந்த சேடியை விடுப்புழி
யவ்வணி யுழையர் கண்டழுங்கிக் கூறல்**

(இ-ள்.) தலைவி பூத்தகாலை மூன்றாநாட் போக்கி நாலாநாள்நீராடியபின் இவற்றி
னறிகுறியாகச் செம்பூவும் செவ்வாடையுஞ் செஞ்சார்ந்தும் புனைவித்துத்
தோழியைப் பரத்தையினிடத் திருக்குந்தலைவனிடந்தூதாக அனுப்ப அவ்வலங்
காரத்தைத் தோழியினிடத்து அயல்மனையினுள்ளார் பார்த் திரங்கிக் கூறுதல்.
பானாறு மென்மொழிப் பாவைநல் வீருற்ற பற்றலர்மெய்
யூனாறும் வாட்கரத் தோன்ஷம்சுத் தாசீ னுயர்சிலம்பிற்
றானாத் தலைவிரித் தாடுநர்க் கோர்கொட்டுத் தான்கிடைத்தாங்
கானாத செவ்வணி காணிலை யோவென்சொ லாரவரே. (383)

பரத்தையர் கண்டு பழித்தல்.

(இ-ள்.) அச்சேரியிற் போகிய தோழியின் செவ்வணியைப் பரத்தையர் பார்த்து
நிந்தித்துக் கூறுதல்.
பூமக ளாய்ப்பல செவ்வணி பூண்டு புறத்தமைந்த
கோமக ளாயிவ னூற்றவ ளாருளக் கொள்கையென்னே
நாமக ணாவினெம் மான்ஷம்சுத் தாசீ னலத்தகிரிப்
போமக ளீரரி வீருரை யீர்கொண்ட பொய்மையையே. (384)

**பரத்தைய ருலகிய னோக்கிவிடுத்தலிற் றலைமகன்
வரவுகண்டு வாயில்கண் மொழிதல்.**

(இ-ள்.) தலைவி நீராடிய ஞான்று பரத்தையர் தங்கள் சேரியில் தலைவனிருத்தல்
உலக முறைமைக்கு இயலாதென்று அவனை யனுப்பத் தலைவன் வருதலைக்
கண்ட தாதிகள் பாங்கிக்குச் சொல்லுதல். உலக முறைமைக்கு இயலாமை "பூத்த
காலைப் புனையிழை மனைவியை, நீரா டியபின் னீராறு நாளுங்,
கருவயிற்றுறா உங் கால மாதலிற், பிரியப் பெறாஅன் பரத்தையிற் பிரிவோன்"
என்பதனானுமுணர்க. (அகப்பொருள்- அகத்திணையியல் கூக.)
பொன்னார் கமலப் பொலன்றிரு வேவுமப் பூவைமொழி
மின்னாள் செலுமுன் விரைந்தன றாலென்று மேவலரைத்
தன்னா ளெண்பணிப் போன்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பி
னன்னா யிரைவ ருலகியல் காத்திங் களிப்பதற்கே. (385)

வரவுணர் பாங்கி தலைவிக் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் வரவுணர்ந்த பாங்கி தலைவனை யெதிர்கொள்ளத் தலைவிக்குச் சொல்லுதல்.

உள்ளா துணைமுன் னொறுத்தகன் றார்பின்ன ருள்ளியுள்ள
மெள்ளா தடைந்தன ரிற்கடை யேற்றவர்க் கென்றுமின்மை
கொள்ளா தளிக்குமென் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்த்
தள்ளா தழைப்பதன் றோதன்ம முங்கற்புந் தாழ்குழலே. (386)

தலைவனைத் தலைவி யெதிர்கொண்டு பணிதல்.

(இ-ள்.) தலைவனைத் தலைவி யெதிர்சென்று வணங்குதல்.

முனையுங் கடகரிக் கோன்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவாய்
நுனையு மிருவிழி நீர்விடுத் துன்பத நான் பணிதற்
கெனையும் பொருளென வெண்ணியின் றுன்னை யிவண்விடுமங்
கனையும்பல் வாண்டுபல் வாண்டுகிர் வாழியென் காவலனே. (387)

புணர்ச்சியின் மகிழ்தல்.

(இ-ள்.) வெளி.

வானா ரமிழ்தும் வகையில தேலவர் மன்னியொன்றாய்த்
தானா ரமிழ்தத் தனிநிலைக் கென்றுமித் தாரணிக்கோர்
கோனா யமர்பெரு மான்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்
நானா யெடுத்து நவில்வதென் னோவிந்த நானிலத்தே. (388)

இப்பத்துத் துறைகளும் உணர்த்தவுணரு மூடற்குரியன.

வெள்ளணியணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில்வேண்டல்.

(இ-ள்.) தலைவி புதல்வனைப் பயந்து நெய்யாடிய செய்திக்கு அடையாளமாக
வெள்ளிய ஆபரண முதலியன வணிந்து சேடியைத்தலைவனிடத்துச் செவிலித்
தாயர் விடுக்க, வந்த தோழியைத் தலைவன் தூதாக வேண்டிக் கூறுதல்.

வெண்டா மரைமகள் பேரலுநல் வெள்ளணி வேய்த்துவிண்ணி
னொண்டா ரகையென வற்றமின் னேயென்று மொன்னலரைத்
துண்டா விழுத்துழிக் கோன்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்த்
தொண்டாக் கொளவெனைச் சொல்பவ ராரந்தத் தூமொழிக்கே. (389)

தலைவி நெய்யாடிய திருளை சாற்றல்.

(இ-ள்.) தலைவி புதல்வனைப் பெற்று நெய்யாடியதனைப் பாங்கி தலைவனுக்குச்

சொல்லுதல். நெய்யாடுதல்-நெய்தேய்த்து ஸ்நானஞ்செய்தல்; இது -
பிள்ளைப்பேற்றுச்சடங்கினொன்று.

வலம்புரி யீன்ற மணியென நிம்மட மாதொருநன்
வைம்புரி யாண்மக வீன்றுநெய் யாடின ணாளுமெழு
தலம்புரிக் கோலுடைக் கோன்ஷம்சுத் தாசீன் ரடத்தகத்தோ
ருலம்புரி தோளண்ண வேயுணர் வாய்மற்றெ ணோதுவதே. (390)

தலைவன்மனத் துவகைகூறல்.

(இ-ள்.) வெளி.

மின்னைப் பழித்த வீடையுடை மாதொரு மென்மகவுக்
கன்னைப் பருவ மமைந்தன ளென்னு மருண்மொழிபார்
தன்னைத் தனிபுரப் பேர்ன்ஷம்சுத் தாசீன் ரடங்கிரிவாய்
முன்னைத் தவமல வோவந்தின் றென்செவீ முற்றியதே. (391)

தலைவிக் கவன்வரல் பாங்கி யுணர்த்தல்.

(இ-ள்.) வெளி

மகவுயிர்த் தாளென வாய்வழுத் தாமுன்றன் மாகுறைக்கே
மிகவுயிர்த் தார்மனை மேவிநின் றாரன்பர் மேதினிக்கம்
பகவுயிர்த் தாய்நிகர்த் தோன்ஷம்சுத் தாசீன் படர்சிலம்பின்
றகவுயிர்த் தாய்தடை யேல்வரு வாயெதிர் தந்திடற்கே. (392)

தலைவி யுணர்ந்து தலைவனோடு புலத்தல்.

(இ-ள்.) தலைவி தலைவன் வருதலைத் தெரிந்து ஊடுதல்.

மையை நிகர்கரத் தோன்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்ப்
பொய்யைத் தழுவும் பொதுமகள் வாசலிற் போவிருவென்
மெய்யைத் தொடச்சகி யேனாகல் தூர விலகுநில்சொல்
கையை யெடுவீடு சீலையீ லின்றென்ன காரியமே. (393)

தலைவி பாணனை மறுத்தல்.

(இ-ள்.) வெளி.

இன்னிசை காட்டி யெனைமயக் காக்கற் கிவணெழுந்த
துன்னிசைப் பாண தொலைதொலை நில்வேல் தொடர்ந்தெவரும்
பன்னிசை சூடும்பெம் மான்ஷம்சுத் தாசீன் பனிவரைமே
னின்னிசை வேண்டுவ ரெங்கைய ரங்ங னிகழ்த்துதியே. (394)

வாயின் மறுக்கப்பட்ட பாணன் கூறல்.

(இ-ள்.) வெளி.

அல்லெறி வாக்முழ லன்னமன் னாயெதிர்ந் தூர்தளத்தின்
மல்லெறி வாகையர் கோன்ஷம்சுத் தாசீன் மலையவெற்பு
ரெல்லறி வாட்கையெம் மான்பெய ரோதி னிசைந்தபச்சைக்
கல்லெறி வாக்ருங் கல்லெறிந் தாயின்று காய்ந்துநின்றே. (395)

விருந்தொடு வந்துழிப் பொறுத்தல்கண் டிறையோன் மகிழ்தல்.

(இ-ள்.) வெளி.

துன்பிற் கடைபடு மின்பமென் பாரந்தச் சூழ்ச்சியைக்கண்
முன்பிற் றெரிப்ப வீருந்தோன் வந்தது முவுலகு
மன்பிற் பரவுநல் லோன்ஷம்சுத் தாசீ னருட்கிரிவாய்த்
தென்பிற் பொலிந்தன னின்றினி யென்றும்புன் றீவினையே. (396)

விருந்துகண் டொளித்த லூடல் வெளிப்பட நோக்கிச்

சீறே லென்றவள் சீறடி தொழுதல்.

(இ-ள்.) வெளி.

எல்லா மறிந்த வியல்பின ருங்குறை யேற்றொருகாற்
பொல்லா விதிவழிப் புக்கில ரோசெயம் பூண்டபய
மல்லா லுலகளிப் போன்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி
எல்லாய் பொறுப்பாய் பணிந்தே னினதடி நாண்மலரே. (397)

இஃ.தெங்கையர் காணி னன்றென்றல்.

(இ-ள்.) எம் தங்கைமாராகிய பரத்தையர் கண்டால் நீர்செய்த பணிவு
குற்றமாமென்று தலைவனுக்குத் தலைவி கூறுதல்.

கோலா கலப்பெரு மான்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்
மாலா கினைபோன் மயக்கினை யீதந்த மாண்மருட்டுஞ்
சேலா ரயில்வீழிச் சேயிறை யெங்கையர் தேரிலுண்ணைக்
காலா லுதைத்துக் கனலுவர் நாளைக் கலங்குவையே. (398)

அங்கவர் யாரையு மறியே னென்றல்.

(இ-ள்.) அப்பரத்தையர் யாரையுந் தெரியேனென்று தலைவன் தலைவிக்குக்
கூறுதல்.

பழக்கு மழுதப் படர்கவை யுண்டவர் பாரிலதைக்
கொழுக்கும் படிவீடுத் துண்பர்கொல் லோவீடங் கூண்டெழுந்து

முழுக்கும் பெரும்புகழ் வேள்ஷம்சுத் தாசீன் முதிர்கிரிவா
யிழுக்கு மவரெவர் யாமறி யேமென்று மேந்திழையே.

(399)

காமக் கிழத்தியைக் கண்டமை பகர்தல்.

(இ-ள்.) தலைவி அப்பரத்தைமாரைப் பார்த்ததைத் தலைவனுக்குக் கூறுதல்.
மறுகுறப் போந்த மதலையைக் கண்டொரு மங்கைதன்மார்
பிறுகுறச் சேர்த்தன்னை யானுமென் றாளுண்மை யென்றெதிர்த்தோர்
சிறுகுறச் செய்யுமிக் கோன்ஷம்சுத் தாசீன் சிமையவெற்பிற்
குறுகுற நான்முகங் கோடின னோடினள் கொற்றவனே.

(400)

தாமக் குழலியைப் பாங்கி தணித்தல்.

(இ-ள்.) தலைவி கோபத்தைப் பாங்கி தணித்தல்.
பணிவாற் பகையறு மென்பரன் பாற்சிரம் பார்த்திருடன்
மணிவார் சிலம்படி வைத்துநின் றாரினி மாற்றலரைத்
துணிவாய்ப் பொருபெரு மான்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்த்
தணிவாய் மதிமுகத் தையனல் லாயவர் தங்குறையே.

(401)

தலைமகள் புலவி தணியாளாகத் தலைமக னூடல்.

(இ-ள்.) பாங்கி அங்ஙனந் தணித்துத் தலைவி யூடல் தணியாமை கண்டு
தலைவன் ஊடுதல்.
கொல்லுங் களிறுங் குரைபுன லாறுங் குறுகுமந்நாட்
புல்லு மவளீவ னோவெதிர் நாமென்ன போந்தனமோ
வீல்லுங் கணையுங்கொள் வேள்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பி
லொல்லு மனமே யொழிவா யிவடரு முண்மையையே.

(402)

தலைவி யுணர்ந்து தலைவனை யிகழ்தல்.

(இ-ள்.) தலைவி தெரிந்து தலைவனை அன்பில்லாய்! நீ கொடியாயென் றிகழ்ந்து
கூறுதல்.
அங்குறை வேசைய ராசையென் செய்தனை யன்றியுமிங்
கெங்குறை யாதுகண் டாயுரை யாயொன்றின் றென்றுமலர்க்
கொங்குறை தோட்டுணைக் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்வரைவாய்த்
தங்குறை காண்கிவர் காண்பார் பிறர்குறை சத்தியமே.

(403)

வெள்ளணி யணிந்து விடுத்தல் முதல் தலைவி யுணர்ந்து தலைவனை
யிகழ்த லீறாகிய இப்பதினைந்து துறைகளும் உணர்த்த வுணரா லூடற்குரியன.

ஆயிழை மைந்தனு மாற்றாமையுமே வாயில்களாக வரவெதிர்கோடல்.

(இ-ள்.) தலைவன் பரத்தையர் சேரிக்குத் தேரின்மேலேறிப்போம் போது தெரிந்தெடுத்த ஆபரணங்களை யணிந்த புதல்வனெதிரேநிற்ப அப்புதல்வனைத் தழுவி யெடுத்துக் கொண்டு தலைவனாற்றாமை யுடன் வந்த இடத்துட் புதல்வனுந் தலைவனாற்றாமை யுந் தூதுகளாகத் தலைவி தலைவனை யெதிர்கொள்ளல்.

சொல்லரும் வெம்பசி சூழ்ந்துலைந் தாலுந் துணிந்துபுலி
புல்லருந் தாதது போற்புன லூர பொதுமகள்பார்
றொல்லருந் சீர்த்தியங் கோன்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்
வெல்லருந் காமம் விளைவதுண் டோவுற்ற மேலவரே. (404)

மணந்தவன் போயபின் வந்த பாங்கியோ டுணங்கிய
மைந்தனை இனிதிற் புகழ்தல்.

(இ-ள்.) வெளி
கார்வர வென்றகை யோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற்
போர்வர வென்ற புனர்பெரு முரர் பொதுமகள்வா
முர்வர மீட்டென் னொருமனைக் கேயவ ருற்றபெருந்
தேர்வரச் செய்த சிறுமகன் வாழியென் றேமொழியே. (405)

தலைவி தலைவனைப் புகழ்தல்.

(இ-ள்.) வெளி
ஆவிக்கு மாவி யெனவுவந் தேற்றநம் மன்பரன்றிப்
பாவிக்குங் கேளிர்மற் றில்லைகண் டாயுற்ற பாரனைத்துஞ்
சேவிக்கும் பூபர்சி ரான்ஷம்சுத் தாசீன் சிலம்பினம்மைச்
சீவிக்குங் காதலன் னாயன்று போலின்றுந் தேர்ந்தனனே. (406)

சிலைநுதற் பாங்கி தலைவியைப் புகழ்தல்.

(இ-ள்.) வெளி.
கலைக்கணி யாக்கிய வேள்ஷம்சுத் தாசீன் கனகவெற்பில்
விலைக்கணி யாக்கிய மெய்யொடு வாயிதழ் மேவுமின்னார்
முலைக்கணி யாக்கிய மொய்ப்புடைத் தோளண்ணன் முண்டகத்தா
டலைக்கணி யாக்கிய னாதயனல் லாங்கற்புச் சாற்றரிதே. (407)

ஆயிழை மைந்தனு மாற்றாமையும் வாயில்களாகப் வரவெதிர் கோடல்முதற் சிலைநுதற்பாங்கி தலைவனைப் புகழ்தலீறாகிய இவ்வைந்து துறைகளும் மேற்கூறிய

விருவகை யூடல்களோடு சேர்ந்து பரத்தையிற் பிரிவின் விரியாமென்க; எனவே இவ்விருபத்தொன்பது துறைகளையும் வாயில் வேண்டல் வாயின் மறுத்தல் வாயினேர்வித்தல் வாயினேர்தல் என்னும் நான்கு வகைக்கு மேற்ற பெற்றி யறிந்து முடித்துக் கொள்க.

பரத்தையிற் பிரிவு-முற்றிற்று.

ஓதற்பிரிவு

அஃதாவது-தலைவன் கல்வி காரணமாகப் பிரிதல். தலைவன் தலைவியை யெய்தியிருந்தும் ஓதற்குப் பிரிவு குறைபடா டாகாதோ வெனின்? ஆகாது. என்னை? புலமை நிரம்பாம் லக்குறை தீர்ப்பான் ஓதற்குப் பிரித லன்று. பண்டே குரவராற் கற்பிக்கப்பட்டு, அறம் பொருள் இன்பம் வீடு நுதலிய நூல்களெல்லாங் கற்றான் பரதேயத்து அவை வல்லாருளரெனிற் சென்று தன்னறிவை மேற்படுத்திக் காட்டற் கென்க. இவ்வோதற்பிரிவு முதலிய எல்லாப்பிரிவுகளும்-பிரி வறிவுறுத்தல் பிரிவுடன் படாமை பிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல் பிரிவுடன் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக்கலங்கல் வந்துழிமகிழ்ச்சி என வெரன்பது வகைப்படும். ஆங்காங்குக்காண்க.

ஓதற்குப் பிரிவு தலைமகன் றன்னா லுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் ஓதற்குப் பிரிதலை அத்தலைவனாலறிந்த பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

ஓங்கும் பெரும்புகழ்க் கோர்விதை யாகி யுயிரனைத்துந்
தாங்கும் பலகலை தானுணர் வானண்பர் சார்ந்தனரால்
வாங்கும் வரிசிலை மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்சி
வேங்குங் கொடுங்கன வேய்பரற் காணத்தெ னேந்திழையே. (408)

தலைமகள் காப்பருவங்கண்டு வருந்தல்.

(இ-ள்.) தலைவி கார்காலம் வர அதுகண்டு வருந்திக் கூறுதல். கலைக்கடல் காணக் கடந்தன ரென் செய்வல் காண்கிலரோ மலைக்கடல் செய்யுய மால்ஷம்சுத் தாசீன் மலையமன்னா யலைக்கடன் மாந்தி யகங்கறுந் தோங்கி யறவுறுத்தென் னிலைக்கடல் செய்ய நிமிர்ந்தது வானி னெடுமுகிலே. (409)

பாங்கி பாற்றுவித்தல்.

(இ-ள்.) வெளி.

வள்ளக் கமலச்செவ் வாயித மூண்டு மருவுமின்பங்
கொள்ளத் தலைவர் குறுகின ரென்றெதிர் கூடலர்தோள்

துள்ளத் துணித்தபெம் மான்ஷம்சுத் தாசீன்றொன் னாடனையாய்
 வீள்ளக் கருதி வீரைந்தது முன்னிந்த வீண்முகிலே. (410)
 ஓதற்பிரிவு முற்றிற்று.

காவற்பிரிவு

அஃதாவது-நாடு காத்தற்குப் பிரியும் பிரிவு. அங்ஙனமாயின் தலைவன் நாட்டை நலிதலுங் கைக்கொள்வதும் உளராக, அவை தீர்க்கச் செல்வானாயின் வலியிலனாதல் வேண்டுமெனின்? அற்றன்று, நாட்டகத் தினின்று நகரகத்துவந்து குறைசொல்ல மாட்டாத மூத்தோரும் பெண்டிரும் கூனரும் குருடரும் பிணியுடையாருமாகிய இத்தொடக்கர் முறைப்பாடு கேட்டுத் திருத்துதல் காரணமாகவும் வளனில்வழி வளந் தோற்றுவித்தற்கும் அறச்சாலை முதலியவற்றை யாராய்தற்கும் உயிர்கள் தாயைக்கண்டின்புறுதல்போல் தன்னாற் காக்கப்பட்ட! அவ்வயிர்கள் தன்னைக்கண் டின்புறுத் தன்னுருவு காட்டற்கு மென்க.

காவற்குப் பிரிந்த தலைமகன் றன்னா லுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்.
 (இ-ள்.) தலைவனது காவற் பிரிவை அத் தலைவனா லறிந்ததோழி தலைவிக்குந் கூறுதல்.

வான்காக்குங் காப்பினு மற்றையர் காப்பினு மாண்டதென்றுங்
 கோண்காக்குங் காப்பெனக் கூறுவ ரம்மொழி கூர்ந்திசைந்த
 காண்காக்குங் கண்ணியர் கோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற்
 றான்காக்குங் காப்பிற் கெழுந்தன ரன்பரென் றாழ்குழலே. (411)

தலைமகள் கூதிர்ப் பருவங் கண்டு வருந்தல்.

(இ-ள்.) தலைவி கூதிர்காலம் வரக்கண்டு வருந்துதல்.

சீதள வாடை சிறுபனி நீரிற் றிமிர்ந்தெழுந்தென்
 மீதள வூர்ந்தும் வீரைந்தில ரென்செய்வன் மேவுமொன்னார்
 மாதளந் தூர்த்தவல் லோன்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற்
 காதள வோடிய கட்டிரு வேசென்ற காதலரே. (412)

தோழி யாற்றுவித்தல்.

(இ-ள்.) வெளி

மன்னுயிர் காக்க மகிழ்ந்தெழுந் தாருற்ற வாடைகண்டு
 நின்றுயிர் காக்க நினைந்தன றாலென்று நேர்ந்தவர்க்கோ
 ரின்றுயி ரென்னுமெம் மான்ஷம்சுத் தாசீ னிமையமன்னாய்
 தன்னுயிர் பொய்க்கினும் பொய்க்குவ ரோகற்ற தக்கவரே. (413)
 காவற்பிரிவு முற்றிற்று.

தூதிற்பிரிவு

அஃதாவது- இரண்டரசர் தம்மிற் பொருகின்ற விடத்து அவரைச் சமாதானஞ் செய்வித்தற்குப் பிரியும் பிரிவு. அரசரைச் சமாதானஞ் செய்வித்தற்குப் பிரியும் பிரிவெனின், தூதுவராவார் பிறர்க்குப் பணிசெய்து வாழ்வார்; அவரொப்பில்லாராவாரென்பதென்னையெனின்? இரண்டரசரும் நாளைப் பொருவோமென்று முரண்கொண்டிருந்த நிலைமைக்கண்தானு ளரசனாதலின் மக்களும் விலங்குகளும் பல பட்டல் சகியாது இப்போரை யொழிப்பேனென்று, இருவரையு மிரந்து சமாதானஞ் செய்வித்தலாலென்க. அன்றி, தேவரு மசுரரும் பொருதகாலத்துத் தேவரையு மசுரரையு மிகைசெய்தாரை யானொறுப்பலென்று பாண்டியன் மா கீர்த்தி சமாதானஞ் செய்வித்ததுபோல இவரையு மிகைசெய்தாரை யொறுப்பலென்று தூதாகச் செல்லுதலென்றலு மொன்று.

தூதிற்குப் பிரிவு தலைமகன் றன்னா லுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்.

(இ-ள்.) தலைவன் தூதின் பொருட்டுப் பிரிதலை அத் தலைவனாலறிந்த பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

வஞ்சினங் காட்டி மலையு யிருபெரு மன்றாமர்க்
கஞ்சின ராயின் ரகன்றனர் காணடங் காவரசர்
தஞ்சினம் வாங்குமிக் கோண்டிம்குத் தாசீன் றடத்திறையென்
னஞ்சின வேல்விழி யாய்நடு நின்றற நாட்டுதற்கே.

(414)

தலைமகன் முன்பனிப் பருவங்கண்டு வருந்தல்.

(இ-ள்.) வெளி.

குனிக்கும் வரிசிலைக் கொற்றவர் சீற்றங் குலைப்பதற்கென்
றினிக்கு மொருபெருந் தூதெனப் போந்த விறைவரென்றஞ்
சனிக்கும் பெரும்புக ழோண்டிம்குத் தாசீன் றடத்திருகட்
பனிக்கும் பனிக்கும் பரிந்தில ரெயென்ன பாதகரே.

(415)

தோழி யாற்றுவித்தல்.

(இ-ள்.) வெளி.

போற்றுங் கருங்குழற் பூங்கொடி யேமகிழ் போந்தனர் கூர்ந்
தாற்றும் பெருந்தவத் தோண்டிம்குத் தாசீ னருட்கிரிவாய்த்
தூற்றுங் கொடும்பனி கண்டுன துள்ளத் துயரனைத்து
மாற்றும் படித்திருத் தூதெனப் போந்தநம் மன்னவரே.

(416)

தூதிற்பிரிவு முற்றிற்று.

துணைவயிற்பிரிவு

அஃதாவது-நட்பாகிய அரசனுக்குப் பகையரசரிடையூறுற்ற வழி, அது தீர்த்தற்குத் தலைவன் றுணையாகப் பிரிதல். தன்னுழையரி லொருவனைப் படைகூட்டிப் செல்லவிடாது தான் போதல் வேண்டு மென்பதென்னை யெனின்? நட்பு மிகையால் தானே யவனாயிருத்தலின் அவன் கருமந் தன் கருமமாக வெண்ணி விரைவினெழுந்து அப்பகை தீர்க்கத் தானே போனானெனக் கொள்க.

துணைவயிற்பிரிவு தலைமகன் றன்னா லுணர்ந்த

தோழி தலைமகட் குணத்தல்.

(இ-ள்.) வெளி.

உற்றவர் போருக் குறுதுணை யாயெதி ருற்றவரைச்
செற்றவர் சின்னஞ் சிதைத்திடச் சென்றனர் சீர்த்தகுண
நற்றவர் சொற்றபி ரான்ஷம்சுத் தாசீ னளிர் தடத்துன்
கொற்றவர் மாழ்கல் குறுகுவர் நாளைக் குலக்கொடியே.

(417)

தலைமகன் பின்பனிப் பருவங் கண்டு வருந்தல்.

(இ-ள்.) வெளி.

நட்டார்க் குதவ நயந்துசென் றாரெமை நாடலர்விண்
கொட்டா விருக்குமிப் பின்பனிப் போழ்துங் குறித்திலர்பூங்
கட்டார் புரன்புயத் தோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்றின்
மட்டா யழுங்கி வருந்துதற் கேவிதி வாய்த்ததுவே.

(418)

தோழி யாற்றுவித்தல்.

(இ-ள்.) வெளி.

வாடி யழுங்கி மயங்கன்மின் னேயன்பர் வந்தனரிங்
கோடி யரசர்க் குறுதுணை யீந்தடைந் தோர்க்கொளிர் பொன்
கோடி யெனக்கொடுப் போன்ஷம்சுத் தாசீன் குலவரைவாய்ச்
சூடி யலைந்த துணிமணி யாவந் துலக்குதற்கே.

(419)

துணைவயிற்பிரிவு முற்றிற்று.

பொருள்வயிற்பிரிவு.

அஃதாவது-பொருளீட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு. ஆயின், முன் பொருளிலனாம், ஆகவே, "எள்ளுநர்ப் பணித்தலு மிரந்தோர்க்கீதலு, 'நள்ளுநர் நாட்டலு

நயவா ரொறுத்தலும்' என்னுமிவை யெல்லாம் பொருட் குறை பாடுடையார்க்கு நிகழாமையின், இக்குறைபா டெல்லா முடையனாம்; அவையுடையானது ஒப்பின்மையென்னையோவெனின்? பொருளில்லா தவனாய்ப் பிரியுமென்ப தன்று. தன்முதுகுரவரார் படைக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட பொருள்களெல்லாவற்றையுங் கொண்டு பயன்றுப்பது ஆண்மைத் தன்மையன்றெனத் தனது தாளார்றலார் படைத்த பொருள்கொண்டு வழங்கி வாழ்தற் பொருட்டென்க; இஃதன்றித் தனது முயற்சியார் கிடைத்த பொருள் கொண்டு செய்த கருமங்கள் தனக்கே பயன்படும் பொருட்டு மாம்.

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் றன்னாலுணர்ந்த தோழி தலைமகன் குணத்தல்.

(இ-ள்.) வெளி.

பெருமையுந் கீர்த்தியு மின்புழம் வாழ்வும் பெருக்கிவரு
மொருமையுந் தாங்கு மெனைகண் றார்பொருட் குற்றகுணத்
தருமையு மன்புமுள் ளோன்ஷம்சுத் தாசீ னுருட்கிரிவா
யிருமையுஞ் சீர்த்த வியலணங் கேநந்த மேந்தலரே. (420)

தலைவி யிளவேனிற் பருவங் கண்டு வருந்தல்.

(இ-ள்.) வெளி.

மாசையிற் பூத்த மணிமுலை வேனிலும் வந்தகுயி
லோசையிற் கூய வறுதுயர் காண்கில ருற்றதவப்
பூசையிற் சீர்த்தபு மான்ஷம்சுத் தாசீன் பொருப்பனையா
யாசையி லாசையுந் றார்க்குள வோமற்ற வாசைகளே. (421)

தோழி யாற்றுவித்தல்.

(இ-ள்.) வெளி.

மங்கைக் கரசெனு மாயி லேயுன்றன் வார்தனப்பொற்
கொங்கைக் கிசைந்த கொழுநர்வந் தாரெதிர் கொண்டலெட்டுஞ்
செங்கைக் கொடையுடை யான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பிற்
றங்கைப் பொருள்கொடு வேண்டுவ நாளுந் தருவதற்கே. (422)

பொருள்வயிற் பிரிவு முற்றிற்று.

தலைமகன் றலைமகளது உருவெளிப்படக் கண்டுள்ளே வியத்தல்.

(இ-ள்.) கல்வி வயிற் பிரிவு முதலாய ஐந்தினுள்ளும் தூது முதலிய வுங் காரணமாகிய பிரிவின்கண் அவ்வினையோ ராண்டின்கண் முடியாது நீட்டுத்துழி தலைமகன் தலைமகளது உருவு வெளிப்பாடுகண்டு சொல்லுதல்.

அரும்பும் சிறையுஞ் சிலையும் புயலு மமையுமம்புங்
 கரும்புங் குமிழுங் கதலியு மாலுங் கமலமுநான்
 விரும்பும் பெருங்குண வேள்ஷம்சுத் தாசீன் வியன்சிலம்பிற்
 றிரும்புந் திசைமுழு தெங்கணு மோடித் திரிகின்றனவே. (423)

பாசறைமுற்றி மீண்டுர் வயின்வந்த தலைவன்

பாங்கற்குப் பரிவொடு மொழிதல்.

(இ-ள்.) படைவீடு காரணமாகச்சென்று மீண்டு ஊர்வந்த தலைவன் விரைந்து
 தேர்செலுத்திய சாரதியை மகிழ்ந்து கூறுதல்.

சினத்தினும் போரீனுஞ் சீர்த்தெதிர்ந் தாரைச் செகுத்தெழுதேர்
 வனத்தினுங் காணினு மன்னநம் முர்வல வாதனத்தோ
 டினத்தினு மிக்கபு மாண்ஷம்சுத் தாசீ னிருஞ்சிலம்பின்
 மனத்தினும் வேக மெனவடுத் தாயிது மாலியப்பே. (424)

தலைமகனோடு கலந்துற்ற தலைமகன் காப்பருவங்கண்டு களித்தியம்பல்.

(இ-ள்.) தலைவியோடு கலந்துற்றதலைவன் கார்காலங்கண்டு மகிழ்ந்து கூறுதல்.

செய்யா ளெனவருந் தேவியு நானுஞ் செகதலத்தோர்
 மெய்யா ருயிரென மேவிக் கலந்தன மேலுயின்றும்
 பொய்யா வரத்தூர வோண்ஷம்சுத் தாசீன் பொருப்பிலவன்
 கையாய்ப் பொழிபொழி மாதமும் மாரி கனமழையே. (425)

கற்பியல் முற்றுப்பெற்றது.

ஷம்சுத்தாசீன் கோவை

முற்றிற்று.

ஆமீன்

ஹாமீம்

பிஸ்மில்லாஹி.

ஷம்சுத்தாசீன் கோவை

அரும்பதவுரை.

காப்பு.

திரு - முண்டகாசனை, ஆர் - தங்கிய, மருமம் - மார்பினையுடைய, நல் - நல்ல, செய்குமன்கூர் - செய்குமன்கு ரென்பார், தினம் - பிரதி தினமும், செய் - செய்த, தவம் - புண்ணியமானது, ஓர் - ஒப்பற்ற, உருவாய் - வடிவமாய், அமைந்த - பொருந்திய, புமான் - ஆண்டன்மையுடையவனான, ஷம்சுத்தாசீன் - ஷம்சுத்தாசீனென்பான், உவந்து - மகிழ்ந்து, அணியும் - குடா நிற்கும், கருஆர் - இருவகைப்பட்ட முதற் பொருளும் பதினான்கு வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திய, அகப் பொருள் - மனத்தினி கழுமின்ப மாகிய,



ஐந்திணைக் கோவை அன்புடைக் காமத்தைக் கூறுங் கோவையென்னும் பிரபந்தத்தை, கழற - சொல்ல, நிதம் - எந்நாளும், அருவு - அருவமே, ஆர் - உருவின் - அரிய வுருவமாகவுடைய, அகப் பொருட்டு - எல்லா ஜீவராசிகளி னுள்ளும் ஒன்றாமலொன்றி நின்ற சத்திய வத்துவாகிய அல்லா ஜல்ல ஜலாலஹுலத் தஆலாவினது சந்நிதா னத்திற்கு, உள்ளம் - எமது மனதை, அமைக்குவதும் - அர்ப்பணஞ்செய்கின்றோம், (மனமார வணங்கின்றோ மென்பது கருத்து,) ஏஈற்றசை, தினம் நிதம் என்பவவற்றின் உம்மைகள் தொக்கு நின்றன. யாம் என்பது தோன்றா எழுவாய்.

நூல்.

1. மா - மாந்தளிர், வனசமும் - தாமரை கமலாசனமோ, தண் - குளிர்ச்சி பொருந்திய, மல்கும், கோங்கும் - கோங்கருபும், மருவி - கோன் - அரசன், கான் - காடு, ஒளி - பிரகாசம், பொருந்தி, அல்லிப்பூ - ஆம்பற் புஷ்பம், இருள் - அந்தகாரம், . காவசம் - புணர்ந்து - தழுவி, புதுநறவு - புதியதேன், ஏற்று - காவலையுடைய விடம். ஐயப் பொருளைத் - தாங்கி, அளி - வண்டு, கோ - அரசன், குளிர் - தரும் ஓகாரத்தை மதியென்பதோடுங் - குளிர்ந்த, சிலம்பின் - மலையினி.டத்துள்ள, கூட்டப்பட்டது. தான் என்பதும் - கா - சோலை, நடுவில் - மத்தியில், கோனோவென்பதன் ஓகாரமும் அசைகள்.

இடையில்லாத. ஓர் - ஒப்பற்ற, பூங்கொடி - 3. பதிந்தின - பூமியிலமுந்திய, அழகிய கொடியானது. . மலர் - புஷ்பங்கள், புலர்ந்தன - வாடிய, 2. வானோ - தேவலோகமோ, மதி - சந்திர மெய்ந்நிழல் - சரீரத்தின் சாயை. கண்டனம் - மண்டலமோ, இரவியோ - சூரிய லோகமோ, பார்த்தோம், மேவும் - பொருந்திய, வனசத்தினித் தவிசோ - ஒப்பற்ற அரசர்பிரான் - மன்னர்க்கு மன்னன், அருள் -

கிருபைக்குரிய, பால்-பக்கம், அமையுங்கொல் - பொருந்துமோ,
பாவையர்க்கு-சித்திரப் பதுமை போன்ற ஆருயிர்-அரியவுயிர்.
தலைவிக்கு.

4. படையேறு-ஆயுதமர்ந்து ஏறப் பெற்ற, கைத்தலத்தோன் - கையாகிய விடத்தையுடையவன், பனிவரை- குளிர்ச்சி பொருந்திய மலை, தடையே மிலருளர்தடையில்லாதவர் தடையுள்ளவர், நெஞ் சென்று - மனத்தைப் போலும், இரண்டு-இன்பத்தையும் துன்பத்தையும் தரத்தக்க இருசாதனத்தை, கமலப்புடை - தாமரை மலர் போலும் கண்களினிடத்து, சுமந்து - தாங்கி, அருயர்-நோயையும், நீத்தல் - நேரமின்மையையும் செய் - செய் கின்ற, இடை - மருங்குதல், தனம் முலை, எய்துறும் - கிடைக்கும்.

5. தேடி - சற்பாத்திர மறிந்து, தனம் நிதி, செழும் - செழிய, வாடி - மெலிந்து, மகிழ்ந்து - மகிழ்வாய், இரத்தற்கு - யாசிப்பதற்கு, ஓடி - விரைந்து, உறுவோம் - செல்லு வோம், உறு - பொருந்திய, வாயமுது - அதரபானம், வாயினிடத் துண்ணுகின்ற அன்னம், வரை - மலை, கோடித்தனம் - பிறராற்றீண்டப்படாத கொங்கை - கோடியளவாகிய பொருள், ஒன்றிரண்டு - பொருந்திய அவ்விரண்டையும், ஒன்றோ? இரண்டோ? கூடுநர்க்கு - தம்மைப் புணர்பவர்க்கு, அடைந்தவர்க்கு.

6. கெம்பு - இரத்தினம், கிளர் - உயர்ந்த, வம்பு - வாசனை, மடமயிலே - மடப்பத்தையுடைய மயில்போலும் சாயலைக் கொண்ட தலைவியே, வார் - இரவிக்கையை யுடைய, பொன் - அழகிய, கொம்பு - கோடு, ஓடவிட்ட - செல்லும்படி விடுத்த, கொழும் - செழிய, உரத்து - மார்பினிடத்து, கூர் - கூரிய, விழியாம் - கண்களாகிய, அம்பு - பாணத்தை, ஓடவைப்பின் - செலுத்தினால்,

7. கோடும் - வளைந்த, நுதல் - நெற்றியையுடைய, கோமளமே - இளமைச்செவ்வியை யுடைய தலை வியே, நாடும் - விரும்புகின்ற, பொழிலும் - சோலையையும், நாரிய ரோடு - தோழிமாரோடு, ஆடும் - விளையாடுகின்ற, ஆதரம் - ஆசை.

8. தாதை - ஈகையாளன், புரப்போன் - காப்பவனாகிய, பேதையிவள் - தலைவியாகிய இவள், அறியாமையையுடைய இவள், இசை வகை - சங்கீதத்தின் பாசுபாடு, சொல்லுகின்ற காரணங்கள், கோதை - கூந்தலை, குற்றத்தை, நூல் - இடையினது - சங்கீத நூல்களின், இயல் - தன்மை, இலக்கணம். மேதை - தேன். அறிவு, இசைவலர் - பொருந்திய புஷ்பங்கள், பாகவ தர்கள். மேகவம் - உற்ற சோலை, தங்கிய வீடு.

9. சொற்கண்ட வாணர் - கவிவாணர், தொடையொடு - மாலையொடு, பூந்தோடை - புஷ்பமலை, மல் - வலிமை, தின் - திண்ணிய, புயம் - தோள், மால் - பெருமை பொருந்திய, மலையவெற்பு - பொதியமலை, கற்கண்டு - மலை யானது பார்த்து, கற்கண்டென்னு மினியபொருள். கனதனம் - பெரிய கொங்கை, மிகுதியான பொருள், முற்கண்ட - முன்னாற் பார்த்த, மெய்ப் பொருள் - சரீரத்தினிடத்துள்ள அவய மாகிய சாதனங்கள், உண்மைப் பொருள், அஞர் - துன்பம், இன்பம் - சுகம், முந்துறும் - முன்னால் வரும்.

10. மிக்கோன் - அறிஞன், இரும் - பெரிய, வல் - சூதாடு கருவியை நிகர்த்த, கொங்கை - தனம், வார் - நீண்ட, குழல் - கூந்தல், செல் - மேகம், ஆர - பொருந்த, அலைவாய் - அலைந்து, அலையினிடத்து, பயம் - அச்சம், நீர், அலறி - அழுது, இடித்து, அல்லாரும் -

மயங்கா நிற்கும், அந்தகாரத்தைப் பொருந்தும். கோசலம் விட்டு - கோசல நாட்டை விடுத்து, ஆகாயத்தினிடத் திருந்து நீரைப் பொழிந்து. அழுங்கிடும் - வருந்தா நிற்கும், ஒளிங்கும்.

11. முந்தத் தவத்தின் - முன்னாற் செய்த புண்ணியத்தினால், முழு துலகு - உலகம் முழுவதும், சந்தத்தட முலையீர் - சந்தனத்தை அணிந்த பெரிய தனத்தையுடைய தலைவியே, கட்கணை - கண்ணாகிய பாணமானது, அவலம் - துன்பம், தயங்கும் - திகைக்கும், சிந்தாகுலம் - மனக் கவலை, அரவிந்தம் - தாமரை, திரு - அழகிய, வேள் - மதனையொத்த, வியன் - பெரிய.

12. பண் - இசை, பைந்தமிழ் - பசியதமிழ், விண் - ஆகாயம், தண் - குளிர்ந்த, சாந்தம் - சந்தனமரம், பொறுமை, சமைந்து - பொருந்தி, அளி - வண்டு, கிருபை, தேறல் - மது, தெளிவு, போதங்கொள் - புஷ்பங்களைக் கொண்ட, அறிவைக் கொண்ட.

13. பாட்டாற்றி - பாக்களைச் செய்து, நல் - நல்ல, பாவலர் - புலவர், பரிசனைத்தும் - பரிசுகளி யாவும், ஆற்றவல்ல - கொடுக்கும் வன்மையையுடைய, தேட்டால் - தேட்டினால், திகந்த - பிரகாசித்த, தனம் - பொருளை, கொங்கையை. கைசேரலர் - கையினிடத்துச் சேராத வர், கையினாற் சேர்க்கப்பட்ட தாமரை மலர் போலுங்கண்கள். கோட்டாற்றை - யானைத்தந்தத்தை யொத்த தனத்தினது மார்க்கத்தை, கோட்டாறென்னு மூரை; ஆய்ன்புரம் - ஆன சேலையொத்த கண்களாகிய பதியை, ஆய்மென்னும் நகரத்தை.

14. பார் - பூமியை, கார் - மேகம், வடம் - முத்துமாலை, மார் - மார்பு, கும்பம் - கும்பத்தைப்போன்ற தனம், குடம், கடிதடம் - நிதம்பம், பெரிய தடாகம், நிலைப்பது - நிலைத்து நிற்பது.

15. கோடாது - மனங்கோணாமல். அருள் - கொடுக்கின்ற, வாடா - புலராத, மன்னர் - தலைவரது, காம வெவ்வாரி - காமமாகிய வெவ்விய சமுத்திரம், ஓடாது - பின் வாங்காமல், உறின் - உற்றால், உறுந்துணையாய் - உற்றுணையாக, நாடாது - கருதாது, எதிர்நிற்குங்கொல் - எதிராக நிற்குமா, நாணனை - நாணாகிய கரை.

16. பொன் - இலக்குமி, என் ஆம் - யாது ஆகும், மயங்கு - மயங்குகின்ற, ஏந்தல் - தலைவரது, ஏக்க இருட்கு - கவலையாகிய அந்தகாரத்திற்கு, அரசர்மன் - இராஜாதிராஜன், எம் மான் - எமது பிரான், மலைய வெற்பு - பொதிய மலை, மின்னாய் - மின்னலாய், முத்த வெண்ணகை - முத்தைப்போன்ற வெள்ளிய பற்கள்.

17. பகை - விரோதம், மன்னர் - அரசர், மூலபலம் - அடிப்பலமாயிருக்க குஞ்சைன்னியம், தகை - தகுதி, அண்ணல்பிரான் - அரசர்க்கரசன், தமிழ்ச்சிலம்பு - பொதியமலை, வகை தந்த வேர் - பகுப்பினையுடையவேர், ஒழுங்காகிய அழகு, அளி - வண்டு, கிருபை. முலைக் கொடி - முல்லைக்கொடி, தனத்தையுடைய கொடிபோலும் பெண். மையலருள் - கரிய இராக்காலத்தில் தருகின்ற, மோகத்தைத் தருகின்ற, நகை - பூவரும்பு, சிரிப்பு. மன்றல் - வாசனை, விவாகம், சுகம் - வண்டு, இன்பம். கண்ணிடும் - சேரும், கிடைக்கும்.

18. கலை - நூற்கள், கவிவாணர் - புலவர்கள், கனககுவியலை - சொர்ணக் குவியலை, அரும் - அரிய, சிகரம் - கொடிமுடியையுடைய, மலையாளங்கண்டு - மலையினிடத் திருக்குந் தலைவி அங்குப் பொருந்திய, மலையாள தேசத்தைக் கண்டு. கோட்டாறு யானைத் தந்தத்தையொத்ததனத்தினது மார்க்கத்தை,

கோட்டாறென்னுமூரை. அடைந்தனம் - அடையாததை நோக்கி, சேற்றினிடத்துப் பெற்றோம், சேர்ந்தோம், மாமதன்வாய் - தொங்கி. அங்கண் - அழகிய கண், மகத்தாகிய மதனிடத்துள்ள, சிலையான் - அவ்விடத்தில் பூத்தது - பூத்துப்போயிற்று, கருப்பு வில்லினால் ஆளப்படுகின்ற, மலை மலர்ந்தது.

கள்சூழ்ந்த. அஞ்செய்தரு - பஞ்சபாணங்களை யெய்தற் கருமையான, அழகியவயல்களைத்தந்த, தேரூர் - மின்னலைப்போலும், அணி - அழகிய, நுண்- தேரையொத்த நிதம்பஸ்தானத்தை, நுண்ணிய, மெலிந்து - சோர்ந்து, இரங்கேல் - தேரூரென்னும் பதியை, சேருதும் - வருந்தேல், முன் அணி - முற்புறத்துள்ள அடைகின்றோம், சேர்கின்றோம்.

19. திடம் - வன்மை, விடம் - நஞ்சு, வேல்விழி - வேலாயுதம் போலும் கண்களையுடைய, மெய் படும் - சரீரத்தினிடத்துண்டாகிய, உண்மையான. இடங்கொண்ட - விசாலமாகிய, சொர்க்கம் - முலை, பொன்னுலகு, இன்பக்கனி அமுது - இன்பத்தைத் தருகின்ற கொவ்வைக் கனி போன்ற அதரபானத்தை, சந்தோஷத்தைத் தருகின்ற கனியாகிய அமுதத்தை, தடங்கண்ட - விசாலமாகிய. ஆநந்த வெள்ளத்துள் - சந்தோஷாகரத்துள், ஆழ்ந்த - மூழ்த்திய, தகைமை - தன்மை, நன்று - நல்லது.

20. குன்றாமணி - மலையைப் போன்ற அழகிய, குறைவுபடாத இரத்தினாபரணங்களைத் தரித்த, கோன் - அரசன், மின் - ஒள்ளிய, தார் - பூமாலை, அணி - அணிந்த, குழுவே கூந்தலையுடைய தலைவியே, அரவிந்தம் - தாமரை, அடிச்சீரொன்று - அடியினது சிறப்பாகிய ஒன்றை. ஆரவாடி - பொருந்தும்படி சோர்ந்து, பொருந்தும்படி ஆட்டமுற்று, அலைவாய் - அலைந்து, அலையினிடத்து. பயம் - அச்சம், நீர். கண்ணீர் - கண்ணினீர், கள்ளாகிய நீர். பொசுன்றாது - குறையாது, பொன் போலு மகரந்தத்தை. ஒருகாணின்று - ஒற்றைக்காலோடு நின்று, ஒப்பற்ற வாசனையானது தங்கப்பெற்று. அண்ணாந்து

ஆகாயத்தை நோக்கி, சேற்றினிடத்துப் பெற்றோம், சேர்ந்தோம், மாமதன்வாய் - தொங்கி. அங்கண் - அழகிய கண், மகத்தாகிய மதனிடத்துள்ள, சிலையான் - அவ்விடத்தில் பூத்தது - பூத்துப்போயிற்று, கருப்பு வில்லினால் ஆளப்படுகின்ற, மலை மலர்ந்தது.

21. பொன் அணி - பொன்னினாற் செய்யப் பட்ட ஆபரணங்கள். பொலம் - அழகிய, மின்- மின்னலைப்போலும், அணி - அழகிய, நுண்- நுண்ணிய, மெலிந்து - சோர்ந்து, இரங்கேல் - வருந்தேல், முன் அணி - முற்புறத்துள்ள ஆபரணங்கள், முன் வரிசை. பின் அணி - பிற்புறத்துள்ள ஆபரணங்கள், பின் வரிசை. வகுத்து - வகையாய்ச் சூடி, வகைப்படுத்தி, முதல் - தலை, முன். இடை - மருங்குதல், நடு. கால் - பாதம், கடை, மன் அணி - பொருந்திய ஆபரணங்கள், நிலை பெற்ற படைவகுப்பு. ஆயமும் - தோழிமாரும், இன்புற - மகிழும்படி, மாட்டுவேன் - சூட்டுவேன், மாள்விப்பேன்.

22. பா - செய்யுட்களின், இயல் - இலக்கங்களை, ஆய்ந்து - ஆராய்ச்சி பண்ணி, ஓவியம் - சித்திரப்பதுமை, அன்ன - ஒத்த. முகத்தாய் வதனத்தை யுடைய தலைவியே, உண்மைசெறி - உள்ளேமையானது நெருங்கப் பெற்ற, மெய்யைப் பொருந்திய. காவியங் கைவைத்து - நீலோற் பல மலர்போலுங் கண்களினிடத்து அழகிய கரத்தை வைத்து, காப்பி யத்தைக் கையினிடத்து வைத்து. எழுத்தொடு - எழுதுகின்ற எழுத் தோடு, எழுத்திலக்கணத்தோடு. சொற்பொருள் கண்டு - சொல்லு கின்ற ஆபரணங்களைத் தெரிந்து, சொல்லிலக்கணத்தையும் பொருளி லக்கணத்தையு மாராய்ந்து. அழியாப் பாலியல்ஒதி முடித்தேன்; அழிந்தகட்டையும் வாசனையை யு - முடைய அந்தகாரத்தை யொத்த கூந்தலை முடித்தேன், அழியாத செய்யுளிலக்கணத்தைப் படித்து முடித்தேன். அணியும் - ஏனைய ஆபரணங் களையும்,

அணியிலக்கணத்தையும். பின் ஆய்தர - ஓங்குகின்ற, அஞ்சி - பயந்து. பேதுறல் - பின்னால் ஆராய்ந்து பொருத்தமான விடங்களில் சூட்டு தற்கு, பின்னாற் படிப்பதற்கு.

23. கனிந்து - இளகி, கரைதர - கரையும்படி, பாடு - பாடுகின்ற, அளிகாள் - வண்டுகளே, அறியின் - அறிந்திருந்தால், ஓதும் - சொல்லுங் கள், ஒரு கைப்பிடி - ஒப்பற்ற துதிக்கையையுடைய பெட்டை யானையையும். அன்னம் போல் - அன்னப்பறவையையும் போல, ஓங்கும் இருபோது - ஓங்கா நிற்கும் இரு புஷ்பங்கள், நிகழாநிற்கும் இராப்பகலாகிய இரு சமையத்தும். முலைமுத்தந்தந்து - முல்லையரும் பைப் போன்ற பற்களைக் காட்டி, முலையினது முத்தத்தைத் தந்து. உரையாடு - பேசுகின்ற, அற்புதவலியொன்று - ஆச்சரியத்தைக் கொண்ட ஆம்பற் புஷ்ப மொன்று, ஆச்சரியத்தை யுடைய வல்லிக் கொடி போலும் ஒரு பெண், ஏது - யாது, உம்பரும் - தேவர்களும். இறும்ப கத்து - மலையினடத்து.

24. நிதியால் - செல்வத்தினால், துரை - மேன்மகளாகிய, துதி - புகழ் அயில்விழி - வேல்போலும் கண் களையுடைய. தாமொழியே - பரி சுத்தத்தத்தைக் கொண்ட வார்த்தையையுடைய தலைவியே, தோ மொழியே - சோர்வாகிய குறையை யொழி வாயாக, மதியாதியற்றும் வலியுள தாயின் - மதிக்காமற் செய்யும் வன்னையுள்ளதானால், அறிவானது யாது செய்யும் வன்மை யுள்ளது ஆராய்ந்து பார்க்கின். மருவரும் - அடைதற் கருமையான, ஓர் - ஒப்பற்ற, விதியாம்பிணையில். ஊழாகியகட்டில், பிணைப்புறும் - கட்டுண்ட, வெல்லரிது - வெல்ல முடியாது.

25. சிறந்து - சிறப்பாய், வளர் -

மயங்கேல், நிறுறுறந்தும் - உன்னை விடுத்தும், கனவில் - சொப் பனத்திலும், நனவோடு - சாக்கிரத்திலும், இதயம் - மனம், தரிக்கிலன் - தரியேன், மன்னுயிர் - நிலைப் பெற்ற உயிர்.

26. அல் - இரவும், தேர் - ஒப் பாதலைக் கருதியாராய்கின்ற, பொழில் - சோலையினிடத்து, ஆடுதி - விளையாடுவாயாக, போர்ச் செற்று - யுத்தத்தில் பகைவரைக் கொன்று, பகை - விரோதத்தை, தடிந்தோன் - இல்லாமற் செய்தவனான, உற்று - அடைந்து, எனை - என்னை, கொடு வந்திடும் - கொண்டு வரும், என்னகம் - எனது மனம், உன்னகம் - உன்னிடத்து.

27. யோகத்தில் - அதிர்ஷ்டத்தி னாலும், சீரில் - சிறப்பினாலும், உயர் வில் - பெருமையினாலும், தகையில் - தகுதியினாலும், உற்ற - பொருந்திய, போகத்தில் - பாக்கியங்களினாலும், சீர்த்த - சிறப்புத்தங்கிய, பொலம் - பொன்னையுடைய, மேகத்தில் - மேகத்தைப் போலும், வேறல - வேற்றுமையான தல்ல, பூகத்தில் - கமுகமரத்தில், உம் ஊர் - உமது நகரத்தினது, கறிக்கொடி - மிளகுக் கொடி. புணர்ந்நிடும் - தழுவா நிற்கும்.

28. வான் - ஆகாயம், பிறழ்ந் தாலும் - நிலை தவறினாலும், மதி - சந்திரன், இரவி - சூரியன், பிறழாத் தகையர் - நிலைதவறாத தன்மையை யுடைய தலைவர், தவறி - பிழைத்து, மனம் - அண்மைவிளி, ஏங்குறல் - வருந்தேல், பூந்தேன் - புஷ்பத்தி னிடத்துள்ளமது, மார்க்கத்தோன் - மார்க்கிய இடத்தை யுடையோன், தான் இரண்டும் - அசைகள்.

29. மேகமும் - மேகத்தை யொத்த

சூந்தலையும், வெண்ணோமனும் -

வெள்ளியவத்திரத்தையும், விளக்கி - விளங்கச்செய்து, இருநாகமும் - இரண்டு மலையையொத்த கொங்கை களும், ஒருநாகமும் - ஒப்பற்ற பெட்டையானையும், அன்னமும் - அன்னப்பறவையும், காணுற - வெட்கும்படி. எச்சோகமும், எவ்விதத் துன்பத்தையும், தீர்த்து - நீக்கி, சுடர் - பிரகாசத்தையுடைய. ஆகமும் - தேகமும். ஒல்க - குழையும்படி. அசைந்தறும் - அசைந்து செல்லு வான், ஆல்-அசை. நந்தம் - நம்முடைய, ஆர்உயிர் - அரிய உயிர் போன்ற தலைவி.

30. முறை முறை - வரிசை வரிசையாக, உள் - மனது, முதிரும் - அதிகரிக்கா நிற்கும், அச்சந்தன்னோடு - பயத்தோடு, வேர்ப்பும் - வேர்வையும், தளர்வும் - சோர்வும், பேர் அன்பும் - பெரிய அன்பும், மன்னர்மன்னோடு - இராஜாதி ராஜனோடு, மால் - மாலை, வலவ - தேர்ப்பாகனே, பொன்னோடு - பொன்னாற் செய்யப்பட்ட பலவகை ஆபரணங்களோடு.

31. மெய்யோடு இரண்டு - மெய்யும் வாக்கும் மனமும், மை - மேகம், கணமதி - உடுக்களாற் சூழப்பட்ட சந்திரன், அமர் - புத்தம். கனகம் - பொன், புணர்ந்தது - தழுவியது.

32. மயனோய் - மையலாகிய பிணி, ஓர்ந்து - அறிந்து, இருத்தி - இருப்பாய், இனையேல் - வருந் தேல், விழிவண்டு - கண்களாகிய வண்டு. அருத்தி - ஆசை, முகதாமரை - முகமாகிய கமலம், ஒளித்தது - மறைந்தது.

33. வட்டு - சூதாடு கருவி, அலர் - மலர்ச்சி, நிந்தை. போது - மலர், கொம்பு - தந்தம், வெற்பு - மலை, சிறை - சிறகுகள், காவல். புள் - சக்கர வாளப் பறவை, துடி - உடுக்கை, தோற்றறும் - தோற்றா நிற்கும், தோற்றுப்போகும்.

34. மின்னை - மின்னலையொத்த தலைவியை, திரஆவியை - அழியாத உயிரை, சம்பன்னரய் - குறைவற்ற வராய், சசி - இந்திராணி.

35. படி - பூமி, முடி - கூந்தல், இந்து - சந்திரன், வெகுண்டிடும் - கோபியாநிற்கும்.

36. இன் - இனிமை, இயல்பு - இயற்கை, வண் - அழகிய, தோகை யின் - மயிலையொத்த, தெய்வம் - விதி, முந்துதும் - முற்படச் செல்லுவோம்.

37. சுகிர்தம் - இன்பம், நூறா - கெடாத, மணிவிளக்கு - இரத்தின தீபம், நுண் - நுண்ணிய, தேறார் - பகைவர்.

38. அன்ன - போல, கலந்த - தழுவிய, இரும் - பெரிய, இயம்பரிது - சொல்ல முடியாது.

39. குடை - கவிகை, கோல் - செங்கோல், தொடை - மாலை, கோதை - கூந்தல், உலைவாய் - உலைந்து, உலையினிடத்து. கடை பட்டு - கடையப்பட்டு, கடையாய். செம்புனல் - இரத்தம். முடை - புலால் நாற்றம். கணை - அம்பு.

40. நகை - பல், நெய் - ஊன், நிணம் - கொழுப்பு, இலை - தகட்டு வடிவம், சிகரம் - கொடுமுடி, ஆயம் - மகளிர் கூட்டம்.

41. வாவி - தடாகம், காவி - நீலம், மாதலம் - பெரிய பூமி, சஞ்சீவி - உயிர்தரு மருந்து, சிமையம் - மலை, வெஞ்சிகி - வெவ்விய அக்கினி, ஆவியின் ஆவி, உயிர்க்குயிர்.

42. நீடாழி - நீண்ட சமுத்திரம், வையம் - பூமி, நிலாப்பகல் - சந்திர சூரியர், ஒள் - ஒள்ளிய ஒருத்தல் - யானை, வாடா - மெலியாத, ஆறு - விதம்.

43. நீதம் - நியாயம், ஏதம் - குற்றம். காமனுற்று - சோலையிற் பொருந்தி, மன்மதன் வந்து, காவலைப் பெற்று.

எய்தருமென் போதஞ்சரிய - பொருந்திய மரங்
 களானவை மெல்லிய புஷ்பங் களோடுசாய,
 எய்கின்ற மெல்லிய புஷ்பப்பாணமாகிய
 ஐந்தும் என்னை அறுக்க, எய்தற்கு
 அருமையான எனது அறிவானது நழுவ. பொறி
 அளி - பொறிகளையுடைய வண்டு,
 ஐம்பொறிகளும் அன்பும். தந்த வாதங் கடுப்ப
 - கொம்பினது விரோதம் அங்கு நெருங்க,
 அவன் இரதமாகத் தந்த தென்றற் காற்றானது
 என்னைக் கோபிக்க. மலிந்த புலன் - மலிந்த
 வயற்களை, மிருந்த எனது அறிவை. தூர்த்தது
 - அழித்தது, ஓர் மாதங்கம் - ஒப்பற்ற ஒரு
 யானை, பெருமை பொருந்திய தங்கத்தை ஒத்த
 ஓர்தலைவி - ஒரு பெண்ணினது சாரீரம்.

44. கலைகண் முழுது - சாஸ்திரங் கள்
 எல்லாவற்றையும், மாளை யொத்த விழி
 முழுவதையும், ஆய்ந்து - தெரிந்து, அளகை -
 அளகாபரி, மன் - குபேரன், புரையும் - ஒத்த, மெய்
 பூணலம் - உண்மையான இன்பத்தை.
 சீர்த்தினிடத்துப்பூண்ட அழகை. புரவல - அரசனே,
 பெண்பேதைக்கு - பெண்ணாகிய பேதைக்கு.

45. மாட்சி - மாண்பு, கொங்கை - தனம்,
 வதனம் - முகம், ஐம்பால் - கூந்தல், பால்
 நிலவு, நெற்றியாகிய சந்திரன்.

46. காரை - மேகத்தை, தருவை - பஞ்ச
 தருக்களை, ஒன்னாரை - பகை வரை,
 இடைச்சீரை - மருங்குவினது சிறப்பை.
 உடைந்தாய் - அழிந்தாய், கோரை -
 கோரையென்னும் புல், மாய்த்தெனும் -
 மாய்த்ததென்று சொல்லும்.

47. துங்கம் - பரிசுத்தம், கடுத்து - ஒத்து,
 தையல் - பெண், வெம் - வெவ்விய, உரத்து -
 மார்பினிடத்து, புங்கம் - பாணம், பொன்றும் -
 கெடா நிற்கும்.

48. முத்துண்டு - முத்தினார்
 செய்யப்பட்ட ஆபரணங்களைத் தாங்கி,
 எத்துண்டு - பொருந்தி, விழிவேல் -

கண்களாகிய வேல், குத்துண்டு - குத்துப்பட்டு,
 முலைக் கோடுண்டு - முலையாகிய கொம்
 பானது ஏறுண்டு, மையற் பித்துண்டு -
 மையலாகிய பயித்தியம் பிடித்து, அழிந்தனன்
 - கெட்டனன், பேருலகு - பெரிய உலகம்.

49. கலகம் - விரோதம், கட்கடை -
 கடைக்கண், சிமயம் - கொடிமுடி, ஒத்திடற்கு
 - ஒப்ப வைப்பதற்கு.

50. வானகம் - ஆகாயம், மகிதலம் - பூமி,
 அம்மான்றனக்கு; அந்தத்தலைவிக்கு,
 ஆனகம் - தேவ தரு, காணம் - காடு, இயல் -
 இலக்கணம், கழறு - சொல்.

51. புயல் - மேகம், அம்புயம் - தாமரை,
 கயல் - கெண்டைமீன், முக்கனி - வாழைபலா
 மாஇவற்றின் கனிகள். கைக்களிறு - துதிக்கை
 யுடைய யானை, மயல் - ஆசை, இயல் -
 இலக்கணம், ஆர்வல - பாங்கனே, மாழை,
 பொன், பெயல் - பொழிதல், வனம் - சோலை.

52. திரு - கொற்றவை, மரு - வாசனை,
 பொரு - பொருதுகின்ற - புலன் - அறிவு,
 ஆசையை - ஆசைக் குரிய தலைவியை,
 போந்து - போய்.

53. முலைப்பகை - தாமரை யரும்பு,
 மொழிப்பகை - தேன், அக்கக்கொலைப்பகை
 - நீலம், நறை - வாசனை, உம்பல் - யானை,
 கல் - மலை. காரிகை - தலைவி.

54. வான் - மேகம், முடி - கூந்தல். வடி -
 வடித்த, வரை - மூங்கில், மதி - சந்திரன், உடல்
 - பொன், நளிர் - குளிர்ச்சி, தாழ்குழல் - தாழ்ந்த
 கூந்தலையுடைய தலைவி.

55. தாவுண்டு - தாவி, பரி - குதிரை,
 தமிழ்வரை - பொதியமலை, மேவுண்டு -
 மேவி, வின்னுதல் - வில்லைப் போன்ற
 நெற்றி, நோக்கு - கண், ஏவுண்டு -
 பாணமானது தைத்து, இணைவுண்டு - வருந்தி,
 ஏந்தல் - தலைவன், நோவுண்டு -
 துன்பப்பட்டு, நுவன்ற - சொல்லிய.
 நொய்யறிவு - சிற்றறிவு.

56. பொறை - மலைபோலும், பொற்றொடி - பொன்னினாற் செய்யப்பட்டவளையல், நிறை - நிறைவு, அலர் - மலர், குமுனீண் முகில் - கூந்தலாகிய நீண்ட மேகம், எம்பிரான் - எமது தலைவன், கலைமாமதி - கல்வியை யுடைய பெரிய அறிவை, கிரணங்களைக் கொண்ட பெரிய சந்திரனை.

57. கலை - நூற்கள், தாண்டி - கடந்து, மிக்கோன் - அறிஞன், நிசி - இரவு, துண்டம் - முகம், எம்மன் - எமது தலைவன், மறிநயனம் - மான் போலும் கண், மறிகின்ற - கண். அலை - கடல், காமவலை - காம மாகிய வலை, அற்புதம் - ஆச்சரியம்.

58. பாரத்தின் - சுமையினால், அந்தப்பற்று - ஆகாய சம்பந்தத்தை, திருக்கு - கண், விடக்காய்வு - விஷக்காய்ச்சல், அமுது - மருந்து.

59. கா - சோலை, குழற்காடு - கூந்தலாகிய காடு, காத்துறு - எதிர் பார்த்துக் கொண்டிருக்கிற, கட்கோ - கண்ணாகிய பாணம், கோலம் - அழகு, பா - செய்யுள், இயலின்மை - அறிவின்மை.

60. மன்னுதல் - சேருதல், தனம் - பொருள், அனம் - அன்னப்பறவை, அளாவுதல் - கலத்தல்.

61. வற்றா - குறைவுபடாத, மன்னி - பொருந்தி, முற்றா - முதிராத, முகிழ் - தாமரையரும்பைப் போன்ற, கலை - நூற்கள், கனகம் - பொன்.

62. அருத்தி - உண்பித்து, பிழம்பு - திரட்சி - புலை, புன்மை, ககன் - ஆகாயம்.

63. அலைவாய் - அலைந்து, சமுத்திரத்தினிடத்து - ஆகம் - சரீரம், கூனி - கூலுதலுற்று, வளைந்து. அறக் குறுகி - முழுவதுங் குறுக்கமுற்று, தேய்ந்து. மலைவாய் - மயங்கி, மலையினுச்சியில். மாசு

- குற்றம், களங் கம். நூற்கலை - நூலினது கல்வி, வாய்வரும் - வாயினிடத்து வரும், வாய் - வாய்ந்த, நுதல் - நெற்றி.

64. கடம் - சரீரம், எண், நினைப்பு, ஏகின் - வந்தால், பண் - கீதம், இசை - பொருந்திய, மண்ணுக்கு - பூமிக்கு, அணி - அலங்காரம், அன்னையர் - தோழிமார்.

65. கோவாய் - ஆகாயத்தினிடத்து. குலவு - குலாவுகின்ற, அல்லி - ஆம்பல், பைம் - பசிய, நாவாய் - மரக்கலம், ஏவல் - கட்டளை, ஆயம் - மகளிர் கூட்டம்.

66. பைந்தடம் - பசிய தடாகம், சிந்து - நீர், தெவ்வர் - பகைவர், சினந்து - கோபித்து, நகத்தின் - மலையினிடத்து, இடைத்தந்து - மருங்குலாகிய நூல். மேனி - சரீரம்.

67. சதி - வட்டம், சுழன்று - சுழிந்து, சந்தம் - சந்தனமரம், சரித்து - சாய்த்து, தாம்பிரநன்னதி - நல்ல தாம்பரவர்ணியென்னும் ஆறு, துறை - நீர்த்துறை, துதி - கீர்த்தி, சுகுணம் - நல்லகுணம், மதி. அறிவு. மதி - சந்திரன்.

68. அணி - ஆபரணம், அழிதரு - அழிந்த, துணி - வத்திரம், பணியும் - வணங்கும், அலர்க்கணி - மலர் மாலை, புனைந்தது - சூட்டியது, கவின் - அழகிய.

69. காவி - நீலம், கமலம் - தாமரை, அல்லி - ஆம்பல், ஒன்னார் - பகைவர், ஆவி - உயிர், குடை வேன் - நீராடுவேன், தண் - குளிர்ந்த.

70. கா - சோலை, கழங்கு - ஓர் வகை ஆடல், பொன் - இலக்குமியை யொத்த தலைவியினது, உரு - வடிவம், குலம் - மேன்மை பொருந்திய, மின்றேவே - பெண்கள்தலைவியே, இத்தம் - அதரம், மெய் - சரீரம், அக்கம் - கண்.

71. பொய்யா - பொய்க்காத, செய்யாள் - இலக்குமி, சேயிழையீர். செம்மையான ஆபரணத்தைத் தரித்த தலைவியே.

பொய்யாவிருந்து - பெய்து, பிறங்கி - பிரகாசித்து, மையார் - கருமை நிறைந்த. களிறு - யானை, கோடு - கொம்பு, மாழ்கினன் - மயங்கினேன்.

72. பொருள் - தனம், அறம் - புண்ணியம், பொலிவு - விளக்கம், பொருந்துறல் - சேர்தல், தெருள் - அறிவு, இருளா - அந்தகார மடையாத. ஏந்திழை தன் - ஏந்திய ஆபரணங்களை யுடைய தலைவி யினது, அருளால் - தயவால், தனம் - கொங்கை.

73. வண்மை - ஈகை, இருநிதி - சங்கநிதி பதுமநிதி. இவண் - இங்கு, போந்தனன் - வந்தேன், உம்மில் - உம்மால், பொலிவு - விளக்கம், பதி - உளர், பான் முத்தம் - பால்போலு முத்தம்.

74. கார் - மேகம், கரும் - கரிய, கனகம் - பொன், மணி - இரத்தினம், திரு - அழகிய, பிரியம் - அன்பு.

75. துப்புண்டு - செந்நிறத்தை யுற்று, துவரிதழ் - பவளம்போலு மதரம், சுடர் - பிரகாசம், கணை - அம்பை, கண்ணை. முன் - ஆதியில், தப்புண்டு - தவறி, தாவுண்டு - தாவி, ஒருமான், ஒரு மானானது, ஒரு பெண். ஒப்புண்டு - ஒத்து, வெப் புண்டு - வெம்மையுற்று, உற - வர. விள்ளுவீர் - சொல்லுவீர்.

76. கல்லும் - மலையும், கனதனம் - பருத்தகொங்கை, கதிர் - கிரணங்கள், எல்லும் - சூரியனும், பணி - தாழ்கின்ற, முடியோன் - கிரீடத்தை யுடையானான, இரும் - பெரிய, செல்லும் - போகின்ற, வழி - மார்க்கம், திகைத்தேன் - மயங்கினேன், தேர்ந்து - தெளிந்து, அகல - போக, பிழை - குற்றம்.

77. பெரு - பெரிய, பிடி - பெட்டையானை. அணங்கீர் - தெய்வப்பெண் போல்பவளே, விண் - ஆகாயம், மரு - வாசனை. திரு - அழகிய. தீவினை - பாதகம்.

78. தேரும்படி - நீங்கள் தெரியும் வண்ணம், பாரும் பூமியும். சேர்ந் தாரும் - வந்தவரும், கருத்தும், எண்ணமும், ஆர் என்னை - யாவர் யாது. உற்றதும் - வந்த சமாச்சாரமும், ஆய்ந்திலம் - தெரிந்திலம்.

79. உவந்தவர் - விரும்பினவர். ஆரும் - யாவரும். ஏரும் - அழகும். இசையும் - கீர்த்தியும். இளநீரும் - இளநீரையொத்த தனத்தையும். கனியும் - கொவ்வைக் கனிபோன்ற அதரத்தையும், காம நெடும்பசிக்கு - காமமாகிய நீண்ட பசிக்கு.

80. சோமன் - சந்திரன். மேதினி - பூமி. பண்பட்ட - தகுதிபொருந்திய. வள்ளல் - வரையாது கொடுப்போன். தேமொழியார் - தேன்போலும் வார்த்தையை யுடைய தலைவியும் பாங்கியும். புண்பட்ட - வருத்தத்தை யுற்ற. காதற் பொலிவு - விரக மிகுதி.

81. பொய்ப்புண்டு - பொய்த்து பூவை - நாகணவாய்ப்புள். கட்டங்கம் - கண்ணைப் போலும் அம்பு. அங்கண் - அழகிய பூமி. வைப்புண்டு - வைத்து. தைப்புண்டு - தைத்து. உளம் - மனம். மிக்கு - மிக, எய்ப்புண்டு - இளைத்து. இரும் - பெரிய. களிறு - யானை.

82. மாதங்கம் - பெருமை பொருந்திய தங்கத்தை யொத்த தலைவி. மாதங்கம் - யானை. ஈர்க்கணை - பெரியபாணம், தரணி - பூமி. மன் - பொருந்திய, பொன் - அழகிய.

83. தழை - தளிர். கரி - யானை. படுமோ - சாகுமோ. இரு - பெரிய. மாய்வுறுமோ - மாயுமோ. மாற்றம் - வார்த்தை. குழையா - வாட்ட மில்லாத. பிழையாம் - குற்றமாம். கபடாம் - தந்திரமாம். ஆயின் - ஆராய்ந்தால்.

84. கலையும் - மானும். வளைவு - செயல். புனம் - திணைக்கொல்லை. ஆயாவறினும் - ஆய்ந்தாலும். அவை தரும் - அவையா நிற்கும். ஓயாது - நீங்காது.

அளிப்போன் - காப்பவனான. தடத்தகத்து - மலையினிடத்து.

85. கண்டு - கற்கண்டு. கனி - கனிந்த. கற்பகம் - தேவதரு. இருநிதி - சங்கநிதி பதுமநிதி. குறுகலர் - பகைவர். நாற்றண்டு - நான்கு வகைச் சேனை. தொண்டு - ஏவற்றொழில். தோத்திரம் - துதி.

86. புனம் - திணைக்கொல்லை. புவனம் - பூமி. பொதுவற - பொது மை நீங்க. கனம் - பெருமை. கருதலர் - பகைவர். வனம் - காடு. இனம் - இன்னம். அறிதி - அறிவாய். இயைபிலர் - பொருத்த மில்லார்.

87. சிப்பி - கிளிஞ்சில். சேற்றுள் - சேற்றினிடத்து. மரை - தாமரை. ஒப்பி - சம்மதித்து. ஏற்கிலர் - கொள்ளாதவர். க்கன் - ஆகாயம். மாதவம் - பெரிய புண்ணியம். அப்பிய - அணிந்த. நன்னலம் - நல்ல அழகு. குலம் - சாதி. ஆயிழைக்கு - ஆராய்ந்தெடுத்த ஆபரணங்களையுடைய பெண்களுக்கு.

88. பொழில் - சோலை. சுழங்கு - சுழற்சி. ஊசல் - ஊஞ்சல். அலர் - மலர். எழில் - அழகு. அம்மனை - அம்மானை. பயிலுநர் - பழகுவோர். மதமாரி - மதமாகிய மழை. முனையும் - பொருதாநிற்கும். கடம் - கதுப்பு, தார் - மலை.

89. மருளும் - வெருளும். பிணை விழி - மான் போலுங் கண். குஞ்சர முலை - யானைக் கொம்பைப் போன்ற முலை. குமுதம் அல்லி மலர். புயல் குழல் - மேகம் போன்ற கூந்தல். ஏதில் - களங்கமற்ற. அருளும் - கொடுக்கும். தெருள் - அறிவு. பொலிவு - அழகு. சேயிழை - செம்மையான ஆபரணத்தைத் தரித்த பாங்கியே. தேமொழிக்கு - தேன் போலும் வார்த்தையை யுடைய தலைவிக்கு.

90. அவதரித்து - பிறந்து. அருந்தவத்தின் - அரிய புண்ணியத்தின். செறிவு - நெருக்கம். தெய்வதம் - தெய்வத்தன்மையையுடைய.

முறி வேதர - தோற்கும்படி. பிறிவு - வேற்றுமை.

91. சொன்னம் - பொன். சுகம் - இன்பம். சின்னம் - அடையாளம். பின்னம் - பழுது. கைப்பிடிபடும் - நடையால் துதிக்கையையுடைய பெட்டையானையுந் தோற்றுப் போகும். ஓர் அன்னம் - ஒப்பற்ற அன்னப்பறவைபோலுந் தலைவி. அமையுங் கொல் - பொருந்துமா.

92. வாய்த்துளது - சித்தித் திருக் கின்றது. நாயேன் - நாயையொத்த யான். நற்றமிழ் - நல்லதமிழ். தனி - ஒப்பற்ற.

93. செயலால் - செய்கையினால். சிமயம் - மலை. கயல் - கெண்டை மீன். கடு - நஞ்சு. பாய்ந்து - ஓடி. கனல் - தீ. புயல் - பெருங்காற்று.

94. பாரார் - உலகத்தார். பழிச்சும் - புகழும். பதி - நகரம். கார்ஆர் - கருமை நிறைந்த. கரி - யானை. கலை - ஆண்மான். கான் விலங்கை - காட்டினிடத்துள்ள மிருகங்களை. வதைத்து - கொன்று. ஊன் - தசை. வேடர் - மறவர். கூர்ஆர் - கூர்மைபொருந்திய - அயில்விழி - வேல் போலுங் கண்களையுடைய தலைவி. நோ - துன்பம்.

95. மறிவிழி - மான் போலுங் கண். ஓயாது - மாறாமல். உடைந்து தோற்று. சயிலம் - மலை. ஏயா - வாராத. ஏயவள் - ஏவிய தலைவி.

96. முற்றிழை - முற்றிய ஆபரணங்களையுடைய தலைவி. புலிப் பெண் - பூமாதேவி. சாருதி - சார் வாயாக.

97. படிந்து - முழுதி. எழுகாவகம் - வளர்ந்த சோலைகளினுள், சத்தத் தீவுகளிலும். தென்றல் - வசந்தகாற்று. நடலில் - நடுதலில். விடலில் - விடாத. வெம் - வெவ்விய.

98. மறை - வேதம். நிறை - கற்பு. கனி - கன்னி, பழம். மணம் - விவாகம், வாசனை.

நேர்மை - ஒழுங்கு. பொறை - பொறுமை. குறை - குற்றம். கொற்றவனே - அரசனே.

99. வருந்தி - துன்பித்து. மயல் நோய் - மையலாகிய பிணி. விருத்தி யுற - செவ்வையாக. வரைந்து - விவாகஞ் செய்து. வெற்றரைக்கு - வெறுமையான அரைக்கு. செருத்தி - கொடி. படம் - துணி. பான்மை - தன்மை.

100. மாலை - இராக்காலம். அறச்சாலை - தருமசத்திரம். தடம் - பெரிய. சூரன் - சூரியன். வேலை - கடல். வேலை - தொழில். வேலை - சமயம்.

101. தழை - தளிர். தாளம் - முத்து. மலர் - பூ. மழை - மேகம். வளைக்கு - வள்ளைத்தண்டு போன்ற காதுக்கு. குவளை - நீலம். பிழை - குற்றம். புரப் போன் - காப்பவனான. கழை - மூங்கில். பொரு - ஒத்த. கையகம் - கையினிடத்து.

102. பறை - முரசு. தேவம் - தெய்வத்தன்மை. குலம் - சாதி. தேர் - இரதம்.

103. உலர்ந்தும் - வாடியும். பொன் - இலக்குமி. கொன் - துன்பம். வன் சொல் - கொடுஞ்சொல்.

104. குடி - கோத்திரம். கொற்றவை - வீரலக்குமி. அமைவன - பொருந்துவன. முடி - கிரீடம். விடியலில் - சூரியோதயமானால். போதி - போவாயாக.

105. நீரா - சாம்பலாக. ஏதிலர் - பகைவர். கூறு - பங்கு. பேறு - வாய்ப்பு. சஞ்சீவினி - உயிர்தரு மருந்து. பெண்ணை - பணமரம்.

106. தீயுள் - நெருப்பில். மிடைமிடைந்து - வருந்தி. தூண் - தம்பம். சொன்னம் - பொன். பூண் - ஆபரணம். ஊன் - உணவு. ஒள் - ஒள்ளிய.

107. வேலை - கடல். மிக்கோன் - அறிஞனான. அசலம் - மலை. தோகை - மயில். பூளை - பூளைப்பூ.

108. காரிகை - தலைவி, காரிகை

யென்னும் பிரபந்தம். கோவை - தலைவி அணிந்திருந்த மாலைகள், கோவையென்னும் பிரபந்தம். அந்தாதி - பாதாதிதேசம், நன்னூல் - நல்ல நூலைப்போலுமிடை, நன்னூல் - நன்னூல் பிரபந்தம், இயல் - இலக்கணம், இயலென்னுஞ் சிறு பிரிவு. நடை - நடக்கை, தொடர்பு, உரை - சொல், அருத்தம். நவிற்று - சொல்வாயாக.

109. கூர் - பெரிய. விண்ட - சொன்ன. மின் - தலைவி, மின்னல். காயம் - சீரம், ஆகாயம். சொர்க்கம் - தனம், சொர்க்க லோகம். மேவிடை - பொருந்திய மருங்குல், மேவிய விடத்து. பல் - நகை, பல. அண்டம் - நெருங்கிய அழகு, உலகங்கள். உன் உரு ஓடு - யாவரும் விரும்புகின்ற வடிவத்தோடு, உள்ளிடத்துள்ள தோற்றங்களோடு. இணை - ஒப்பு.

110. விண் - மேகம். மிளிர் - பிரகா சிக்கின்ற. கண்ணாள - நேசத்துக்குரிய வன்னெஞ்சு - கொடிய சித்தம். பெண்ணை - பணமரம். கொன்று - வெட்டி. பெண்ணை - மாதை.

111. நோகும் - வருந்தும். நுவ லுலல் - சொல்லுவேன். ஏற்பனகான் - பொருந்துவன செய்.

112. திகைந்தில் - நிரம்பிலது. கூடலர் - பகைவர். தலையொடு - தலையாகிய ஓடு. கலை - வத்திரம்.

113. புள் - சக்கரவாளப்பறவை. புணர் - நெருங்கிய, எள்ளில் - தள் ளாத. ஏவுற்று - ஏவப்பட்டு.

114. சுகம் - கிளி, மாற்றலர் - பகை வர். முனையும் - பொருதா நிற்கும், தளத்தோன் - சேனையையுடையோனான.

115. ஒருகால் - ஒருமுறை. மகுடம் - கிரீடம். தழும்பு - வடு. இமையா முன் - இமைப்பதற்கு முன்னதாக.

116. தோரை - இரத்தம். அளிப்பது - காப்பது.

117. பான்மை - தன்மை. பைந் தமிழ் - பசிய தமிழ்.

118. அன்னவன் - அத்தலைவி. இன்னுயிர் - அத்தலைவியினது இனிய வுயிர். அன்னது - அத்தன்மை யானது. நிலைகுலையேல் - நிலை தவறேல்.

119. விதி - ஊழ். மேதினி - உலகம். மெய்ம்மொழி - சத்திய வார்த்தை. பதி - அரசன்.

120. வேட்டு - விரும்பி. செய் - வயல். கைம்மாறு - பிரதியுபகாரம்.

121. தனிமை - ஏகம், பழையாரில் - பழையாரைப்போல, பற்றலர் - பற்றற்றார். உழையார் - இடத்தார். கருத்து - எண்ணம்.

122. சீர்க்கனம் - சிறப்பினது பெருமை. கருதலர் - பகைவர். வனம் - காடு. மடுத்து - அருந்தி. இனம் - இன்னம்.

123. ககன் - ஆகாயம். ஆரும் - யாவரும். அருநலம் - அரிய இன்பத்தை. வேட்டு - விரும்பி. கார் - மேகம். காவகத்து - சோலையினிடத்து.

124. விளம்பல் - சொல்லேல். பாவம் - பாதகம். கரந்தது - மறைந்து சென்றது. காசினி பூமி. மாண் - மாட்சிமை. அதிபதி - அரசன். பூண் - ஆபரணம். நஞ்சம் - விடம்.

125. ஊடறியா - பிரியாத. பாடு - துன்பம். உயிர்ப்பாவை - உயிரை யுடைய சித்திரப் பதுமை, மறை பன்னல் - மறைத்துச்சொல்லேல். கேழ் - சூரியன், சுடர் - சூரியன்.

126. சிலை - மலை. கலை - உடை. கணி - மாலை. கருதலர் - பகைவர். மலையும்படி - மலையும் வண்ணம். இலை - தழை, துணர் - பூங்கொத்து. மணி - இரத்தினம், தனம்செவி இடைக்கு, கலை குழை கணியென்றது

முரணிரை நிறையணி. கலை குழை கணி, இலை துணர் மணியென்றது நிரைநிறையணி. கண்ணி கணி யென்றாயது விகாரம்.

127. குளிறும் - குளிர்ந்த. குழை - தழை, ஒளிறும் - பிரகாசிக்கும். கழல் - வீரதண்டை. களிறு - ஆண் யானை. பிடி - பெட்டையானை. களிதயில் - இன்ப நித்திரை. அணங்கே - தெய்வப் பெண்போலுந் தலைவியே. வெளி - வெளுக்கின்ற, உயிர்த்து - பெருமூச்சுவிட்டு, மெலிந்தனர் - வாடினர்.

128. ஏ - அம்பு. சலித்த - ஒப்பற்றி னளத்த. இறை - தலைவர். கா - சோலை. பொய்க்கட்டுரை - பொய்யாகிய கட்டையுடைய வார்த்தை. நண்ணினம் - சேர்ந்தோம்.

129. வினை - செய்கை. பயன் - நன்மை தீமையாகிய பயன். விளைவு - உற்பத்தி. பொருள் - தானிய முதலாகிய பொருள். பனை - பனைமரம். கனி - தலைவி, பழம். முனை - நுனி. தெறும் - அழிக்கும். அயில் - வேல். நனை - பூவரும்பு. பொருள் - அருத்தம். நாட்டுரைக்கு - சொல்லிய வார்த்தைக்கு, அவர்தேசச்சொற்கு.

130. நிற்கு - உனக்கு. ஆமலர் - உண்டாகும் பழிச்சொற்களை. குறி யாது - கருதாது. அடக்கும் - அமைக்கும். குழுவோர்க்கு - ஆயத்தார்க்கு, குறை - குறை பாடுகளை. நெறியாய். ஒழுங்காய். பொறி - தேமற்புள்ளி.

131. பழிமொழி - நிந்தை வார்த்தை. குறுக்கும் - குறுகச் செய்யும். குலநீர்மை - குலத்தினது தன்மை, தெவ் - பகைவர். உரத்தான் - வன்மையுடைவனான, வாயகத்து - வாயினிடத்து.

132. பழி - நிந்தை. உண்டாமென - உண்டாகுமென்று, உலைவேமை - வருந்துகின்ற வெம்மை. தண்டா மரை - தண்ணிய தாமரை. விண்டு - நல்ல

வார்த்தைகளைச் சொல்லி. ஆவதில் - சுகாந்தம் - இன்பமாகிய சந்தோஷம். வாரி - ஆகப்போவ தொன்று மில்லை. கடல்.

133. பாங்கு - அழகு. ஆயிரம் கதியோன் - சூரியனை நிகர்த் தோனான. பல்கால் - பலதடவை. முகந்து - முத்தி. நனைந்தனள் - உன்னைக் கருதினாள்.

134. செல் - மேகம். திடுக்குற - அஞ்சும்படி. தெவ் - பகைவர். தளம் - சேனை. மிளிர் - பிரகாசிக்கின்ற. கௌத்துவம் - மாணிக்கம். அல்லும் பகலாய் - இராக்காலமும் பகற் காலமாக. அவிர் - பிரகாசிக்கின்ற. ஆடிடம் - விளையாடுமிடம்.

135. அமுதப் பிழம்பே - அமுதத் திரளைபோலுந்தலைவியே. வருதி - வருவாயாக. எண்ணாது - கருதாது. எழும் - ஓங்காநிற்கும், மலைக்கு - மலையினிடத்து. எதிர்கேட்டு - கூவியெதிரொலி கேட்டு, விடைகேட்டு, அடியிட்டு - தாழ்த்தி, பாத்திற் கொப்பாக்கி. அலரை - தாமரை மலரை. அலைவரு - அலையினிடத்துண்டாகின்ற, அலையும். கண்ணீர் - கள் ளாகிய நீரையுடைய, கண்ணின் நீரைக் கொண்ட. குவவயம் - நீலம், உலகம்.

136. கண்பகை - நீலம். காற்பகை - தாமரை. கைப்பகை - காந்தள். மேற் பகை - அசோகம். அன் - நெருங்கிய. இயலாக - இலட்சணத்தைப் பெற. மண்பகை - உலகத்தினிடத்துள்ள விரோதத்தை, தண் - குளிர்ச்சி. இன் சொல் - இனியமொழி.

137. வாளா - வீணாக. மயற்பசி - மையலாகிய பசி. வாயமுது - அதர பானம், வாயாற் குடிக்கப்படுகிற நீர். அருந்தனம் - அரியகொங்கை, உண்ணுகின்ற சாதம். கோளா - குணமாக. சுமந்து - தாங்கி, தாள் - பாதம்.

138. சுகிர்தம் - இன்பம். அமுத்தும் - முழுக்கும். முடி - கிரீடம். விழுத் தும் - விழ்ச்செய்யும். வேள் - மதனை யொத்த.

139. மகுடம் - கிரீடம். நாணும் - வெட்டுகும். துடி - உடுக்கை. கோணும் - கோடும். இழை - நூல். குழையும் - வளையும். அரி - சிங்கம். வனம் - வருணம், காடு. சேணும் - ஆகாய மும், மதனும் - மன்மதனும். திகை தரும் - திகைக்கும், திசையைக் காட்டும். நேரற்று - ஒப்பின்றி.

140. கனம் - பெரிய. கடைந்து - கலக்கி. சினம் - கோபம். சேய் - குமர னான. குழு - மகளிர் கூட்டம். ஏகுதி - செல்லுவாயாக, விடை - உத்தரவு.

141. மூடு - மூடுகின்ற. எள்ளி - தள்ளி. வாடும் - சோருகின்ற. நிருபர் - அரசர். திறைமலை - கப்பமாகிய மலை. உவக்கும் - மகிழும்.

142. நந்தாவனம் - நந்தனவனம். நறும் - நறிய. மலர்க் கா - பூஞ் சோலை. எந்தாய் - எமது தலைவியே. சிந்தாமணி - தேவமணி. உவந்து - மகிழ்ந்து.

143. நண்ணும் - பொருந்திய. சுகிர்தம் - இன்பத்தைத் தரத்தக்க. மெய்ஞ் ஞானேசர் - மெய்ஞ்ஞானியா ரென் னுங் காரணப்பெயரையும், கோட் டர்ற்று ஹசறத்துஷெய்குமுஹி யித்தீன் மலுக்கு முதலியா ரென்னும் இயற்பேரையுடைய காமில், முகம்மில். ஆஷிகு, ஆரிபுபில்வாஃ ஒலியுல்லா அவர்களது. தாண்மலர் - பாதமாகிய தாமரையை. நாடி - விரும்பி. எண்ணும் - கருதாநிற்கும். பத்ததோன் - பதவியையுடையோனான. எழில் - அழகு. மறவாமை - மறவாதிருத்தல். செளபாக்கியம் - மிகுந்த பாக்கியம்.

144. வில்லில் - வில்வித்தையில். துணையில் - ஒப்பில்லாத. புல்லிற்கு - புல்லினுக்கு, மறி - மான். அன்னம் - சாதம்.

மல்லில்- வளமையை யுடைய. மடுத்து அக்கினிப்பொறியாக. புன்கண் - துன்பம்,
-உண்டு. சிறிது -சற்றுநேரம். மனை-வீட்டில். உற்றோர் -அடைந்தோர். பிரசவவல்லல்
வதிந்து - தங்கி. அல்லிற் பகல் - இரவேளாடு -பிரசவவேதனை. நெறியாய் -ஒழுங்காக.
பகற்பொழுது.

145. கோடை -கோட்டாறு. சீரடிக்கண் மறுத்தவர்களது. மகுடம் - கிரீடம். எற்றும்
-சிறந்த பாதத்தினிடத்து. அத்தம் - கை. -உதைக்கும். சொற்றும் -சொல்லியும்,
அருவிடம் - அரிய நஞ்சு. புத்த முது - புதிய கலந்தும் -சேர்ந்தும், பழுதாய் -பொய்யாய்.

146. துறந்தார் - உலக ஆசையை முற்றும் -பறவை. போரரசின் -யுத்தத்துக் குரிய
நீத்த மேதாவின்குக்கு, பிழைத்தார் - தலைவரது. கனம் -பெருமை. உழல்
பிழைசெய்தவர்களை, சுடுசினம் -சுழலுகின்ற. அன்னை -தாய். அருட்டனம்
போலும்-சுடுகின்ற அம்மே தாவின்கின் -அருளாகிய செல்வம். இனம் -கூட்டம்.
கோபத்தைப் போலும். பிறந்து -தோன்றி. ஆர் இல்லிடம் -வீடு. தரும் -தருவாய். இயற்றுவை
-அரிய. உறுத்தி -கோபித்து. மறந்தார் -தன்னை - செய்வாய்.
நினையாதவர்களை. சிறை செய்யும் -
காவலட்குட்படுத்தும். கறந்து -பிதுக்கி.
ஆர்உயிர் - அரிய அரியஉயிர். எல்லை
-சூரியனை.

147. மீறும் - ஒங்காநிற்கும். தளம் -
சேனை. செவ -செல்ல. மாமதன் - பெரிய
மன்மதன். கூர்ந்து -மகிழ்ந்து. ஏறும்பரி -
ஏறுகின்ற வாசியாகிய கிளி. இரதம் - தேராகிய
தென்றற் காற்று. கான்ம் -எக்காளமாகிய
குயில். ஈர்ங்குடை -பெரியகவிகை யாகிய
சந்திரன். சிறும்படி -கோபிக் கும் வண்ணம்.
கரிக்கு -அவனது யானையாகிய இருட்டு.

148. பொங்கும் -கொதிக்கின்ற. மயலஞர்
-மையலாகிய துன்பத்தை. புது -புதிய. நலம்
-பயனை. அன்னையர் -தோழிமார். மங்கும் -
ஒளிமாறுகின்ற. வழங்கிலர் -தந்திலர்.

149. நனவு -நினைவு. நலன் - நன்மை.
அலது -தீமை. அஞ்சம் - அஞ்சாநிற்கும்.
அஞ்சம் -அன்னம். அழுங்கல் -வருந்தேல்.
ஒஞ்சம் -ஒஞ்சுகின்ற. புணர்ப்பும் -கூடுதலும்.

150. வெறி -மயக்கம். விளைவும் -
ஆசையும். சிறையும் -காவலும், மிலைந்து
-சூடி. கனற்பொறிவாய்

151. தடுத்தார் -தனது கட்டளையை
மறுத்தவர்களது. மகுடம் - கிரீடம். எற்றும்
-உதைக்கும். சொற்றும் -சொல்லியும்,
கலந்தும் -சேர்ந்தும், பழுதாய் -பொய்யாய்.

152. புனம் -தினைக்கொல்லை. புள்
-பறவை. போரரசின் -யுத்தத்துக் குரிய
தலைவரது. கனம் -பெருமை. உழல்
-சுழலுகின்ற. அன்னை -தாய். அருட்டனம்
-அருளாகிய செல்வம். இனம் -கூட்டம்.
இல்லிடம் -வீடு. தரும் -தருவாய். இயற்றுவை
- செய்வாய்.

153. ஆவி -உயிர். மெய் -உடல். ஒன்று
-ஒரேபொருளை. எம்மையாக்கி-தலைவனுந்
தலைவியுமாகிய எங்களைச் சிருட்டித்து,
அகம் - மனதினிடத்து. வன்மை -கடின
தன்மை. மென்மை -மெல்லிய தன்மை.
இடைவித்து -துன்பித்து. அளபில்
-அளவில்லாத. தாவிய - தாவுகின்ற. ஆய்தம்
-ஆயுதம். மா -பெருமை பொருந்திய. முதல் -
கடவுள். சார்பொழித்தான் -எங்களது
சேர்க்கையை இல்லாமற் செய்தான். மெய்
குறுகுதற்கு -சரீரங் குன்றும்படி.

154. சீர் -கீர்த்தி. வள்ளல் -வரை யாது
கொடுப்போன். தேர் -இரதம். ஓதை -ஒலி.
திருவே -முண்ட காசனையையொத்த
தலைவியே. மதனார் -மன்மதனானவர். தரு -
தருகின்ற. காளம் -குயில். கணை - புஷ்பம்.
குடை -சந்திரன். தேர் -தென்றற் காற்று. முரசு
-கடல். ஆர் அமிர்தாய் -அரிய அமுதமாக. ஏர்
தரும் -அழகைத் தரும். மாறிவை - வேறு
பகைகள்-இல்லை. நின் அரசார்க்கும் -உனது
அரசாகிய மரு மஸ்தானத்தைச்
சொந்தமாகவுடைய தலைவருக்கும்.
இதந்தரும் -இன் பத்தைத்தரும்.

155. மணியார் -கண்கள் நிறைந்த. கலாபம் -தோகைகளை யுடைய. மயிலீர் -மயில்களே. உழையீர் - மான் களே. பணி -ஆபரணங்கள். இருளையர் -தோழிமார். ஆடிடம் -விளை யாடுமிடம். பருத்து -பருப்புமுற்று. திணியாசலம் -திண்ணியமலையை யொத்த. சேய் -குமரனான. கணியார்- வேங்கை மரமானவர். அலர்க்கண் - மலராகிய விழிகளை. கணித்தார் - திறந்தார். இலை இல்லை. காய்புனம் - காய்ந்த தினைக்கொல்லை.

156. நிறம் பிரகாசம். உழைகள் - மான்களே. புறம் -பின்வசம். தாழ் -தாழ்கின்ற. குழல் -கூந்தல். பொன் - முண்டகாசனை. புணர்ந்து -தழுவி. சகஞ்சிறந்தார் -சகத்தினாற் சிறப்புற்ற தலைவர். மணிமுடி -இரத்தின மழுத்திய கிரீடம்.

157. வாய்விள - வாய்திறக்க. அரிந்து -அறுத்து. வாரியிடும் -அள்ளி யிடுகின்ற. உலர்வாய்க்குரலின் - உலர்ந்த வாயினைக் கொண்ட கதிரைப்போலும். உறைவரிது - இருக்கமுடியாது. அலர்வாய் -பரந்த விடத்தையுடைய. அகத்திற்கு - வீட்டிற்கு. ஏகுதும் -செல்லுகின்றோம். நெறிக்கே - பாதைவழியாக.

158. இமை -இமையை. களி மயில் -களிப்பினையுடைய மயில். கார் -மேகத்தை. விண் -ஆகாயம். வெயில் -சூரியனை. விரை -வாசனையை. மலர் -புஷ்பம். பண் -கீதத்தை. பகர் -புகழாநிற்கும். பதி யில் -ஊரினிடத்துள்ள. உயிர் -சீவ ராசிகள். மண் -பூமியை. உற - இருக்க. எமை -எங்களை. வாழ்த்துதும் - உம்மை வாழ்த்துகின்றோம்.

159. ஆந்தனையும் -ஆகுமளவும். அறிவாதி - அறிவுமுதலானவைகளை. அள்ளி -வாரிக்கொண்டு. ஏந்து - ஆபரணங்களைத்

தாங்கிய. அனையார் -பாங்கிமார்கள். வேந்தனையான் -அரசனை நிகர்த்தோன். விறல் - வெற்றி. போந்தனையால் -சென்றாய். இவண் -இங்கு. போதுவாய் -வருவாய்.

160. அடுத்தடுத்து -நெருங்கி நெருங்கி. அண்ணல் -தலைவனே. அண்ணேல் -வாரேல். ஏந்திழை பால் - ஆபரணங்களைத் தாங்கிய தலைவியினிடத்து. அன்னை -தாய். பல்கால் - பலதடவை.

161. இரப்பார்க்கு -யாசிப்பு வர்க்கு. அளிக்கும் -கொடுக்கும். பரப்பார் -விசாலமாகிய. மதர் - மதர்த்த. பாரம் -பருமையையுடைய. சுரப்பார் -சுரப்பு நிறைந்த. மெய்த் தோற்றமும் -உடலினது காட்சி யையும். நாற்றமும் -வாசனையை. சூழ்ந்து -ஆலோசித்து. அனை -தாய். கரப்பார் -அந்தரங்கம் நிறைந்த. கனன்று -கோபித்து. இன்று -இல்லை. இனிக்காவகம் -மேல்காவலுக்குரிய தினைப்புனம்.

162. தடம் -வாவி. குறுகுநர்க்கு -வருந்தலைவர்க்கு. நளிளம் -இங்கி தம். மெய்க்கோணிலை -உண்மையைக் கொண்ட நிலைமை.

163. போர் - குவியல். புனிதம் - பரிசுத்தம். ஏர் -அழகு. நீணெறி - நீண்ட பாதை.

164. கூர்ந்து -மகிழ்ந்து. பாடும் - சொல்லும். பாரிடம் -பூதலம்.

165. மதமலை - யானை.

166. நண்ணும் -செல்லாநிற்கும். நெறி -பாதை-பாடு-வருத்தம். ஆல் கள் யாவும் அசைகள்.

167. தரும் -தருகின்ற. தாரை - நீரொழுக்கு. இரவியும் -சூரியனும். ஆர்கலி -சமுத்திரம். *கங்குலும் -இரவும்.

168. திண் -வலிமை. ஒள் - ஒள்ளிய. வெண்கலை - வெள்ளிய சந்திரனது. வண்கலை -அழகிய மானை. தூர்க்கற்றகு

- தூர்ப்பதற்கு, எழும் - எழுகின்ற, மூச்சு -நாயகர், அடல் -வலிமை, அமர் -சுவாசம், எண்டந்த-இலக்கத்தைக் கொண்ட. -புத்தம்,மடல்-இதழ்.
- பல்கயம் -பலயானைகளை. எற்றும்- 176. புத்துரைகள் -புதியமொழி கள். வாரியெறியும், அரி -சிங்கம். அண் டந்த தரணி-பூமி, வெண்புகழ்-களங் கமற்றீர்த்தி, -நெருங்கிய. இருட்போது-இராக்காலம். தேற்றியவாறு-தேறும் படி செய்தவிதம்.
169. சினம்-கோபம்.கரி-யானை. தடம் 177. மணம் -வாசனை. மாதவி - அல்குல். பணி -பாம்பு. அரி - சிங்கம். குருக்கத்தி. வங்கணம் -வருணனை. இடைவதல்லால் -வருந்துவ தல்லாமல். கைக்களிறு -துதிக்கையை யுடைய யானை. அம் -அழகிய. பணம் -பாம் பின்படம். விலங்கு -மிருகம். அல்குல் -நிதம்பம். நிரையற -ஒழுங்குகெட, 170. திமிரும் -பூசும்; திறல் - வெற்றி. பாய்கின்றது - சாடுகின்றது.
- இளநாரியர்க்கு -இளமைப் பருவத்தை யுடைய பெண்களுக்கு. 178. ஏவார் -அம்மைப்போலும் பொருந்திய. ஏமாந்து -ஏமாந்து என்பதன் விகாரம். கோவார் - மேன்மை பொருந்திய. அணியொளி -ஆபரணங்களின் பிரகாசம்.
171. அணியியல் -அணியினது இயல்பு. என் பயன் -என்னபிரயோசனம். பொன்னாடு 179. நள்ளிருள் -நடுராத்திரி. சேவை -ஊழியம். தண்ணவர் - தேவர் கள். அடுக்கல் -மலை. போதுகம் -போவோம். தேவலோகம். பூவை-நாகணவாய்ப் புள்ளை யொத்த. புத்தமிழ்தின் - புதிய -அமு தத்தைப்போலும். சொன்னாட்டு -சொற் களால் நாட்டப்பட்ட. அணியியல் - மாலையினது இலட்சணத்தை யுடைய. நிச்சயம் - திண்ணம். 180. முலை -முல்லை. அலி - அல்லி. சினை -அவயவங்கள். தொண்டாய் -அடிமைகளாக.
172. கழை -கரும்பு. தரளம் - முத்து.காந்தளம்போது -காந்தினைப் பூ. தழை-தளிர். அணிநலம் -அணியினது அழகு. 181. விமானம் -ஒருவகைத்தேர், விஞ்சை -வித்தை. ஆர்கலி -சமுத் திரம். காலேணி -காலாகிய ஏணி.
173. கொடுவரி -கொடிய இரே 182. துளி -நீர்த்திவலை. கராக்குழி - முதலைகளையுடைய தடாகம். அவலம் -துன்பம். முள்வழி -முட் களையுடைய பாதை.
174. புயல் -மேகம், இபம் - யானை, அரி-சிங்கம், வெருளும் - மருளுகின்ற, 183. கூந்தலிருட்டு -கூந்தலாகிய அந்தகாரத்திற்கு. இடை மின்னொளி - இடையாகிய மின்னலினது பிரகாசத்தை. அணி -ஆபரணம். மென் முலை -மெல்லிய தனத்தையுடைய தலைவியினது. அல் குற்றடம் -நிதம் பமாகிய தடாகத்தை. அந்நேரங்கண்ட போது -அந்த உண்மையைக் கண்ட சமயத்தில. அஞ்சு நாகங்கள் - நாகங்கள் அஞ்சாநிற்கும், ஐவகை யான நாகங்கள்; அவை, மலை பாம்பு
175. பொருவா -ஓப்பாகாத, கண்ணாளர்

மேகம் யானைசங்குகளையுடையநீர்நிலைகள்.

184. மின்னாய் - மின்னலை யொத்த தலைவியே. ஆகம் - உடல். மடுக்க மடுக்க - உண்ண வுண்ண.

185. சமையாத - பொருந்தாத, பொம்மல் - பொலிவு. சாயல் - அழகு, அரம்பையர் - தேவப்பெண்கள்.

186. அரா - பாம்பு, அரி - சிங்கம், உறுத்து - கோபித்து, பொருகைக்கு - பொருதலுக்கு. தருகைக்கு - கொடுத்தற்கு, தருவைப் போன்ற கைக்கு. வருகைக்கு - வருவதற்கு.

187. நூபுரம் - சிலம்பு. வாணகைப் போது - வாணகைப்போது - ஒள்ளிய பற்களைப் போன்ற புஷ்பங்களாகிய முல்லையரும்புகள். பேணாது - கருதாது. செஞ்சிவப்பு - மிக்க சிவப்பு. அடி - பாதத்தில். கடி மனைக்கு - காவலையுடைய வீட்டிற்கு.

188. தளவம் - முல்லை. நகை - பற்கள், அண்ணாந்து - மேனோக்கி. உடைந்தும் - மனஞ்சோர்ந்தும், முறுக் கவிழ்ந்தும், அலர்வாய் விடுத்தும் - நிந்தை மொழிகளை மொழிந்தும், வாயானது விரியப்பெற்றும். எண்ணாது - கருதாது.

189. ஒல்கா - குறையாத. பல்கு - பெருகிய, அனை - தாய், இல் காரணம் - இல்லாத காரணத்தை, செல் - செல்லுவாய், காலென்னட - காற்றைப்போலும் நடப்பாய், வா - வருவாய், அடைவாம் - போவோம்.

190. கன்மேல் - மலையின் மீது, முலைக்கு - தனத்தை யுடைய தலைவிக்கு, ஒருத்தன்மேல் - யானை யின்மீது, சாரல் - மலையடிவாரம், சாரல் - வாரேல், இன்று - இல்லை, பழி - நிந்தை.

191. ஒறுக்கும் - வெறுக்கும், நட டுரை - நடட்டமான மொழி, இலவு - இலவமரம், இயல்பு - இயற்கை.

192. வெறி - தேன், பொறி - புள்ளிகள், பொதும்பு - பொந்து, போதும் - செல்லாநிற்கும், நெறியால் - பாதையினால், அலமரும் - வருந்துகின்ற, குறியால் - குறிப்பினால், போதி - போவாயாக.

193. தொடிக்கு - வளையல் களுக்கு, அடி செய்கரத்தோகை - கையினது முற்பாகத்தைக் கொடுக்கின்ற மயில்போலுஞ் சாயலையுடைய தலைவியே, மருங்கெழில் - இடை யழகை, சூழ்ந்து - ஆராய்ந்து, முடிக்கு - கிரீடங்களுக்கு, அடித்தந்த - பாதத்தைக் கொடுத்த, அலமரும் - மயங்கு கின்ற, மின்னினல் - மின்னலினா லிருளை, நெறி நொடிக்கு - பாதையி னது பள்ளங்களுக்கு, அடிமாற்றி - பாதத்தை மாற்றி, அடைகு வல் - சேர்வேன்.

194. பொன்னாகமேனி - பொன் போலுஞ் சரீரகாந்தியையுடைய, புணர் - நெருங்கிய, பூ - பூமி, புன்னாகம் - புன்னை மரத்திலுள்ள சேக்கை - படுக்கையை, அன்னம் - அன்னப் பறவைகள், ஆகம் - உடல், சலியாது - தளராது, தழங் கின்றது - ஒலிக்கின்றது.

195. உள்ளற்கு - நினைப்பதற்கு, எளிதில் - இலேசன்று, என்னுட் கமல வள்ளல் - எனது இதய தாமரையி லிருக்கின்ற வள்ளலாகிய தலைவர், குறி - அடையாவம், மானித்து - அணு மானித்து, நள்ளற் பொழுதிடை - நடு இராக்காலத்தில், பட்ட துன்பம் - அடைந்தவருத்தம், நங்கையரே - தோழியே.

196. பாயாவரும் - பாயும், பானாள் - பாதிநாள், பற்றலர் - பகைவர், வடுக் குறி - தவறான குறி.

197. பொருந்தவர் - பகைவர், மாள் - மார்பு, வேட்டு - விரும்பி, கனை - நெருங்கிய,

வெஞ்சூர் - வெவ்விய வருத்தத்தை, நஞ்சே - விடமே, கொம்பு - வளைவாகிய வெழுத்துக் கோடு, நஞ்சென்பதன்முன் கொம்பிட்டால் நெஞ்சென்றாவது காண்க.

198. மடிகான் - தாழைச்செடிகளே. நீளணி - நீண்டமாலை. சுகம் - இன்பம், வண்டு.

199. முடி - நுனி. மூட்டிய - மூளும் படி செய்த. அடி - மூடு. இணை - ஒப்பு. தொடி - வளையல். சூழ்வது - ஆலோசிப்பது. தொல் - பழமை.

200. படிற்றுரை - பொய் வார்த்தை. வாய்மை - சத்தியம். இயம் - வாச்சியம், அதிர் - ஒலிக்கின்ற. முன்றில் - முற்றம். முடங்கல் - தாழை, அல்லி - ஆம்பல்.

201. ஒறுத்தீர் - வெறுத்தீர், அண்ணால் - தலைவனே.

202. பழி - நிந்தை.

203. ஆவி - தடாகம். வண்குறி. அழகிய அடையாளம். ஆங்கு - அவ் விடம். அனியாயம் - நியாயமின்மை, அந்தோ - இரக்கச்சொல். ஆகம் - உடல். சோங்கன் - மரக்கலத்தையுடையோன். பூங்கனி - அழகிய கன்னி யாகிய தலைவி. பூவளவு - பூமியினது அளவு. புஷ்பங்களையுடைய வளைந்த சோலை.

204. வானேறு - இடி. வல்லியம் - புலி. கைம்மலை - யானை. அல் லிடை - இரவினிடத்து. ஏறு - ஆண் சிங்கம். குலம் - மேன்மை பொருந்திய. அன்பர் - தலைவர்.

205. சித்தம் - மனம். அலர் - பூ, தூசு - வத்திரம். அத்தம் - பொன். அடுக்கல் - மலை. யுத்தம் - மனப் பொருத்தம். வினையோ - தீமையோ. நுதல் - நெற்றி.

206. நள்ளொன்று - மிகவாய். நடு நிசி - அர்த்தராத்திரி. போதர - வர. நற்றமிழ்க்கு - நல்ல தமிழாற் செய்யப் பட்ட நூற்களுக்கு.

தெள்ளென்று - தெளிவாய். துயில் - நித்திரை. சஞ்சலம் - துன்பம்.

207. சளம் - மூர்க்கம். பேய் - பைசாசம். நரற்றும் - குரைக்கா நிற்கும்.

208. தோடுறங்கா - இதழ்கள் குவியாத. இறை - தலைவரது. சூழ் வற - சுற்றிவரும் வருகை யொழிய. கோடு - ஊதிடு கொம்பு. முன்றில் - முற்றம். கார் - மேகம். கா - சோலை.

209. படிப்பால் - பூமியினிடத்து, கல்வியினால், தொடி - வளையல் களையுடைய, பான்மொழி - பால் போலும் வார்த்தைகளைக் கொண்ட ஒடிப்பான். நீக்கும் பொருட்டு. காவலர் - நகர்காப்பாளர். பறை - முரசு. கடிப்பான் - கோலினால். காலன் - எமன்.

210. தேறாதெளிவின் - தேறத் தகாததெளிவினோடு. ஊறாய் - தடையாக. உரவோன் - அறிஞனாகிய. நித்தலும் - பிரதிதினமும், களங்கம் - மனம். மதி - அறிவு.

211. வஞ்சினம் - சபதம். முனிவு - கோபம். சூல் - கருப்பத்தை யுடைய. மஞ்சினம் - மேகக்கூட்டம். வளம் - செல்வத்தையுடைய. துஞ்சினது - துயின்றது. தோகை - மயில் போலுஞ் சாயலையுடைய பாங்கியே. கூகை - கோட்டான். அரற்றி - கூவி. ஆவி - உயிரை.

212. ஆவற்கு - ஆசைக்கு. மா - பெரிய. வல் - வலிமையுடைய. மேவு - பொருந்திய. அற்கடை - இரவினிறுதியில். அஞ்சிறை - அழகிய சிறகுகளை, குரற்செய் - கூவ. தீவினை - பாதகம்.

213. மைக்கண் - மையெழுதிய விழி. வடித்தனை - நீரைப்பொழிந்தாய். தோடு - இதழ்கள். ஆய் - செலிவித்தாய். அன்னை - நற்றாய். கோன்மை - ஆளுகை. உற்றது - சம்பவித்தது.

214. தண்டா - கெடாத. வளம் - செல்வத்தையுடைய. தனதோன் - குபேரனான. தாரகை -உடு. பசப்பும்- பசுமையையும். புனை -அலங்கரித்த. சேப்பும் - சிவப்பையும். எதிர் - நேராக, அயிர்த்து -அனுமானித்து. கட்கணை -கண்களாகிய பாணம்.

215. ஞானி -நாய். அன்ன -ஒக்கும். கூகை -கோட்டான். கோழி -சேவல். மானும் -ஒக்கும். மதி -சந்திரன். ஆயோ வெனும் -தாயோவென்று சொல்லத்தகும்.

216. கூரார் -கூர்மை பொருந்திய. கோமளமே - இளமைச் செவ்வியை யுடைய பாங்கியே. கொற்றவர் -தலைவரது. நேர்மை -நிதானம். நீக்கம் -பிரிவு. தேரார் -பகைவர். அரி -சிங்கம்.

217. மறம் -கோபத்தை. கால் - கக்குகின்ற. அறம் - புண்ணியம். காதலித்த -விரும்பிய. வினை -தீமை.

218. அமைவில் -பொருத்தத்தைப் போலும், புல்லும் -சேரும், புறத் துளது -அடுத்துள்ளது. போற்றலர் - பகைவர்-திறல்-வீரம்.

219. கூராத -தூங்காது. துயில் - நித்திரை. கலை -வத்திரம். வாய முதம் -அதர்பானம். நல்லோன் - உத்தமனான.

210. கைக்கயம் -துதிக்கையை யுடைய யானை. கோட்டுத்தனம் -கொம்பை யொத்த கொங்கை. நலம் - அழகு. பேழை - பெட்டகம். சோட்டுக்கருங்கொடி -துணையாகிய கரிய காக்கையொத்த. சூழ் - வளைந்த. நுதலாய் - புருவத்தை யுடைய பாங்கியே.

221. அடியோடு - ஆதியிலிருந்து. முடி - கிரீடம். இறைஞ்சிதை - பணி கின்ற கீர்த்தியையுடைய. தொடி யோடு -வளையல்களோடு. அறுவை -வத்திரம்.

222. பிணைந்த -கலந்த. கணை -அம்பு. அணை -தலையணை. இணை தந்த -இணைந்த. எய்துறும் -கிட்டாநிற்கும்.

223. ஐ -ஐந்து. வில்வலர்க்கு - விற்றொழிலில் வல்லவனான மன்மதனுக்கு. உள்ளூடைந்து - மனமானது நொறுங்கி. மறுகேள் - மறுகாதயான். மண்டலிகர் - அரசர். பவளம் -பவளத்தையொத்த. அல்லி யலர்க்குள் -ஆம்பற் புஷ்பங்களுக்குள். அலரா - மலராத. அலர் - பழிச் சொற்களை. அரும்பதி - அரியலூர்.

224. பேர் -பெரிய. காரார் -கருமை நிறைந்த. கயம் - யானைகளை. துவைத்து -தோய்த்து. செந்நீர்படி - இரத்தங்கலந்த. கான்மலர் - பாத மாகிய தாமரையை. பூந்தாரார் -புஷ்ப மாலை பொருந்திய, தடத்தில் - மலை யினிடத்து. ஐம்பாலால் -சூந்தலினால். நீர்மை -தன்மை.

225. எறியும் - வீசுகின்ற. அலை - திரைகளை யுடைய. குருகே - நாரை களே. இனமும் -இன்னமும். பறியும் -சுழலுகின்ற. தொடியும் - வளையல் களையும். படரும் - அ ரை யை வி ட்டு ம க லு கி ன் ற , வெறியும் -மயக்கையும், சிறையும் -காவலையும். விளைவும் -ஆசையையும்.

226. மருசுகடுத்தனை -மேகங் களை அங்கு அடுத்தாய், கட்டிலி னிடத்து விரைந்து சென்றாய், மையற் பொருத்தனை -கரிய விரவை வளரப் பெற்றாய், ஆசையான ததிகரிக்கப் பெற்றாய். மாமுலையும் -பெருமை பொருந்திய முல்லை யரும்புகளும், பெரிய தனங்களும், விஞ்ச - மிகுக்க. மெய்யும் -உடலும். வெளுத்தனை - வெளிநினாய், வெண்ணிறமுற்றாய். வேற்றரசர் - அன்னிய அரசர்கள். துஞ்ச -மடிய. பொருபடை -பொருது கின்ற சேனையை யுடைய. அஞ்சம் - பயப்படும்.

பிறையே -சந்திரனே. நிற்கும் -உனக்கும், அன்பிறை - அன்பையுடைய தலைவன்.

227. பேராதரம் -பெரிய அன்பையுடைய. பெருமான் -பெருமையிற் சிறந்தோனான. பிறங்கல் -மலை, ஏரார் -அழகுநிறைந்த. குறள் -பூதம். இருசுடர் -சந்திரசூரியர். தேராது - தெளியாது. அயிர்க்கும் - சந்தேகியா நிற்கும். சாரல் -மலையடிவாரம்.

228. நெறிக்கும் - முறிப்புக் கொள்ளா நிற்கும். ஆய் -தாய். எல் -சூரியன். எறிக்கும் -ஒளிவீசும். ஏதிலரை -பகைவரை. தறிக்கும் - வெட்டும். கடுத்தலை - வான். அல் - இரவு. குறிக்குள் - குறியினிடத்து, குறுகலென்று -வாரேலென்று. கோதை - சூந்தல், மாலை.

229. சேய் -செம்மை. மையனோய் -ஆசையாகியபிணி. வெறி யாடல் -சன்னதமாடுதலை. நுடங்கும் - துவளாநிற்கும். கொண்டவா-கொண்டவாறு.

230. சரசகுணம் -இனிய குணம். அட்டவர்க்கு -மேற்கொண்ட தலை வர்க்கு. அணி - அழகிய. மறுகு -வீதி. தொனி - ஒலி. மணத்தென்ன. விவாகத்திற்கென்று. பிரசம் - தேன். பிற்பட. பின்னாற்போக.

231. மன்றல் -விவாகம். காலி - நீலத்தையும். அஞ்சேல் - அழகிய கெண்டை மீனையுமொத்த. கிளைக்கு -உறவினர்க்கு.

232. கிளை -உறவினர். முளை - மூங்கில். இகல் -பகைக்கின்ற. வளை - வளையல்கள். அறுவை - வத்திரம். மங்குல் - இரவு. களை -அயர்வு. இசைவகை - கீதத்தின் பாகுபாடு. சுரந்தனன் - மறைந்தேன்.

233. ஊர்வாய் - ஊரிலுள்ளார் வாயை. ஓர்வாய் -அறிவாய். கையலர் - கையினிடத்திருந்த மலர். பார்வாய் - உலகத்தினிடத்துள்ள. அலரென - பழிச்சொல்லைப் போ லும். பைங்கொடி -

பசியகொடியை யொத்த தலைவி. படர்ந்த - விரிந்த. முடிச்சார்பாய் -சூந்தலினது சார்பாக. அலர்ந்தது -மலர்ந்தது.

234. காமாநலம் -காமாக்கினி. மாழ்கி -குன்றி. ஆம் -ஆகிய. ஆவலி- இரேகை. பசப்பாதி - பசலை முத லானவைகளை. தா -தாவுகின்ற. மா வரு - சூதிரையினிடத்து வருகின்ற.

235. அடல் -வெற்றி. மிடல் - வலிமை. அவியா-அவிக்காத. வெல் வழல் -வெவ்விய நெருப்பு. கட லுற்ற கண்ணி -சமுத்திரத்தைப் போலும் பொருந்திய கண்களையுடையவளான. தாய் -அன்னை.

236. சங்கை -பெருமை. திங்கள் - சந்திரன். சேல்விழி -கெண்டை மீன் போலுங்கண். கொங்கைக்குடம் - தனமாகிய கும்பம். குறுநகை - சிறிய பற்கள். குழற்கொண்டல் - சூந்த லாகிய மேகம். எங்கைக்கு -எமது தங்கையாகிய தலைவிக்கு.

237. பொய்க்கு -உண்மையின் மைக்கு. மெய்க்கலை - உண்மையை யுடைய நூற்களை. கண்டவர் - தெரிந் தவர். மேய - உற்ற. வருகைக்கு - வரவுக்கு. அலையேல் -அலையாதே. அல்லில் -இரவில்.

238. மணி -அழகிய. மாளிகை - அரண்மனை. கணி -வேங்கைமரம். கலை -கிரணங்கள். மதிவட்டம் - பரி வேடம். அணிமாவரு - அழகிய சூதிரையினிடத்து வருகின்ற. நணி -நெருங்கி. மணம் -விவாகம்.

239. பூமகணாதன் -பூமாதேவி யினது தலைவனான, புனிதம் -பரி சுத்தம். நாமகள் -கலைமகள். நாமக ளென்ன -நாம் மகளென்று சொல்லும் படி. கோமகள் - தலைவி. நின்பழி. உன்னாலுண்டான நிந்தையை. அன் னையின் -தாயைப்போல. காமகள் - காக்கின்ற பெண்.

240. மாணா - பெருமையாக. பேணா -
பேண முடியாத. அண்ணல் - தலைவனே.
உன்னி - நினைத்து. ஆடுக-
விளையாடுவாயாக.

241. வெற்பனே - மலையை யுடைய
தலைவனே. அல்லுக்கு - இராக்காலத்திற்கு.
அளி - வண்டு, கிருபை. எல்லுக்கு
- பகற்காலத்திற்கு. அல்லியிருமலர் -
ஆம்பலாகிய பெரிய புஷ்பம், வாய்.

242. அஞ்சலென - நடுங்கே லென்று.
விஞ்ச - அதிகரிக்க. மேய - பொருந்திய. கஞ்சம்
தாமரை, முகம். சுகம் - வண்டு, இன்பம்.

243. புகல் - வெற்றி. போற்றலர் -
பகைவர். இகல் - வன்மை. இசை - கீர்த்தி.
அகல் - நிதம்பம்.

244. துயில் - நித்திரை. என்மதி - சூரிய
சந்திரர். கல்லும் - தோண்டா நிற்கும். கடகரி -
மதத்தை யுடைய யானை. குறள் - பூதம். அலர்
- பழிச்சொல். அல்லும் - இரவும்.

245. நீடும் - நீண்ட. சிலை - வில். வடி -
வடித்த. மணம் - விவாகம். கோடும் -
கோணும். கைதவம் - துன்பம்.

246. கொடுவரி - கொடிய இரே கைகளை
யுடைய. சாரல் - மலையடி வாரம். சேரல் -
வாரேல். அல்லும் - இரவும். ஆய்முத்தம் -
ஆராய்ந்தெடுத்த முத்தைப்போன்ற, வெண்ண
கைக்கு - வெள்ளிய பற்களை யுடைய
தலைவிக்கு.

247. வடிக்கும் - நீரைப்பொழி வார்.
மருண்டு - பிரமித்து. உயிர்க்கும் - பெருமூச்சு
விடுவார். சினக்கும் - கோபிப்பார். உன்னி -
நினைத்து. தயங்கும் - இளைப்பார். கயங்கும்
- குழைவார். அயில்விழிக்கு - வேல் போலுங்
கண்களையுடைய தலை விக்கு. நின்சோகம் -
உன்னாலேற்பட்ட துன்பத்தை. கடிந்து - நீக்கி.
அருள் - காப்பாயாக.

248. பூபர் - அரசர். இருகாலும் - அல்லும்

பகலும். காவலர் - நகர் காப் பாளர். முகில் -
மழை. செல் - மேகம்.

249. சினனத்தார் - பூங்கொத்துக் களாற்
செய்யப்பட்ட மாலை. செம்மல் - அரசன்.
ஒன்னார் - பகைவர். கனைத்து - ஒலித்து. நின்
- உனது. காமாநலம் - காமமாகிய நெருப்பை.

250. இடைக்கலை - அரையினிடத்துள்ள
வத்திரத்தை. கனவு - சொப்பனம். காரிகை -
தலைவி. இகல் - பகைக்கின்று.

251. வண்ணம் - நிறம். புலர்ந்து - வாடி.
பூரித்து - பருத்து. சுணங்கு - தேமல். இறை -
சிந்துகின்று. சேப்ப - சிவக்க. சலித்தனன் -
சோர்ந்தான். பன் - சொல்லுகின்று. வண்ணம் -
அழகிய.

252. புணர் - நெருங்கிய. பொன் னகர் -
அழகிய லூர். ஆற்றும் - செய்யும். கருமம் -
காரியம். அடைவல் - வருவேன். கூற்றும் -
எமனும். கொடியும் - காசமும். தேற்றும் -
தெளியச்செய்யும்.

253. கடுஞ்சொல் - கொடிய வார்த்தை.
எம்மான் - எமது தலைவி. சிலைவலவா -
வில்வித்தையில் வல்ல தலைவனே. உரை -
வார்த்தை.

254. ஏகம் - ஒன்று. சோகம் - துன்பம்.
எள்ளேனும் - எள்ளத் தனையும். எள்ளேன் -
இகழேன். துன்னலர் - பகைவர். ஆகம் -
உடல். மென் - மெல்லிய. போக - செல்ல.
விடை - உத்தரவு.

255. வள்ளம் - கிண்ணத்தை யொத்த.
ஒன்னலர் - பகைவர். விள்ள வேறுபட.
துணித்த - வெட்டிய. அள்ளத் தரும் -
அள்ளுவதற்குத் தகுதி யான. அயர்ந்தால் -
மறந்தால். பழி - தீமை.

256. சிலசாதித்தற்கு - சில காரியங்களைச்
செய்து முடிப்பதற்கு. தரியார் - தங்கமாட்டார்.
எதிர் - எதிர்க் கின்று. நேரலர் - பகைவர்.
மலைய வெற்பு - பொதிய மலை. புலராய் -
வாடேல். போதுவர் - வருவார்.

257. எற்பிரியேன் -என்னை விட்டு நீங்கேன். துறவாவிருந்து - துறந்து. துயர் - துன்பம். சூழின் - ஆலோசித்தால். அறவாழி - தரும சக்கரத்தை யுடைய. இடுக்கங்கள்-இக்கட்டுகள்.

258. குருகே -நாரையே. தணந்து- பிரிந்து. பறியும் -நீங்கிய. பயிலிடம் - இருக்குமிடம். ஒருகால் -ஒருமுறை. அறம் - புண்ணியம். செறியும் - நெருங்கிய. தவம் -புண்ணியத்தை யுடைய. சேய் - குமரனான.

259. சேல் - கெண்டைமீன். மேல்- மீது. நோக்கின் - கண்களோடு. மேவி - சென்று. நூல்-சாத்திரம். நுவல்- சொல்லுகின்ற. கிரிக்குள் -மலையினிடத்து. பால் -பக்கம். முத்தி-முகந்து. களிப்பதற்கு-சந்தோஷிப்பதற்கு.

260. சிந்தாகுலமும் - மனக் கவலையும். தியக்கும் -கலக்கமும். மயங்கேல் -மயங்காதே. கொந்தார் - கொத்துக்கள் நிறைந்த. தொடை - மாலையையுடைய. சந்து - சந்தனம்.

261. இறையளவு - அணுத்தனை. நறை - வாசனை. அளவு - அளவிய. ஆய்குழல் - ஆராய்ந்தகூந்தலையுடைய. சிறையளவாக்கி - காவலளவாக்கி. திகைப்பித்தது -பிரமிக்கச் செய்தது. ஏது - என்னகாரணம். தேர் - இரதத்தையுடைய. திறையளவு -கப்பத்தினது அளவை. ஏற்கும் - ஏற்றுக் கொள்ளும்.

262. வாரி-கடல். பொரும்-பொரு தாநிற்கும். செல்லாவரும் -செல்லும். மதி. சந்திரன்-சிறுகால். தென்றற் காற்று. அதிர்ச்சி -முழக்கம். பல்லாயிரம் -பல்லாயிரங்கள்.

263. நீள் -நீண்ட பொன்வாய் - தலைவியினிடத்துள்ள, புரந்தனன் - காத்தனன். போற்றலர்தம் - துதியாத வரது. புன்வாய் - கீழமையான வாயை. மலைதன்வாய் - மலையினிடத்து.

264. அறம் -புண்ணியம். சுகம் -இன்பம்.

பூக்கும் -புஷ்பிக்கின்ற. தரு - மரம். தெருள் -ஒளிவு. சேரலர் - பகைவர். மருள் -மயக்கம். வெருள் - அஞ்சுகின்ற.

265. ஆசை-விருப்பம், புறம் - வெளியூர். புத்துரை -புதியமொழி. நேர்வர - நேராக. அறல் - கரிய மணலை யொத்த.

266. சுரம் -பாலைநிலம். உவப்பு-மகிழ்ச்சி. பொருள் -திரவியம். அல் - இரவு. வீங்கும் -அதிகரியாநிற்கும். பழி -நிந்தை.

267. விலை -கிரயம். மணல் - விவாகம். அளித்தன் -கிருபையாகிய குளிர்ச்சி. இனையல் -வருந்தேல். கலை -கல்வி. நிலை -நிலைமை. அளித்து -கொடுத்து. கொங்காய் - தனத்தையுடைய தலைவியே. நிச்சயம் - உண்மை.

268. வேள் -மதன். கணை -அம்பு. மெய் -உடல். பசப்பு -பசலை. விதிர்க்கும் -நடுங்கும். கோள் - கொள்கை. கொள்ளை கொள்வான். திருடிக்கொள்வான். விடுத்தார் -விட்டார். நண்பர் -தலைவர். ஆள் விடுத்து -ஆள்அனுப்பி.

269. சகசம் -இயற்கை. ஓர்ந்தால் -அறிந்தால். துயர் - துன்பம். ஓவில் - கெடாத. பார் - பூமி. தேர்ந்து - தெளிந்து. அதிபதி - அரசனாகிய. வரைவு - விவாகம்.

270. கரடும் - முரடும். வெங் கானில் - வெவ்விய காட்டில். தியக்கும் - பிரமிப்பும். புல்லும் - பொருந்தும். தரம் - தகுதி. நன்று நன்று - மிகவும் நல்லது. தூ-பரி சுத்தம்.

271. தெள்ளும் - தெளிந்த. சிமயம் - சிகரம். சுரம் -பாலை. அளற்கு - அக்கினிக்கு. பொள்ளும் - பொருந்தும். பெடைக்கு -பெட்டைக்கு. அஞ்சிறை -அழகிய சிறகினது. நீழல் -நிழல். புரக்கும் -கொடுக்கும். அன்றில் - அன்றிற்பறவை. கோற்றொடியே -புள்ளிகளைக் கொண்ட வளையல்களை யுடைய தலைவியே.

272. கறுத்து - கருநிறமுற்று, குறை பட்டு. ஒலித்து - இடித்து, அவய மிட்டு, உறவிழித்து - மின்னி, மிகப் பார்த்து. வெங்கோபமும் - வெவ் விய தம்பலப்பூச்சியும். கொடிய சினமும். காயாவரும் - காயும். கார் - கார்காலம். கன்னெஞ்சர் - கல்லைப் போலு மனத்தையுடைய தலைவர்.

273. கவிகை - கொற்றக்குடை. பூண் - ஆபரணம். கரி - யானை. கூற்றும் - எமனும். கொடுவ - கூச. குமுறு - முழங்குகின்ற. கொண்டல் - மேகம். கொழும் - செழிய. ஆற்றும் - செய்யும். நடம் - நடனம். வம்பு - வம்பாகத்தோற்றியது.

274. கவளம் - சோற்றுத்திரளை. களிறு - யானை. கொன்றை - கடுக்கை. களிமலர் - கள்ளையுடைய புஷ்பம். வில் - இந்நிரதனு. மின் - மின்னல். சவளம் - ஈட்டி. பைம்புயல். பசியமேகம்.

275. சூது - சூதாடுகருவி. உரை கொடு - பொன்கொண்டு. மிடையல் - வருந்தேல். போது - தாமரை. வதனம் - முகம்.

276. துற்றும் - நெருங்கும். தகை - தகுதியையுடைய. எற்றும் - புடைக்கும். வலிக்கும் - இழுக்கும்.

277. அலை - கடல். அழிநீர் - கண்ணீர். உலைவாய் - உலைந்து. துயில் - நித்திரை. கலை - நூல். மலைவாய் - மலைந்து.

278. பார் - பூமி. உவந்த - மகிழ்ந்த. வலவா - சாரதியே. வந்திப்பதற்கு - வணங்குவதற்கு. சீர் - கீர்த்தி. கார் - மேகம். மாழ்குமுன் - மயங்குமுன்னர். காரிகை - தலைவி.

279. பரித்தேர் - குதிரை கட்டிய இரதம். கடிந்து - விரைந்து. தரித்து - தங்கி. பயன் - பிரயோசனம். முகில் - மேகம்.

280. பேர் - கீர்த்தி. பேதுறல் - மயங்கேல். பைங்கார் - பசியமேகம். ஓசை - ஒலி.

281. கொந்து - பூங்கொத்து. தார் - மாலை. தந்துற்ற - தந்த. வெண்புகழ் - களங்கமற்ற கீர்த்தி. நுவல் - சொல்லு கின்ற. மவுலுற்று - சொல்லி. வலம்புரி - வலமாகச்சுழித்த சங்கு.

282. முனைத்து - துணிந்து. அனையா - தாயாக. சினைத்தனை - சினைத்தாய். ஆசைக்கு - பொன்னுக்கு. தினைத் தனை - தினையளவு. சித்தம் - மனம். தீம் - இனிய.

283. அறம் - புண்ணியம். ஆர் - அரிய. கானத்தும் - காட்டினிடத்தும்.

284. இந்து - சந்திரன். எழில் - அழகு. ஆதரிக்கும் - காப்பாற்றும். சந்தாடவி - சந்தனக்காடு. சிந்தாகுலம் - மனக் கவலை. திறல் - வலிமை.

285. சொன் மலை - சொல்லாற் பொருதுகின்ற. வாணர் - புலவர்கள். பொன் மலை - மேருமலை. போர் மலை - யுத்தஞ்செய்கின்ற. கன்மலை - கல்லாலாயமலை. கனமலை - பொன்மலை. வெம் - விருப்பத்தைத்தருகின்ற. கைவிலை - கைக்கிரயம்.

286. ஆலைச்சிலையன் - கருப்பு வில் லையுடைய மதன். உவகை - மகிழ்ச்சி. காலை - உதயகாலம். காசினி - பூமி.

287. கொற்றத்தின் - வெற்றி யினால். செற்றத்தின் - கோபத்தினால். அயில் - வேல். சேல் - கெண்டைமீனையொத்த. சுற்றத் தினோர் - உறவினர்.

288. அலர் - நிந்தை, பழி - தீமை. பாற - கெட. காரோடு - மேகத்தோடு. இகலி - பகைத்து. சறங்குவது - ஒலிப்பது.

289. முடி - கிரீடம். வடிமாலை - மது வினையுடைய மாலை. மயிலனை யான் - மயிலையொத்ததலைவியினது. துயர் - துன்பம். அம்பொற் கடிமாலை - அழகிய பொன்னாற் செய்யப்பட்ட மணமாலை. மாலை - மயக்கத்தை. கடி யென - நீக்கென்று. காதலர் - தலைவர்.

290. இணங்கார் - பகைவர். அடுகரி - கொல்லுகின்ற யானையையுடைய. சுணங்கு - தேமல். மறை - வேதமொழி அணங்கை - தெய்வத்தை. வணங்கா விருந்து - வணங்கி.

291. பிடி - பெட்டையானை. அணங்கினை - தெய்வத்தை. தெவ் - பகைவர். பின்னப்பட - சிதையும்படி. பிறங்கல் - மலை. தன்னந்தனியாய் - மிகவு மேகமாய். நனி - மிகவும்.

292. பரிந்திலை - விரும்பினா யில்லை. பைந்துணர் - பசிய பூங் கொத்து. பற்றிலை - எடுத்தா யில்லை. செய் - அழகிய. சிந்து - நீர். வண்டல் - சேறு. நொந்து - வருந்தி. நோற்றனை - வடித்தாய். நூடங்கு - துவளுகின்ற. வந்ததென் - சம்பவித்தது யாது.

293. கனவு - சொப்பனம். துணிந்து - திடமாய். இறை - தலைவர். தோய்தர - அணைய. துஞ்சல் - நித்திரை. இணைந்தேன் - வருந்தினேன். உற்றது - சம்பவித்தது.

294. தருகார் - கற்பகத் தருவையும், மேகத்தையும், மழையைத் தருகின்ற மேகத்தை. குருகு - நாரை. கூண்ட - கூடிய. கபடாய் - வஞ்சகமாய். பேணி - விரும்பி. பல்குள் - பலசத்திய மொழிகளை. கண்டு - தெரிந்து.

295. வல் - சூதாடுகருவி. அற்போடு - அன்போடு. அவனி - பூமி. மற்போர் - மல்யுத்தம்.

296. அல் - இரவையொத்த. நடு விகந்த - நிதிதவறிய. பொல்லார் - தீயவர்.

297. கடுகி - விரைந்து. மெய்க்கும்படி - மெய்ச்சும்படி. மேவலரை - பகை வரை. மொய்க்கும் - மூடிக்கொள்ளும். தளம் - சேனையையுடைய - பொற் றொடி. பொன்னாற் செய்யப்பட்ட வளையல்களையுடைய பாங்கியே.

298. கோபம் - சினம். படை - ஆயுதம்.

தீபம் - விளக்கு. கடுத்த - ஒத்த. வெஞ்சோபம் - வெவ்விய ஆயாசம். சூழ்ந்து - வளைந்து.

299. உளையொன்று - பிடர் மயிரைப் பொருந்திய. பரி - குதிரை. வளை - வளையல்கள். வாயலரும் - வாயினிடத் திருந்துண்டாகும் பழிச்சொற்களையும். களை - சோர்வு. மேனியும் - உடலையும். ஆய் - தாய். மனை - வீடு. தளையொன்று - ஓர்விலங்கை.

300. திரு - செல்வம். மரு - வாசனை. கஞ்சமதி - தாமரையை யுஞ் சந்திரனையு மொத்த. நென்னல் - நேற்று. மன்னும் - நிலைபெற்ற. தருவுற்ற - மரங்களைப் பொருந்திய. அனங்கன் - மன்மதன். உருவுற்று - தன்வடிவத்தைப் பெற்று. உலைந்தனள் - மயங்கினாள்.

301. பசப்ப - பொன்னிறப்புள்ளி களைக் கொள்ள. தளர - சோர. உடனி லையும் - சார்த்தின் நிலைமையும். குலைய - அழிய. நேரலரை - பகை வரை. மலையும்படி - மயங்கும் வண்ணம். அலையும்பொருகண் - கடலையும் பொருதுகின்ற கண்களையுடைய. புனம் - திணைக் கொல்லை.

302. மெய்க்கும் - மெய்ச்சுகின்ற. துடி - உடுக்கையொத்த. முனியேல் - சினக் கேல். உய்க்கும் - பிழைப்பிக்கும். நெறி - மார்க்கம். அவமே - வீணாக. ஓம்பு - வளர்த்துகின்ற. அறியாமைக்கு - யாதொன்றுமறியாத ஆட்டைப் பலியிடுஞ் செய்கைக்கு, அறியாமை யாகிய தன்மைக்கு. வண்டுயர் - வளமாகிய துன்பம்.

303. பொன்ஆர் - இலக்குமியைப் போலும் பொருந்திய தலைவியினது. புலர - நீங்க. வெறியை - சன்னத மாடலை. ஆருளத்தின் - அரிய மனத் தினது. நிகழ்வு - நிகழ்ச்சி.

304. வரைக்கு - மலைக்கு, ஒருவன் -

ஒப்பற்ற தலைவனது. கரத்தாமரையில் - கையினிடத்துள்ள தாமரை மலரில். விழித்தாமரைகள் - கண்களாகிய தாமரைமலர்கள். குவிய - விருப்பத் தோடு குவிந்து செல்ல, தரத்தால் - தன்மையினால். அரிவாய் - பெண்ணே. பெறுதி - பெறுவாய், தருதும் - தருகின் றோம். உரத்தால் - வலிமையோடு, நயனம் - கண்களை, உவந்தனள் - மகிழ்ந்தாள்.

305. பிழியோடு - மதுவானது ஓடுகின்ற. அலங்கல் - மாலையை யுடைய. பிறங்கல் - மலை, குழி - குண்டு, வளி - தாம்பிரவர்ணி, குடைய - நீராட, உந்திச்சுழி - கொப்பூழாகிய சுழி. இகல் - பகைக்கின்ற, தொடர்ந்து - பின்பற்றி. அணங்கை - தெய்வப் பெண் போலுந்தலைவியை: பழி யோடு - தீமையோடு, பார் - பூமி, மன்னன் - தலைவன்.

306. காரானையன்ன - மேகத்தை யுங்காமதேனுவையுமொத்த, ஓரானை - ஒரு யானை, உரத்தானை - வலிமை பொருந்திய கச்சை. கொங்கையீரானை - தனங்களாகிய இரு யானை, இகறா - பொருத, தடிந்து - வென்று, சீரானை - சிறப்பையுடைய தலைவனை.

307. படர்ந்த - விரிந்த. பசப்ப - பொன் போலும் புள்ளிகளைக் கொள்ள, அரும்ப - உண்டாக. மிடைந்தனள் - வருந்தினாள். கோலும் - சூழ்ந்த, ஏலும் - பொருந்திய. உற்றது - சம்பவித்தது.

308. நாவொன்று - நாவினிடத்துப் பொருந்திய, காவொன்று - சோலையைப் போலும் பொருந்திய. கூந்தலை - முடியையுடைய தலைவியை. காமன் - மதனையொத்த தலைவன். பூவொன்று - ஒரு புஷ்பத்தை, புனலிடை - ஆற்றினிடத்து, மந்தமாவொன்று - ஒரு யானையை, மருவினனாம் - தழுவினானாம்.

309. அண்ணால் - தலைவனே. அவனி - பூமி. ஏகுதி - செல்வாயாக.

310. ஆவா - ஆ ஆ, உலுத்தர் - உலோபிகள், அடர்ந்து - நெருங்கி, வேவா விருக்கும் - வேகும், வெவ்வழற்பாலையின் - வெவ்விய சூட்டையுடைய பாலைநிலத்தில். மேவரிது - செல்ல முடியாது. மாவார் - பெருமைபொருந்திய.

311. உள்ள - நினைக்க, மா - பெரிய, உறுத்த - கோபித்த, விள்ள - பேச, கலி - தரித்திரம், தழல் - சூட்டையுடைய.

312. விடம் - நஞ்சையுடைய, வாளரவு - ஒள்ளியசர்ப்பம், தொட - தீண்ட, ஆவி - உயிர், பரற்பாலை - பரற்கற்களையுடைய பாலைநிலம், துணிந்த - செல்லும்படி திடமாச்சு சொன்ன, கடவாது - கடக்காமல், பொன் - இலக்குமியையொத்த தலைவி, கைவர - கிடைக்க, பஃறிடவாரணம் - பல வன்மையை யுடைய யானைகள்.

313. தடமும் - வாவியையும், வரையும் - மலையையும், பயில் - பழகிய, மனையும் - வீட்டையும், வசை - நிந்தை, மாற்றலரும் - ப்கைவரும், புனையும் - அலங்கரியாநிற்கும், போதனை - போதிப்பு.

314. வெளிப்பணி - புறவணி, மெய்ப்பணி - உண்மையணி, உடலணி. நானொளிப்பணி - நாணகமாகிய ஒள்ளிய அணி. களிப்பணி - சந்தோஷத்தை யணிந்த. துளிப்பணி - மதுத் திவலையையும் ஆபரணங்களையுமுடைய.

315. நானொன்று - நாணமாகிய வொன்று. நலத்தது - நன்மையையுடையது. நாணகத்தும் - நாணத்தினிடத்தும், பூனொன்று - பூணாகப் பொருந்திய, வாய்மை - உண்மையையுடைய, சேனொன்று - மேகத்தைப் போலும் பொருந்திய, பொன்னார்க்கு - இலக்கு மியையொத்த

பெண்களுக்கு, தேயத்தும் - தேசங்களிலும்.

316. அலரும் - பழிச்சொற்களும், பாரோர் - உலகத்தாரது; பழியும் - தீமையும், பலிப்ப - பலிக்க, படர்வல் - செல்லுவேன், காரோடு - மேகத்தோடு, இகல் - பகைக்கின்ற, தீச்சரம் - கொடிய பாலை நிலம்.

317. அமளி - படுக்கை. கணை - அம்பு. கூர்த்த - மிகவுங்கோபித்த, பழி - நிந்தை, தோய்குமுற்கு - தங்கிய கூந்தலையுடைய தலைவிக்கு, உன்னலர் - பகைவர், துன்னும் - நெருங்கிய, எல் - என்பு, சுரம் - பாலை நிலம், தீயது - கொடியது.

318. மிஞ்சா - அதிகரியாத, உந்தி - கொப்பூழ், பஞ்சா - பஞ்சைப் போலும், மஞ்சாய் - மேகமர், அஞ்சாது - பயப் படாமல், அளித்தி - காப்பாற்றுவாயாக, ஐயா - ஐயனே.

319. கூப்பிட்டுதவும் - அழைத்துக் கொடுக்கும், சேப்பிட்ட - சிவப்பை யேற்றிய. நிற்கின்றவர் - உன்னைக் கோபித்தவர்களது. ஆப்பிட்டு - ஆப்புப் போட்டு, அளவிட்டு - கணக்கிட்டு, அலர் மொழிக்கு - பழிச்சொற்களுக்கு, காப்பிட்டு - காவலிட்டு, கடுகுவல் - விரைந்து வருவேன். காய்சுரம் - காய்ந்த பாலை நிலம்.

320. ஆர்ந்த - நெருங்கிய, கலந்தனம் - சேர்ந்தோம், கவிஞர் - புலவர், முன்றில் - முற்றம், கனற்சுரம் - அக்கினிமயமான பாலை நிலம்.

321. கல் - கல்லினால், தேய - தேயப் பட்ட, அலரடி - தாமரைமலர் போலும் பாதங்கள், கன்றிய - பதனழிந்தன, மேனி - உடல், களைத்தது - சேர்ந்தது. விற்றேர் - வில்லு மொப்பாதலைக் கருதியாராய் கின்ற, நுதல் - நெற்றியையுடைய, மறு வேந்தர் - அன்னிய அரசர்கள், குற்றேவல் - அடிமைத்தொழில், சலிப்பு - தளர்ச்சி.

322. எய்திட்ட - அடைந்த, இன்னல் - துன்பம், அற - நீங்க, ஏற்றவர்க்கு - யாசித் தவர்க்கு, பெய்திட்ட - கொடுத்த, பொற்கை - பொன்னைக் கொண்ட கையையுடைய. கொய்திட்ட - கொய்த, குந்தம் - குருந்தமலர், கொண்டையில் - கூந்தலில், செய்திட்ட - செய்த.

323. கொண்டல் - மேகம். வானகம் - தேவலோகம். ஊன் - தசை. வேங்கை - புலி. எண்கு - கரடி. உலாவரும் - உலாவும். கான் - காடு. கலந்தவர் - சேர்ந்தவர்.

324. போது - சூரியன். போந்த - வந்த. மலர்மாது - தாமரை மலரிலிருக்கின்ற இலக்குமியைப் போலுந் தலைவி. அயர்ந்தனள் - சோர்ந்தாள். தீதோவ - தீமை நீங்க. அயின்று - உண்டு.

325. கூர் - கூரிய. கட்டுகோலம் - விழியை யுடைய அழகிய தலைவியும். தூரம் - துலை. தோய்குன்றம் - தங்கிய மலை. ஆரம் - மாலை. ஈரம் - குளிர்ச்சி. வனி - தாம்பிரவர்ணி.

326. வேலையும் - அயிலையும், கடலையும். காவியும் - நீலத்தையும் போல, வேயும் - அணியா நிற்கும். மலர்மேல் - பூ மாலையோடு. தோய்-தங்கிய. சாலையும் - மரங்களடர்ந்த பாதையும். வன்னியும் - தாம்பிரவர்ணி நதியும். வாவியும் - தடாகங்களும்.

327. ஆயமும் - தோழிமார் கூட்டமும். அழிதர - கெட. தேயம் - தேசம். வாசம் - வாழ்க்கை. ஆருயிர் - அரிய உயிர் போலுந் தலைவி. சூழ்ச்சி - ஆலோசனை.

328. மலையும்படி - திகைக்கும் வண்ணம். வம்பு - வீண் வார்த்தைகள். விவையும் - கிரயத்தையும். மெல்லியல் - மெல்லிய இயல்பினையுடைய தலைவி. எண்சிலையும் - அட்டகுல பருவதமும், குலையும் - ஒழுங்குகொடும்.

329. தாரு - கற்பகம், மான - ஒப்ப. ஆருயிரை - அரியவுயிர் போலுந்தலைவியை. திமிர்த்து - வளர்த்து. இன்னலை - துன்பத்தை.

330. ஏங்குற - ஏங்கும்படி. முன்றில் - முற்றம். எட்டுப் பொன்னையும் - அட்டலக்குமிகளையும். வேட்ட - மணந்த. பொலம் - அழகிய. மோசம் - தவறு.

331. சிந்திப்பதற்கு - தியானிப்பதற்கு. சந்திப்பதற்கு - அடைவதற்கு. வந்திப்பதற்கு - சார்வதற்கு.

332. சுரம் - பாலை. திரு - அழகிய. காளை - காளைப் பருவத்தையுடைய தலைவனது. பேண - விரும்ப. கரந்தனள் - மறைந்து சென்றாள். ஒன்னார் - பகைவர். நாண - வெட்க. கடிந்த - ஒழித்த. நளினம் - இங்கிதத்தையுடைய. கதிக்கும் - ஓங்கா நிற்கும். புணர் - நெருங்கிய. நென்னற் போதகத்து - நேற்றையப்போது.

333. மதலாய் - மகவே. இசைவின் - பொருத்தமாக. தோடம் - தவறு. நளினம் - இங்கிதத்தையுடைய. பொலிந்த - சிறந்த. கடும்பரல் - கொடிய திரளைக் கற்களையுடைய. கரந்தனள் - மறைந்து சென்றாள்.

334. பன்னாள் - பலதினங்களாக. தவங்கிடந்து - புண்ணியஞ் செய்வதிலேயே யிருப்பாகவிருந்து. அங்கம் - உடல். ஒன்னார் - பகைவரது. மன்னாய் - அரசனாக.

335. ஊன் - தசை. அயில்வலத்தோன் - வேலைத்தாங்கிய வலக்கையை யுடையோனான. கான்றாழ் - நீரைக்கக்கி யாழ்ந்த. ஈன்றாள் - பெற்றவளாகிய. தாழ் - பிற்புறந்தாழ்ந்த.

336. அமுதும் - அன்னமும். பரிந்து - அன்புற்று. காலோடு - பாதங்களோடு. கலந்துற - சேர்ந்துவர. மேலோடு - மேலேயோடுகின்ற. கொடியே - காகமே. கரைவாய் - கத்துவாய்.

337. வரம் - ஆசீர்வாதம். மணி - அழகிய. வரையின் - மலையினது. அவன் - அந்த ஷம்சத்தாசீனென்பான். தோய்ந்த - தங்கிய. வளத்திரம் - செல்வ நிலைமை. அளியின் - அவன்கிருபையின்.

338. மலிகளற்கான் - மிகுந்த நெருப்பையுடைய பாலை. குழையும்படி - வாடும் படி. அறக்கோன்மையினால் - தருமத்தைக்கொண்ட இராச நீதியினால். விழையும் - விரும்பா நிற்கும். வியன் - பெரிய. அனிச்சமும் - அனிச்சப்பூவும். தாவ - தீண்ட.

339. அமுதம் - சாதம். பைம்பாலையை - பசிய சித்திரப் பதுமையை. மார் - மார்பினது. மேலோடு - மேற்புறத்தோடு. விழிநீர் - கண்ணீர். உகுக்கும் - சிந்துகின்ற. மெல்லியல் - மெல்லிய தன்மையுடைய தலைவி. மிளிர் - பிரகாசிக்கின்ற. மாலோடு - வேட்கையோடு. வல்வினை - வலிய பாதகம்.

340. இற்புலி - பூனையை. ஏக்குற்று - ஏங்கி. அமுங்கி - வருந்தி. இரங்குமவன் - அழகா நிற்குமத்தலைவி. நற்புலி - நல்ல புலியை. நண்ணலர்க்கு - பகைவர்க்கு. பொற்புலி - அழகிய வேங்கை. கல் - திரளைக் கற்கள். புலியுற்ற - சேர்ந்துற்ற.

341. ஏங்கும் - அழுவாள். விழும் - பூமியில் விழுவாள். எழும் - எழுவாள். எம்மனை - எமது தாய். எங்கெனும் - எங்கேயென்று கேட்பாள். இன்னல் - துன்பம். வீங்கும் - சுவாசத்தையுள்ளிழுத்துப் பூரிப்பான். கரையும் - பதனழிவாள். மெலியும் - தளர்வாள். உலையும் - கலங்குவாள். சகிர்தம் - இன்பத்தையுடைய. பாங்கும் - பக்கத்தையும். கழங்கும் - கழற் சிவையும். பாவையும் - சித்திரப் பதுமையையும். பூவையும் - நாகணவாய்ப் புள்ளையும். அனை - தாய்.

342. வெப்பால் - சூட்டினால். அவிந்த - வெந்த. எப்பால் - எந்தவிடத்தில். இன்னே - இப்பொழுதே. கொணர்வல் - கொண்டு வருவேன். உரவேன் - அறிஞான. தப்பாது - தவறாது. அமர் - இருப்பாயாக.

343. அடைவான் - சேரும்பொருட்டு. சடத்தீர் - தேகத்தை யுடையவர்களே. வண்மைக்கு - கொடைக்கு. ஒண்மைக்கு - பிரகாசத்திற்கு. அயில் - வேலையுடைய. மயில் - மயில் போலுஞ் சாயலையுடைய தலைவி.

344. தனக்கல்லது - தன்னையன்றி. நலம்புரி - நன்மையைச் செய்கின்ற. குலம்புரி - கூட்டத்தைக் காப்பாற்றும். அல் - அந்தகாரத்தையொத்த. அம்புரி - அழகைச் செய்கின்ற.

345. பொன்மாது - இலக்குமி. தவப்பேறு - புண்ணியப்பயன். தாவு - தாவிய.

346. கல்லென்று - கல்லென்று சொல்லும்படி. அடர்ந்த - இறுகிய. வல் - சூதாடு கருவி. முகிலை - மேகத்தை. செல் - அகல் வாயாக. வஞ்சம் - கபடத்தையுடைய. குரவே - குராமரமே.

347. பூவில் - அனிச்சமலரில். படர - நடக்க. அம்போருகம் - தாமரையை யொத்த. தாவில் - தலத்தில். தவக் குறையோ - புண்ணியக் குறைவோ. நளிணம் - இங்கிதத்தையுடைய. காவில் - சோலையில். களி - மகிழ்ச்சியையுடைய.

348. பேடும் - பெட்டையன்றிலும். அதர் - வழியில். ஒன்றிய - ஒன்றுபட்ட. உள்ளத்தின் - மனத்தோடு. ககனும் - ஆகாயமும். துன்றிய - நெருங்கிய. வென்றியன் - வெற்றியை யுடையோனான. சுன்றிய - பதனழிந்த. இங்ஙன் - இவ் விடத்தில். கவலவைத்து - கவலைப் படும்படி வைத்து.

349. தார் - மாலை. வார் - கச்சு. பேர் - கீர்த்தி. வேந்தர் - அரசர்களது. பகை - விரோதிகள். சூருடை - துன்பத்தை யுடைய. கான் - பாலைநிலம்.

350. மான் - மான் போலும். மலைந்த தல்லால் - திகைத்ததன்றி. நானா - யானாக. நவில்வல் - சொல்லுவேன். ஊனார் - தசையைப் பொருந்திய. அயில்வலத் தோன் - வேலைத் தாங்கிய வலக்கையை யுடையோனான. அனைக்கு - தாய்க்கு.

351. துருவா - தேடாத. என்றாய் - எனது அன்னையே. திரு - அழகிய. சேயொடு - தலைவனொடு. நன்கொருவா - நன்மை நீங்காத. உறவிலர் - பகைவரது. வாழ்வு - இருக்கை. அருவா - குன்றாத.

352. ஆடும் - விளையாடுகின்ற. வண்டல் - சேறு. தடம் - சோலை. குன்று - மலை. கூண்ட - கூட்டமுற்ற. திறல் - வெற்றியையுடைய. பெருமான் - பெருமையிற் சிறந்தோனான. கிரி - மலை. நாடும் - விரும்பிய. பதி - ஊர்.

353. நாண் - வெட்கம். நாடி - எண்ணி. அற்பில் - அன்போடு. அண்ணலும் - தலைவனும். பொற்பில் - அழகினால். பொலிந்த - சிறந்த.

354. மண்டு - நெருங்கிய. அனல் - நெருப்பையுடைய. மருவுற - சேர. தெவ் - பகைவரது. பண்டனம் - போரை. அண்டு - நெருங்கிய. அனம் - அன்னம்.

355. அழுங்கல் - வருந்தேல். பொன்னாள் - இலக்குமியையொத்த தலைவி. நன்னாள் - நல்ல தினம்.

356. ஒதுறும் - சொல்லாநிற்கும். தடத்து - மலையினிடத்து. மாதுறும் - தலைவியையடைந்த. மாணிழை யோடு - பெருமை பொருந்திய ஆபரணத்தைத் தரித்த தலைவியோடு. போதுறுமோ - வருவானோ.

புக்குறுமோ - போவானோ. ஏதும் - என்ன
செய்வான். அயிலாய் - வெறியாட்டாளனே.

357. நயந்து - விரும்பி. அளித்தார் தம் -
பெற்றவர்களது. மணம் - விவாகம். இயன்ற -
பொருந்திய. தனி - ஒப்பற்ற. அம் - அழகிய.
எய்துவது - சார்வது.

358. மால் - வேட்கை. அம்மணம் -
அழகிய விவாகம், நிர்வாணம். ஒற்றர் -
தூதுவர். குவட்டில் - மலையினிடத்து. சூல் -
கருப்பம். எங்ஙன் - எவ்வாறு.

359. துளிக்கும் - மதுவைப் பொழியும்.
வித்தகர் - அறிஞர். தெரிசித்து - பார்த்து.
கனிக்கும் - மகிழும்.

360. எந்தமர் - எமது உறவினர். இருங்குழு
- பெரிய கூட்டத்தினது. நாப்பண் - நடுவில்.
கந்தமர் - சங்கைப் போலுந்தங்கிய. கந்தரம் -
கழுத்தை யுடைய. வேட்ட - மணந்த. அமர்
கண்ட - போரைச் செய்து. நுந்தமர் - உமது
உறவினர். நுவலுதி - சொல்லால்.

361. தணந்தே - பிரிந்து. சாரலர் -
பகைவர். தேர்க்கணம் - இரதக் கூட்டம்.
நிணம் - கொழுப்பு.

362. சூல் - கருப்பம். வான் - மேகம்.
உறவாதுயர் - பந்துக்கள் முதலானோர். நோ -
துன்பம். பாழஞ்சரம் - செயற்கையற்ற பாலை.
அயராது - மறக்காமல்.

363. கூவி - கூப்பிட்டு. அழுங்கும் -
வருந்துகின்ற. அனைக்கு - தாய்க்கு. ஓவில் -
மாறாத.

364. ஆண்டகை - ஆண்டன்மை
யையுடைய தலைவனது. கன்ற்பெறி -
அக்கினிப் பொறிகளை. செல - செல்ல.
முன்னலர் - பகைவர். என்பு - எலும்பு.

365. பூசற்கு - போருக்கு. பேசற் கரும் -
சொல்லுதற் கருமையான. அயில் - வேல். மழு
- பரசு. கோதண்டம் - வில். கணை - அம்பு.

வீசற்கென - வீசுவதற்கென்று. எந்தையர் -
எமது தந்தையர்களான மறவர்கள். பல் - பல.
குவிந்தன - குவிந்தாற் போலும். இரதத்தை -
தேரை.

366. நிதியில் - திரவியத்தினால். நிமிர் -
ஓங்கிய. மதியில் - சந்திரனைப் பார்க்கினும்.
பொதி - மூட்டை. அனைவேன் - ஒப்பா
வேன். போந்த வர்க்கு - வந்தவர்க்கு.

367. நாட்டத்து - எண்ணத்தினால்.
மன்னுயிர் - நிலைபெற்ற சீவர்களை. தரியலர்
- பகைவர். இன் - இனிய. எரியழல் - எரிகின்ற
அக்கினி.

368. அமையாத - அடங்காத. அலர்மணம்
- பூமணம். ஆர்ந்த - பொருந்திய. மணம் -
விவாகம். ஆர் - யாவர். (ஒருவருமில்லர்.) கனி -
மகிழ்ச்சி. ஆதரிக்கும் - காப்பாற்றும்.
இமையாத - மூடிவிழியாத.

369. தன்றுயர் - தமது துன்பத்தை.
நோக்கார் - கருதார். இரும்பிணிக்கு - பெரிய
நோய்க்கு. இன்னமிழ்து - இனிய மருந்தை.
உயர் - உயர்ந்த. நேர்ந்தனை - வேண்டினாய்.
வாழி - நீ வாழக்கடவாய்.

370. மணியொளி - ஒன்றைவிட்டொன்று
பிரியாத இரத்தினமும் அதன் பிரகாசமும்.
மலர்மணம் - பூவும் அதன் வாசமும். மரநிழல்
- மரமும் அதன் நிழலும். அணியொளி -
ஆபரணங்களின் பிரகாசம். வாய்ந்த -
சிறக்கப்பெற்ற. அணங்கொடு -
தெய்வப்பெண் போல் பவளாகிய
தலைவியொடு. அண்ணல் - பெருமையிற்
சிறந்ததலைவனே. என்றாழ் - சூரியன். பணி -
வணங்குகின்ற. ஒளி - காந்தியை யுடைய. முடி
- கிரீடத்தைக் கொண்ட. நணி - அடைந்து. ஒளி
போல் - அச்சூரியனைப் போல். வாழி - நீ
வாழக்கடவாய். பல்லாண்டு - பல
வருடங்கள்.

371. மானார் - பெண்களது அலரும் - கோலினிடத்து. வானளவு - ஆகாயம் வரை. பழிச்சொற்களும். அலரும் - புஷ்பப் பாணங்களும். ஆர்பொழுது - பொருந்து கின்ற சமையத்தில். சகித்தது - பொறுத்தது. கானார் - வாசனை நிறைந்த. அலங்கல் - மாலையையுடைய. கனகம் - பொன்.

372. தணந்தனரேனும் - நீங்கினா ராயினும். உள்ளில் - மனத்தினிடத்து. தன்னிலை - தமது நிலையை. பொன் - இலக்குமி. நிலைவாழ் - நிலையாக வாழ் கின்ற. ஏது - யாது.

373. மருப்பும் - யானைத் தந்தத்தையும். பொருப்பும் - மலையையும். மருட்டிய - மருளும்படி செய்த. மயனெருப்பும் - மையலாகிய தீயும். விருப்பும் - ஆசையும். அருப்பும் - அரும்பா நிற்கும். இருப்பும் - இருக்கையும்.

374. பொன் - இலக்குமியையொத்த தலைவி யினது. அகத்தாமரை - இதய கமலத்தில். அவன் - அத்தலைவன். மின்னகத் தாமரை - காந்தியைத்தன்னிடமாகக்கொண்ட தாமரை மலரைப் பாண மாகவுடைய. பன்னகத்தாம் - பாம்பினது படத்தையொத்த. அரை - நிதம்பத்தை யுடைய. பாக்கியம் - அதிர்ஷ்டம்.

375. இல்லறம் - இல்லாச்சிரமம். நல்லறம் - நல்லாச்சிரமம். இயம்பும் - சொல்லுகின்ற. அற - முழுவதும். ஆய்ந்தனை - தெரிந்தாய். மல்லற - வன்மையானது கெட. மாய்க்கும் - கொல்லும். பல்லறம் - பல தருமங்களை. ஆற்ற - செய்ய. படர்தரும் - நினைத்தாள்.

376. மாநிதி - பெருமை பொருந்திய சங்கநிதி பதுமநிதி. கனம் - மேகத்தைப் போலும். இனமா - பெண்கள் கூட்டமா. அருந்ததி - அருந்ததியா. தராசகம் - துலாக்

377. அரவு - சருப்பம். ஒல்கிய - தளர்ந்த. அல்குல் - நிதம்பம். இரவு - யாசகம். இனியன - இனிய வார்த்தைகளை. இனம் புரந்தும் - உறவினரைக் காத்தும். வர வறிந்து - வரவைத் தெரிந்து. ஏற்றும் - செலவை மேற்கொண்டும். மதித்தனள் - கணித்து நடத்தினாள். நல்லறம் - நல்ல இல்லாச்சிரமத்தை. உரவு - வலிமை.

378. வன்மறம் - பகைவரது கொடிய வீரத்தை. தாழ்த்தும் - குறைக்கின்ற. செல் - செல்லுகின்ற. மறந்தாங்கு - கோபத்தைக் கொண்ட. உளை - பிடர்மயிரையுடைய. தேசியந்தேர் - குதிரை கட்டிய அழகிய தேர். அன்னை - தாயே. மல் - போரை. அல்லின் - இரவில். என் - ஏதை. உறும் - வரும்.

379. எள்ளும் - எள்ளளவும். இசுவா - நீங்காத. துள்ளும் - மறிகின்ற. மறி - மான் போலும். சூளாமின்னார் - பரத்தையர் களது. முன்றில் - முற்றத்தில். தோய்ந்து - தங்கி. உள்ளும் - கருதா நிற்கும். புலவிக்கு - ஊடலுக்கு.

380. நலம் - இன்பத்தை. கூண்டு - தழுவி. கூர்ந்து - மகிழ்ந்து. இனைந்தாய் - வருந்தினாய். நேரலரை - பகைவரை. சிறையா - காவலாக. பிறை - அர்த்தச் சந்திரனைப் போலும். நுதல் - நெற்றி.

381. ஆர்பவரில் - உண்பவரைப் போல. பரத்தையலர் - அன்னியவே சையர்கள். ஊர் - சேரி. ஆனாது - கெடாமல். கான் - வாசனை.

382. மனையறம் - இல்லறம். பேணி - காத்து. மகிழ்நர் - தலைவரது. பினை - பின்னை. அறம் - புண்ணியம். ஏது - யாது. பேணலர்தம் - பகைவர்களது. வினையற - செயலொழிய. நினை - உன்னை. அறமாதென - புண்ணியமாதென்று சொல்ல. நேரரிது - நினைக்கலாகாது.

383. பானாறும் - பாலைப் போலும்

பரிமளிக்கின்ற. பற்றலர் - பகைவரது. மெய்யுன் - உடலினிடத்துள்ளதசை. நாறும் - நாறுகின்ற. கிடைத்தாங்கு - கிட்டினாற் போலும். ஆனாத - கெடாத. செவ்வணி - செவ்விய ஆபரணங்களை. ஐயோ - அந்தோ. அவர் - அப்பரத்தையர்.

384. பூமகளாய் - பூமாதேவியாக. புறத்தமைந்த - வெளியிற்றங்கிய. கோமகளாய் - அரச செவ்வியாக. கொள்கை - கோட்பாடு. நாமகள் - கலைமகளையுடைய. நலத்த - நன்மையைக் கொண்ட. போமகளீர் - போகின்ற பெண்களே.

385. பொன்னார் - பொன்போலு மகரந் தங்குள்தங்கிய. கமலம் - தாமரையிலிருக்கின்ற. பொலன் - அழகிய. திரு - இலக்குமியை யொத்ததலைவி. ஏவும் - ஏவிய. பூவைமொழி - கிளி போலும் வார்த்தையையுடைய. விரைந்தனர் - விரைந்து வந்தார். மேவலரை - பகை வரை. தன்னாளென - தனதடிமைக ளென்று. பணிப்போன் - பணியச் செய் வோனான. அன்னாய் - தாய்.

386. உள்ளாது - நினையாமல். ஒறுத்து - வெறுத்து. உள்ளாது - தள்ளாமல். இற்கடை - வீட்டினறலை வாயலில். ஏற்ற வர்க்கு - யாசித்தவர்களுக்கு. இன்மை - வறுமை. தன்மம் - தருமம்.

387. முனையும் - பொருதாநிற்கும். கடகரி - மதத்தைக் கொண்ட யானையை யுடைய. அங்கனையும் - பரத்தையாகிய அப்பெண்ணும். பல்லாண்டு - பல வருடங்கள். வாழி - வாழக்கடவாள்.

388. மன்னி - பொருந்தி. ஆர் - அனுபவித்த. நலில்வது - சொல்லு வது. நாலிலத்து - பூமியினிடத்து.

389. வெண்டாமரை மகள் - கலை மகளை. வெள்ளணி - வெள்ளிய ஆபர

ணங்களை. தாரகையென - உடுவைப் போலும். ஒன்னவரை - பகைவரை. துண்டா விழுத்தும் - கண்டமாக விழச் செய்யும். தொண்டா - அடிமையாக. என - என்னை.

390. ஈன்ற - உயிர்த்த. மணியென - முத்தைப் போலும். மடம் - மடப்பத்தை யுடைய. ஈன்று - பெற்று. நெய்யாடினள் - நெய்தேய்த்து ஸ்நானஞ் செய்தனள். உலம்புரி - திரளைக் கல்லைப் போன்ற.

391. முன்னைத்தவம் - முன்னாள் செய்த புண்ணியம். முற்றியது - முடிந்தது.

392. உயிர்த்தாளென - பெற்றா ளென்று. மாகுறைக்கு - பெரிய குற்றத்திற்காக. உயிர்த்தார் - பெரு மூச்சுவிட்டார். மனை - வீட்டை. மேதினிக்கு - பூமிக்கு. அம்பகம் - கண்ணையும். உயிர்த்தாய் - உயிரைக் கொண்ட அன்னையையும். தகவு - தகுதியை. உயிர்த்தாய் - பெற்ற தலைவியே. தடையேல் - தடுக்கேல். எதிர்த்தந்திற்று - எதிரேற்பதற்கு.

393. மையை - மேகத்தை. மணி - அழகிய. தழுவும் - பொருந்தும். பொது மகள் - பரத்தையர்கள். மெய்யை - தேகத்தை. சகியேன் - பொறுக்கேன். சீலையில் - துணியில்.

394. இன்னிசை - இனிய கீதத்தை. மயக்காக்கற்கு - மயக்குவதற்கு. துன் - நெருங்கிய. பாண - பாணனே. தொலை தொலை - அகலுவாய் அகலுவாய். பன்னிசை - புகழுகின்ற கீர்த்தியை. நின்னிசை - உனது சங்கீதத்தை. வேண்டுவர் - விரும்புவார். எங்கையர் - எமது தங்கையரான பரத்தையர். நிகழ்த்துதி - பாடுவாயாக.

395. அல்லெறி - அந்தகாரத்தையுந் தனக்கொப்பாகாதென்று தைக்கின்ற. வார் - நீண்ட. தளத்தின் - சேனையினது. மல்லெறி - வன்மையை யொழிக்கின்ற. வாகை

யர்-வெற்றியை யுடையோர்களது. எல்லெறி
- பிரகாசத்தை வீசுகின்ற. எம்மான் - எமது
தலைவரது. பச்சைக்கல் - பசிய விரத்தினக்
கல்லை. எறிவார் - போடுவார்கள். காய்ந்து -
கோபித்து.

396. துன்பிற் கடைபடும் - துன்பத்தினி
றுதியிலுண்டாகும். சூழ்ச்சியை - உபாயத்தை.
பரவும் - வணங்காநிற்கும். தென்
பிற்பொலிந்தனன் - சந்தோஷத்தினாற்
சிறப்புற்றேன். இன்று - இல்லை. புன்றீவினை
- இழிந்த தீயசெயல்.

397. இயல்பினரும் - இயற்கை யுடைய
வரும். குறையேற்று - குற்றத்தைத் தாங்கி.
பொல்லா - தீய. விதிவழி - ஊழலாகிய
பாதையில். மல்லால் - வலிமையினால்.
அளிப்போன் - காப்பவனான. நாண்மலர் -
அன்றலர்ந்த தாமரை.

398. கோலாகலம் - சம்பிரமத்தை
யுடைய. பெருமான் - பெருமையிற் சிறந்
தோனான. மாலாகினைபோல் - வேட்கைக்
கொண்டாய் போலும். ஈது - இந்தச்
சமாச்சாரத்தை. மான்மருட்டும் - மாணையு
மருளச் செய்யும். சேலாரயில் - கெண்டை
மீனையும் அரிய வேலையுமொத்த. சேயிழை
- செவ்விய ஆபரணத்தைத் தரித்த. எங்கையர் -
எமது தங்கையரான பரத்தையர்.
தேரில் - அறிந்தால். கனலுவர் - கோபிப்பார்.

399. பழுக்கும் - கனிகின்ற. படர்சுவை -
விரிந்த மதுரத்தை. கொழுக்கும் - மதக்கும்.
முழுக்கும் - மூடிக்கொள்ளும்.

400. மறுகுற - விதியினிடத்துப் பொருந்த.
மதலையை - குழந்தையை. இறுகுற -
நெருங்கும் படி. சேர்த்து - தழுவி. சிறுகுற -
சிறுக. சிமையம் - சிகரத்தையுடைய. குறுகுற
- போக. கோடினள் - கவிழ்ந்தாள்.

401. பணிவால் - வணக்கத் தினால்.

அன்பால் - அன்போடு. சிரம் -
தலையை. பார்த்திபர் - தலைவர். மணி -
அழகிய. வார் - நிண்ட. சிலம்பு -
தண்டையணிந்த. மாற்றலரை - பகைவரை.
துணிவாய் - திடத்தோடு. பொரு
- பொருதுகின்ற. தணிவாய் - பொறுப்பாய்.
குறை - குற்றத்தை.

402. களிறும் - யானையும். குரைபுனல் -
ஒலிக்கின்ற நீரையுடைய. குறுகும் -
நெருங்கிய. புல்லும் - தழுவிய. கணையும் -
அம்பையும். வியன் - பெரிய. ஒல்லும் -
இணங்கிய. ஒழிவாய் - நீங்குவாய்.

403. அங்குறை - அங்கே தங்கிய. எங்
குறை - எமது குற்றம். கொங்கு - வாசனை.
தங்குறை - தமது குற்றத்தை.

404. வெம் - வெவ்விய. சூழ்ந்து -
வளைந்து. உலைந்தாலும் - வருந்தினாலும்.
அருந்தாது - உண்ணாது. புனலூர் - நீரைக்
கொண்டலூரையுடைய தலை வனே.
பொதுமகள்பால் - பரத்தையரிடத்து. தொல் -
பழமையான. வெல்லரும் -
வெல்லுதற்கருமையான. விளைவதுண்டோ
- விரும்புவதுளதோ. மேலவர் - அறிஞர்.

405. கார்வர் - மேகமானது தோன்ற.
கனகம் - பொன்னையுடைய. போர் - யுத்தம்.
புனல் - நீர். பொதுமகள் - பரத்தையர். மீட்டு -
திருப்பி. வாழி - வாழ்க்கடவன்.

406. ஆவிக்கும் - உயிர்க்கும். உவந்து -
மகிழ்ந்து. பாலிக்கும் - பாவனை பண்ணும்.
கேளிர் - உறவினர். சேவிக்கும் - வணங்கும்.
பூபர் - அரசர்களது. சீவிக்கும் - பிழைப்பிக்கும்.
காதல் - மோகம். அன்னாய் - தாயையொத்த
பாங்கியே. தேர்ந்தனன் - அறிந்தேன்.

407. கலைக்கு - நூற்களை. அணியாக்கிய
- அலங்காரப் படுத்திய. விலைக்கு -
கிரயத்திற்கு. மெய் - உடல். இதழ் - அதரம்.

மின்னார் - பரத்தையர்களது. மொய்யம் புடை - வன்மையையுடைய. அண்ணல் - தலைவரது. முண்டகத் தாள் - தாமரை மலரையொத்த பாதத்தை. அணியாக்கிய - ஆபரணமாக்கிய.

408. விதை - வித்து. உயிரனைத்தும் - சீவராசிகளெல்லா வற்றையும். தாங்கும் - காக்கின்ற. கலை - நூற்களை. உணர்வான் - கற்கும் பொருட்டு. வாங்கும் - வளைக்கின்ற. வரி சிலை - நீண்டவில்லையுடைய. ஏங்கும் - வருந்தா நிற்கும். கொடுங்கனலேய் - கொடிய நெருப்பைப் பொருந்திய.

409. கலைக் கடல் - நூற்களாகிய சமுத்திரம். அடல்செய் - வன்மையைக் கொடுக்கின்ற. அன்னாய் - தாயையொத்த பாங்கியே. மாந்தி - குடித்து. அகங்கறுத்து - தன்னிடமானது கறுக்கப்பெற்று. அறவுறுத்து - மிகவு மிடித்து. அடல் செய்ய - போர்செய்ய. நிமிர்ந்தது - ஓங்கியது. முகில் - மேகம்.

410. வள்ளம் - கண்ணத்தை யொத்த. செவ் - சிவந்த. இதழுண்டு - அதரபானத் தையருந்தி. மருவும் - பொருந்தா நிற்கும். குறுகினர் - வந்தார். கூடலர் - பகைவரது. துணித்த - துண்டித்த.

411. மாண்டது - மாட்சிமை யுற்றது. கோன் - அரசன். கூர்ந்து - தெரிந்து. கான் - வாசனை. கண்ணியர் - மாலையையுடைய வர்களது. கனகம் - பொன்னையுடைய.

412. சீதளம் - குளிர்ச்சியை யுடைய. வாடை - வடகாற்றானது. திமிர்ந்து - வளர்ந்து. என்மீதளவு - என்மேலளவாக. ஒன்னார் - பகைவரது. மாதளம் - பெரிய சேனையை. தூர்த்த - இல்லாமற் செய்த. காதளவு - செவியினளவாக. கட்டிருவே - கண்களையுடைய இலக்குமியையொத்த பாங்கியே. காதலர் - தலைவர்.

413. மன்னுயிர் - நிலைபெற்ற சீவர்

களை. நேர்ந்தவர்க்கு - தன்னை நேசித்த வர்க்கு. பொய்க்கினும் - பொய்த் தாலும். தக்கவர் - அறிஞர்.

414. வஞ்சினம் - சபதத்தை. மலையும் - பொருதாநிற்கும். அமர்க்கு - யுத்தத்திற்கு. அஞ்சினராய் - பயந்தவராக. அடங்கா - பணியாத. சின்னம் - விருதுகளை. நஞ்சினம் - விடத்தினினமாகிய. அறம் - புண்ணியத்தை.

415. குளிக்கும் - வளைக்கின்ற. வரி சிலை - நீண்டவில்லையுடைய. கொற்றவர் - அரசர்களது. சீற்றம் - கோபத்தை. குலைப்பதற்கு - இல்லாமற் செய்வதற்கு. சனிக்கும் - உண்டாகாநிற்கும். கட்பனிக்கும் - கண்ணினது நீரொழுக்கிற்கும். பனிக்கும் - இமத்திற்கும். பரிந்திலர் - அன்பு வைத்தாரிலர். பாதகர் - தீயர்.

416. போந்தனர் - வந்தார். கூர்ந்து - மகிழ்ந்து. ஆற்றம் - செய்கின்ற. தூற்றும் - பொழிகின்ற.

417. உற்றவர் - தம்மை நேசித்தவரசரது. உறுதுணை - உற்றதுணை. செற்று - கொன்று. சின்னம் - விருதுகளை. சிதைத் திட - அழித்திட. சீர்த்த - கீர்த்தியையுடைய. நற்றவர் - நல்ல தவத்தையுடையோர். நளிர் - குளிர்ந்த. கொற்றவர் - தலைவர். மாழ்கல் - மயங்கேல். குறுகுவர் - வருவார்.

418. நட்டார்க்கு - தம்மை நேசித்த அரசர்க்கு. நயந்து - விரும்பி. நாடலர் - நினைத்திலர். கொட்டாவிருக்கும் - கொட்டும். கட்டார் - கள்ளையுடைய மாலை. மட்டாய் - அளவாய். அழுங்கி - அழுது. விதி - ஊழ்.

419. அழுங்கி - அழுது. மயங்கேல் - மலையேல். அடைந் தோர்க்கு - தன்னைச் சார்ந்தார்க்கு. குலம் - மேன்மை பொருந்திய. குடி - அணிந்து. துணி - வத்திரம். மணி -

இரத்தினாபரணம். துலக்குதற்கு - வாழையும். ஆலும் - ஆலிலையும். பிரகாசிப்பிப்பதற்கு. கமலமும்-தாமரைமலரும். வியன்-பெரிய.

420. வருமொருமையும் - வராதிற்கு மறுமையையும். தாங்கும் - காக்கும். உற்ற-பொருந்திய. இருமையும்-இம்மை மறுமையாகிய ஈரிடத்தும். சீர்த்த - கீர்த்தியற்ற. இயல் - அழகினையுடைய. அணங்கே - தெய்வப்பெண் போலுந்தலைவியே. ஏந்தலர்-தலைவர்.

421. மாசையில் - பொன்னைப் போலும். பூத்த - தேமற் புள்ளிகள் படர்ந்தன. மணி - இரத்தின வடங்களை யுடைய. வேனிலும் - வேனிற் காலமும். கூய - கூவியது. உறுதுயர் - உற்றதுன்பத்தை. சீர்த்த - சிறப்புற்ற. பொருப்பு - மலை. ஆசையில் - பொன்னினிடத்து.

422. வார் - கச்சையுடைய. கொழுநர் - தலைவர். கொண்டல் - மேகம். எட்டும் - எட்டுகின்ற. கொடை - ஈகை. பொருள்கொடு - திரவியத்தைக் கொண்டு. வேண்டுவ - விரும்புவனவற்றை.

423. அரும்பும் - தாமரை மொட்டும். பிறையும் - அர்த்தச் சந்திரனும். சிலையும் - வில்லும். புயலும் - மேகமும். அமையும் - மூங்கிலும். அம்பும் - கணையும். கரும்பும் - கன்னலும். குமிழும் - குமிழ் மலரும். கதலியும் -

424. சீர்த்து - சிறப்புற்று. எதிர்ந்தாரை - எதிர்ந்த பகைவரை. தேர் - இரத்தத்தை, வனத்தினும் - காட்டினிடத்தும். காணினும்-பாலை நிலத்தும். மன்ன-பொருந்த. ஊர் - பதியை. வலவா - தேர்ப்பாகனே. தனத்தோடு - செல்வத்தோடு. இனத்தினும் - உறவினானும். மனத்தினும் - மனத்தைப் பார்க்கினும். வேகமென - விரைவென்று சொல்ல. வியப்பு - ஆச்சரியம்.

425. செய்யாள் - இலக்குமி. தேவியும் - தலைவியும். ஓர் - மெய்யாருயிரென - ஒருடலும் அதனிடத்துப் பொருந்திய உயிருமென. கலந்தனம் - சேர்ந்தோம். மேலுமின்றும் - எக்காலத்தும். பொய்யா - பொய்க்காத. வரத்து - ஆசீர்வாதத்தையுடைய, வரவினையுடைய. உரவோன் - அறிஞனான பொருப்பில் - மலையினிடத்து. அவன் - அந்த ஷம்சுத்தாசீனென் பானது. கையாய் - கைகளைப் போலும். பொழி பொழி - பொழிவாயாக பொழி வாயாக. மாதமும்மாரி - மாதத்திற்கு மூன்று மழைகளை. கனமழையே - பெருமை பொருந்திய மேகமே.

ஷம்சுத்தாசீன் கோவை

அரும்பதவுரை

முற்றிற்று.

ஷம்சுத்தாசீன் கோவை.



அபிதான விளக்கம்.

நகரம்

ஹாமீம் புரம்.

மலை

தமிழ்ச்சிலம்பு

மலையவெற்பு

} பொதியமலை

நதி

வன்னி

தாம்பிரநதி

} தாம்பிரவரீனி

கொடி

செருத்தி யிளம்பிறை - இளம்பிறைக் கொடி.

பாட்டுடைத் தலைவன் பெயர்

ஷம்சுத்தாசீன்.

பாட்டுடைத் தலைவன்றந்தை பெயர்

செய்குமன்கூர்.

பாட்டுடைத் தலைவன் ஞானாசிரியர் பெயர்

ஹஸைத்து மவ்லானா ஞானியார் சாகிபு ஒலியுல்லாஃ

பாட்டுடைத் தலைவன் ஞானாசிரிய நூர்ப் பெயர்

கோடை - கோட்டாறு.

ஷங்குத்தாசீன் கோவை

அகப்பொருட்செய்தி நாள்வரையறைச் செய்யுள் விளக்கம்

செய்யுள்	1- முதல்	35 வரையும்	முதல் நாள்.
''	36 ''	40 ''	2 ''
''	41 ''	71 ''	3 ''
''	72 ''	93 ''	4 ''
''	94 ''	104 ''	5 ''
''	105 ''	145 ''	6 ''
''	146 ''	163 ''	7 ''
''	164 ''	193 ''	8 ''
''	194 ''	197 ''	9 ''
''	198 ''	205 ''	10 ''
''	206 ''	218 ''	11 ''
''	219 ''	231 ''	12 ''
''	232 ''	240 ''	13 ''
''	241 ''	242 ''	14 ''
''	243 ''	257 ''	15 ''
''	258 ''	259 ''	16 ''
''	260 ''	266 ''	17 ''
''	267 ''	277 ''	18 ''
''	278 ''	291 ''	51 ''
''	292 ''	319 ''	52 ''
''	320 ''	351 ''	53 ''
''	352 ''	361 ''	54 ''
''	362 ''	367 ''	55 ''
''	368 ''	---	56 ''

-----★-----

ஷங்குத்தாசீன் கோவை

விஷய சூசிகை

----- ★ -----

களவியல்

பக்கம்.

பாடற்றொகை.

1	கைக்கிளை	...	4
2	இயற்கைப்புணர்ச்சி	...	16
6	வன்புறை	...	7
8	தெளிவு	...	1
8	பிரிவுழி மகிழ்ச்சி	...	2
9	பிரிவுழிக் கலங்கல்	...	5
10	இடந்தலைப்பாடு	5
12	பாங்கந் கூட்டம்	...	25
17	பாங்கிமதி யுடன்பாடு	...	19
21	பாங்கியிற் கூட்டம்	...	61
35	ஒருசார்பகற்குறி	...	14
38	பகற்குறி யிடையீடு	...	7
40	இரவுக்குறி	...	27
46	இரவுக்குறி யிடையீடு	...	19
50	வரைதல் வேட்கை	...	19
55	வரைவு கடாதல்	...	20
59	ஒருவழித் தணத்தல்	...	12
62	வரைவிடைவைத்துப் பொருள் வயிற்பிரிதல்	...	21

வரவியல்.

67	வரைமலிவு	7
69	அறத்தொடு நின்றல்	...	17
73	உடன்போக்கு	...	18

77	கற்பொடு புணர்ந்த கௌவை	...	24
82	மீட்சி	...	6
84	தன்மனை வரைதல்	...	5
85	உடன்போக்கி யிடையீடு	...	6
87	வரைவு	...	1

கற்பியல்.

89	இல்வாழ்க்கை	...	10
91	பரத்தையிற் பிரிவு	...	29
98	ஓதற்பிரிவு	...	3
99	காவற் பிரிவு	...	3
100	தூதிற் பிரிவு	...	3
101	துணைவயிற் பிரிவு	...	3
102	பொருள்வயிற் பிரிவு	...	6

33	மொத்தம்.		425

----- ★ -----

ஷம்சுத்தாசீன் கோவைச் செய்யுள் முதற்குறிப்பகராதி

----- ★ -----

பாடல்.	பாடல் எண்.	ஆலைச்சிலைய	286	எந்தமர்குழந்த	360
	அ	ஆவற்கருமருந்	212	எமையாதரிக்கு	185
அங்குறவேசைய	403	ஆவாவுலுத்த	310	எய்துட்டவன்	322
அடலுற்றவண்ண	235	ஆவிக்குமாலி	406	எல்லாமவளெனக்	202
அடிபடும்வட்டு	33	ஆவியுமெய்யு	153	எல்லாமறிந்தவியல்	397
அணியுந்திருத்தி	68	இ		எல்லாமறிந்துமத	333
அண்ணாலருளார்	309	இணங்காரடுகரி	290	எல்லாருமேத்து	10
அமையாதவின்பத்	368	இந்தாமெழின்	284	எள்ளும்பிரிகில	379
அரவறிந்தொல்கிய	377	இரப்பார்க்களிக்கு	161	எறியுந் திரைக்கட	258
அரும்பும்பிறையு	423	இருளும்புயலு	174	எறியுமலைகட	225
அலைவாய்த்துரும்பி	277	இல்லறமல்லது	375	என்செய்ததோமன	103
அலைவாய்ப்படிந்த	63	இறையளவன்ப	261	என்னாட்டணி	171
அல்லம்பகலு	218	இற்புலிகாணினு	340	என்னுயிரன்னவ	118
அல்லெறிவார்குமு	395	இன்றந்தவீகை	36	என்னுயிரென்றே	367
அளிக்குங்கொடை	359	இன்னிசைகாட்டி	394	என்னுயிர்ப்பாதங்க	82
அறந்தான்வளர்த்து	283	ஈ		என்னேகலைகண்	44
அறியாதறைந்தே	130	ஈயாக்கொடிய	272	என்னையுமவீட்டை	330
அறிவேயுருவா	90	ஈவதுயர்	102	ஏ	
அற்றேரணிகுமு	26	உ		ஏகமென்றோரெம்	254
அன்பேயுருவெடுத்	364	உடலோடுயிர்	175	ஏங்கும்விழு	341
அன்போடருள்	160	உண்மைப்பொரு	34	ஏவுஞ்சலித்த	128
அன்றிலும்பேடு	348	உளையொன்று	299	ஓ	
அன்னாயமுங்க	355	உள்ளக்கரிக்கு	311	ஓருகான்மறந்	115
ஆ		உள்ளற்கெளிதல	195	ஓருகைக்களிறு	186
ஆகுங்கரும	111	உள்ளாதுனைமுன்	386	ஓல்காப்புக்கழ்ப்	189
ஆடித்திரிந்த	162	உற்றவர்போருக்	417	ஓ	
ஆடுஞ்சுனையிது	352	ஊ		ஓங்குங்கொடுஞ்	206
ஆடும்பொழிது	170	ஊடறியாவுரை	125	ஓங்கும்பெரும்புகழ்	408
ஆடும்பொழில்விடுத்	320	ஊரும்பெயரு	78	ஓதுறுமெய்ப்	356
ஆட்சியங்கோலுங்	45	ஊரும்பெயருமுரை	79	க	
ஆந்தனையும்புனங்	159	ஊரேரலரு	316	கடலிற்படிந்தெழு	97
ஆயமுமன்னையு	327	ஊன்றாமுயில்	335	கண்டனம்யாமு	354
ஆயாதவரை	196	எ		கண்டேறிகர்த்த	85
ஆர்வாயடைப்பினு	233	எடுக்கவெடுக்க	184	கண்ணுக்கிமையுங்	64

கண்பகை	136	கூராதொருதுயில்	219	சீர்கண்டவண்ணல்	183
கண்மறந்தாலு	158	கூராரயில்விழிக்	216	சீர்தரும்வள்ளல்	154
கலகந்தரு	49	கூவியருளவல்	363	சு	
கலைக்கடற்காண	409	கெ		சுழிக்குந்திக்குந்	182
கலைக்கணியாக்கிய	407	கெம்போடளிர்	6	சுனையுந்தடமுஞ்	313
கலைதாண்டி	57	கை		சுனையுந்தடமும்	114
கலையாள வந்த	18	கைக்குமுலைக்குங்	297	சுனையும்பொழில்	88
கல்லுங்கரடுங்	270	கொ		சூ	
கல்லுங்கருதுங்	76	கொண்டாற்பழி	132	சூதாரிளமுலை	275
கல்லென்றடர்ந்த	346	கொந்துற்றதார்ப்	281	சூலுற்றவாளென	362
கவளக்களிற்	274	கொல்லுங்கரடி	246	செ	
கழையார்தரள	172	கொல்லுங்களிற்று	402	செயலாலுயர்ந்த	93
கற்பிற்பெரிதல	353	கொல்லுமமனி	317	செய்யாளெனவரு	425
கற்றேயலரடி	321	கொல்லும்புலியுங்	173	செலவேயொறுக்கு	191
கனமாமமுதக்	140	கொற்றத்தினோங்கு	287	செல்லுங்கருது	134
கன்மேற்பொரு	190	கோ		சே	
கா		கோடாதருள்குணத்	15	சேய்கொண்டபூம்	229
காட்டுக்கெறித்த	220	கோடும்பிறை	7	சேல்காட்டும்	358
காணக்கரிக்கு	332	கோணாதுகாக்குநற்	187	சேல்வைத்த	259
காதுங்கனிந்	23	கோபந்தருபடைக்	298	சொ	
காமாநலஞ்	284	கோலாகலப்	398	சொல்லரும்வெம்	404
காரானையன்ன	306	கோவாயொளிர்நங்	65	சொல்லுந்துயி	244
காரேயனைய	74	ச		சொற்கண்டவா	9
காரைத்தருவை	46	சங்கைக்குரிய	236	சொன்மலைவாணர்	285
கார்கண்டு	163	சதியாச்சுழன்றெழு	67	சொன்னமிலாது	91
கார்செய்தவண்கை	198	சரசகுண	230	த	
கார்வரவென்ற	405	சற்றும்பிரியே	151	தண்டாமரைமுலை	180
காலேபதிந்தன	3	சா		தண்டாவளத்தன	214
காலிசுவந்து	69	சார்ந்தார்பிரிவர்	269	தண்ணார்நறவத்	188
காவுங்கண்டேன்	59	சாற்றுங்கலிகைப்	273	தருகார்நிகர்கரத்	294
காவேபுருந்து	70	சி		தருந்தாமரைக்கரத்	167
கி		சித்தமும்புத்தியு	145	தருந்தாருவன்ன	329
கிளையோடுல	232	சித்தமெலாமவர்க்	205	தழையார்கரமுந்தள	121
கு		சிந்தாகுலமுந்	260	தழையாலொருகரி	83
குடியிற்பிறங்குங்	104	சிந்திப்பதற்குற்ற	331	தழையேயுடைக்கு	101
குடைபட்டகோ	39	சிப்பியின்முத்தமு	87	தன்றுயர்நோக்கார்	369
குடையுமரசுங்	108	சிரித்தேதரும்	279	தன்னாருயிரென்	256
குன்றுஞ்சுனையுங்	127	சிலையுங்குலையுஞ்	126	தா	
குறையாப்பெரு	380	சிறந்துவளர்	25	தாதையெனப்புரப்	8
குனிக்கும்வரிசிலை	415	சினத்தினும்போரி	424	தாயோதுயில்கிலள்	215
குன்றாமணிப்	20	சினமாரயிற்படை	169	தாய்துயிலாத	207
கூ		சினைத்தார்படர்	249	தாருடைவள்ளைல	349
கூட்டுக்கும்பிரிந்தா	164	சின்னஞ்சிறியாள	291	தூவுண்டுசெல்பரி	55
கூப்பிட்டுதவு	319	சீ		தி	
கூரம்பனையகட்	325	சீதளவாடை	412	திடங்கண்ட	19

திண்டிந்தமந்	168	நீடுஞ்சிவைவடி	245	பூமகளாய்ப்பல	384
திருவார்மரும	(காப்பு)	நீதஞ்செறிகுணத்	43	பூவார்மலருந்	178
திருவுற்றிலகு	300	நெ		பூவிற்படரப்	347
திருவேயமர்	52	நெறிக்குங்கருங்	28	பெ	
தினமேதரு	122	நூ		பெண்ணாரமுதப்பி	135
து		நூலேணியில்லை	181	பெண்ணாரமுதப்பெ	201
துங்கந்தருகுணத்	47	ப		பெருமையுங்கீர்த்	420
துப்புண்டுசேக்குந்	75	பகைதந்த	17	பெருவாய்ப்பிடிந	77
துருவாவிடமிலை	351	படிப்பாலுயர்	209	பே	
துறந்தார்ப்பிழைத்	146	படியோர்குடை	35	பேராதரப்பெரு	227
துன்பிற்கடைபடு	396	படையேறு	4	பேராரமுதப்	224
து		பணிவாற்பகை	401	பேரேந்திநின்ற	280
துங்குங்கனவிற்	293	பண்ணேறு	12	பொ	
தெ		பந்தகத்தாசை	292	பொங்குமயலரூர்	148
தெள்ளுஞ்செழும்	271	பந்தாடியோ	66	பொய்க்கலையாப்	237
தே		பருக்கும்பெரு	58	பொய்க்கொண்ட	120
தேடித்தனந்தரு	5	பலர்வாய்ப்புகழ்	157	பொய்ப்புண்டொளி	81
தேறாத்தெளிவி	210	பழுக்குமமுதப்	399	பொய்யாமொழித்	71
தொ		பன்னாடவங்	334	பொருளாலறமும்	72
தொடிக்கடிசெய்கர	193	பா		பொருளேயறஞ்	264
தோ		பாட்டாற்றி	13	பொல்லாமதன்	262
தோடுறங்காமலர்த்	208	பாரார்ப்பழிச்சு	94	பொறையார்பெருந்	56
ந		பாராளுமன்	14	பொன்மாதுறை	345
நகமுஞ்சதையு	116	பாருங்ககனும்	123	பொன்வண்ண	251
நஞ்சமுமிழ்படை	242	பாரோரலரும்	288	பொன்னகத்தா	374
நஞ்சமுமுது	149	பார்க்கண்வெந்த	278	பொன்னணிசேர்	21
நஞ்சேயுமிழ்படை	179	பாலுங்க்சுப்பப்	307	பொன்னாகமேனிப்	194
நட்டார்க்குதவ	418	பாலோடமுதம்	339	பொன்னாசைதாங்கி	265
நண்ணுஞ்சுகிர்த	143	பாலோடமுதும்	336	பொன்னாயொளிசு	16
நந்தாவனத்து	142	பாவிடலாய்ந்	22	பொன்னார்கமலப்	385
நம்மனைக்கோவன்றி	357	பானாறுமென்மொ	383	பொன்னார்துயரம்	303
நள்ளென்றிருண்டு	206	பி			
நா		பிடியோடன	221	போ	
நாடரிதாலவ	166	பிணைதந்த	222	போதோவிழுந்தது	324
நாணொன்றுமேன்	315	பிழியோடலங்	305	போர்தந்தவாட்கை	197
நாவொன்றுமெய்ந்	308	பு		போற்றியுந்தாழ்ந்	176
நி		புகலோடொளி	243	போற்றுங்கருங்	416
நித்மாதிரிகர்	376	புயலேகுழலம்	51	போற்றும்புனர்	252
நிதியாலுயர்ந்த	24	புள்ளிற்பொலியும்	113	ம	
நிதியிற்பெருகு	366	புனமேபுவனம்	86	மகவுயிர்த்தாளென	392
நிறந்தாங்குழைகா	156	புனமேமறந்தொரு	152	மங்கைக்கரசெனு	422
நின்வாய்மொழி	263	பூ		மஞ்சங்கடுத்தனை	226
நீ		பூசற்கெழுபுயத்	365	மணந்தந்தசந்தன	177
நீங்குங்கடுஞ்சொ	253	பூனுமகுடப்	139	மணந்தேனெனுஞ்	361
நீடாழிவையம்	42	பூமகணாதனம்	239	மணிமாளிகைத்திரு	238

மணியார்கலாப	155	முலைப்பகைகண்டு	53	வாயாலுலகம்	95
மணியொளியாகி	370	முலையும்பசப்ப	301	வாயாற்கலை	84
மண்காக்கும்பூபர்	248	முலையோநெருடி	250	வாயேயெவர்	92
மண்டலத்தோர்பெ	109	முலையோபருத்தில	112	வாவியிற்காவி	41
மதியே நிகர்த்த	73	முற்றுமுடலுயிர்	276	வானாக்கிடந்து	137
மயங்குந்தெளியும்	247	முனைத்தனையா	282	வானகஞ்சூழ்ந்த	50
மருப்பும்பொருப்பு	373	முனையுங்கடகரி	387	வானாரமிழ்தும்	388
மருளும் பிணைவிழி	89	முன்னாலறிந்தநின்	96	வானாரமுத	381
மலர்க்குளொளிரு	223	முன்னிலைவிட்டு	372	வானேமுடி	54
மலையும்படிபல	328	முன்னொடுபின்னு	30	வானேறதிரொலி	204
மழையுங்கரிந்து	338	மெ		வானோபுவியோ	2
மறங்காலயில்விழி	217	மெய்க்கும்பெருந்	302	வான்காக்குங்	411
மறவாவரமளித்	257	மெய்யுஞ்செவியு	62	வான்கொண்டகொ	323
மறுகுறப்போந்த	400	மெய்யோடிருண்	31	வான்கொண்டமெய்	231
மறையார்மொழிப்	98	மே		வான்பிறழ்ந்தா	28
மனமாய்விரைந்	60	மேகமுமோர்கை	29	வி	
மனையறம்பேணி	382	மை		விடவாளரவெங்	312
மன்னர்க்கதிபதி	38	மையை நிகர்த்த	393	விண்ணைப்பழித்த	110
மன்னுயிர்காக்க	413	யோ		விண்பட்டசோம	80
மா		யோகத்திற்கீரி	27	விதியேவலிதென	119
மாங்கனியாவி	203	வ		விலையளித்துன்	267
மாசையிற்பூத்த	421	வஞ்சினங்காட்டி	414	வில்லிற்றுணையில்	144
மாணாப்பொவியு	240	வஞ்சினமோப்பகை	211	வில்லுக்குவல்ல	241
மாலையும்வந்த	100	வந்திரந்தார்க்கு	34	வினையாற்பயனும	129
மாவேதழைத்து	1	வரத்தாலுயர்	304	வீ	
மாறாக்கொடிய	105	வரமேபெருகு	337	வீணாயமுங்கி	200
மாறாவமுத	37	வருத்திமயக்குமய	32	வீணாயொருத்தி	106
மானாரலரு	371	வருத்திமயக்குமய	99	வீணாய்விளம்பல்	124
மானார்விழியை	350	வலம்புரியின்றமணி	344	வெ	
மி		வலம்புரியின்றமணி	390	வெண்டா மரைமகள்	389
மிஞ்சாவிளமுலை	318	வல்லார்புகழு	296	வெப்பாலவிந்த	342
மின்னைப்பழித்த	391	வழுத்துஞ்சுகிந்த	138	வெல்லுமதமலை	165
மீ		வள்ளக்கமலச்செவ்	410	வெளிப்பணிநீப்பி	314
மீறும்பெருந்தள	147	வள்ளத்திருவாய்	255	வெள்ளத்துண்மூழ்	117
மு		வற்போலுயர்	295	வெறியார்மயலும்	150
முடிமாலைகுட்டும்	289	வற்றாச்சுகிர்தமெய்	61	வெறியார்மலர்த்	192
முடியிருந்துண்ப	199	வன்மறந்தாழ்த்து	378	வெறுக்கும்பழி	131
முத்துண்டொளிர்	48	வா		வே	
முந்தத்தவத்தின்	11	வாங்காய்தழை	133	வேலையினோங்கு	107
முலைகண்டுவாயிதழ்	141	வாடாமலர்	213	வேலையுங்காவியும்	326
முலைகாட்டிமுத்த	40	வாடியமுங்கி	419	வேள்விடுத்தான்	268

வழங்குத்தாசின் கோவைச் செய்யுள் அகராதி.


முற்றிற்று.

----- ★ -----

ஹாமீம்

செய்கு தம்பிப் பாவலரின்

ஷம்சுத்தாசீன் கோவை



V.S.T. தமுஸ்தாசிம் தரகனார் அறக்கட்டளை வெளியீடு

பதிப்பாசிரியர்

ஷம்சுத்தாசீன்